

அடையாறு, சென்னை-20.
சிவமயம்.

கந்தநாதன் இணை.

சைவபூஷணசந்திரிகை.

இஃது,

ஆரணி நகர சமஸ்தான வித்துவானும்,

அத்துவித சிந்தாந்த மதோத்தாரணரும்

மாயாவாத தும்சகோளரியும் ஆகிய

யாழ்ப்பாணத்து மேலைப்புலோவி

நா - கதிராவேற்பிள்ளை அவர்கள்

இயற்றியது.

இரண்டாவது பதிப்பு.

சென்னை :

சி. நா - அச்சியந்திர சாலையிற்

பதிப்பிக்கப்பட்டது.

சுபகிருதுஷ கார்த்திகைமீ.

1902.

Registered Copy Right.

விலை அறு-எட்டு.

M. RAMAHOPIYAYA
U. V. RAMAHOPIYAYA
SANT
16 AR, MADRAS - 600 090

குகாயநம்:

திருச்சிற்றம்பலம்.

இந்நூல்,

கி-பி-கஅஉ௨௭௭௭ டிசம்பர் மாதத்திற்குச் சமமான சாலிவாகன சகாத்தம் கஎச௭-ஆகிய சித்திரபானு௭௭ மார்சுழிமீ ௭௨ புதவாரம் பூட் புலக முய்யும்படி சுபவோராயி லவநரித்து, வயது 56. மீ 11 ஆகிய கி-பி- கஅஎ௭௭௭ டிசம்பர்மீ ஆன பிரமாதி௭௭ கார்த்திகைமீ ௨க௨ சுக்கிர வாரம், மக நகூத்திரம், சத்தி திதி, இரவு பத்து நாழிகையில் சிவசாயுச்சிய மடைந்த, யாழ்ப்பாணத்து நல்லூர்ச்

சைவசித்தாந்த மெய்ஞ்ஞான ஆசாரிய பாணு

ஸ்ரீலஸ்ரீ, ஆறுமுகநாவலர் அவர்கள்,

செந்தமிழ் மொழியையுஞ் சைவசித்தாந்தத்தையும் வளர்த்துப் பரிபாலித்த அக்கியற்புத வருஞ்செயல்களின் ஞாபக சின்னமாக, இந்நூலாகிரியரால் அர்ப்பணஞ் செய்தமைக்கப்பட்டது.

உ ரி ம ய ரா .

இன்விசை வெண்பா.

செந்தமிழ்நன் மாதே சிவனொளிநுஞ் சித்தாந்த வந்தமிலா மெய்நிலையே வாறுமுக நாலொ மெந்தைதுமைப் போற்றுசெயற் கேற்பவே யிந்நூலைத் தந்தனன்கொண் டெய்த்திரவன் சார்.



இந்நூலிலே காணப்படும்

பொருள்களின் அட்டவணை.

இலக்கம்.	விஷயங்கள்	பக்கம்.
க	சிறப்புப்பாயிரம்.	
உ	பதிப்புரை.	
ங	கடவுள்வணக்கம்.	க
ச	சைவபூஷணம் விபூதி யுருத்திராக்கங்களே.	ங
டு	விபூதி யுருத்திராக்கப் பிரபாவ நூல்கள்.	ச
சு	விபூதி யுருத்திராக்கங்களே வைதிகம்.	எ
ஏ	விபூதி உருத்திராக்க விசேடம்.	க0
அ	விபூதி யுருத்திராக்கம் நித்தியாங்கமே.	கக
க	விபூதி உருத்திராக்கஞ் சிவவடிவமே.	கஉ
க0	” ” ரூபம்.	கச
கக	தேவாதியருஞ் சிவசின்ன தாரணனோ.	”
கஉ	விஷ்ணுவும் விபூதிருத்திராக்க தாரணனோ.	கடு
கங	பிரமரும் சிவசின்ன தாரணனோ.	கள
கச	திருமண்குறி இடையில் வந்ததென்பது.	”
கடு	விபூதி ருத்திராக்கத்தாற் கோளறுதல்.	கஅ
கசு	விபூதி ருத்திராக்க விரதம்.	கக
கஎ	பஸ்மருத்திராக்கத்தாற் பாலாரிட்ட நிவிர்த்தி.	உ0
கஅ	சிவசின்ன நிர்தனை அதிபாதகம்.	உக
கக	” தூஷண காரணம்.	உஉ
உ0	சைவபூஷண மந்திர வகைகள்.	உங
உக	மந்திரப் பிரயோகம்.	உச
உஉ	மந்திர சம்ஸ்கார விதி.	} 2டு
உங	விபூதி விசேட மந்திரம்.	
உச	திருநீறே நல்வழி.	2சு
உடு	விபூதி ஸநானம்.	2எ
உசு	திருநீற்றுப் பதிகம்.	2அ
உஎ	விபூதி யுபரிடதம்.	ங0
உஅ	விபூதி உட்கொள்ளும் மருந்துமே.	ஙக

இலக்கம்.	விஷயங்கள்.	பக்கம்.
௨௧	விட்டுணு விபூதி யுண்டது.	௩௪
௩௦	விபூதி இலக்கணம். }	௩௫
௩௧	சிவாக்கினி விபூதி. }	
௩௨	விபூதி வரலாறு.	௩௬
௩௩	விபூதி வகை.	௩௭
௩௪	விபூதியின் பெயருங் காரணமும்.	௩௮
௩௫	திருநீறு கோமயத்தா லுண்டாக்கப் படுவத } ற்குக் காரணம்.	௩௯
௩௬	பசுக்களின் மகிமை.	௪௦
௩௭	கோமயப் பசு. }	
௩௮	கோமய விசேடம். }	௪௧
௩௯	கோமயங் கொள்ளுங் காலமும் மந்திரமும்.	௪௨
௪௦	கோமயங் கொள்ளும் முறை. }	
௪௧	கற்ப விபூதி. }	௪௩
௪௨	அநுகற்ப விபூதி.	௪௪
௪௩	உபகற்ப விபூதி. }	
௪௪	அகற்ப விபூதி. }	௪௮
௪௫	விபூதிப் பையின் இலக்கணம். }	
௪௬	விபூதி வாங்கும் விதி.	௪௯
௪௭	தரிக்கக் கூடாத விபூதிகள். }	
௪௮	தரிக்கும் இடங்களும் அளவும். }	௫௦
௪௯	இவ்வருணத்தார்க்கு இவ்விபூதி யாமெனல்.	௫௧
௫௦	தரிக்க லாகாத இடங்கள்.	”
௫௧	அவசியந் தரிக்குங் காலங்கள்.	”
௫௨	விபூதி தாரண வகை.	௫௨
௫௩	புண்டர வகை.	௫௩
௫௪	திரிபுண்டர திருட்டாந்தம்.	௫௪
௫௫	நாமம் நவீனமென்பதற்குத் திருட்டாந்தம்.	”
௫௬	திரிபுண்டர அளவு.	௫௫
௫௭	உத்துள்ளன விதி.	”
௫௮	சந்திக் கிரியைகள்.	௫௭
௫௯	கிரியா முத்திரைகள்.	௫௮

இலக்கம்.	விஷயங்கள்.	பக்கம்.
௬௦	தரிக்கும் நியமம்.	௫௮
௬௧	சந்தியாவந்தன சங்கற்பம்.	௬௦
௬௨	பூமி சுத்தி.	”
௬௩	சலசுத்தி முதலியன.	௬௧
௬௪	அஸ்திர சந்தியோபாசனம்.	”
௬௫	ஆசமனம்.	௬௨
௬௬	மார்ச்சனம்.	”
௬௭	திருநீற்றின் அளவு.	௬௪
௬௮	விபூதிசுத்தி.	”
௬௯	திரிபுண்டர தாரணம்.	௬௫
௭௦	அறுலோம விலோம தாரணம்.	௬௬
௭௧	திரிசூல இடப முத்திரைகள், அல்லது } திருவில்சீனை.	௬௭
௭௨	பன்னிரு மண் குறிப் பரிபவம்.	௭௦
௭௩	நாராயணர் திருநீற்றால் மாயை நீங்கிப் } பிள்ளை பெற்றது.	௭௧
௭௪	விபூதியாற் பிரமர் மயக்கம் அகன்றது.	௭௩
௭௫	விபூதியின் அற்புதச் செய்கை.	௭௪
௭௬	விபூதி தூஷண மறுப்பு.	௭௬
௭௭	விபூதி விளையுந் திருத்தலங்கள்.	௭௭
௭௮	விபூதி யபிஷேகம்.	௮௩
௭௯	விபூதி நமஸ்கார மந்திரம்.	௮௪
௮௦	நியாச வகை	௮௫
௮௧	கரநியாச மந்திரம்.	”
௮௨	இருதய நியாச மந்திரம்.	௮௬
௮௩	புருட சூக்த நியாசம்.	”
௮௪	கலா நியாச மந்திரம்.	௮௭
௮௫	அங்கநியாச மந்திரம்.	”
௮௬	பஞ்சப்பிரம நியாசம்.	”
௮௭	பஞ்சாக்கர நியாச மந்திரம்.	௮௮
௮௮	அக்கிரிதி மந்திரம்.	”
௮௯	மாநஸ்தோக மந்திரம்.	”

இலக்கம்.	விஷயங்கள்.	பக்கம்.
கூ0	திரியம்பக மந்திரம்.	அக
கூக	திரியாயுஷ மந்திரம்.	”
கூஉ	காயத்திரி மந்திரம்.	”
கூ௩	ஷ்டங்க மந்திரம்.	கூ0
கூ௪	சிவாங்க மந்திரம்.	”
கூ௫	பஞ்சப் பிராசாத மந்திரம்.	”
கூ௬	மூல பஞ்சாஷ்டர மந்திரம்.	”
கூ௭	தூல பஞ்சாஷ்டர மந்திரம்.	”
கூ௮	சூக்கும பஞ்சாஷ்டர மந்திரம்.	கூ0
கூ௯	மாயாக்கிய பஞ்சாஷ்டர மந்திரம்.	”
க00	பிராசாத பஞ்சாஷ்டர மந்திரம்.	”
க0க	பஞ்ச கலா மந்திரம்.	”
க0உ	பஞ்சப் பிரம மந்திரம்.	கூக
க0௩	ஏகாதச சங்கிதா மந்திரம்.	”
க0௪	அத்திர மந்திரங்கள்.	”
க0௫	பதினாறு உறுப்பிற் றரிப்பதற்குக் காரணம்.	கூஉ
க0௬	முக்குறிகளின் சொரூப லக்கணம்.	கூ௩
க0௭	வியூதி தத்துவம்.	கூ௫
க0௮	உருத்திராக்க விளக்கம்.	கூ௮
க0௯	உருத்திராக்க விசிட்டம்.	க00
க௧0	உருத்திராக்க வரலாறு.	க0க
க௧௧	உருத்திராக்க உபநிடதங்கள்.	க0உ
க௧௨	உருத்திராக்க சாபால உபநிடதம்.	க0௩
க௧௩	அஷ்டமாலிகா உபநிடதம்.	”
க௧௪	உருத்திராக்க மகிமை.	க0௪
க௧௫	கண்டிகைமணி விழுங்குதல்.	க0௫
க௧௬	உருத்திராக்கந் தோன்றிய காலம்.	க0௬
க௧௭	உருத்திராக்க தானம்.	க0௭
க௧௮	உருத்திராக்க சோதனை	க0௮
க௧௯	உருத்திராக்கத்தின் பெயர்களுங் காரணமும்.	க0௯
க௨0	உருத்திராக்க வருணம்.	க௧0
க௨௧	நான்கு வருணத்தாருக்கு முரியமணி.	க௧௧

இலக்கம்.	விஷயங்கள்.	பக்கம்.
கஉஉ	உருத்திராக்கப் பதிகம்.	ககக
கஉ௬	ஸ்ரீருத்திராக்க கவசம்.	ககஉ.
கஉ௪	உருத்திராக்க வகை.	கக௩
கஉடு	உருத்திராக்க அளவு.	கக௪
கஉ௬	உருத்திராக்க சொரூப லக்கணம்.	”
கஉ௭	பார்த்திவ ருத்திராக்க மணி.	ககடு
கஉஅ	ஆக்கினேயமணி அல்லது பொற்கண்டிகை.	கக௬
கஉ௯	தரிக்கும் உறுப்புக்களும் முக எண்களும்.	கக௭
கஉ௦	சந்தி தாரணம்.	”
க௩க	உருத்திராக்க உபவீதம்.	ககஅ
க௩உ	ஆயிர மணிந்தவர் அரனெனப்படுவர்.	”
க௩௩	தரியாமையால் வருங்குற்றம்.	”
க௩௪	தரிக்குங் காலங்கள்.	கக௯
க௩டு	தரிக்கலாகாத காலங்கள்.	”
க௩௬	உருத்திராக்க தாரணமுறை.	”
க௩௭	தரிக்குந் தானங்கள்.	கஉ௦
க௩அ	உருத்திராக்க ஸூசை.	”
க௩௯	உருத்திராக்க தாரண மந்திரம்.	கஉக
க௪௦	தரிக்கும் நியமமும் மந்திரமும்.	”
க௪க	உருத்திராக்க தாரணப் பிரீதி.	கஉஉ
க௪உ	உருத்திராக்க அகிதேவதைகள்.	கஉ௩
க௪௩	அவற்றின் பலன்.	கஉடு
க௪௪	செபமாலை யிலக்கணம்.	கஉ௬
க௪டு	செபமணி அளவு.	கஉ௭
க௪௬	செபநாடி	”
க௪௭	திக்கின் பலன்.	”
க௪அ	செப ஆசனங்களும் பலமும்.	கஉ௯
க௪௯	செபமாலைப் பிரதிட்டை.	”
கடு௦	செபமாலை வகையும் பலமும்.	க௩௦
கடுக	விரலிறைகளாற் செபிக்குமுறை.	க௩க
கடுஉ	உருத்திராக்க மாலையின் பயன்.	”
கடு௩	செபிக்கும் வகையால் வரும் பலம்.	க௩உ

இலக்கம்.	விஷயங்கள்.	பக்கம்.
கடுச	செபிக்குந் தானங்கள்.	கடுக
கடுரு	செபிக்கக்கூடாத தானங்கள்.	”
கடுசு	உருத்திராக்கங்களுந் பூசைக்குச் சிறந்தன.	கடுசு
கடுஎ	உருத்திராக்க முண்டாருந் தானங்கள்.	”
கடுஅ	கண்டிகைச் சுத்தி.	
கடுக	செபஞ்செய்யும் மந்திரமுறை.	கடுரு
கசு0	அசபாமந்திர செயல்.	கடுசு
கசுக	நிர்மல பஞ்சாஷ்டர செயல்.	கடுஎ
கசு2	உருத்திராக்கத்தாற் பயனடைந்தவர்.	கடுஅ
கசுந	இலிங்க தாரணம் (கசுசு) பரமத மறுப்பு.	கசு0
கசுரு	அரி, அரணதுதேவியென்பது.	கசுஎ
கசுசு	பிறர் தம்மத மேற்கொண்டு களைவு.	கடுக
கசுஎ	விபூதி ருத்திராக்க விவாதம்.	கசுக
கசுஅ	விபூதி பஞ்சகம்	கசுக
கசுக	விபூதி யுறுப்புக்களிற் றரிக்குங் காரணம்.	கசுசு
கஎ0	உருத்திராக்க பஞ்சகம்	கசுரு
கஎக	விட்டுவதுவுக்கு வித்தியா கர்த்தரும் விபூதி	}
கஎஉ	கண்டிகை யிட்டார்.	
கஎந	மாணிக்கப் பண்டாரம் வாசுதேவரே.	கசுஎ
கஎசு	வைணவா தோல்வி யடைந்தமை.	கஎ0
கஎரு	நாராயண வல்லியும் விபூதி நவின்றது.	கஎந
கஎசு	உருத்திராக்க சம்ஸ்காரம்.	கஎரு
கஎஎ	அதனைக் குருவினிடம் பெறும் விதி.	”
கஎஅ	உருத்திராக்க மாலா தாரணம்.	கஎஎ
கஎக	நாயகமணி யிலக்கணம்.	”
கஅ1)	உருத்திராக்க தாரண வுண்மை.	கஎஅ
கஅக	பஞ்சாங்க பூஷணத்துட் சிறந்தன சிவசின்னையே	”
கஅஉ	தீக்ஷாங்கம் சிவசின்னங்களே.	கஎக
கஅந	விபூதியின்பெயர் விசேடம்.!!	”
கஅசு	விபூதிசம்ஸ்காரவிதி.	கஅ0
கஅரு	விபூதி விசேடார்த்தம்.	கஅக
கஅசு	திரிபுண்டர அதிதேவதைகள்.	”
கஅஎ	முடிப்புரை.	கஅஉ

இந்நூலிலே பிரமாணமாகக் காட்டப்பட்ட

நூ ல் க ள ா வ ன்.

இருக்குவேதம்.
 தேவாரம். } தமிழ்வேதம்.
 திருவாசகம். }
 திருப்பல்லாண்டு.
 காமிகாகமம்
 சிந்தியாகமம்.
 விம்பாகமம்.
 வீராகமம்.
 அஞ்சுமாறாகமம்.
 வாதுளாகமம்.
 பஸ்மசாபால உபநிடதம்.
 காலாக்கினி ருத்திர உபநிடதம்.
 அதர்வசுரோபநிடதம்.
 உருத்திராக்க சாபால உபநிடதம்
 வாசுதேவோபநிடதம்.
 சரப உபநிடதம்.
 சாபாலி யுபநிடதம்.
 சாண்டில்லியோபநிடதம்.
 இராமரகசிய உபநிடதம்.
 பிருகச்சாபால உபநிடதம்
 சுவேதாச்சுவதர உபநிடதம்.
 திரிபுரதாபினி உபநிடதம்.
 அக்ஷமாலிகா உபநிடதம்.
 யோககுண்டலி யுபநிடதம்.
 முக்திகோபநிடதம்.
 தைத்திரீயோபநிடதம்.
 பாசுபதப் பிரமோபநிடதம்.
 ஸ்கந்தோபநிடதம்.

அதர்வண சாரம்.
 கிரியா விவரணம்.
 மத்தியத்தன குகியம்.
 சாங்கியாயன குகியம்.
 சாரதா திலகம்.
 மந்திர தேவதாப் பிரகாசிகை.
 பிரபஞ்ச மந்திரசாரம்.
 மந்திரசக டிரோத்தம்.
 ஞானோத்தரம்.
 திருமந்திரம்.
 சிவஞானபோதம்.
 சிவதருமோத்தரம்.
 பெரிய புராணம்.
 பவிடிய புராணம்.
 இலிங்க புராணம்.
 கந்த புராணம்.
 கூர்ம புராணம்.
 பிரமாண்ட புராணம்.
 மற்ச புராணம்.
 ஆதித்திய புராணம்.
 ஆக்கினேய புராணம்.
 பதும புராணம்.
 விஷ்ணு புராணம்.
 கருட புராணம்.
 வாசிட்டலைங்க புராணம்.
 பராசர புராணம்.
 மானவ புராணம்.
 காஞ்சிப் புராணம்.

தணிகைப் புராணம்.
 பேரூர்ப் புராணம்.
 திருமுறைகண்ட புராணம்.
 திருவிஞ்சைப் புராணம்.
 பட்டினத்துப்பிள்ளையார் }
 புராணம்.
 வசவ புராணம்.
 சூர சங்கிதை.
 சூத சங்கிதை.
 வாயு சங்கிதை.
 சங்கர சங்கிதை.
 மானவ சங்கிதை.
 விஷ்ணு சங்கிதை.
 காளிகா கண்டம்.
 உபதேச காண்டம்.
 பிரமோத்தர காண்டம்.
 மனுஸ் மிருதி.
 பராசரஸ் மிருதி.
 உலோகாக்ஷ ஸ்மிருதி.
 சாதாதபஸ் மிருதி
 காத்தியாயன ஸ்மிருதி.
 போதாயன கற்பம்.
 தொல் காப்பியம்.
 அகத்திய பக்த விலாசம்.
 பட்டினத்தார் திருப்பாடல்.
 சித்தாந்த சிகாமணி.
 திருப்போரூர்ச் சந்திதிமுறை.
 அக்க தீபிகை.
 ஆகமத் திரட்டு.
 பெருந் திரட்டு.
 சைவ சமயநெறி.
 தேவி காலோத்தரம்.

உருத்திராக்க விசிட்டம்.
 அபிடேக மாலே.
 சிலப்பதிகாரம்.
 பதார்த்த குணதூல்.
 சகலாகம சங்கிரகம்.
 ஏசமத நிராகரணம்.
 புதுச்சந்திதிக் கந்தர் சதகம்.
 இராமாயணம்.
 அத்தியாத்ம ராமாயணம்.
 வியாச பாரதம்.
 சம்பு பாரதம்.
 வில்லி புத்தூரர் பாரதம்.
 நல்வழி.
 சூடாமணிநிகண்டு.
 வேளாண்வேதம்.
 நியாய சாரேயம்.
 வாதராச்சியம்.
 நீலகண்டியம்.
 அன்னம் பட்டியம்.
 குருபரம்பரை.
 வைணவ வாயாப்பு.
 உடையவர் ஸ்ரீ சூர்ணவிளக்கம்
 இருசமய விளக்கச் சூறாவளி.
 கேசவாநிநாம சிவபரத்துவ }
 நிருபணம்.
 அரிவம்சம்.
 ஆரூயிரப்படி
 பன்னீராயிரப்படி
 இருபத்து நாலாயிரப்படி
 ஈடு முப்பத்தாரூயிரப்படி
 ஒன்பதினாயிரப்படி
 ஜீயர் அரும்பதவுரை.

அஷ்டகலோகி.
 பிரணவ விவரணம்.
 கிரியா தீபம்.
 குணரத்தின கோசம்.
 தத்துவத்திரயம்.
 சப்தகாதை.
 சித்தாந்த சாதனம்.
 நம்மாழ்வார் திருவாய்மொழி.
 பெரிய திருமொழி.
 முதல் திருவந்தாதி.
 திருமங்கையாழ்வார் நெடுந் }
 தாண்டகம்.
 இந்திய சரித்திரம்.

(Hindian History)

ஆரூம்வாசக புத்தகம்
 அதர்வசிகா விலாசம்.
 அதர்வசிகா விலாச நிரசனம்.
 சகலவேத சிகாமணி
 சிவதத்துவ விவேகம்
 வைதிகாசார நிர்ணயம்.
 பரமத சிமிரபானு.

சிவகர்ண மிர்தம்.
 தப்த முத்திராவித்ராவணம்.
 மிர்த்து தாரண விப்பிரலம்பம்.
 சிவசுன்னேத் கர்ஷம்.
 வனமாலிகா தண்டனம்.
 பாஷண்டமத சபேடிகை.
 பிரமதருக்கஸ்தவம்.
 சிவபுராண தாமசத்வ }
 நிராகரணம்.
 சர்வார்த்த சார சங்கிரகம்
 பரிபாஷா மஞ்சரி.
 அரதத்த மான்மியம்
 அரதத்த சகச்சிரம்.
 சதுர்வேத சாரம்
 ஆபத்தம்ப சூத்திர பாடியம்
 சைவாகம பூஷணம்.
 ஞானரத்தினாகரம்.
 சிவாநிக்ஷிய சிகாமணி
 அரியரதார தம்மயம்
 நீலகண்ட பாஷிய சமர்த்தனம்.
 நாராயணவல்லி.

முற்றிற்று.



சிறப்புப் பாயிரம்.

இஃது,

வடமொழி தென்மொழிகளில் மகாபாண்டித்தியம் வாய்ந்த

அத்சியாச்சிரம பாலசரஸ்வதி

ஸ்ரீ ஸ்ரீ, ஞானானந்த சுவாமிகள் அவர்கள்

அருளிச் செய்தது.

அறுசீர்க் கழிநெடிவிடி யாசிரிய விருத்தம்.

சீர்செறிமுற் றிருக்கோணங் கேஜீசங் கதிநாநகர்த் தெரிமுந்
கண்ணே, டேர்செறிநல் லாறுமுகப் பெருந்தகைதோன் றிட்டருளு
மியலிற் கங்கை, யார்செறிசெஞ் சடைத்தேவப் பெருமானென் னுல
குதொழ வவிரு மீழத், தார்செறியெய் வளத்தியாழ்ப் பாணத்தோர்
புலோலியெனு மாளூர் தன்னி ல்.

(க)

கங்கைகுல வேளாளக் கதிமரபிற் சந்திதிவேட் கருதி நோற்குந்,
துங்கமுறு நாகப்ப வண்ணலான் பெருந்தவத்துத் தோன்ற லீரா, றந்
கையுறக் காங்கேய னடிப்போது மலருளத்த னீரோடக்கச், செங்கை
யின னூலெவையும் புலவருழை முறைப்படியே திருந்தக் கந்ரோன்.

மெய்கண்ட தித்தாந்த மினிர்விப்போன் போதனையின் மிக்கோ
னூல்கள், பொய்யின்றிப் பலசெய்தோ னுரைகள் பல தந்திட்டோன்
புறத்தர் வாதி, லையமயக் கொடுவேறு மகலவிடை யளித்தவர்வா யட
ங்க வென்றோன், வையகமீப் புகழ்வந்தோ னங்கதினை வேலநா வல
ன்றான் மன்றே.

(ங)

அங்கவனற் றிருநீரோடக்கமாஞ் சாதனங்க ளணிநதுய் வேர்க்க
குப், பங்கமிலாக் கருஞ்ஞல மெனப்பெரிய பயனளித்துப் பதிய வென்
று, மிக்கொர்சைவ பூடணசந் திரிகையென வவற்றியல்க் கோலப் ப
க்கச், சங்கையறுத்தெவருமுய ளருமறையா கமமுதல தனிநூல் கா
ட்டி.

(ச)

தருக்கநியா யஞ்செறியத் தருநூலைச் சகக்கறிவைத் தந்த பெ
ம்மா, னிருத்துமொரு புகழூடம் ிற் கணியாகச் செய்திட்டா னிலன்
ற னின்னுந், திருக்குலவக் குருபத்தி திறந்திலகிப் புவனியெலாஞ்
சிறந்த சைவத், தருக்குறுத்திக் கதிநாநகர்ப் பெருமான்ற னல்லரு
ளிற் சார்க மாதோ.

(ஊ)

ஸ்ரீ ஸ்ரீ ஆறுமுகநாவலர் அவர்களின் மாணக்கரும்,
 இந்துலாசிரியரின் ஆசிரியருளொருவரும்,
 நாவலப்பெருந்தகையாரது தருமபரிபாலனத்தலைவரும் ஆகிய,
 யாழ்ப்பாணத்து நல்லூர்
 மகாவித்வ சிரோமணி

ஸ்ரீ ஸ்ரீ க. சதாசிவப் பிள்ளை அவர்கள்.

உரைத்தது.

இலக்கிய இலக்கண தருக்க சித்தாந்த நூலகளை, எம் மிடத்தும் பன்னாட்டகோடன் மாபிற் பயின்ற பிரதமமாண வரான யாழ்ப்பாணத்து மேலைப்புலோவி, மாயாவாத தும்ச கோளரி, நா. கதினாவேற் பிள்ளை அவர்களால் இயற்றப்பட்ட சைவபூஷண சந்திரிகை என்னும் சிறந்த நூல்கண்டு அகமிக மகிழ்ந்தேம். அது பாம ஐசுவரியங்களாய விபூதி ருத்திரா க்கங்களின் இலக்கணங்களை பெல்லாம இனிது விளங்கத் தெரித்தலின், சைவர்களா யுள்ளார் யாவருக்கும் இன்றிய மையாத பூஷணமாய், அவர்களாற் போற்றப்படும் புத்த மீர்தொத்தது. அதிற் கூறப்பட்ட விடயங்கள் யாவும் பிரத தியக்க அநுமான ஆகமங்கள் என்னும் அளவைகளா னிறு வப பட்டுள்ளன. விபூதி ருத்திராக்கங்களைத் தீரித்துப் பெ ருமபேறடைய விருமபும ஒவ்வொரு அன்பர்களுக்கும் இந் நூல நலலாசிரியர்போனினது நனியுதவும். பரபக்கமறுப்பி யாவும் கியாய தருக்க சகிதம் நிலவலாற் புலவர் யாவரும் போற்றி மகிழ்வர். விஷ்ணுவும் விபூதி ருத்திராக்க நாரணோ என்ற பிரதிஞ்சை, சர்வ வேதாகம சம்மதமாய், மறுக்கப் படாதது. இந்துலை எமது ஆசிரியப் பெருந்தகை வள்ளலா ரான ஸ்ரீ ஸ்ரீ, நாவலப்பெருமான் அவர்கள் ஞாபகார்த்தமாக அர்ப்பணம் செய்தமையின உலகின்கணுள்ள சைவத்திருக் கூட்டத்தினர் யாவர்க்குஞ் சமைத்த தொருவரு விருந்தா மென்பதற் சந்தேக மின்று. இதனும் இவரது கல்வி கே ள்வி யறிவும், சைவ சித்தாந்தப்பற்றும், குருபத்தியும் நன்கு வெளியாம். இன்னும் மிந்துலாசிரியர் இதுபோன் நிலகும் நூல்களை யியற்றி வாழ முழுமுதற் பொருளாய நடராச பரசிவப் பிரபுவை யெம்முளத் தென்றும் இருத்தி வேண்டு கின்றும்.

ந. க. ச.

ஸ்ரீமூர்த்தீ,

ஆறுமுகநாவலர் அவர்களின் மாணாக்கரும்,

இந்நூலாசிரியரின்

ஆசிரியர்களுள் ஒருவருமாகிய

யாழ்ப்பாணத்து நல்லூர்

மகாவித்துவசிரோமணி,

கா. தியாகராசபிள்ளை அவர்கள்

இயற்றியன.

அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரியவிரந்தம்.

பொன்பணியும் பொலிப்பணியு மணிப்பணியு மிரும்பணியிற்
பொறுத்த மாயன், வன்பணியு மறைப்பணியு மறைபணியு முணராத
மதியத் தேவ, னென்பணியு மிரும்பணியும் பெரும்பணியிற் கொளு
முதல்வ னெந்தையேழை, யென்பணியு மிடத்தணியுங் கரும்பணி
யின் மொழிபணியு மேன்று நாதன். (க)

வருமீற்றி நொருதுதலி னெரிநீற்றி னுளதாகி வைப்பார் வை
கும், கருநீற்றவ வருளுந்ந விழியூற்றின் வயிற்றேன்றிக் கருணை
மேனி, யருவேற்று வினைநீற்றுந் திருநீற்றின் விழிமணியி னுண்மை
யோர்ந்து, வருவேற்றி மலம்பாற்றித் திருவேற்கும் பெருங்கருணை
யுலகத்தாக. (உ)

விண்மணியிற் புகழ்ணிமன் னரசணியிற் சிறக்குமணி மெய்ம்மை
சான்ற, கண்மணியிற் திருநீற்றிற் களிக்குமணி குவனையணி களம
ராமெங், கண்மணியேற் பிள்ளைதவத் தனுமாசி லாமணியுங் கருதிக்கே
ட்ப, வண்மணியை வப்பெரியோ ரணியுமணி நிலவவுளுந் திட்ட
டான் மாதோ. (ஈ)

அன்னவன்யா ரெனினம்மாட்டடைந்துபெருங் கலைபலவு மறிந்
தோன் மெய்கண், டன்னவனெம் மவர்க்கருளுஞ் சிவஞான போத
முத லறிவு நூல்கண், முன்னவன்பிற் நெரிந்துபோ திப்பவனஞ்
சுவகுகனை முன்னுடையன், நன்னமா யாவாத கோளரிநங் கதிரைவே
வைல்லோனே. (ச)

உ

சிவமயம்.

ப தி ப் பு ரை .

—(: *)—

சொற்கோவுந் தோணிபுரத் தோன்றலுமெஞ் சுந்தரனுஞ்
சிற்கோல வாதலூர்த் தேசிகனு—முற்கோலி
வந்திலளோ னீறெங்கே மாமறைதூ ருனெங்கே
யெந்தைபிரா னெந்தெழுத் தெங் கே.

அத்துவித மெய்கண்டா னந்நந்தி சம்பந்தன்
முத்தியளி கொற்றவனு முந்திலளோ—லித்தலத்தி
லத்துவித மெங்கேநல் லாகமமெங் கே.மதப்பொய்
கொத்துவித முத்தியெங் கோ.

எண்ணரிய பிறவிநூநட் கிடைத்தற் கரிதினு மரிதாய
மானுடப் பிறவியை யெடுத்து நிற்கும் புண்ணியர்கள் !

உலகத்திலே யுள்ளார் இம்மை மறுமைப் பயன்களைக்
கருதிப் பொன், வெள்ளி, இரத்தினம் என்பவற்றாலும்,
பிறவற்றாலும் செய்யப்பட்ட பூஷணங்களைத் தரித்து வரு
தல்பிரத்தியக்ஷமே. அவைகள் காலதேசவேறுபாடுகளாலே
வேறுபட்டனவாய், அணியப்படுவன, சூடப்படுவன, கட்
டப்படுவன, தொடுக்கப்படுவன, முடிக்கப்படுவன, கவிக்
கப்படுவன எனப் பலவகையனவாகத் தோன்றும். அவ்வா
றாய் பூஷணங்கள் பலவும் இலேளகிக் பூஷணமெனப்படும்.
அவற்றை யணிதலால் வரும்பலம் மிகவும் அற்பமாகும்.
தீமையோ அளவிறந்தன.

முற்றறிவும் முற்றுத் தொழிலு முடைய பரமாப்த பதி
யாகிய சிவபெருமானுலே திருவாய்மலர்ந் தருளப்பட்ட
வேதாகம சம்பந்தமுள்ள வைதிக்பூஷணமாய், தன்னை யணிந்

தார்க்கு எஞ்ஞான்றும் நன்மையினையே பயந்து தீமையை யொழிப்பதாய், இம்மைப்பயனுடன் யாவரானும் அடைதற்கரிய மறுமைப் பயனாகிய அத்துவித முத்திப் பெரும்பேற்றையு மளிப்பதாய் விளங்கும் ஓர் பூஷணமுண்டு. அது சைவ பூஷணமே.

சைவம் = சிவசம்பந்தமுள்ளது. பூஷணம் = ஆபரணம். எனவே, சிவசம்பந்தமுள்ள ஆபரணமே சைவபூஷணம் எனப்படும். அது விபூதி உருத்திராக்கம் என இருவகைப்படும். அவ்விரண்டும் இறைவனிடத்தினின்றுந் தோன்றினமையாலும், இறைவனது அருட்சத்திபதிதலாலும் சிவசம்பந்தமுள்ள பூஷணம் (சைவபூஷணம்) எனப்பட்டன. ஆன்மாவின் உணர்ச்சி விபுத்துவமாயினும் ஒவ்வோர் இந்திரியத்தும் விளங்கித் தோன்றுதல்போலவும், தயிரினிடத்து நெய் விளங்கித் தோன்றுதல் போலவும், விறகினிடத்து நெருப்பு விளங்கித் தோன்றுதல் போலவும் இப்பூஷணங்களினிடத்துஞ் சிவம் விளங்க நின்றவின் அச்சிறப்புப் பெயரும்றன. அத்துணை விசேடம்வாய்ந்த சிவசத்தி ரூபங்களாய விபூதி ருத்திராக்கங்களும் அணிய வேண்டிய முறைப்படி யணிந்தாற்றான் மிக்கபயன் விளையும். எத்துணைச் சிறந்த மருந்தாயினும் காலம், இடம், பிணி, சரீரம் முதலியன நோக்கி உண்ணவேண்டிய அநுபானம், பத்தியம், என்பவற்றோடு உண்டாற்றான் பயன்விளையும். அதுபோல விபூதிருத்திராக்கங்களும் அணிய வேண்டிய விதிகளை யெல்லாம் அறிந்து தரித்தாற்றான் அத்துவித வின்பமடைகல் சாத்தியமாகும். அமிர்தம் அறிந்துண்ணினும் அறியாதுண்ணினும் தன்பயனளிக்கும். நெருப்பு எவ்வாறு தொடினும் சுட்டே தீரும். அவைபோல, இவைகளும் எவ்வாறு காணினும், தொடினும்

அணியினும் பயன்விளைத்த கதை பல்வோர் வாய்க்கண்டே
 மாக, விதிவிலக்கு வேண்டப்படா வென்பீராயின், அம்
 றன்று. அமுதத்தி னுண்மை தெரியான் அமிர்தத்தையும்,
 தீயின்றன்மை தெரியான் அதனையும் உண்ணுதலும், தொடு
 தலும் இல்லை. அமிர்தம் தெரியான் நஞ்சினையதுவென்றும்,
 நெருப்பின் மன்மை காணான் நீரையதுவென்றும் கொண்டு
 தான் கருதியவற்றிற்கு மாறாய பலனையடைவன். ஆக
 லானும், இவையவைபோலிலவாயினும் விதிவிலக்கறியாது
 அணிவதினும், அவற்றையறிந்து அணிவதனானுண்டாகும்
 பலமே விசேடமுடைத்த. இதுபற்றியன்றோ, வேளாள
 குலதிலக சாமுசித்தரான பட்டினத்து அடிகளாரும்,

“நீற்றைப் புனைந்தென்ன நீராடப் போயென்ன” என்
 றறளினார். ஆகலால் அவற்றின் இலககணங்கள், மகிமைகள்,
 பலங்கள யாவும் அறிய வேண்டுதல் மக்கட்கூட்டத்திற்கு
 இன்றியமையாதாயிற்று. இலெளகிக பூஷணங்களா லுண்டா
 கும் பயனோடு மறுமைப் பயனையும் அளிக்கவல்ல இவற்
 றின் இலககணங்கள், மான்மியங்கள், பயன்கள் எல்லாம
 னீவதம், தமிழ் வேதம், சிவாகமம், உபாகமங்கள், வேதாந்த
 உபநிடதங்கள், சிவஞானபோத முதலிய சித்தாந்த உபநிட
 தங்கள், மகா புராணம், உபபுராணம், ஸ்மிருதி, முதலிய
 சுத்தவிததைகளினும், அவற்றின் வழி நூல், பக்கநூல் என்
 பவற்றினும் ஆங்காங்குப் பேசப்பட்டுள்ளன.

அவைக ளெல்லாவற்றையும் ஒரு சேர அறிந்து ஒழுக
 ல்யாவர்க்கும் அறியதாகலானும், சிறசில நூல்க ளேற்படி
 னும் அவையெல்லாஞ் சுருங்கியன வாகவும், பத்திய ரூபத்
 தனவாகவும், பரபக்க மில்லாதன வாகவும், சுபக்கமுந் தொ
 குதியனவாகவும் காணப்படலால், பற்பல நூல்களி னின்

தும் எடுத்து அவசியம்வேண்டற் பாலனவற்றைத் தொகுத்து, ஆரணிநகர வரச சமஸ்தான வித்துவானும், சைவசித்தாந்த சஞ்சீவினி சபை, வேதாந்தப் பிரசங்கசபை என்பவற்றின் கௌரவ உபநிபாயசகரும், 1897-ஓ ஆகஸ்டுமீ. 12-உ மாயாவாதிகளை வென்று, பிரபல வித்வசிகாமணியும் சித்தாந்த பாதுவும் ஆகிய ஸ்ரீலக்ஷ்மி, காசிவாசி - செந்திரநாதையர் அவர்களால் பறபல வித்வசனர்கள் மத்தியில அளிக்கப்பட்ட மாயாவாத தும்ச கோளரி என்ற பட்டம உடையவரும் ஆன யாழ்ப்பாணத்து மேலைப்புலோலி ஸ்ரீமநநாகதினாவேற்பிளளை அவர்களால் சைவபூஷணசந்திரிகை, என்னும் பெயருடன் ஓர்நூல் முன்னர்செய்யப்பட்டது. அது, சென்னை (முனிசிப்பல் கம்மிஷனர்.) சுகாதாரசங்க அங்கத்தவருளொருவரும், ஹைகோர்ட்டு நியாயதூரந்தரரும் ஆகிய ஸ்ரீ. வே-மாசிலாமணிப்பிள்ளை பி-ஏ. பி-எல் அவர்களால் பதிப்பிக்கப்பட்டு வெளிப் போந்தது.

பரதகண்டத்துள்ள மகமதியர், கிறித்தவர், சமணர் முதலிய ஏனைய வேற்று மதத்தாராலும் கொள்ளப்பட்டு வரும் விபித்தி ருத்திராகங்களை, தங்கடவுளுக்கும் அடியார்க்கும் தமக்கும தாரணமாக வேத முதலிய வித்தைகளிற் சொல்லப்பட்டுள்ளன வென்னும் உண்மை தெரியாத சில போலி வைணவர்கள், அவற்றை அவைதிக மெனவும், பிணச்சாம்பல, இலந்தைக்கொட்டை எனவும், பிராயச்சித்தாங்கங்களெனவும் வாயில வந்தவாறு தூஷித்து எரிவாய் நரகிற்கு இரையாகும் மாபாதகத்தைத் தமக்கும அடுத்தார்க்குஞ் சம்பாதித்து வருதல் கண்டு, அவற்றை நிராகரித்தொழிக்கு நண்பு காரணமாக தூலாசிரியர் அவர்கள் அந்நூலின்கண்,

“ விஷ்ணுவும் விபூதி ருத்திராக்க தாரணரே ”

என்று மகுடமிட்டு, வேதாகமோப நிடதபுராண இதி
காசு மிருதியாதி பொதுப் பிரமாணங்களாலும், அவாசகுச்
சிவப்பு தூல ஆகிய நாலாயிரப் பிரபந்தத்துள்ள “ கரிய
ரீதினிமிசை வெளிய நீறு “ தவளப் பொடி கொண்டு, தம
சீனி நீறுகொண்டு ” நீறு செவ்வேயிடக்காணில் “ காப்பி
டவாராய ” “உடையாரந்த வாயையன் சண்டிகையன் ”
என்பன முசலாய செய்யுள்களையுங் காட்டி, நாராயண மூர்
க்திகமும் அவரது அவதார தெய்வங்களுக்கும், ஆழ்வா
ரீதி யடியார்க்கும் தாரணம சிவசினனங்களே என்றம
வியுறுத்தினா.

அது கண்ட சென்னைக்கணுள்ள போலி வைணவக்கூட்
புங்கள யாவும் உருத்தெழுந்தது, 1901(ஹ) சூலைமீ 7உக்
குச் சரியான பிலவ(ஹ) ஆனிமீ உசுஉ புரணைக்கணுள்ள
நிவாசப்பெருமாள் கோயிலில், தங்கள் கூட்டங்களுக்குத்
தலைமை ஆசாரியா எனறிருக்கும் ஸ்ரீ அழகிய மணவாள
இராமானுஜ ஏகாங்கியரா அவர்களை முதனமையாக வை
த்து, வாதிக்குமாறு அறைகூவினா. இந்நூலாசிரியா அவா
கள், தமது பிரதிஞஞையை நிலை நிறுத்தமாறு சைவசிந்தா
நு சஞ்சீவினிசபை, வேதாந்தப்பிரசங்கசபை முதலாய பறபல
பைகளும் ஏனைச் சிவனடியார்களும் பொலிவுற்றுச் சூழ
வாதிப்பான் போந்தகாலை, வைணவா பயந்த அந்தகா ஒரு
யரோடு வாதிக்கக் காட்டினா. ஆசிரியா அவர்கள், அந்தக்
ராடு வாதித்தல் தருக்கநாலுக்கு விரோதம். அவரை வெ
வினும் பெருமை கிடையாது. ஏகாங்கியரா அவர்களே
யமமுடன வாதிக்கக்கடவர் என்ன, அவா அதற்கு அஞ்
யொப்பிலா. அதனால் வெளிப்போந்து அடுத்தவாரம மு

தல் வித்தியாவிலாச மண்டபம், பகதி மந்திர நிலபம், பூங்கங்காதரேசுரர் தேவஸ்தானம், சைவசிந்தாந்த சஞ்சீவினி சபை, சிந்தாதிரிபபேட்டை வேதாந்தசபை ஸ்தானம், கல்விமடம், தொண்டைமண்டலக் கலாசாலை முதலிய பற்பல இடங்களினும், 1902(ஸ்ர) ஜனவரி மாதம் இறுதியாக ஏழுமாதங் காலும் “ விபூதி ருத்திராக்க வ்வாத சபை, எம் சபையாராற் கூட்டப்பட்டது. ஒலவேர் விளம்பரங்கடோறும் “ விஷ்ணுவும் விபூதி ருத்திராக்க தாரணோ ” என்ற மேற்கோளாக காட்டி, இதனை நிலை நிறுத்த ஆசிரியா சித்தமாயிருப்பதனால் ஏகாங்கியா அவர்களாவது, வேறேந்த வைணவ ஸ்தாபகர்களாவது வந்தது சித்த சமாதானத்துடன் வாதிக்கக்கடவா என்று அழைக்கப்பட்டனர். ஒருவராவது வந்து வாதித்தாரல்லா. வந்திருந்த வைணவர் தாமம மெளன விரதம் உற்றுச் சென்றார்.

அங்ஙனம் வாராது நாணமுற்ற வைணவர், சிலமாயிரவாதிகளைத் தமக்குத் துணையாகக்கொண்டு சிவசமய, சிவசின்ன, சிவாகம், சிவனடியார தூஷணங்களைபும், தூலாசிரியரையும், சபைகளையும், அடுதகாரையும் குறித்து வாயிலவந்த வந்தபடி பொய்யும் புளுகும் அறியாமையுமான தூஷணங்களை நிறைத்துத் துண்டுப பத்திரிகைகள் விட்டனர். அவைகளெல்லாம் அவ்வக்காலத்திற சபைகடோறும் ஆசிரியராலும், ஆங்கு விஜயஞ் செய்திருந்த விவகஜனர்களாலுங் கண்டிக்கப்பட்டன. இன்னும் அவரது தூஷணபத்திரிகைகள் காரணமாக எமது சபையார்களால்,

- க. விஷ்ணுவும் விபூதி ருத்திராக்க தாரணோ
- உ. சீதர தியான நிருபணம்.
- கூ. தசாவதார சிக்ஷா ரக்ஷணியம்.

- ச. திராவிடவேத விபரீதார்த்த திரஸ்கார கண்டனம்.
 ௫. அரங்கேற் ரூபாசம்.
 சு. சைவபூஷண சந்திரிகைச் சயச்சிறப்பு.
 ஏ. சிவசின்ன விஜயம். [விடை.
 அ. விவாதமத்தியஸ்த பத்திரம் வெளிப்படுத்தினார்க்கு ஓர் நல்
 கூ. ஆழ்வாரருளிச் செயலபார்த்த விசார தண்டனம்.
 க௦. சென்னை மகா வித்வணசபை.
 கக. வைணவ விப்பிரலம்பம்.
 கஉ. போலிவைணவர்க்குப் புத்தி புகட்டல்.
 கங. ஜயத்துவச கண்டன கண்டனம்.
 கச. அரக்கசைவாகம குதர்க்க நிர்ந்துளி.
 கரு. பாஷண்ட பீடாலம்ப தூஷண குஞ்சர பஞ்சானனம்.
 கசு. வைணவப் போலியர் வாய்மத மடக்கல்.
 கஎ. சிவோபாலம்பன தீயிர பாஸ்கரம்.
 கஅ. வாதத்திற்குப் பயந்தொளித்த வைணவர்க்கறிக்கை.
 கக. நீறு என்னுஞ் சொல்லுக்கிட்ட வைரக்குப்பாயம்.
 ௨௦. கண்டிகை யநர்த்த கானனகுடாரி.
 ௨க. ஆழ்வார் சரித்திரா ரணிய மகாபரசு.
 ௨உ. சைவபூஷண ஜயத்துவம்.

என்பன முதலாய பற்பல பத்திரிகைகள் வெளிப்படுத்தப்பட்டன. அவற்றைக் கண்டு வைணவர் அஞ்சியும், சென்னை நகர சபாமண்டபத்திற் சபை கூட்டின் வருவேம் என்றபடி, 1902(ஹு பிப்ரவரி) 16உ க்குச்சரியான பிலவ(ஹு) மாசியீ ௫உ ஞாயிற்றுக்கிழமை வைணவருடைய சென்னை மத்திய நகர சபாமண்டபம் ஆகிய ஸ்ரீ வேணுகோபால சுவாமி அரங்கத்தில் ஓர் மகாவிவாத சபை - சைவ சித்தாந்த சஞ்வினி சபை, வேதாந்தப் பிரசங்க சபை, நடராஜ பக்தஜன சபை, சுத்தாத்துவித சைவசித்தா

அ

ப தி ப் பு ளை .

ந்த சபை, வாத புரிச பாத சேகர பக்தஜன சபை, வே
தாகமோக்த சைவசித்தாந்த சபை என்னுஞ் சபையார்க
ளாற் கூட்டப்பட்டது. அதன் பெயர்” விஷ்ணு தாரண
விபூதி ருத்திராக்க விவாத நிகமன சபையாகும். அச்சபை
க்குச் சமஸ்தானபதிகள், கௌரவபட்ட தாரணர்கள்,
பலபாஷா விற்பனர், ஆரிய திராவிட வித்துவ சிகாமணி
கள், பண்டிதர்கள் முதலாய கனவான்கள் கூட்டம் பல
ஆயிரமாகத் தேங்கின. வைணவர்களும் பலர் வந்தனர்.

அம்மகாசபையார் பிரேரேபித்தபடி, வடமொழி தெ
ன்மொழிகளை நிலைகண்டு நன்குணர்ந்தவரும், சரஸ்வதி தே
வியே யோருருவெடுத்து வந்தாலன்ன ஞானமிர்த மகாசா
கரமும், சுத்தாத்துவித சைவசித்தாந்த பால பாஸ்கரரும்
ஆகிய அத்தியாச்சிரம பாலசரஸ்வதி ஸ்ரீலபுநீ ஞானைந்த சுவாமி
கள் அவர்கள் அக்கிராசனாதிபதியாய் வீற்றிருந்தனர். உப
அருணகிரிநாத சுவாமிகளின் அவதார மென்றறிஞராற் கூற
ப்படும் மேன்மை தங்கிய அத்தியாசிரம சிவயோகானந்த
குகதாச ஸ்ரீலபுநீ பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அவர்களும்
ஏனைய பறபல வித்வ ஜனர்களுஞ் சூழ்த்திருந்தனர். அத்
துவித சித்தாந்த மகோத்தாரணராகிய இந்துலாசிரியர் அ
வர்கள் ” “விஷ்ணுவும் விபூதி ருத்திராக்க தாரணரே” என்
பதைப் பிரதிஞ்ஞையாகக் கொண்டு, சகல வேதாகம உபநி
டத புராணேதி காசாதி பிரமாணங்களால் நிரூபித்து, வை
ணவர்க்குச் சிறப்பு நூலெனப்படும், நாலாயிரப் பிரபந்தங்
களில் வருஉம் றீறு, சாந்து, பொடி, காப்பு, கண்டிகை, அக்
சுவடம் முகலிய சொற்களுக்குப் பொருள் விபூதிருத்திராக்
கங்களே யென்று, விசேடணமுடைமை, விசேடிய முடை
மை, பாலுடைமை முதலிய இயல்கள் ஐந்து மினி துரைத்து,

பொருள் கொள்ளும் ஆற்றல் வசைய வாய வியாகரணம், உவமானம், கோசம், ஆத்த வாக்கியம் முதலிய எட்டானும் ஐவகை யுறுப்பானும் நிறுத்தித், தாமேற்கொண்ட பிரதிஞ் ஞையைச், சித்தாந்தஞ் செய்தனர். பின்னர்க் குமரகுரு தா ச சுவாமிகளும், பண்டித சிரோமணி பிரமயூமத் ஆ-கிருஷ்ணையர் அவர்களும் ஏனைய புலவர்களும் அநுவதித்து முடிச்சு, அக்கிராசனாதிபதி அவர்களும் வழிமொழிந்து, ஆகேஷபமுள் ளவைணவர் வாதிக்கலாம என்றார். வைணவர் மௌனமுற் றிருந்தாராக, நூலாசிரியர் கூறிபவற்றை யெல்லாம, சிசும னஞ் செய்தனர். வைணவர் அத்துடன் அடங்கினர். இதன் விடயங்களை யெல்லாம “சைவபூஷண சயத்துவசம்” என்ற பத்திரிகையிற் பரககக் கண்டு தெளிக.

இவ்விவாதத்தின் பின்னர்ச் சைவபூஷணங்களாகிய வி பூகி ருத்திராக்கங்களின் அருமை பெருமைகளை யுணர்ந்த சிவநேயச் செலவர்கள் பலர் அளவிலா ஆனந்தமுற்று யாவார்க்கும் பயனுறுமபடி, முதற்பதிந்த நூலை விரித்து இன்றிபமையா விடயங்களை யுஞ் சேர்த்தளிக்க வென்று வேண்டியபடி, நூலாசிரியர் இவ்விரண்டாம பதிப்பில் அரு மையான விடயங்கள் நூற்றறுபத்தெட்டு அமைத்துள். பிர மாணமாகக் காட்டிய நூல்கள் பற்பல. அவையிற்றை யெல் லாம் அட்டவணியிற் காண்க.

விபூகி ருத்திராக்கங்களாகிய சைவ பூஷணங்களின் உயர்வைக் கூறவந்தவர், மண்குறி, சிலுவைக்குறி யென் னும் பரபக்கங்களைப் பேசிய தென்னெனில், சுவபக்கம் பேசுங்கால் பரபக்கமறுப்புக் கூறல் ஆன்றோர் ஆசாரமும் நூற்றுணிபு மாகவி னென்க. பரபக்க மறுப்புரைக்குங்கால் பரபக்கத்தார்க்குந் தமக்கும் பொதுவான பிரமாணங்கள்

காட்டி மறுப்பதினும், அவர்க்குரிய சிறப்பு நூல்களைக் காட்டிக் கண்டிப்பதே விசேடமாகும். அதனை யிலக்கண நூலார் பிறர் தம்மதமேற்கொண்டு களைவென்று விதந்து பேசாநிற்பர். அற்றுகவி என்றேயிந்நூலாசிரியர் அவர்களும் கிறிஸ்துமத மறுப்புரைத்தபோது அவரது சிறப்பு நூலாகிய பைபிள் என்னும் புத்தகப் பிரமாணங் காட்டியும், வைணவரது தூஷணங்களையும் நவீன அவைதிகங்களாகிய சூறிகளையும் நிராகரிக்கும்போது, அவர்க்கும் தமக்கும் பொதுவாகவுள்ள வேதங்கள் உபநிடதங்கள் ஆகிய பிரமாணங்களைக் கொண்டும், வைணவரது சிறப்பு நூல்களாகிய இராமாயணம், மகாபாரதம், நாலாயிரப்பிரபந்தம், அரிவம்சம், குருபரம்பரை, சப்தகாதை, பட்டர் சுலோகம், ஆறாயிரப்படி, பன்னீராயிரப்படி, இருபத்து நாலாயிரப்படி, ஈடு முப்பத்தாயிரப்படி, ஜீயர் அரும்பதவுரை என்னும் நூலுரைகளைக் கொண்டும், “பிறர் தம்மமேற்கொண்டு களைவு” என மகுடமிட்டுச் செவ்வனே தருக்க நியாயநீதியாக மறுத்துச் சித்தாந்த நிகமனஞ் செய்துளார். அவை யெல்லாம் பரபக்கத்தார்க் கோர் வாய்ப்பூட்டும் உறுதி பயப்பனவு மாகவே விளங்கா நிற்கும். இவ்வுண்மையை யறியாதார் பரபக்க நூற்பிரமாணமுங் கோடல் ஆவசிய மன்றென்று தம்முட மதியாநிகழ்ந்து நகையாடுவர். அவர் ஆன்றோர் வழக்கும் நூல்வரன்முறையும் ஒரு சிறிது மூணராப் புல்லறி வாள் ரொன விடுக்க. புறமதங்களை நிராகரித்தற்கு அவ்வம்மதக் கொள்கைகளை யாராய்ந்தா லன்றிக் கண்டித்தல் கூடாது. ஆகவே நூலாசிரியர் அவர்கள் போலிவேதாந்தமாகிய மாயாவாதத்தை நிராகரித்தாற்போல, பாஞ்சராத்திராதிமத நூல்களையும் ஆராய்ந்து, தைக்கும் முள்ளை முள்ளாலேயே வாங்கு

வதுபோல அவர் மத நூல்கள் கொண்டே. உபநிஷாச வாயில்களானும், தருக்க விவாதங்களானும், நூல்கள் வாயிலானும் அவற்றைக் கண்டித்து அடக்கி, எதிரொருவருமின்றி, சுவமத தாபனமாகிய வைதிக சைவ சுத்தாததுவித மெய்கண்ட சித்தாந்தத்தை நிறுவிவரல் கண்கூடே.

ஆசிரியர் அவர்கள் அருமைபாகச் செய்த இந்நூலை, திருஞானசம்பந்தப் பெருமானே முத்தமிழையும் சைவ சித்தாந்தத்தையும் வளாதது நிறுவற்குப் பின்னரும் ஒருரு வெடுத்து வரதாலென, யாழ்ப்பாணத்து நல்லூரி லவதாரி தது, பற்பல இலக்கிய இலக்கண தருக்க நீதி நூல்களையும், சைவசித்தாந்த நூல்களையும் வெளிப்படுத்திச் செந்தமிழையும் சைவசித்தாந்தத்தையும் வளர்த்து, பரமத கண்டன சுவமத ஸ்தாபனஞ் செய்து, சிவபத்தி சிவனடியார் பத்தி சிவாகம பத்திகளின் முதிர்ந்து, மெய்ஞ்ஞானப் பிரசங்க மாரி பொழிந்து, ஒப்பாரு மிக்காரு மின்றி மகாவித்துவ சிரோமணியாய், சைவசித்தாந்த பாணுவாய், திககெலாம் மெய்ப்புகழ் விளங்கப் பெற்ற மகா சைவ ஞானசாரிய ஸ்ரீலக்ஷ்மி, ஆறுமுகநாவலப் பெருமான் அவர்கள் செய்த அத்தியற் புத பரமோபகார வருஞ் செயல்களின் ஞாபகார்த்தமாகச் சமர்ப்பித்தனர்.

அவர்க்கு உரிமை செய்தமையால உலகத்துள்ள சைவ சித்தாந்த மெய்யன்பர்கள் யாவர்க்கும் உரிமை செய்தவா றாயிற்று.

இந்நூலைப் பதிப்பிக்குங்கால சிரமம் பாராது, மிக்க வினாவில இந்நூலை முடித்து வெளியிடச் செய்து, சைவசித்தாந்த பரிபாலனரும், டிஸ்திரிக் நீதிபதியும், சித்தாந்த தீபிகைப் பத்திராதிபரும் ஆகிய ஸ்ரீமாந், நல்லசாமிப்பிள்ளை அவர்கள் பி - எ, பி - எல் அவர்களின் உற்ற சகோதரர்களும்,

(C. N. Press) சி - நா. அச்சியந்திரசாலைச் சொந்தக்காரர்களும் ஆகிய ம-நா-ந-ஸீ, ஜா - மா. துணைமையிப்பிள்ளை அவர்களும், ஜா-மா. நாகரத்தினம்பிள்ளை அவர்களும் சைவசித்தாந்தப் பற்றுப் பாராட்டத் தக்கதேயாம். இத்தற்காகப் பொருளுபகரித்த சிவபுண்ணிய சீலர்களாய், சைவசித்தாந்த சஞ்சீவினி சபையின் அங்கத்தவர்களாய் விளங்கும், பூலோக நண்பன் என்னுந் தண்டமிழ்ப் பத்திரிகையின் மாணேஜர் ம-நா-ந-ஸீ, புரசை - ப. சுப்பிரமணியமுதலியார் அவர்களுக்கும், பெருமாள்பேட்டை ம-நா-ந-ஸீ, ஈ. இரத்தினசாரியார் அவர்களுக்கும் மிக்க நன்றி கூறுகின்றேம்.

இத்தால், விபூதி ருத்திராக்க வுண்மைகளை யறிந்து அநுட்டிக்கும் ஒவ்வொரு சைவசமயிகள் இடத்தும் இருந்தற்குரிய தொன்று. நூலாசிரியர் அவர்கள் இன்னும் இது போன்ற நன்னூல்களை யியற்றி நீடாயுள் பெற்று வாழும் ஆறு, தணிகையகன்றன் பேரருள் சார்கவொன்ப பிரார்த்திக்கின்றேம்.

இங்ஙனம்.

சைவ சித்தாந்த சஞ்சீவினி சபையாருள் ஒருவரும்
அஷ்டாவதானம் - சபாபதிமுதலியார் அவர்கள் மாணாககரும்

ஆகிய,

கு. தங்கவேற் செட்டியார்.

வேதாந்தப் பிரசங்கி சபையாருள்,

மா - நமசிவாயம்பிள்ளை.

உ

சிவமயம்.

சைவபூஷணசந்திரிகை.

காப்பு.

இன்னிசை வேண்பா.

வேத சிவாகமத்தான் மெய்ச்சமய மென்றுதேளி
போதமுள சித்தாந்த பூடணவொண் மைக்கநூ
மீரா யிரமநுப்பி யேறிவினை யாட்டநூ
மோரா யிரமநுப்பி யோர்.

கடவுள் வணக்கம்.

பரமசிவன்.

அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிநுத்தம்.

சுவஞானத் தவர்க்கருளும் பதியாவ னாகமத்துச்
செல்வன் யாவன்
றவஞால முதலுலகை மூவினையிற் கொண்டவன்யார்
தானு வாசி
யவஞானத் தவர்க்கரியா வண்ணலெவன் றிருநீறு
மக்கந் தானுந்
தவஞானக் கொருகுறியாத் தந்தவன்யா ரவன்சரணந்
தலைமேற் கொள்வாம்.

(க)

உ

சைவபூஷண சந்திரிகை.

வழிபடு கடவுள்.

ஒருமானை வலத்தானை யொருவானை யிடத்தானை
யுலகம் போற்ற
வருமானை முகத்தானைத் துணையானை யயில்பிடித்த
வலத்தான் றண்ணைப்
பெருமானை யெனதுளக்காட் டமர்வானை யெமக்கருளைப்
பெருக்கு வானைத்
தருவானைப் பெரும்புதுச்சர் நிதியானைச் சரவணனைச்
சார்ந்து வாழ்வாம் (உ)

வி பூ தீ.

சித்தார்த்த மெய்ச்சமயச் சிவநெறிக்கு வித்தாகித்
திருமா லாதி
பெத்தார்த்தக் கணத்தவர்க்கு மெவ்வெவர்க்கும் பெருவாழ்வு
பெருக்கி மும்மைக்
கொத்தார்த்த மலமுருக்குங் குறிகாட்டி நித்தியமாய்க்
கொண்டார்க் குற்ற
பித்தார்த்த மதப்பிணியைத் தபுமருத்தார் திருநீற்றைப்
பேணி யுய்வாம். (ங)

உருத்திராக்கம்.

நிலைகலங்கா தெங்குநிறை யருட்கடலின் வயிற்றோன்றி
ங்குநின் ஞானத்
தலையொளிகான் நியம்பிரம மெனத்தமொ றும்மீருள்க
டங்கா தோட்டி
விலைமதித்தற் கரியதுவாய் வேண்டுவார் வேண்டியன
விழைவி னீந்து
மலைமகனா யகன்றிருக்க ணருட்பேற்றைக் குறிக்கவரு
மணியைத் தாழ்வாம்.

நூ ல்

சைவபூஷணம் விபூதி யுருத்திராக்கங்களே.

பரம சிவனமலன் பததர்க்குச் சின்ன
முருவுடலிற் கணடிய நீறும்.

சிவபெருமான் பிறப்பு இறப்பு இன்றி என்றும் உள்ளவர்; எங்கும் நிறைந்தவர்; எல்லாம் செய்யவல்லவர்; இயல்பாகவே யெல்லாம் அறிபவர்; தாது அதுபவத்தின்பொருட்டுப் பிறிதொன்றையும் வேண்டாதவர்; தம்வயமுடையவா; ஆன்மாக்களிடத்துள்ள இரக்கமே திருமேனியாகவுடையவா; இவ்விலக்கணங்களை யுடையவர் அவர் ஒருவரேயன்றி வேறில்லை. ஆதலால் அவரே பசுபதி என்று மெய்யன்புடன் வழிபடுகின்றவர் சைவர், அல்லது சிவனடியார் என்றுகூறப்படுவர். ஒருவனையே தனக்கு நாயகனாகக் கொண்ட பரிவிரதையானவன் தன்நாயகனாற் கொடுக்கப்பட்ட திருமங்கிலியம் மோதிரம் முதலியவற்றைத் தன் கற்புநிலைக்குச் சாதனமாகத் தரித்தொழுதுவன். அதுபோலச் சிவபெருமானையே பாமபதியெனக்கொண்டு வழிபடு மொவ்வொருவருக்குந் தத்தம் அன்பினிலைக்கு அடையாளமாகத் தரிக்கத் தக்கன சிவசின்னங்களாகிய விபூதி உருத்திராக்கம் என்னும் இரண்டுமேயாம். எவள் திருமங்கிலிய முதலிய அடையாளங்களை, தரித்தற்குக் கூசுகின்றனளோ அவள் குலமகளைன்படாள். அதுபோல விபூதி உருத்திராக்கங்களாகிய சிவசின்னங்களை எவன்றரிக்கக் கூசுகின்றாளோ அவள் சைவனைன்படாள். மற்றைய ஆபரணங்களெல்லாவற்றையுந் துறந்திருந்தாலும் திருமங்கிலியத்தைக் குலமகளிர் துறந்திருக்கார். அதுபோல எவ்வணிகளையுந் தரியா

மலிருந்தாலுஞ் சிவசின்னங்களைச் சிவனடியவர் (சைவ சித் தாந்திகள்) என்றுள்ளார் தரியாதிருத்தலாகாவாம். ஆத லால் யாவர்க்கும் விபூதி யுருத்திராக்க தாரணம் இன்றிய மையாததேயாம்.

விபூதிருத்திராக்கப்

பிரபாவ நூல்கள்.



விபூதி உருத்திராக்கம் என்னுஞ் சிவசின்னங்களின் பெருமைகளை யெடுத்துப் பொதுவாகவுஞ் சிறப்பாகவும் விதந்துபேசும் நூல்கள் இவையெனக் கணிக்கப் புகுதல், உலகத்தில் இதுகாலும் பிறந்து இறந்தவர்கள் இவ்வள வினொன்று ஒருவன் கணக்கு எடுக்கப் புகுதல் போலா கும். அவற்றின் பெருமைகளை யெடுத்துக்காத தொ ன்நூல்கள் கிடையா. தமிழ்நூல்க ளெவற்றினும் அப் பெருமை புலப்படும். புறச்சமயிகளாகிய சமணரும் “இடு நீற்றாற் பையவிர்த நாகம்போற்றத்தங் - குடிமையான் வா திக்கப் பட்டு” எனத் தமது வேளாண்வேத மென்னு தா ளினும், ஆங்காங்கும் அவற்றின் பெருமையைப் புகழ்ந்துள் ளார். அவ்வாறே துடாமணி நீகண்டார் ஆகிய மண்டல புருடரும், தாஞ் சமணமதத்தரா யிருந்தும், விபூதியையே சிறப்பித்து “திருநீறே பற்பம் - பொடியொடு விபூதி காப் பாம் புண்ணிய சாந்தஞ் சாணி” எனக் கூறியுள்ளார். அன்றி மண்ணையுங் குங்குமத்தையும் பொடி, விபூதி, காப்பு என்றாவது, புண்ணியசாந்தம் என்றாவது கூறியு ரல்லர். வைணவரைப் போலச் சமணரும் மட்குறி தரிப்

பது வழக்கமாயிருப்பவும், அவரதைச் சிறப்பித்துக்கூறாது விபூதியையும் அதற்குக் காரணமாயுள்ள சாணத்தையும் விசேடித்துக் கூறிய உண்மையை அறிவுடையோர் உணராதுவிடார். நிற்க, வடமொழியிலோ இருக்கு, யசர், சாமம், அதர்வணம் என்னு நான்கு வேதங்களிலும், அவற்றின் பாகங்களாகிய இராம ரகசியோப நிடதம், காலாக்கினி ருத்திரோப நிடதம், அதர்வசிரோப நிடதம், சாண்டில்லியோப நிடதம், சாபால உபநிடதம், பிருகச் சாபால உபநிடதம், தைத்திரியோப நிடதம், சுவேதாச் சுவதர உபநிடதம், சாபாஸ்யுபநிடதம், வாசுதேவோபநிடதம் என்பவற்றினும் ஆங்காங்கு எடுத்துச் சிறப்பித்ததன்றி, விபூதியின் பெருமையையே எடுத்துக்கூறும் பஸ்மசாபால உபநிடதமும், உருத்திராக்கத்தின் பெருமையையே உரைக்கும் உருத்திராக்க சாபால உபநிடதமும் இருக்கின்றன. வைணவரால தரிசுகபபடும பஞ்சட்பொடி, சிவப்புப்பொடி வெள்ளைமண், வடகலை, தென்கலைக் குறிகள் ஆகிய இவை, ஒருபநிடதத்திலாவது சொல்லப்பட்டில. வேதத்தில் விபூதி ருத்திராக்கங்களுக்குத் தனித்தனி யுபநிடதங்கள் இருத்தல்போலக் கோபிசந்தனத்திற்காவது, வைணவர் கொள்ளும் மண்ணுக்காவது, துளசிமணிக்காவது கிடையாது. அது பற்றியன்றோ, பரமாசாரியர்களுள் ஒருவராகிய தீருநாசைம்பநீத ழர்த்தநாயனும் தழிழ்வேதத்திலே திருநீற்றுப்பதிகம் என்று ஒர் திருப்பதிகஞ்செய்து, செய்கையினாலும், அதன் மகிமையைத் தெரித்தருளினார். உருத்திராக்கப்பதிகம் இக்காலத்துக்கின்றாய் மறைக்கப்பட்ட தென்க. நாலாயிரப்பிரபந்தத்தில் திருமண் பதிகமும் துளசிமணிப் பதிக

கா

சைவபூஷண சந்திரிகை.

முஞ் செய்யப்படாமையும் அவற்றின் பாஷண்டத்துவத்
தை விளக்குமென்க.

உபநிடதங்களுள் * சைவபஞ்சதபனம், வைணவபஞ்ச
தபனம் எனப் பிரிக்கப்பட்ட ஐவ்வைந்து உபநிடத முள்
ளன. அவற்றுட் சைவபஞ்சதபனத்துள் விபூதியைப் பிரதிபா
திக்கும் உபநிடதங்கள் பலவாம். அவ்வாறு வைணவபஞ்ச
தபனத்துள் திருமண்ணைக் கூறுவது ஒன்றுமில்லை. இதனா
னும் திருமண் வேதத்தில் விதிக்கப்படாத தென்பது வெள்
ளிடையே மலைபோற் றெள்ளிதி னுணரக் கிடக்கின்றது. இன்
னும் காமிகாதி வாதுளாந்தமான சீவாகமங்கள் இருபத்தெ
ட்டினும், அவற்றின் பிரிவுகளாகிய சாரோத்தரம், சால
பேதம், சசிமண்டலம், மகாவித்தயம், தூலாவிருத்தம், கால
தகனம், குமாரதந்திரம், மகுடோத்தரம், இருத்தகாசம்,
நீலபத்திரம், கலாபேதம், சீமுகம், சிவசாசனம், விலேகன
தந்திரம், நந்திகேசரம், மகாந்த சங்கிதை, மகாகாளம், பிர
புத்தாகமம், வீணாசிகோத்தரம், தாரதந்திரம், பரோற்பு
தம், பதுமசங்கிதை, பாவநாசகம், வீமதந்திரம், சுபோதம்,
பாவனம், பார்வதீதந்திரம், பிரகாணாகமம், காசியபம்,
வாமதந்திரம், காருடம், நைருதம், சிவதருமோத்தரம்,
மதங்கம், விசுவான்மகம் முதலிய உபநாமங்களினும், சாந்
கியாயன குகியம், மத்தியந்தனகுகியம், போதாயனகுகியம்
என்னும் வேதசாரங்களினும், பிரத்துவாச-சாதா தப-பராசர-
கௌதம-மநுவாதி ஸ்மிருதிகளினும், இனிங்க - சைவ - காந்த-

* இவ்வனஞ் சைவராசாரியரும், இராமாநுசரும் தாமே வருத்திக்கொண்டனர். சைவபஞ்சதபன மாவன - காலாக்கினிருத்திரம், சுவேதாசகவதரம், கைவல்லியம், அதர்வகிகை, அதர்வகிரக என்பன.

வைணவபஞ்சதபனமாவன - இராமதாபினி, கோபாலதாபினி, காகிமதாபினி மகாநாராயணம், அயக்ஷீவம் என்பன.

காருட - மற்ச - ஆதித்த - பிரமாண்ட - பதும - கூர்ம முதலிய மகாபுராணங்களிலும், பாரதம், இராமாயணம் என்னும் இதிகாசங்களிலும், சிவரகசியம் என்னும் பரம இதிகாசத்தும் ஏனைய பற்பல நூல்களிலும் கூறப்பட்டுள்ளன.

விபூதி ருத்திராக்கங்களே வைதிகம்.

மேற்போந்த நியாயங்களால் விபூதிருத்திராக்கங்களே போகம, முத்தி என்பவற்றை விருமபினோர் அணியும் வைதிக சாதன மெனப்பட்டன. திருமண்குறி வேதமுதலிய சுத்த வித்தைகளிற் கூறப்படாமையான் அவைதிகமாய் இடையில் இராமதுசரால் இற்றைக்குச் சுமார் அகாந் (நூ) க்கு முன் உண்டாக்கப்பட்ட நவீனக்குறியாய் முடிந்தது. யாரேனு மொருவன் ஒருவனை வஞ்சித்தகாலே, உலகர் “அவன் உனக்கு மன்போட்டானு, நாமம் போட்டானு” என்று இன்றுங் கூறும் வழக்குண்மைபானு மறிக.

அன்றியும் வைணவருட் சிலர் மஞ்சட் பொடியே யணியத் தக்கதென்றும், சிலர் குங்குமச சூரணமே தரிக்கத்தக்கதென்றும், தங்களுட் பிணங்கித் தங்கணுமத்தையே குறைத்து அவைதிகமென்று இகழ்ந்தமையானும், அதுகாரணமா மஞ்சணுமத்தைத் திட்டி அவைதிக மென்று சிவப்பு நாமக்காரர் “உடையவரீஸ்ரீ துரிணவிளக்கம்” எனப் பெயர்வைத்து குழறுபடைச்சுவடி யொன்று எழுதினமையானும், அதன் இருபத்தாறாவது பக்கத்தில் உசு-வது வரி தொடங்கி “ஸ்ரீபெரும்பூதூரில் இவ்வருஷத்திற்கு (அஎ0) வருஷமான கவி நாலாயிரத்து நூற்றெட்டுக்குமேல் பிங்களூர் சித்திராமீ” கஉஉ வெள்ளிக்கிழமை திருவாதிரை கடகலக்கினத்தில் திருவவதரித்தருளிய ஸ்ரீபாஷ்யகாரர் கா

அ

சைவபூஷண சந்திரிகை.

லத்திற்கு முன்பு, இப்போதுள்ள ஸ்ரீவைஷ்ணவர்கள் பண்
மாதி தாரணராய், க்ஷுதர் தேவதார்த்ரபரராய, மந்த்ரா
ந்த்ரபரராய் இருந்தார்கள். பின்நூதனமாக வெளியிட்டு
அவைகளைத் திக்விஜயஞ்செய்து தாபித்தாகிடாய்” என்று
வைணவரோ வழிமொழியா எடுத்துக் காட்டினமையானும்
அது நன்குவிளங்கும். காத்தியாயன உபநிடதத்தும், வராக உப
நிடதத்தும் விதிக்கப்பட்டிருக்கிறதென்று கற்பனைச் சுலோ
கமுங்கதையுங்கட்டி அவற்றைக் காட்டவியலாது விழித்
துப் பொய்ப்பட்டாரும், பிரமாண்டத்தும், பாத்மோத்தரத்தும்,
பாஞ்சராத்திரத்தும் தான் கூறப்பட்டது; வேத உபநிடதங்க
ளிற் சொல்லப்படவில்லையென்று அங்ஙனமாயினு முண்
டாகலின் விதியில்லை யென்றறிக. நாலாயிரப்பிரபந்தத்துள்
பெரியாழ்வார் “காப்பிடவாராய்” காப்பிடவாராய்” என்று
கூறிய பதிகம் நாமப்பதிகமெனின், அது நாமமாகிய மண்ண
ன்று. மண்ணுக்குக் காப்பு என்னும் பெயரின்மையாலும்,
விபூதிக்கே காப்பு என்று பெயரிருத்தவினாலும், காப்பு
என்னுந் தமிழ்மொழிக்கு ஏற்ப வேதாகமங்களாதி வித்தை
களும் “ரகக்ஷ” என்று விபூதியை விளித்தலானும், மண்ணை
யங்ஙனம் அழைக்காமையாலும், காப்பு என்றது விபூதியே
யாம். கண்ணனுக்குப் பூத பிரோத இராக்கதர்களால் பயம்
நேரிடாதபடி காப்பதற்கு, அசோதாதேவி விபூதியை யணி
தற்காக அந்திக்காலம் வந்தபோது அழைத்து அணிந்தாள்
என்பதே அப்பதிகத்தின் கருத்து. அங்ஙனமே வைணவ
ர்க்குச் சிறப்புநூலாயுள்ள விஷ்ணுபுராணத்தும் “அப்பே
யின் மடியிற் குழந்தையிருப்பதையும், அவள் செத்துக்கி
டப்பதையுங் கண்டார்கள். யசோதையும் பரபரப்போடு
ஓடிவந்து அக்குழந்தையை யெடுத்துப் பசுவின் வாலேச்

ரிப்பித்து அணிவதும், பகல்முழுதும் பட்டைநாமம் தீட்டி-
 னார் இரவில் விபூதிதரிப்பதும், பசாசையோட்டும் மகம
 தியர் தாமும் இதுகொண்டு மந்திரித்து ஒட்டுவதும் இக்
 காலத்துங் காணப்படுகின்றனவே. இதனால் எமது தமிழ்
 வேதமாகிய தேவாரத்தில் திருநீற்றுப்பதிகம் என்று சிறப்
 பித்துச சொல்லப்பட்டபடி, நாலாயிரப் பிரபந்தத்தும்
 காப்புப்பதிகம் என்று கழறப்பட்டமையால் திருநீறும் உரு
 த்திராக்கமுமே வைதிக சாதனமாம். ஆதலால் அவற்றை
 யணிதல் வேண்டும்.

விபூதி ருத்திராக்க விசேடம்.

விபூதி யுருத்திராக்கங்கள் பிராமணன் முதலிய யாவர்
 ச்கும் நித்தியாங்கமாக வேதத்தில் விதிககப்பட்ட தென்று
 கந்தபுராணங் கூறுகின்றது. “அக்நிரிதிபஸ்ம” என்பது முந்
 லாகச சாபாலசுந்சீயிந் சொல்லப்பட்ட எழுமந்திரங்களை
 யும்உன்னி அவற்றைத்தரிப்பதே அத்தியாச்சிரம நிலையெ
 ன வேதங்கள் விதித்த வென்றுநுதசங்கிதை கூறுகின்றது.
 ஞானி யாயினும், பிராமண னாயினும், ஏனைய ராயினும்,
 இவற்றைத் தரித்துக் கொண்டுதான் தங்கள் கருமங்களிற்
 பிரவேசிக்க வேண்டும். மோகூத்தை விரும்புவோன் முந்
 கியமாய் இடைவிடா தணிதலவேண்டும். இவற்றைத் தரிப்
 பவரைச் சிவபெருமானென்றே நினைக்கக்கடவர். சிவபெ
 ருமானுடைய மகிமையை யெவ்வாறு அளவிடக் கூடாதோ,
 அதுபோல இச்சிவசின்னங்களின் பெருமையும் அளவிடக்
 கூடாதென்றறிக. சகல பாவங்களுந் துன்பங்களும் பயங்
 களும் இவையிற்றைக் கண்டாலும், அணிந்தாலும், தீண்டி-
 னாலும், அணிந்தாரைத் தரிசித்தாலும் அதிவினாவி லகலு

மென்று வேதங்கள் முழங்குகின்றன. இவற்றைத் தரிப்பின் விட்டுணு, இலக்குமி முதலிய தேவர்களுக்கும் பிரீதியுண்டாகுமென்று பராசரஸ்மிநீதி பகர்கின்றது. இவற்றைத் தரிப்பவர் பிரமசாரி, கிருகத்தன் வானப்பிரத்தன், சந்நியாசி என்னும் ஆச்சிரமிகளாயினுஞ் சரி, வேறெவராயினு மென் அவர் மகாபாதக உபபாதகங்களி னின்றும் விலகிப் பரிசுத்தராவா. தமதுவழிபடு கடவுளைப் பூசித்தவராவர். சகல புண்ணிய தீர்த்தங்களினும் மூழ்கினவராவர். எல்லா மந்திரங்களையும் விதிபாடி செபித்த பலத்தை யடைவர். அற முதலிய உறுதிப்பயன்களை யடைந்தவராவர். அன்றியும், இமமை மறுரைப் போகங்களை யெல்லா மநுபவீத்து, பிரதம மகாப்பிரளய காலத்திலே அத்துவித முத்தியாகிய சிவசாயுச்சிய முத்தியை யடைவர். மீண்டும் பிறவார் என்று வணவஞ்சீவஹ்ருஹஸூநாகரொத்யொவிதாந் || என்றற் றொடக்கத்தவாகக் காலாக்கினி நந்திரோபநிடதந் சொல்லிற்று. வேதங்களாலே விதிக்கப்பட்ட விபூதி யுருத்திராக்க தாரணத்தை ஞானமுடைய பிராமணனும் மனத்தினாலும் விடுத லொலலாது. விடிற் பதிதனுவான் என்று உபப் பிருங்கண சுருதி || வைக்கின்றது.

விபூதி ருத்திராசூம் நித்தியாங்கமே.

விபூதிதாரண மிலலாமல் நீரையாவது, அனனத்தை யாவது வேறொன்றையாவது தீண்டலாகாது. வேறெந்தக் கருமபூஞ் செய்தல கூடாது. பிராமணன் தானும் சோர்வு காரணமாக இவற்றைத் தரியாது காயத்திரி மந்திரஞ் செபித்தல் ஆகாது. அங்ஙனஞ் சமபவித்தால் நீர்நடுவே யிருந்து நூற்றெட்டுத்தரங் காயத்திரி மந்திரஞ் செபித்து ஒரு நாளுபவாச மிருப்பிற் சுத்தனாவான். சந்நியாசி ஒருகாலத்

திற்பரிப்பதினின்றும் தவறுவானாயின் உபவாசமுற்றுப் பிரணவமந்திரத்தைப் பன்னீராயிரந்தரம் உச்சரிப்பானாயின் அக்குற்றத்தினின்றும் நீங்குவான் என்று பஸ்மசாபால உபநிடதத்திற் சொல்லப்பட்டிருக்கின்றது. ஆதலால் விபூதி ருத்திராக்க தாரணம் நைமித்திகம், காமியம், பிராயச்சித்தம் என்னும் அங்கங்களாவதன்றி நித்தியாங்கமுமாக யாவரானும் கொள்ளத்தக்கதென்பது உண்மை! உண்மை!! முக்காலமுண்மையே. “உண்மையிலுள்ளதுநீறு, பயிலப்படுவதுநீறு” என்று திராவிட சூக்தமிருத்தலு முணர்க. உருத்திராசுமும் நித்தியாங்கம் என்பதனை உபதேசகாண்டப, சித்தாந்தசிகாமணி முதலியவற்றிற் காண்க.

விபூதி ருத்திராக்கஞ் சிவவடிவமே.

விபூதி உத்திராக்கங்கள் சிவசின்ன மெனவும், திருவேடம் எனவும்படும. “செம்மலா நோன்றாள் சேர வொட்டா-வம்மலங் கழீஇ யன்பொடு மரீஇ-மாலற நேய மலிந்த வா வேடமு-மாலயந் தானு மரனெனத் தொழுமே” எனச் சீவஞானபோதீ செப்புதலால், அவை இரண்டுஞ்சிவபெருமானென்றே கொள்ளற் சூரிபனவாம. காமக் கிழத்தியரது வடிவிலே காணப்படும் ஆடை, சாந்து, அணிகலன் முதலாயின காமுகரை வசிகரித்து இன்பஞ் செய்யுமாறு போல மெய்யுணர் வறுவாரைக் காட்சிமாத்திரையானே வசிகரித்து இன்பஞ் செய்தல் பற்றிச் சிவபத்தி யுடையார்க்கு இவை திருவேடமாகக் கொள்ளப்பட்டனவாம்.

நீடுப்பல்லாண்டு.

சேலுங் கயலுந் தினைக்குந் சண்ணு ரிளங்கொங்கையிற் செங்குங்கும், போலும் பொடியணி மார்பிலங்குமென்று புண்ணியர் போற்றிசைப்ப.

அக்கினி சிவபெருமானது வடிவமாகும். சந்திரன் யாகவடிவாய் விளங்குவன். ஆதலால் அவனை அமிர்தமென்று கூறுவா பெரியர். இவ்வுலகங்கள் யாவும் அக்கினியாற் கூடப்பட்டு வெந்து சாம்பரானமையாற்றான் பரிசுத்த மடைந்தது. அக்கினியிடத்து அவிபெய்து உயர்வையடைந்தவர்கள் விபூதி தரித்தலாகிய பாசுபத விரதத்தை யநுட்டித்தனர். இதுபற்றியனறோ தென்புலத்தாரும் அக்கினியைய யுண்பார்கள். தேவர்கள் சந்திரகலையை யமிர்தமாகப் பானம் பண்ணிவருகின்றனர். ஆதலால் உலகம் அக்கினிச் சொரூபமே. அவ்வக்கினி சிவரூபமான திவ்வியவடிவேயாம். சந்திரன் சிவசத்தி ஷ்டிவாகும். இதனாற்றான் பரிசுத்தம் வாய்ந்த சிவாக்கினியி னிடத்தினின்றும் தோன்றிய விபூதியைச் சிவபெருமான் மறந்து திருமேனிக்கண் தரித்து ளார். ஆதலின் அது பரிசுத்தமுள்ளதும், அதனைச் செய்வதும், அமிரதம்போ லெவராணங் கைக்கொள்ளப்படுவதும் புத்தி முத்திகளைக் கொடுப்பதுமாகும்.

சந்திராக்கத்துட் கௌரிசங்கமென்பதனால் அது அர்தக நாரீகா வடிவம் என்பது நன்கு புலப்படுகின்றது. சிவஞ்சத்தியென்னும் இரண்டும் அபேதமாக இருக்கின்றன வென்பதையதுகொண்டுணரலாம். கௌரிசங்கர மென்னும் பெயராணுந் தெரிக.

இலிங்கபுராணம்.

ஆதலாலுலகமழலினல்வடிவேயல்வழமெதருவாமாற், கோதறுசோமன்றேவிகல்வடிவாக் கொழுஞ்சுடரழலிடைப்பட்ட, வேதயினீற்றையெமதுமெய்யணியோ மெறிதிரைக்கருங் கடலுடுத்த, நீதிலாவுலகநீற்றினையணிந்தே திர்த்திடுநீவினைச்சிமிழ்ப்பே.

விபூதி ருத்திராக்க ரூபம்.

முன்னர்க் கூறியபடி விபூதிருத்திராக்கங்கள் சிவவடிவ மென்று அறியப்படுவதன்றி, வேறுவிதமாகவுந்தணியப்படும். விபூதி வெண்ணிறமாகவும், உருத்திராக்கம் கருமை முதலிய பல நிறங்களாகவுங் காணப்படலால், விபூதி வெண்ணிற முடைய சிவரூபமாகவும், உருத்திராக்கம் கருமைமுதலிய நிறங்களைமுடைய சத்திவடிவமாகவும் எண்ணப்படுகின்றது. இதனால் சிவமுஞ் சத்தியுங் கூடியவழி எல்லாமாகு மென்பது பெறப்படும். சிவஞ் சத்தி என்னும் இரண்டானுமே முத்தி கைகூடுமென்பது இவற்றின் தாரணத்தாற் றெரிகின்றது.

தேவாதியருஞ் சிவசின்ன தாரணரே.

விட்டுணுவும், அவர் அம்சமென்று வைணவராற் கொள்ளப்படும் விபவநிலையரான சங்கரிடணர், பிரத்தியும்நர், அநிருத்தர், வாசுதேவர் எனப்படுவோரும், கூர்மர், வராகர், நாரசிங்கர், வாமனர், பரசுராமர், மற்சர், தசரத இராமர், பலராமர், கிருட்டிணர் என்னு மூர்த்தங்களும், இனிமேல் சம்பளம் என்னுங் கிராமத்திற் சிவபத்தரான விட்டுணுயசு என்பவரது கிருகத்தில் உற்பவஞ்செய்யும் கற்கியும், பிரமன், இந்திரன், தேவர், முனிவர், கின்னரர், கிம்புருடர், வித்தியாதரர், கருடர், பூதர், இயக்கர், அசுரர், உராகர், சாரணர், சித்தர், கந்தருவர், பைசாசர், இராக்கதர், போகபூமியர், ஆகாயவாசிகள் முதலிய மேலுலகரும், அரிச்சந்திரன், நளன், புருகுச்சன், புருரவன், முசுகுந்தன், கார்த்தவீரியன் என்னும் அறுவர் சக்கிரவர்த்திகளும், கயன்,

அம்பரீடன், சகிபிந்து, சிபி, பிருது, மருத்துவான், பா
தன், சுகோத்திரன், திலீபன், இரகு, அந்திகேவன், யயாதி,
மாந்தாதா, பக்ரதன், அனங்கன் என்னும் பதினைவர் மகா
மன்னர்களும், ஏனைய சூரியசந்திரகுல அரசர்களும் விபூதி
ருத்திராக்க தாரணமுடையவர் என்பது வேதாகம உப
நிடத மிருதி புராணேதிகாச முதலியவற்றும் குன்றின்மே
லிட்ட சிபம்போர் காணப்படுகின்றது. அவற்றை யெல்
லாம் பிரமாணங்களால் நிறுவ எம்மனம் பிடர் பிடித்து
உந்துமாயினும் விரிவஞ்சி விடுத்தாம். அன்றியும் அதுபு
பல விவாத சபைகளினும் பூர்வபக்கத்தார் முன்னிலையிற்
பிரமாண சகிதம் நன்கு நிறுவப்பட்ட தொனருகலானுப
அஃநொரீஇ மேற்செல்லுதும்.

குதசங்கீதை

மாலயனிற் திரன்மற்றை யமரர்மலர் மகளிர்சசி மற்றைவானக்
கோலமட வாரியங்கர் கந்தருவ ரரக்கர்குல வசுரர்வேதச்
சிலமுனி வரர்மற்றே ரிவருளருந் தவமுடையிற் திருவெண்ணீறு
சாலமுத தூளனமுப்புண்டரநா டொழும்போற்றித் தரியார்யாரே.

விஷ்ணுவும் விபூதி ருத்திராக்க தாரணரே.

சிலர் ஆராரியருட் சிறந்தவராய், சிவசத்திகளு ளொரு
வராய், சிவபத்தருட் சிறந்தவராய், காத்தற் கடவுளராய்
விளங்கும் எம்பெருமானுக்கும் அவரை வழிபடுவார்க்கும்
விபூதி ருத்திராக்கதாரணம் தக்கதன்று என்கின்றனர், “பஸ்
மதிக் தாங்கா ருத்திராக்ஷாபாணா:—தக்ஷிணயாந் திசிவி
ஷ்ணு” எனவரும் (அதர்வணவேதம்) பஸ்மஜாபால உப
நிடத சுலோகத்தானே திருமால் ஸ்ரீகாசி கேஷந்திரத்திலே
தென்றிசைக்கணிந்து விபூதிருத்திராக்க தாரணமுடைய

தான் ஏற்படுத்தப்பட்டதென்று அறிக. சென்னைக்கண் நடந்த வைணவ சைவ சமவாதத்தில் எம்மால் இது நன்கு நாட்டப்பட்டபோது, வைணவர் ஒருவராவது அடினை மறுத்துரைத்தார் அல்லர். அன்றியும் “போலி வைணவர்க்குப் புத்திபுகட்டல்” என்ற பத்திரக்தும் இவ்வாறு வரைந்து விடுத்தேம். அதற்கும் இதுகாறும் பகில எழுதிரூல்லர். அன்றியும் உடையவர் என்னும் இராமாநுஜரது குருவாகிய யாதவப்பிரகாசர் சிவசின்ன தாரணர் என்பது குருபரம் பரையாற் றெரியவரலானும், உடையவர் சகபாடியும் சகோதரருமாகிய பெரியபிராட்டி புத்திரா சோவிந்தபட்டர் என்பவர், காசியிற் கங்கையாடும போது ஓர் சிவலிங்கம் அவர்கையில் வந்ததென்றும், அதனால் அவர்க்கு உள்ளங்கைக்கொணர்ந்த நயினர் எனப் பெயர் வந்ததென்றும், அவரச்சிவலிங்கத்தை உடையவராசிரியர் ஆளுகைப்படி மழலைமங்கலம் என்னும் ஊரிற் பிரதிட்டை செய்தார் என்றும் வைணவரது குருபரம்பையே கூறலானும், ஆழ்வார்களும் பிரபந்தத்தில் “வெந்தாரென்புஞ் சுடுநீறு மெய்யிழ்ப்புகி” கூத்தன் பொடியாடி, நீர் று னிழன்மணி வண்ணத்தான்” என்பன முதலிய செய்யுள்களால் சிவபெருமானுக்கு விபுதி கூறியதன்றி மட்குறி சொல்லாமையானும், அவ்வாறே நாராயணர்க்கும் அவனடியார்க்கும் விபுதி ருத்திராக்க தாரணம் விதித்தமையானும், மண்புண்டரமாகிய நாமம் இடையிற்றேன்றிய தென்றறிக.

விபுதி ருத்திராக்கத்தாற் கோளறுதல்.

விபுதி உருத்திராக்கங்களை யணிந்தவர் எவ்விடத்திற் போசனஞ் செய்கின்றாரோ அவ்விடத்திற் பார்வதி சமேத ராகிய பரமசிவனும் உண்கின்றனர். உடம்பு முழுதுஞ் சிவ

சின்னங்களை யணிந்தவரை யெவர் யின்செல்கின்றனரோ
அவர்கள் மகாபாதகராயினும் பரிசுத்தராகின்றனர் எனச்
சாசங்கிதை கூறுகின்றது. காலே, உச்சி, மாலையென்னு முக்
காலங்களிலுந் தரிக்கின்ற மெய்யன்பா எக்குலத்தவராயி
னும் அவரைச் சிவபெருமான் என்றே பாவிக்கக்கடவர்; என
மானவ சங்கிதையிற் சொல்லப்பட்டிருக்கின்றது. மெய்யன்
புடன் மந்திரத்தாற் றரிப்பாவரைச் சிவபெருமான் நீங்காது
நிற்பா அவற்றும் சர்ப்பம், சூரியன் முதலிய கிரகங்கள்,
நட்சத்திரங்கள், திரைத்தெய்வம், யமன், காலன், யமதூ
தர், அக்கினி, கொடுநோய்கள், அவுணர், இடி, புதங்கள்,
சிங்கம், புலி, கரடி முதலிய கொடிப் வுயிரகளால் வருந்துண்
பங்கள் அவரை யணுகமாட்டாவாம். அவர் இருவினைகளை
புழும் வென்று சிவஞானம் பெற்று முக்தியடைவார் என்பது
சத்தியம்! சத்தியம்!! முக்காலஞ் சத்திபமேழாம்.

தணிகைப் புராணம்.

பகைபிணி மணைபன் மந்தி ரத்தினு
மிகையறன் கடையுள வெருட்சி பித்திடர்
வகையெனைத தையுமற மாற்றி யாவர்க்குஞ்
தகைநல மளிப்பது தவள நீறோ.

விபூதி ருத்திராக்க விரதம்.

நல்லியலமைந்த ஆசாரியரிடத்திற் சிவநீக்கை பெற்று
விபூதி ருத்திராக்கங்களை யிடைவிடாது அணிவதே விபூதி
ருத்திராக்க விரதமாகும். இது பாசுபத விரதம் எனவும்,
சிவோவிரதம் எனவும் பெயர் பெறும். பாசுபதி வடிவாகிய
விபூதி ருத்திராக்கங்களைத் தரிக்கும் விரதமாகலின் பாசுபத
விரதம் எனவும், மேலாய சிவவிரதங்கள் எல்லாவற்றினும்
உயர் வுடைத்தாய், அவற்றிற்குஞ் சாதனமாய் நின்றவின்

சீரோ விரதம் எனவுஞ் சொல்லப்படும். இவ்விரதம் பாவம் நோய், பயம், துக்கவிருத்தி என்பவற்றை நீக்கும. இவ்விரதத்தைக் கொண்டவா பாசுபதர், மாவிரதா என்றழைக்கப்படுவர். இதனைக் கண்ணபிரான் அனுட்டித்துப் பெரும் பேறுற்றாரா எனக் கூர்மபுராணம், வாயுசங்கீதை, சம்புபாரதம், காளிகண்டம் என்பவற்றிற் சொல்லப்பட்டிருக்கின்றது எங்ஙனெனில:—

கண்ணமூர்த்தி ஆனவர் உருக்குமிணி, சத்தியபாமைக் காளி, மிததிரவிரதை, சத்தியை, பத்திரை, சாம்பவதி இலக்கணை, நப்பின்னை என்னும் ஒன்பது பெண்களையும் பதினொராயிரத்து ஒருநூறு இடைச்சிகளையும் மணந்து, சாம்பவதி தவிர மற்றையோர் யாவரிடத்தும் பலபுத்திராகளைப் பெற்றனர். சாம்பவதி யென்பவள் தனக்குப் புத்திரரில்லாமையாற் பெரிதும் வருந்தியழ, கண்ணன் அவளைத் தேற்றி, உபமன்னிய முனிவரிடஞ் சென்று உபாயங்கேட்க, அவர் சிவதீக்கை செய்து பாசுபத விரதியாககித் தவஞ் செய்ய விதித்தனர். அங்ஙனஞ் செய்து சாம்பவதியிடத்தில் சாம்பவான் முதலிய பத்துக் குமாரர்கள் தோன்றப் பெற்று, சிவோகம் பாவனை யடைந்து, அருச்சுனற்குக் கீதை கூறி வைகுண்ட மடைந்தார் என்க. இன்னும் அளவில்லாதவர் இவ்விரதத்தைக் கைக்கொண்டு எண்ணிய வெண்ணியாங் கடைந்தார்.

பஸ்ம ருத்திராக்ஷத்தாற் பாலாரிட்ட நிவிர்த்தி.

குழந்தைகள், பிறந்த பததாநாள் தொடங்கிப்பதினாறு வயது வரையும், ஒவ்வோர் தேவதைகளாற் பீடிக்கப் படுமென்று நூல்கள் கூறுகின்றன. அத்தேவதைகளாற் குழந்தைகட்குப் பலவகைத் துன்பங்களும் நோய்களும், விகா

ரங்களும் வருத ல நுபவமே. அவற்றி னிமித்தம், காப்புக் கட்டலும், பஞ்சாபுத மணி தரிப்பதும் வழக்கம், அவை களாற் சிறந்த பயன் கிடையா. விபூதி ருத்திராக்கங்க ளைத் தரிப்பின, இடாகினி, சன்மினி, பேய், பூதம், பிரம ராக்கதம் என்பன வகலுமன்றி, பால அரிட்ட தேவதைக ளாகிய தந்தை, பீடணி, காளிகை, வீமரூபி, அங்குசினி, பூதினி, முத்தகேசி, ஆகாயினி, அரிகேராதினி, சகுனி, பூ மாரி, உததமி, பிங்கலை, கோகர்ணி, பங்கயை, சீமுகி, சேனி, சும்பகர்ணி, தாபகை, காலார்க்கி, நந்தினி, குரோ தனி, தாணூரி, சாகினி, பஞ்சாளை, காமினி, மேதினி, நளி னி, மகாகுமபினி, அரனி, ஆகாசகர்ணி, வாயுபிசிக்கினி, கூகநுனி, வனதேவி, குண்டலி யென்னும் அணங்குகளின் பீடைகள் யாவும் சூரியன் முற்பட்ட பணிபோல் ஒழியும் என்க.

சிவசின்ன நிந்தனை யதிபாதகம்.

சிவசின்னங்கள் சிவமென்று துணியப்பட்டமையால் அவற்றை நிந்திப்பவர் சிவபெருமானை நிந்தித்தவராவர். பிரமகத்தி, சோகத்தி, சிககத்தி, ஸ்திரிகத்தி முதலிய மாபா தகங்களை யெல்லாம் போக்கவல்ல சிவசின்னங்களை நிந்திப் பவர்க்குப் பிராயச்சித்த மில்லை. எவருக்குச் சிவசின்னங் களில் நம்பிக்கை யுண்டாக வில்லையோ அவர்க்குக் கருப் பாதான முதலிய வைதிகக் கிரியைகள் இல்லை யென்று சாபால் உபநிடத முரைக்கின்றது. எஞ்ஞான்றும் அவற்றைத் தரித்த பெரியோர்களை எந்தக் கீழ்மக்கள் நிந்திக்கின்றாரோ அவர்களை அரசன் ஆராய்ச்சி யின்றித் தண்டிக்கக் கடவன் என்று “பஸ்மச்சநக சர்வாங்கம்” எனவருடஞ் சுவோகத் தாற் பராசரஸமீருதீ தெரிக்கின்றது. வேதத்தால் விதிக்கப்

பட்ட திருநீற்றையும் கண்டிலகையையும் பிராமணன் ஆயினும் அத்தியாச்சிரயி ஆயினும் அணியாது விடுவரோல் பதிதராவார் என்று கந்தபுராணம் உரைக்குமேல், அவற்றை நிந்திப்பார்க்கு உய்தி யென்றோ? எவனுக்குச் சிவசின்னங்களில் வெறுப்புண்டாகுமோ அவனது பிறப்பிற் சாங்கரிய முண்டு என்று பண்டிதர் ஊகிக்க வேண்டும் என்பது பராசீரவாக்கீயம். சிவசின்னங்களை யாவது அவற்றைத் தரித்தவரையாவது நிந்திப்பவர் யாவரோ அவருடைய வமிசபரம்பரை சங்கீரணமாய்விடும் என்று “யேபஸ்மதாரிணந்த்ருஷ்ட்வா” எனவருஉஞ் சுலோகத்தால் வாசிட்டலிங்கபுராணம் உணர்த்திற்று. ஆதலாற் சிவசின்னங்களை நிந்திப்பவர் அதிபாதகராய், எரிவாய் நாகிற்கு இரையாகி, புழு, பன்றி முதலிய புன்பிறப்பு எடுத்தெடுத் துழல்வர் என்பது சத்தியமே.

சிவசின்ன தூவுண காரணம்.

சில பாஞ்சராத்திரிகளும், பிறசமயிகளும், திருநீற்றைப் பிண்ச்சாம்பல் என்றும், மாட்டுச்சாம்பல் என்றும், உருத்திராக்கத்தை இலநதைக் கொட்டை என்றும், அவை பிரமகத்தி முதலிய பாதகஞ் செய்தவர் அணிவது என்றும், கொடிய அசுரர் பொருட்டு விதிக்கப்பட்டன வென்றும், இன்னுஞ் சிலர் அவற்றை யணிவதால் யாதோர் பயனு மின்றென்றும் வாயில் வந்தவாறு நிந்திக்கின்றனர். நிந்திக்கும் அவர்கள் தத்தங் குறிகளும் அவ்வாறு பிறரால் நிந்திக்கப்படு மென்பதனை யறியாமை யென்றோ? பிருந்தை பிறர் தெரிந்த பிண்ச்சாம்பலிற் புரண்ட நாராயணதைத் தெய்வமாக்கொண்ட விவர்க்குப் பிண்ச்சாம்பல் அருவருப்பாயது கலிகால விந்தையே. சிவசின்னங்கள் பிரமகத்தி முதலிய

பாதகங்களை நீக்குமேல், மற்றைய பாவங்களையும் நீக்குமென்பது வெள்ளிடைமலையே. பாவநிவாரண மெனவே ஞானமும், அதனால் முந்தியும் சித்தித்தலினாலும், உலகத்துள்ளார் யாவரும் பாவமுள்ளாராகலானும், யாவரும் அணியவேண்டுமென்பது அவரது வாய்ச்சொல்லானே போதரும். கண்மணி கொட்டையெனில் துழாய்மணியும் ஓர்கொட்டையென்றன்றோ முடியும். விட்டுணு விக்கிரகங்களும் கல், மண் என்றன்றோ கூறித் தமக்குத் தாமே குற்றம் ஏற்றுகின்றனராவர். இவ்வாறு நிந்தித்தல் அன்றி அவைநிகமாயமண், சாந்தி, சூங்குமம், மஞ்சள் முதலிய குறிகளை யிடுவது முற்செய்த தீவினைகளாலே யாம். திருநந்திதேவர், ததிரிமுனிவர், கௌதம விருடியனர், பிருகு முனிவர், கண்ணுவ மாதவர், வாமதேவ தாபதர், அகந்தியனர் முதலிய பெரியோரர் லுடைந்த சாபமே இப்பாதகங்கட்கு வதுவாக்கியது. அச்சை “விபுராணாண்டி க்ஷிணாதூநாஃ ஸாபொவஹதவெகஸாஃ | ஸ்வெஹஸூயாஃ—ஆகேஷுஸூயாகிஃ || நஜாயதெ || என்ற பவிடிய புராணச்சுலோகத்தானும் பிறவாற்றாணும் தெளிக.

சைவபூஷண மந்திரவகைகள்.

சிவபூஷணங்கள்கிய விபூகி ருத்திராக்கங்களை யணிவோர் மேற்காட்டப்படும் மந்திரங்களைக் குருமுகமாக அறிந்து தரிக்க வேண்டும். அவையாவன :—சுத்தப் பிராசாதம், மூலப்பிராசாதம், தத்துவப் பிராசாதம், ஆகிப்பிராசாதம், ஆன்மப்பிராசாதம் என்னும் ஐவகைச் சிருடடிருப சிவமந்திரங்களும், மோக்கதம், அபிஷித்தி, காமியம், சார்திகம், பெளட்டிகம் என்னும் ஐவகைத் திதிருப சதாசிவ மந்திரங்களும், மூவகைச் சங்காரருப மகேசுர மந்திரங்களும், சாகல்

வியப் பிரணவம், சொக்சியப் பிரணவம், சாம்பவப் பிரணவம், சருவவசிப் பிரணவம், சாயுச்சியப் பிரணவம் என்னும் ஐவகைப் பிரணவ மந்திரங்களும், மூல பஞ்சாக்கரம், தூல பஞ்சாக்கரம், சூக்தும பஞ்சாக்கரம், காரண பஞ்சாக்கரம், மிசிர பஞ்சாக்கரம், தார பஞ்சாக்கரம், முத்தி பஞ்சாக்கரம், மாயாக்கிய பஞ்சாக்கரம், பிராசாத பஞ்சாக்கரம், நின்மல சாககிர பஞ்சாக்கரம், நின்மல சொபபன பஞ்சாக்கரம், நின்மல சுழுத்தி பஞ்சாக்கரம், நின்மல தூரிப பஞ்சாக்கரம், நின்மல தூரியாதீத பஞ்சாக்கரம் எனனுட பதினான்குவகைப் பஞ்சாக்கர மந்திரங்களும், சடங்கரம், அட்டாக்கரம், நவாககரி, தசாககரி, பஞ்ச தசாக்கரம் என்னும் தேவமூல மந்திரங்களும், விவாஸ்திரம், க்ஷுரிகாஸ்திரம், பாசுபதாஸ்திரம், விபோமாஸ்திரம், அகோராஸ்திரம், என்னும் ஐவகை அத்திர மந்திரங்களும், ராசானி பஞ்சாப் பிரம மந்திரங்களும், காயத்திரி, மிரத்யுஞ்சயம், தக்ஷிண மூர்த்தி மந்திரம், சரப - விக்கினேசர - வைவ-வீரபத்திர - சுபபிரமணிய - வித்தியேசர - துவாரபாலக - பிரம - விட்டுணு - சூரிய - தேவாதி மந்திரங்களும், தூர்க்கை, இலககுமி, சரசுவதி, புவனேசுவரி, அகவாஸுடி, திரிபுராமபிகை முதலிய மகாசத்தி மந்திரங்களும், சித்தசாவரர், சத்திராவரர், மேருதந்திரர், சாகினி தந்திரர், இடாகினி தந்திரர், கூர்மாண்டர், சல்லிபர் முதலாய சித்த மந்திரங்களும், ஏனைய கிரியா மந்திரங்களும் ஆம். இவை உபசேசக் கிரமமாக அறியவேண்டும் அருமைபற்றி விரிக்காது விட்டாம்.

மந்திரப் பிரயோகம்.

மேற்கூறப்பட்ட மந்திரங்களை யறிந்து அவற்றுடன், காலம், தேசம், காரியம் என்பவற்றிற் கேற்ற மந்திரங் கொ

ண்டும், அவ்வம் மந்திரங்களின் வாசகம், வாச்சியம், பாவகம், இலக்கியம், இலக்கணம், தியானம், நிறம், சந்தக, அதி தேவதை, நியாசம், பீசம், வியாகிருதி, எண் என்பவற்றையறிந்தும், ஆறங்க மந்திரங்களின் கிரமத்திற் கேற்ப நமஸ், ஷட், ஹர, வஷட், ஹும், வெளஷடு, பட் என்னும் ஆறுபல்லவங்களை பொட்டியும், பஞ்ச அங்க மந்திரங்களுக்கே நேத்திர பல்லவம் விட்டும, அங்கமிலா மந்திரங்களுக்கு அங்கம் கறபித்தும், இருகய பல்லவம், சிரபல்லவம், சிகாபல்லவம், சவச பல்லவம், நேத்திர பல்லவம், அந்திர பல்லவம் என்பவற்றையெவ்வெக் சாரியங்களுக்கு எங்கன முச்சரிக்க வேண்டினோ அங்ஙனஞ் சேர்த்தும், மானகம், வாகிகம், உபாஞ்சு என்னும் கிரமம் அறிந்தும் பிரயோகிக்க வேண்டும்.

மந்திர சமஸ்கார விதி.

இவ்விதி வாதுளாகமம், சாரதா திலகம், மந்திர தேவதாப பிரகாசிகை, பிரபஞ்ச மந்திரசாரம், மந்திர சககிரோத்தம் என்னு நூல்களினும், அதர்வண வேதத்தும், தனுர்வேதம் ஆகிய உபவேதத்தும், சந்தக என்னும் வேதாங்கத்தும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. அது ஜெனம், சீவனம், புடேவதானம், போதனம், அபிடேகம், விமலீகாணம், ஆப்ரியானம், தர்ப்புணம், தீபனம், குத்தம் எனப் பத்துவகைப்படும். இவற்றை வடநூலார் தச சமஸ்காரம் என்பர். இவையிற்றை விரிப்பிற் பெருகும். ஆஷின் விடுத்தாம்.

விபூதி விசேட மந்திரம்.

முன்னர்க் கூறப்பட்ட மந்திரங்களுரிய வாயினும், அவற்றுள் வேதாகம உபநிடத மிருதி புராணங்களில் விதந்து சொல்லப்பட்ட மந்திரங்கள் ஐந்து வகையுள். அவை பஞ்

சப்பிரமம், திரியம்பகம், திரியாயுஷம் மாநஸ்தோகம், அக்கிரி ரிதி என்பனவாம். பஞ்சப பிரமததைப் பலமசாபால உபநீடதழம், திரியமபக முதலியவவறறைச சித்தம் காரணம் முதலிய சிவாகமங்களும், திரியாயுஷாதி மந்திரங்களைச் சாங்கியாயன குகியம், மாத்யந்தீன குகியம், பிரகச்சாபால உபநீடதம் என்பவும் மாநஸ்தோகேஎன்னு மநதிரத்தைச கூலே தாச்சுவதர உபநீடதழம் விசேடித்தன வென்று கூறுகின்றன. அவற்றினும் அக்கிரிதி என்பது முதலாயசத்தமந்திரங்களே விசிட்டமென்று சாபால உபநீடதழம் சுதிரித்யா ஹிநாலஸூயு ஹீக்யா|| என்று அதீவசிரோபநீடதழம், சுதிரித்யா ஹிநாலஸூயு ஹீக்யா|| என மஹிபுராணமு, அவ்வாறே சூகசங்கிதையும முழங்குகின்றன.

திருநீறே நல்வழி.

நல்வழி கூறவந்த தெய்வப்புலமை ஓளவைப் பிராட்டியாரும் “நீறிலா நெற்றிபாழ்” என்றார். அன்றி மண்ணிலலா நெற்றிபாழ் என்றாவது, சந்தன பிலலாத நெற்றிபாழ் என்றாவது அருளினாரல்லர். அதனால அவை அவை திக மென்றாவது, சிறந்த பயனுடையன அல்ல வென்றாவது, அக்காலத்து நவீன மண்புண்டரம் இல்லை யென்றவது கொள்ளற் பாற்ற. திருநீறு நல்வழியிற் சேர்ந்தமையாலன்றோ கூறினர். “திருவெண்ணீறணிபாத திருவிளாரும் - அவை யெல்லா மூரல்ல வடவிகாடே” என்றார் தம்பழவேத்தாரும். திருநீறணிபாத நெற்றியைக் கொளுத்துக; சிவாலய மில்லாத கிராமத்தைச சூகிக. என்று யித்யு வு ராஹிதம்மாடா யித்யுாஹி சிவிவாசிரியா|| எனவரு உஞ் சுவோகத்தகாற் கூர்மபுராணநீ தெரித்ததுங் காண்க. இதனும் திருநீறே நல்வழி யென்பது தெரியப்பட்டது.

விபூதி ஸ்நானம்.

விபூதிஸ்நானம் ஆக்கினேயஸ்நானம் எனவுஞ் சொல்லப்படும். “ஆக்கினேயம் பஸ்மஸ்நானம்” என்று வேத முழங்குகின்றது. ஆக்கினேய ஸ்நானம் என்றால், அக்கினி சம்பந்தமான நீற்றிற் குளித்தல் என்பது பொருள். முக்கிய மா நீரின் முழுகுதற்கு வாயக்கா,ககாலத்தும், நீரினாலுமொழியாக் குற்றநேர்த்தகாலத்தும் இந்த ஸ்நானங்கொள்ளப்படும். இந்த ஸ்நானம் கங்கை முதலாய புண்ணிய நதிகளிற்றைய்வதைப்பார்க்கினும் கோடிமடங்கு பலம் அதிகம் என்றுணர்க. அது “பஸ்மஸ்நானம் ஜலஸ்நானாத் கோடி புண்யகுணம்பவேத்” என்ற காமிகாகம கலோகத்தாலுணர்ந்தாம். விபூதி ஸ்நானஞ் செய்வோன் உடம்பினைச் சுத்தி செய்து “உத்திஷ்ட்டந்து பூக பிசாச்சா ஏதேஷாம் விரோதே நப்ரம்மகம்ம சர்மாபே” என்று நீரினை யெடுத்து நிலத்திற் புரோக்ஷித்துப் பூமி சுத்தஞ் செய்து, வடககு முகமாகப் பதுமாசனத்தி லுட்கார்ந்து, மும்முறை ஆசமன பிராணயாமங்கள் இயற்றிச் சங்கற்பித்து, குரங்கு முத்திரையினால் நீற்றைப் பஞ்சப்பிரம மந்திரஞ் சொல்லி யெடுத்து வலககையினால் முடி,வலத்தொடைமீதுவைத்து “அக்நிரித்” முதலான ஏழு மந்திரங்களையும் ஏழுதர முச்சரித்து, “மாநஸ்தோகதே,” என்ற மந்திரத்தாற் சாவாங்கமும் புரோக்ஷிக்கக் கடவன். அதன் பின்னர்,

“பிராணயாம பூர்வோக்த் சிவப்பிரீதி யர்த்தம் (காலே உச்சி-மாலை) சந்தியா சந்தியாங்கம் யதாசக்தி காயத்ரீ செபம் சர்ஷயே” என்று சங்கற்பஞ் செய்துகொண்டு “ஓம் பூர்புவ: சுவ: தத்ஸவி தூர்வரேண்யம் பர்க்கோ தேவஸ்யதிமஹி தியோயோந ப்ரசோதயாத்” என்ற காயத்ரீ

வோதத்தருவதநீறு வுண்மையிலுள்ளதநீறு
சிதப்புனல்வயல்சூழ்ந்ததிரு வாலவாயான்றிருநீறே. (௨)

முத்திருவதநீறு முனிவரணிவதநீறு
சுத்தியமாவதநீறு தக்கோர்புகழ்வதநீறு
பத்திருவதநீறு பரவலினியதநீறு
சித்திருவதநீறுதிரு வாலவாயான்றிருநீறே. (௩)

காணவினியதநீறு கவினைத்தருவதநீறு
பேணியணிபவர்க்கெல்லாம் டெருகமகொடுப்பதநீறு
மாணந்தகைவதநீறு மதியைத்தருவதநீறு
சேணந்தருவதநீறுதிரு வாலவாயான்றிருநீறே. (௪)

பூசவினியதநீறு புண்ணியமாவதநீறு
பேசவினியதநீறு பெருந்தவத்தோர்களுக்கெல்லா
மாசைகெடுப்பதநீறு வந்தமதாவதநீறு
தேசம்புகழ்வதநீறுதிரு வாலவாயான்றிருநீறே. (௫)

அருத்தமதாவதநீறு வவலமறுப்பதநீறு
வருத்தந்தணிப்பதநீறு வானமளிப்பதநீறு
பொருத்தமதாவதநீறு புண்ணியர்பூசும்வெண்ணீறு
திருத்தகுமாளிகைசூழ்ந்ததிரு வாலவாயான்றிருநீறே. (௬)

எயிலதுவட்டதநீறு விருமைக்குமுள்ளதநீறு
பயிலப்படுவதநீறு பாக்கியமாவதநீறு
துயிலைத்தடுப்பதநீறு சுத்தமதாவதநீறு
வயிலைப்பொலிதருகுலத் தாலவாயான்றிருநீறே. (௭)

இராவணன்மேல்தநீறு வெண்ணத்தருவதநீறு
பராவணமாவதநீறு பாவமறுப்பதநீறு

(௨) போதம்-ஞானத்தெளிவு. (௩) சித்தி-அணிமா முதலிய அட்டமாசெத்திகள். அன்
றிக் சாத்தவிக்ருண சித்தி முதலியவும், யோகசித்திகளும். (*) அருத்தம் - மெய்ப்
பொருள். (௪) எயிலது-எயில் - மும்மதில், அத - பகுதிப் பொருள்விருதி, அட்டது-
அழித்தது. அயில் - கூர்மை. (௫) இராவணன் - அமுதலைச் செய்தவன்; இலக்சு
யாசன், பரா-பரையின், வணம்-வடிவம்.

தராவணமாவ துநீறு தத்துவமாவ துநீறு
வராவணங்குந்திருமேனி யாலவாயான்றிருநீறே. (அ)

மாலொடயனறியாத வண்ணமுமுள்ள துநீறு
மேலுறைதேரேசுடங்கண் மெய்யதுவெண்பொடிநீறு
வேலவுடம்பிடர்தீர்க்கு மின்பந்தருவ துநீறு
வாலமதுண்டமிடற்றெம் மாலவாயான்றிருநீறே. (ஆ)

குண்டுகைக்கையர்களுநி சாக்கியர்கூட்டமுங்கூடக்
கண்டுகைப்பிப்பதுநீறு சுருதவினியதுநீறு
வெண்டிசைப்பட்டபொருளா ரேத்துந்தகைய துநீறு
வண்டத்தவரணிந்தேத்து மாலவாயான்றிருநீறே. (ஈ)

ஆற்றலடல்விடையேறு மாலவாயான்றிருநீற்றைப்
போற்றிப்புகலிலிவாவும் பூசரன்ஞானசம்பந்தன்
றேற்றித்தென்னையுடலுற்ற தீப்பினியாயினதீர்ச்
சாற்றியபாடல்கள்பத்தும் வல்லவரல்லவர்தாமே. (ஊ)

திருச்சிற்றம்பலம்.

விபூதி யுபநிடதம்.

விபூதியின் மகிமைகளை யெல்லாம் எடுத்துரைப்பது
விபூதியுபநிடதமாம். இது பல்மகாபால உபநிடதம் என்று
அழைக்கப்படும். இவ்வுபநிடதம் நூற்றெட்டு உபநிடதங்
களுள் எண்பத்தேழாவது உபநிடதம். நான்காம் வேதமா
கிய அதர்வண வேத பாகமாயுள்ளது. இதனை யோகதண்
டலி யுபநிடதநீயீது முன்னர் வைத்து, முத்திகோபநிடதம்
பிரதிபாதித்தமையால் யோகிகளானும் தள்ளத் தகாதது
திருநீறென்பது பெறப்படும். விபூதியின் பெருமைகளைமுன்
னர்க்கூறிய உபநிடதங்களுரைத்தாலும் இது அவைபோலி
ன்றிச் சிறப்பாக எடுத்துப் பேசும். இது புகண்டமகாரீஷியா

(அ) குண்டுகைக்கையர் - சமணர், சாக்கியர் - புத்தர், கண் திகைப்பிப்பது
எண், (ஆ) அடல் - வெற்றி, புகலி - சுகாழி, தென்னன் - கூன்பாண்டியன்.

னவர், வேறொரு சகாய மின்றிக் தானென்றே கொள்ள, முத்தியைக்கொடுக்கும்பொருளெது வென்று வினவ, “கை லாச சிகராவாச மோங்கார ஸ்வரூபினம் மஹாதேவம்” என்று சிறப்பிக்கப்பட்ட இரணிய நிறமுடைய காலாக்கீனி நுத்திராலே விபூதியே அவ்வாறாக முத்தியை யளிப்பதொன்று. வேறொர் சாசனமும் அத்தனமைய தாகாது; என்று அதன் மகிமைகளையும் விதிகளையும் மந்திரங்களையும் பலன் களையும் எடுத்தோதின விடயங்களைச் சொல்வது. “அத் தவைதம சதுத்தம் ப்ரஹ்மவிஷ்ணு ருத்ராதீத மேகமாசாச் சயம் பகவந்தம் சிவம்” என்று சிவபெருமானே அத்வைத மாகிப் பிரம விட்டுணு ருத்திரர்களுக்கு மெட்டப்படாத பக வராய், ஏகராய், நான்காவது பொருளாயிருப்பவொன்றும் எடுத்து முழங்கும். ஏனைய சித்திர புண்டரங்களை யாவது ஊர்த்தவ புண்டரங்களை யாவது எடுத்து விதந்திலது. இதுவன்றி எழுபத்தேழாவது உபநிடதமாகிய பாகுபதப்பிர மோபநிடதமும் ஆங்காங்கு இவ்விபூதி மகிமையைக் கூறு நிற்கும்.

விபூதியுட்கொள்ளும் மருந்துமே.

விபூதி மேனிமே லணிப்பட்டு மொருபொருளாக இருக்கின்றதன்றி, மருந்தாகவும் உட்கொள்ளும் மேன்மையுடைத்து. அதனை யுட்கொள்ளின் தேக அசுத்தங்களைப் போக்கி, எழுபத்திராயிரம் நாடிகளக்கும் வலிமையை உண்டாக்கும். வாதத்தா லுண்டாகும் எண்பத்தொரு வியாதிகளையும், பித்தத்தா லுண்டாகும் அறுபத்துநான்கு வியாதிகளையும், கபத்தா லுண்டாகும் இருநூற்றுப்பதினைந்து வியாதிகளையும் நீக்குமென்பது அநுபவத்தி லுள்ளதேயாம். இது பற்றியே உபவேதத்து ளொன்றாய், எல்லாவற்றையும்

அதுட்டித்தற்குச் சாதனமாகிய உடம்பை நிலைபெறச்செய்தற்கு வேண்டப்படு மவைகளைக் கூறுகின்ற ஆயுள்வேதமும் திருநீற்றைப் பூசும் மருந்தாகவும், புகிக்கும் மருந்தாகவும் வியந்து கூறிற்று. மண்ணையாவது கோபி சந்தனத்தையாவது கூறவில்லை. அநாரியர் முதலிய பிறசமரிகளும் நீராடியவுடன் சிலர் இதனையும், வேறு சிலர் இதுபோன்ற ஓர் மாவீனையும் இட்டுவருதல் பிரத்தியக்ஷமே. பிணச்சாம்பல் என்று தூஷிக்குங் குரூர வைணவர் தாமும், வைகுரி, விடபேதி காலங்களில், வேப்பிலையுடன் விபூதியையும் வைத்து ஆதரித்து வருகின்றமை யாவரு மறிந்த விடயமே. இங்ஙனமே.

தயாவஸ்யாரகஃஷாஜ்யாநஸ்யுதீவ்யாயபக்ஷணாக் |

(ததாபஸ்மாரகுஷ்டாப்யாநச்யந்திவ்யாதய: க்ஷணத்) என்றதனாலே, திருநீற்றினால் அபஸ்மாரம், குஷ்ட முதலிய நோய்கள் யாவும் ஒருகண காலத்துள் நீங்கும் என்று கந்த புராணம் உரைக்கின்றது. “பஜநாத் சர்வபாபகநம் ஸ்மரண ச்ச சிவசங்கரம்” என்ற கங்காசங்கிதைச் சுலோகத்தானே விபூதியை யுண்ணுவதனால் எல்லாப்பாவங்களும் தொலையும் என்று அறியக் கிடக்கின்றது. இதனாலன்றோ திராவிடவேதமும் “வருத்தந் தணிப்பது நீறு, ஏலவுடம்பிடர்தீர்க்கு மின்பந்தருவது நீறு, கவினைத் தருவது நீறு, மதையைத் தருவது நீறு” என்று முழங்காநிற்கும்.

அன்றியும் ஆயுள்வேதமும், தன்வந்திரி தூலும், சித்தர் தூல்களும் வியாதிகட்குப் பரிகாரமாக “மணிமந்திர ஒளடதம்” என மூன்று கூறின. இம்மூன்றனையும் எவ்வித நோயாளியாவது கொள்வானாயின், அவனுக்கு அந்நோய் நீங்கும் என்பது சத்தியம் என்று ஆணைகூறினர் பெரியோர்

அவை பொன்னவென்று ஆராயுங் காலத்து, மணி என்பது பொருள் எனவும் இரசமணி எனவும், மந்திரம் என்பது சுருக்குமந்திரம், விட நிவாரணஞ் செய்யுங் கருடமந்திரம் முதலியன எனவும், ஓளடதம் என்பது கலிகம், கியாமும், குளிகை, பற்பம், சிந்துரம், சூரணம், இலேகியம், தைலம் முதலாயின வெனவுங் கூறுநிற்பர். இம்மூன்றும் ஒரு வாயு பரிசாரமாகச் சொல்லப்படினும், அவையெல்லாம் துன்பகதிற்குக் காரணமாய் தீவினைகளு முலமான ஆணவம் அறவிடத்துப் பயன்படா வாகலின் அதனையும், பிறவி பிணியையும், தேகப்பிணியையும் ஒருங்கே யதுப்பன மூன்றையதனும் கூறப்பட்டபொருளாம். எங்ஙன் எனில், மணி என்பது உருத்திராக்க மணியாம். மந்திர மென்பது திருவைகதெழுத்தாம். ஓளடதம் எனபது விபூதியேயாம். இவைகளே பிணிகளை வேரோடு களைவனவாம். மருந்து ஆவன-பலபிணிகட்கும் ஏற்றனவாயும், சுவை விரியும், விளைவாற்றல்களான் மேம்பட்டனவாயும், எளிதினெய்தப் படுவனவாயும், பகுதியோடு பொருந்துத லுடையனவாயும், விளங்கும் நால்வகைத்திறத்தன. இவ்விவலக்கணம் நிரம்பப் பெற்ற மருந்து, முற் சொல்லப்பட்ட கலிக முதலாயின வாகா. அவ்விவலக்கண முடைய மருந்து எதுவெனத் தீர்மானிக்கின், சொல்லப்பட்ட தன்மைகளை யுடைய விபூதியேயாம். இவ்விபூதியை மெய்யன்புடன் உட்கொண்டக்கால் சர்வபிணிகளும் நீங்கு மென்பதற்கு ஐயமின்று. மேற்கூறிய மூன்றுங் கொண்டே நாயன்மார்கள் பிறவிப்பிணி முதலிய எல்லாவற்றையும் நீக்கிச் சிவசாயுச்சியத்தை யடைந்தனர்.

காஞ்சிப் புராணம்.

பேயன்னபுறச்சமயப் பிணக்குநூல்வழியினத்தும்

பிழையே யன்றி

வாயன்மைதெளிந்துசைவ சித்தாந்தவழிதேறி

யதீத வாழ்வீர்

போயன்மியஞ்செழுத்துந் திருநீறுங்கண்டுகையும்

பொருளாக்கொண்ட

நாயன்மார் திருக்கூட்டம் பணிந் திறைஞ்சும பெருவாழ்வு
நான் பெற்றேனல்.

இதனாலும் விபூதி முதலிய மூன்றுமே பொருளாகக் கொண்டாரென்பது தெற்றென விளங்குகின்றது. இன்ன நியாயங்களான் விபூதி தரிக்கத்தக்க மருந்தாவதன்றி யுட்கொள்ளற்கு முரியபெரிய அருமருந் தென்பது சித்தாந்தமாயிற்று. மற்றைய திருமண வைது கோபிசந்தனமாவது அங்ஙனமே இரண்டற்குஞ் சிறப்பாகாமை யறிக.

விட்டுணு விபூதியுண்டது.

ஸ்ரீமந்நாராயண மூர்த்தியானவர் விபூதி ருத்திராக்கங்களைத் தமது திருமேனியில் அணிந்தனர் என்று விததைகள் கூறுமன்றி, திருநீற்றை மாசு நீங்கும் பொருட்டு உண்டனர் என்றும் வேதம் முழங்காநிற்கின்றது. கௌதமாக்கும் அகலிகைக்கும் நடந்த விவாகத்திலே போயிருந்த முனிவர் தேவர் யாவரும் அகலிகையின் அழகினாலே மோகமீறித் தாது கலிதப்பட்டனர். அவ்வாறு சீதராக்கு மாயது. அதனல் மனத்துக்கமுற்று, அந்தப் பாவத்திற்குப் பிராயச்சித்த மெதுவென்று கேட்ப, தத்தாத்தியோயர், துருவாசர் முதலிய இருடியா திருநீறே அதனையும், அதுபோன்றபாவங்களையும் மாற்றுவது என்றுகூற, அவ்வாறே மற்றையோரும் நாராயண மூர்த்தியும் விபூதியைத் தாரணஞ் செய்ததன்றி மருந்து போல உண்டனர் என்றும் இருபத்தாறாவது உபநிடதமாகிய பிருகசு சாபால உபநிடத முரைக்கின்றது. அதனை

ஸ்ரீமனதபிவிவாஹகாலெதாபிஹ்யூர் || என்று தொடங்கிச் செல்லும் ஷே உபநிடதத்து ஆறாவது பிராஷ்மண சுருதி வசனங்களால் உணர்க.

விபூதி யிலக்கணம்.

விபூதியாவது சிவாக்கினியினாலாவது டாக அக்கினிக ளாலாவது நல்லிலக்கண முடைய பசுவின் சாணத்தைக் கொள்ள வேண்டிய முறைப்படி கொண்டு, மந்திரங்களா லுருட்டி தகிப்பித்த திருநீறும்.

சிவாக்கினி விபூதி.

அஃதாவது சிவமாகிய அக்கினியினின்றும் பூத்த திரு நீறும். இதனையே குருபற்பம், மகாபற்பம் என்பர். “ஆதி பசுவன் ஞானவடி வழலிற் பூத்து நித்தியமாய்” என்றார் க்ருப்போநரீப் பிள்ளைத்தமிழாரும். “நீறுபூத்த நெருப்பு” என்ற வழக்கு முணர்க. சிவபெருமான் அக்கினி வடிவரும், அக் கினிக் கண்ணரும், அக்கினிதாரணரும், அக்கினி பூதேசரும் ஆகலின் அக்கினியென வேதங்கள் முழங்கும். அதனற்றான் புதுச் சந்திரிக் கோயிற்க ணெழுந்தருளு நங்குல தெய்வச் சிரோமணியாம் முருக வேளையும் அக்கினிபூ என்றுநூல்கள் கூவா நிற்கும். சிவாக்கினி மூர்த்தி யானவர் ஆகவனீய முதலிய மூன்றக்கினிக்குங் காரணராகி, தூம்பிரம், அர்ச்சி டம், ஊடம், மச்சவலினி, சுவாலினி, விஸ்புலிங்கினி, சுகரி ச்சுவரூபம், கபிலம், அவ்வியம், கௌவியம், வகா என் னும் பத்துவகைக் கால அக்கினி மண்டல நடுவில் இருக் கின்றவராய், இருதலை, சிருங்கம், கபர்த்தம், சந்திரகலை, முக்கண், உபவீதம், திரிமேகலை, மூன்று பாதம், என்பவற் றுடன், சுவாகா சத்தி, சத்தியக்கினி, சுருக்கு,சுருவை என் பன தரித்த வலக்கரங்கள் நான்கும், தோமரம், தாலவீருத் தம் (விசிழி) நெய்ப்பாத்திரம் தரித்த இடக்கரங்கள் மூன் றும், இரத்த நிறமும், இரத்த வத்திரமுமுடைய, இரத்த கந்தாதிகளால் அலங்கரிக்கப் பட்ட அக்கினி மூர்த்தியாம்.

இவ்வக்கினியி னின்றும் தோன்றிய திருநீறே எல்லாவற்றி னும் விசேடிகத டென்ப. அதுவே சிவாகினி விபூதியாகும்.

விபூதி வரலாறு.

திருவருளுருவாகிய மாதேவியாரா தமக்குப் பத்தினி யாகத் தோன்ற, ஆணவ மலத்தை நீக்கியருளும் வேதிபரா கிய சிவபெருமான பிரளய வெள்ளமே நீராக்கும், அளவில லாத அண்டங்களை மண்டபங்களாகவும், சமுத்திரத்தார் குழப்பட்ட பூவுலகமே வேதிகையாகவும், அரி, பிரமன, இந திரன்முதலிய தேவர்கள் யாவரும் அவியாகவும், ஏனைய உ யிர்களே பசுக்களாகவும் கொண்டருளித் தமது நெற்றிபா கிய குண்டக்கணுள்ள அக்கினிக் கணனிநின்றும் அக்கினி யை மூட்டி யாகஞ் செயதருளினா. அந்த யாகத்தினின்றும் தோன்றிய வெண்டிருநீறறை அகங்கார மமகாரமாகிய அக ப்புறப் பற்றுக்க ளழியுமாறு விஞ்ஞானாகலர், பிரளயாகலா, சகலர் என்னும் மூவகை யான்மாக்களுளு சரித்திற் றரிக் கும்படி அமைத்தன. என நூல்கள் கூறுபிற்கும்.

தணிகைப் புராணம்.

பூதியா முறைமையும் புகலக் கேட்டியாற் கோதிலா மனுமுறைக கொற்ற வேந்தனே பாதியாள சத்திபத தினியின வைகுற வேதிலா ணவந்தபு யிணையில் வேதியன்.
 ஊழியே பாணிக ளுலப்பி லண்டமே கேழிலா மண்டபக் கேழ்த்த வேதிகை யாழிசூழ் புலியவி யரிமெய் யாதியா வாழிமா மெய்ம்மைவண் பசுக்க ளாவியா.
 நெற்றியங் குண்டத்து நெடித டங்கிய பொற்றநீள் விழியெரி புணர்த்து வேள்விசெய் தற்றயில் வேள்வியி லவிர்வெண் பூதியைப் பற்றற வுயிர்க்கெலாம் படிவத் தாக்கினுன்.

விபூதிவகை.

விபூதி பற்பம், மகாபற்பம் என இருவகைப்படும். அவற்றுள் மகாபற்ப மென்பது அத்துவித ஞானத்தைக் கொடுத்துச் சிவசாயுச்சிய முத்தியைக் கொடுத்தலால் அஃது சிவபெருமானேயாம். அந்த மகாபற்பம் விளங்கப் பெற்றவருஞ் சிவபெருமானேயாவர். அதன் வரலாற்றைச் சிவாக் கினி விபூதி என்றதிற் காண்க. மற்றைய பற்பம் என்பது திருநீராகும். அது சிரௌதம், சமார்த்தம், இலௌகிகம் என மூன்று பகுப்பினையுடைத்து. இவற்றுள் முன்னைய விரண்டும் பிராமணர்க்கும், பின்னையது மற்றையோர்க்கும் ஆகும் என நூல்கள் கூறும். சிரௌதமாவது - வைதிகமாயுள்ளது. சமார்த்தம் ஆவது - மிருதி சம்பந்தமாயுள்ளது. இலௌகிகம் ஆவது - உலக சம்பந்தமாயுள்ளது.

குதசங்கிதை - எக்சியவைபவ காண்டம்.

முமுஞான மினிதளித்த மகாபாவ முருக்குதலான்
மமுமானம் கைப்பரணே மகாபற்ப மெனப்படுவான்.
தரிசுநன் மகாபற்ப சொரூபம் விளங்குதப்பெற்றே
னரியசிவ னெனயாரு மறைவர்மறை முதலான
பெரியநூ லோதபயன் பிறங்குறும் காபற்ப
முரியதிரு ஞானமடை குதலாகு முணாவுடையீர்.

சீர்மருவு பற்பந்தான் சிரௌதமே சமார்த்தமே-யேர்மருவி
லவுகிகமே யெனமூன்று வகையிலற்றுட், பார்மருவு முணரிண்டும்
பார்ப்பார்க்கும் பின்னொன்று, பேர்மருவு மறையர்க்கு மாருமெ
னப் பேசுவரால்.

இவையன்றி வைதிக விபூதி, சைவவிபூதி எனத் திருநீறு இருவகைப்படும். அவற்றுள் வைதிக விபூதியாவது வேதவிதிப்படி செய்யப்பட்ட யாகங்களிற் பொடிப்பட்டநீராகும். அது புராதனி, சத்திபோசாதை என இருவகைப்

படும். அவற்றுள் புராதனியாவது பிரமதேவரது ஓமகுண்டத்தில் விளைந்தது. சத்தியோசாதையாவது வேதியர்கள் வளர்ச்சும் யாகங்களி லுண்டாயதாம். இவை புத்தியை மாத்திரம் அளிக்கும். மற்றைய சைவ விபூதியாவது இரு விளையொப்பு மலபரி பாகமுற்ற சிவசத்தி நிபாதர்க்கு உரியதாய்ச் சிவாகம விதிப்படி சிவதீக்ஷை செய்யப்பட்ட அக்கினியிற் பொடிபட்ட நீராம். இது புத்தியை யல்லாமல் முத்தியையுங் கொடுக்கும். இவ்விபூதி கற்பம், அநுகற்பம், உபகற்பம், அகற்பம் என நான்கு வகைப்படும். அவற்றை மேற்கூறுதும்.

தணிகைப் புராணம்.

உலகருக் குரிய மறைவழிவேட்கு மோங்கிய விரசையிற் பொடித்த, விலகுவெண் ணீறு வைதிக பூதி யின்னது புத்தியேயளிக்கு, மலமறு சத்தி பதிந்தவர்க் குரித்தாய் வயங்குமா கவழித தீக்கை, நிலவுசெங் கனலிற் பொடித்தவெண் பூதி நிகரிலாச் சைவவெண் ணீறு.

முத்தியே யன்றிப் புத்தியும் வெஃகின் முகிழ்க்குமாற் சைவ வான்பூதி, யத்சகு சைவ மூன்றதாங் கற்ப மநுகற்ப முபகற்ப மென்ன.

விபூதியின் பெயரும் காரணமும்.

விபூதி, நீறு, பசுமம் (பற்பம்) பசிதம், சாரம், இரசைக்ஷை எனப் பெயர்பெறும். வி=மேலான பூதி=ஐசுவரியம். எனவே, தன்னைத் தரித்தவர்களுக்கு அழிவில்லாத மேலாய ஐசுவரியத்தைக் கொடுத்தலால் 'விபூதியெனப் பெயர் பெற்றது. ஈண்டு ஐசுவரிய மென்பது முத்திப் பேற்றினையேயாம். அதுவே மேலான ஐசுவரிய மெனப்படும். இங்ஙனமாகவும் இராமானுஜர் முதலிய பாஞ்சராத்திர மதத்தர்கள் செல்வமெனப் பொருள் கொண்டு நிந்தித்து அதிபா

தகத்துக்காளாயினர். பாவங்களை யெல்லாம் நீராக்கலால் நீறெனவும், பசுமம், பற்பம் எனவுஞ் சொல்லப்படும். அறியாமையழியும்படி சிவஞானமாகிய சிவத்துவத்தை விளக்கலாற் பசிதமெனப்படும். உயிர்களது மலத்தைக் கழுவுதலாற் சாரம் எனப்படும். ஆன்மாக்களைத் துன்பத்தினின்றும் நீக்கி இரகுகித்தலால் இரகுகை (இரக்கை) எனப்படும். காப்பு என்பது தமிழ் மொழியாம்.

சித்தாந்த சீகாமணி.

பூதியெனப்படுஞ்செல்வவேதவிற்றைசிவமாகும்பொருடிகழ்த்து மேதுவினிற்பசிதமிசூபாவங்கடம்மையச்சத்திசைத்தலாலே யோதலுறும்பற்பமெனவிடரிடைநின்றகற்றுதலாலொன்றுஞ்சாரந்தீதகலவனைவரையுமளிப்பதனாலிரக்கையெனச்செப்புநாலே.

பேநீர்ப்புராணம்.

நீடலுறுந்தீவினையனைத்துநீற்றிவிடலானீறென்றும் வீழ்வெறுக்கைதருதலினால்விபூதியென்றுமுயிர்தோறும் கூடுமலமாகினைக்கழுவுங்குணத்தாற்சாரமென்றமடமோடவளர்சோதியைத்தரலாற்பசிதமென்றுமுறைப்பாரால்.

திருநீறு

கோமயத்தாலுண்டாக்கப்படுவதந்தீர்க்காரணம்.

விபூதியை, மிருகங்களுட் சிறந்த யானையின் இலண்டத்தைக் கொண்டும், குதிரை, ஆடு, எருமை, மான் இவற்றின் காரியங்களைக் கொண்டும், வேறு பொருள்களைக் கொண்டும் ஆக்காது, பசுவின் சாணத்தையே கொண்டு ஆக்குங் காரணத்தைப் பகர்வாம்.

முன்னைப் பழம்பொருட்கு முன்னைப் பழம்பொருளாகிய பரசிவக்கடவுள், பிரமதேவர், விஷ்ணு, உருத்திரநாயனார், அனந்தேசுவரர், சதாசிவபரமாத்மர் என்னும் பஞ்சமூர்த்திகளானும் முறையே சங்கரிப்படுகின்ற நிவிர்த்தி

கலை, பிரதிட்டாகலை, வித்தியாகலை, சாந்திகலை, சாந்தியதீத கலை என்னும் பஞ்சகலைகளுக்கு முட்பட்ட தத்துவ புவ னங்களின் சங்காரங்களாகிய பிரமாண்டப்பிரளயம், பிராகி ருதப்பிரளயம், மத்திமப்பிரளயம், மகாப்பிரளயம், பிரதம மகாப்பிரளயம் என்கிற ஐவகைச் சங்காரதனள், சுத்தமா யா புவன முடிவு வரைக்குஞ் சங்கரிக்கப படுகின்ற அக் காலத்திலே, அணுசாதாக்கிய ரிறுதியாகவுள்ள தேவாசனது உடலங்களை யெல்லாம தாம் தமது நெற்றிக்கண்ணி னின் றுந் தோன்றும் ஒரு தீப்பொறியினுற் சுட்டுக சாம்பராக்கி, அவற்றைத் தமது திருமேனிக்கண் பரவப்பூசி விளங்குத லால், அந்தத் தேவர்கள் யாவரும் ஒவ்வோருறுப்புக்களி னும் வசிக்கப்பெற்ற பசுக்களின் சாணத்தைப் பொடித்த திருநீற்றை யதற்கு அறிகுறியாக ஆன்மாக்களும பூசும்படி விதித்தருளினர். அன்றியும் மும்மலங்களாலுங் கட்டப் பட்ட ஆன்மாக்களுக்கும் பசுவென்னும் பெயரிருத்தல போல, கோக்களும் ஆயராற் கட்டப்பட்டுப் பசுவென்னும் பெயரைக் கொண்டிருக்கு முண்மையினாலும், பசுக்களின் மலம் நீராக்கப் படுதல்போல, ஆன்மாகளாகிய பசுக்க ளின் மலங்களுஞ் சிவஞான அக்கினியாற் றகிக்கப்படல் வேண்டும் என்னும் ஒப்புமைக் காரணத்தினாலுமாம். பசுக் களின் உறுப்புக்களுள் பிரமவிட்டுணுக்கள் கொம்புகளினடி யினும், கோதாவரி முதலிய புண்ணிய தீர்த்தங்களும், சரா சர வுயிர்வர்க்கங்களுங் கொம்புகளின் துனியினும், மேலான சிரசிலே சிவபெருமானும், நெற்றிநடுவிலே சிவசத்தியும், மூக்கு துனியில் எம்பெருமானாராய சிவசுகக்கடவுளும், மூக்கினுள்ளே வித்தியாதாரும், இரண்டு கன்னங்களி னடு விலே அசுவினி தேவரும், இருகண்களினுஞ் சூரிய சந்திரர்

களும், பற்களிலே வாயுதேவனும், ஒளியுள்ள நாடிலே வருணதேவனும், ஊங்கார முடைய நெஞ்சிலே கலைமகளும், மணித்தலத்திலே இயமனும், இயக்காளும், உதட்டிலே உதயாத்தமன சந்திரதேவதைகளும், கழுத்திலே இந்திரனும், முரிப்பிலே துவாதசாதித்தர்களும், மார்பிலே சாத்தியதேவர்களும், நான்கு கால்களினும் அநிலன் என்னும் வாயுவுட, முழந்தாள்களிலே மருத்துவரும், குளம்பு நுனியிலே சர்ப்பர்களும், அதனடுவிலே கந்தருவர்களும், அதன்பேலிடத்திலே அரம்பை மாதரும், முதுகிலே உருத்திரரும், சந்துகடோறும் அட்டவசககளும், அரைப்பரப்பிலே பிதிர் தேவதைகளும், யோனியிலே சத்தமாதர்களும், குதத்திலே இலக்குமி தேவியும், வாடிலே சர்ப்பராசர்களும், வாலின் மயிரிலே ஆத்திகனும், மூத்திரத்திலே ஆகாய கங்கையும், சாணத்திலே யமுனை நதியும், உரோமங்களிலே மகாமுனிவர்களும், வயிற்றிலே பூமிதேவியும், முலையிலே சகல சமுத்திரங்களும், சடராக்கினியிலே காரூகபத்தியமும், இயத்திலே ஆகவனீயமும், முகத்திலே தக்கிணக்கினியமும், எலும்பினுஞ் சக்கிலத்தும் யாகத்தொழில் முழுவதும், எல்லாவங்கங்கள்தோறும் கலங்கா நிலையுள்ள கற்புடை மடவாரும் பொருந்தி யிருப்பார்கள். இப்பசுக்கள் சிவபெருமானது சந்நிதிக்கணுள்ள இடபதேவரின் பக்கத்திலிருந்தனவாம். இவற்றைச் சிவபெருமான் ஆன்மாக்கள் பொருட்டுப் பூமியிற் பிறக்கச் செய்தலால், ஆதியிலே அவை பாற்கடலின் வழியாய்த் தோன்றிப் பூமியில் விளங்கின வென்க.

சிவநாமோத்தரம்.

வேதாவுந் கரியவனு மாவினது கோட்டடியின் விளங்கி வாழ்வார்
கோதாவி முதற்றீர்த்தங் கோட்டினுதிச் சராசரமுங் கூடி நிற்கு

மீதான சிரத்தமலன் விமலையத மெருெற்றி விசாக னாசி
மீதானந் தனிவதனுண் னாசிதனி னாசேசர் விளங்குவாரே.

என்றது முதலாய ஆறு திருவிருத்தங்களானும், ஆக
மங்களானும், பிறவாற்றானும் இஃது அறியப்பட்டது.

பசுக்களின் மகிமை.

பசுக்கள் முற்சொல்லப்பட்ட காரணத்தானன்றி யின்னு
ம் அநேக ஏதுககளால் விசேடமுடையன. சிவபெருமான்
சந்நிதியிஃருப்பன வென்னலானும், தருமதேவதை சொரூ
பமென்னலானும், வைணவருஞ் சைவர்களுந் தானொ
செய்யப்படும் பொருளாயிருத்தலானும் விசேடமுடையன.
தேவர்க்கும் முனிவர்க்கும் உண்டி யுதவுவது காமதேனு
என்னும பசுவேயாம். வைதரணி நதியைக் கடப்பிப்பதும்
பசுவே. ஆதலால் அதனை யொவ்வொரு சீவரும் தானஞ்
செய்க என்று சீதரமூர்த்தியே கருடர்க்குக கூறினர் என்று
காநுடபுராணங் கழறுகின்றது. யாகம் எந்தச்சீவனல் நட
த்தப்படுகின்றது. ஆசிரியர் தொல்காப்பியனும், ஏனைய
இலக்கணத்தாரும், அறுவகை வாழ்த்துப் பொருளிற் பசு
வை யொன்றாகவைத்தனரன்றி, வேறுமிருகங்களொன்றனை
யும் வகுத்தோதிரால்லர். சாதுவொருவனை நோக்கி உல
கர், “இவன் பசுப்போ விருக்கின்றான்” என்று வழங்குவதன
லும் அவைகளின் சத்துவம புலப்படுகின்றது. அவற்றைக்
கொன்றால் மாபாதகம் என்றும், கோகத்தியென்றுத் தரும
தூல்களுங் கதறுகின்றன. விசாரசருமர், ஆனாயநாயனார்
என்னுமிவர் முதலாயினோர் மேலாய பதவி யடைந்ததும்
அவற்றாலேயாம். பிராமணர் மேலாய் விளங்குவதும் அ
வற்றாலேயாம். உலகம், அரசு, குடிகள், அறம் முதலிய
எல்லாம் நிலைபெறுவது மவற்றானன்றோ? கண்ணபிரான்

இடைக்குலத்திற் சேர்ந்ததும், அவற்றின் பின்னர்த்திரிந்து மேய்த்ததும் யாது கருதி? அவற்றின் மகிமை கண்டேயாம். கண்ணபிரான் எந்தப்பொருளைத் திருடி யுரலிற் கட்டப் பட்டு அடிபட்டனர்? பசுக்களின் பரிசுத்தமாகிய தயிர் பால், வெண்ணெயை யன்றோ? எங்கே படுத்துக் கொண் டார் பாற்கடலிலன்றோ? கோவிந்தன் என்ற நாமம் கண்ண மூர்த்திக்கு எதனற் கிடைத்தது. அப்பசுக்களாலேயே. வைணவர் சுபாசுபங்களில் எந்த நாமத்தைக் கூவுகின்றார். கோவிந்தநாம சங்கீர்த்தன மல்லவா? வைணவர் சைவர் என்னும் இருபகுதியாரும் பிதிர்காரியம், தருப்பணம், தீ கை, யாகம், விவாகம், விரதம், அகிதிபூசை, முதலிய சடங்குகள் எந்த மிருகத்தின் பொருளைக்கொண்டு நடத்து கின்றனர். இப்பசுக்களின் பொருள்களாலன்றோ? கண்ண மூர்த்திக்கு அபிடேகங் கருடனதுபால், தயிர், நெய், மலம், மூத்திரம் என்பவற்றைக் கொண்டா செய்து மகிழ்கின்ற னர். இல்லை! இல்லை!! பசுவின் ஐந்துங் கொண்டே யியற்றி உவக்கின்றார். ததியாராதனை யென்று வயிறுவீங்க விலாப் புடைக்க வைணவர் கொண்டாடுவதற்குக் காரணமெது? பசுக்களின் தயிரே. கருடன், சிங்கம், பன்றி முதலியவை போல் அசுத்த பதார்த்தங்களை யுண்ணாமற் சுத்தமாகிய தாவரபதார்த்தங்களை யுண்ணும் பெரும்புண்ணிய முள்ளன வும் பசுக்களே. மருந்துகளா யிருப்பன எவை? எவ்வெவ் விடங்களினுமுள்ள எவ்வெச் சமயத்தாரானுஞ் சாதியாரா னும் நீக்கப்படாது சுகாதாரத்திற்கு ஏற்றனவென்று உண் ணப்படும் பிராணியின் பொருள்க ளெவை? மிலேச்சர்கள் பசுவினிறைச்சி உடம்பிற்கு மிக்க சுகத்தை யளிக்குமெ ன்று உண்பார்கள். இத்துணைப் பெருமைவாய்ந்த பசுக்களை

த்தூஷிப்பதும், அதன் சாணத்தைத் தூஷிப்பதும், சாணத் தாற்றோன்றிய விபூதியை நிந்திப்பதும், விட்டுணு உண்டு உமிழ்ந்த மண்ணையிடும் வைணவர்க்கு அடாதடாது.

கோமயப் பசு.

விபூதி யுண்டாக்குதற்குக் கோமயம் (சாணம்) கொள் ளுமிடத்து, கன்று பிரசவித்துப் பத்துநாட் சூதகமுடைய பசு, கன்று பிரசவியாத கிடாரி, வியாதியுடைய பசு, தன் கன்று சாவப்பெற்ற பசு, கிழப்பசு, மலட்டுப்பசு, மலத் தைத் தின்னும் பசு ஆகிய இப்பசுக்களல்லாத மற்றைய பசுக்களே நல்லனவாம். அவைகளினும் பிராமணர்க்கு வெ ள்ளே நிறப் பசுவும், சூத்திரியர்க்குச் சிவப்புநிறப் பசுவும், வைசியர்க்குப் பொன்மையிறப்பசுவும், சூத்திரர்க்குக் கருநி றப்பசுவும் உத்தமமாம். அகப்படாதேல் இவ்வையறை யின்றிக் கொள்ளலுமாம்

கோமயவிசேடம்.

பசுவின் சாணமே விபூதி யுண்டாக்குதற்காக விதிக்கப் பட்டது. அதன் குறிப்புப்பொருளை முன்னர் ஒருவாறு காட்டினும். இன்னும் கோமயத்தின் விசேடத்தைக் கூறு வாம். பசுவின் சாணத்தைப் போலப் பயிரை விளைக்கும் வஸ்து வேறொன்றில்லை. அதனாற் பயிர்களுக்கு நேரிடும் உரோகங்கள் மாறுகின்றன. இந்தியா இலங்கை முதலிய தேசக்கணுள்ள உழவர்கள் இதனையே தேடிப்பிட்டுப் பயிர் செய்வார்கள். எவ்வித தூக்கந்தங்களும் இச்சாணத்தால் நீங்கும். எவ்வித அசுகிகளும் இதனால் நீங்குகின்றன. உண்ட எச்சிலும் இதனால் மாற்றப்படுகின்றது. இராமா நுசரது மனைவியும் ஒரு வைணவர்க்கு அன்னமிட்டுச் சாணத்தால் உச்சிட்ட மகந்திய சரிதமும் வைணவர் எழுதி

வைத்த குருபரம்பரையிற் காணலாம் இற்றைத் தினத்தும் சைவா, சமாத்நர் முதலிலோன்றி வைணவர்களும், பிற சமரிகளும், இச்சாணத்தைக் கொண்டு மெழுகியும், உச்சிட்ட மகந்நியும், இன்னும் அவை போன்றன செய்தும் சுத்தமுடைப் பொருளாகவும், பிறவற்றைச் சுத்தமாக்கும் பொருளாகவும் மதித்து வருகின்றனர். ஆயுள்வேதக் காரணம் பற்பல மருந்துகளை இச்சாண வரட்டி கொண்டு புடமிடுகின்றனர். சுகான முதலிய சிவாகமங்கள் இதனிடத்தில யமுனை நறு யிருக்கிறதென்று கோலிக்கின்றன. புண்ணியராந்தம் என்றா சமண மதந்தார் ஆகிய வீரமண்டலவரும். இதனை பிள்ளையார் முதலிய தேவர்களைச் செய்து க்ஷணிகமாகப் பூசிப்பது முண்டு. இதனை செய்யப்பட்ட வாட்டி கொண்டு சமைத்த உணவு மகாபுனிதமாயும், நோய்தீர்க்கு மருந்தாகவும் இருக்கும் என்பர் பதார்த்தகுண நூலார். அநேக தத்துவ சாத்திரிகள் இதனிடத்துப் பெரிய சுகதி யொன்று உண்டென்று கூறுகின்றனர். இன்னனவியேட மமைந்த சாணம மந்திரபலத்தால் யாகாக்கினியிற் பட்டு நீறுகிச் சுத்த நீருடன் தரிக்கப்படுமேல் எத்துணைக்குணங்களைத் தானியற்றாது. இஃதறிந்தே யிறைவன் சாணங்கொண்டு விழுதி செய்ய விதித்தனன். இவற்றையெல்லா முணராது மாட்டுச் சாணியின் சாம்பல் என்று நிந்தித்தல் அறியாமையும் பாவமுமே.

கோமயங்கொள்ளுங் காலமும் மந்திரமும்.

பங்குனி மாதத்திலே பசான மென்னும் நெல்லினது தானைமேய்ந்த பசுக்களி னிடத்திலே அட்டமி, பெளர்ணிமை, சதுர்த்தசி என்னுந் திதிகளிலே கோமயங் கொள்ளவேண்டும். கொள்ளுதற்கு முன்னர் ஓம் கபிலே நந்தே நம:;

ஓம் கபிலே பத்திரேநம:, ஓம் கபிலே கசீலேநம:, ஓம் கபிலே
கூரபேநம:, ஓம் கபிலே சுமநேநம: என்னு மந்திரத்துள் ஏற்ற
மந்திரத்தைக் கூறி வணங்கி, “ பாற்கடற்கண்தோன்றி,
ஆன்மாக்களின் தூக்கத்தைப் போக்கும் பயோதரத்தையு
டைய மாதாவே! இதனை யேற் ” என்று ஒருபிடி புல்லுக்
கொடுத்து, கோசாவித்திரி தோத்திரமுஞ் செய்து கொள்
ளக்கடவர். தாம் ஏறகச் சென்றபடி கருமைசேர்ந்த பொ
ன்னிற முடைத்தாயின் முதலாம் மந்திரத்தையும், கருநிற
முடைத்தாயின் இரண்டாம் மந்திரத்தையும், புகைநிறமு
டைத்தாயின் மூன்றாவதையும், வெள்ளைநிற முடைபதா
யின் நான்கா மந்திரத்தையும், தாமிர நிறத்தானால் இறு
திக்கணுள்ள மந்திரத்தையுஞ் சொல்லக் கடவர்.

கோமயங் கொள்ளும் முறை.

பசுவின் சாணத்தைக் கொள்ளுமுறை சாந்திகம்,
பௌட்டிகம், காமதம் என மூவகைப்படும். அவற்றுள்
சாந்திகமாவது கோமய மிடும்போது பசுவின் பிறந்தடிலே
கைவைத்தேற்பது. பௌட்டிகமாவது சாணம் பூமியில் விழு
முன் தாமரையிலையி லேற்பது. காமதமாவது பூமியில் விழு
ந்தபின் மேல் கீழ் தள்ளி யெடுப்பது. இவற்றுள் பௌட்டி
கம் உத்தமம். சாந்திகம் மத்திமம். காமதம் அதமம் என
வறிக.

கற்பவிபூதி,

முன்னர்க் கூறிய மூவகை விபூதிகளுள் கற்பவிபூதி
யைக் கூறுவாம். சொல்லப் பட்டபடி பசுக்களு ளொன்றனி
டத்துப் பூமியில் விழுமுன் ஓம் சந்தியோசாதாயநம: என்னு
மந்திரத்தை யுச்சரித்துத் தாமரை யிலையிலேற்ற கோமயத்
திலே பால் ஐந்து பலமும், தயிர் மூன்று பலமும், நெய்

இரண்டு பலமும், கோசலம ஒரு பலமுஞ் சேர்த்த கவ்வி யத்தை ஓம் வாமதேவாயநம: என்று வார்த்து, ஓம் அகோராயநம: என்றுச்சரித்து, மெலலப் பிசைந்து உண்டைபண்ணி, சம்பாநெற்பதரை விரித்து, அதன்மேல் ஓம் தம்புநுடாயநம: என்று உச்சரித்து வைத்து, ஒமாக்கினியினாலேனும் நித்தி பாக்கினியினாலேனும் தகனஞ் செய்யவேண்டும். அன்றைக்கே யெயித்து, அன்றைக்கே உருண்டை செய்து, அந்நைத் தினத்திற்குனே தகனஞ் செய்தல் உத்தமோத்தமமாகும். அவ்வாறன்றி யுலாத்திச் செய்தலு மாகும். அவ்விபூதி நன்றாய் விளைந்ததை யறிந்து கருகல் முதலியவற்றைத் தள்ளி, நல்லனவற்றைப் பார்த்து, ஓம் ஈசானாயநம: என்று உச்சரித்து எடுக்கக்கடவர். கருநிற விபூதி வியாதியை யுண்டாககு மாகலானும், செந்நிற விபூதி கீர்த்தியைப் போககு மாகலானும், புகைநிற விபூதி ஆயுவைக் குறைக்கு மாகலானும், பொன்னிற விபூதி சம்பந்தைக் கெடுக்கு மாகலானும் அவற்றை யெல்லாம் நீக்கி வெண்ணிற விபூதியே யெடுக்கக்கடவர். இதுதான் கற்ப விபூதியாகும்.

தணிகைப் புராணம்.

மந்திரங்கேட்டியரசனேசாதமயத்தினையேற்றல்வாமத்தா னைநகினை வாக்கலகோரத்தாற்பிசைதலழலிடையருட்டிவைத்திடன் சிந்துதற்புருடத்தாற்புகைதஞ்சிவப்பதுகருமையுந்தீர [மால் வீந்துநேர்பூதியெடுத்தலீசம்பெய்திருத்தல்காயத்திரிமனுவால்.

அறுகற்ப விபூதி.

அஃதாவது சித்திரை மாதத்திலே பசுக்கள் நிற்கு மந்தையிற் சென்று உலர்ந்து கிடந்த கோமயங்களை யெடுத்து ஒரிடத்திலே குவித்து, உரலிலிட்டு இடித்துத் தூளாக்கி, அதிலே கோசலத்தை ஓம் வாமதேவாயநம: என்றுச்சரித்து வார்த்துக் கையினாலே கலந்து, ஓம் அகோராயநம:

என்று நன்றாகப் பிசைந்து உண்டை செய்து, பதரை விரித்து, ஓம் தம்புருடாயநம: என்று அதன்மேல்வைத்து, ஓமாக் கினியினால் தகனம்பண்ணி, ஓம் ஈசானாயநம: என்று எடுத்த திருநீறும்.

உபகற்ப விபூதி.

உபகற்ப விபூதியாவது கோமயங்கிடைக்கா விடத்துக் காட்டின்கண் மரத்தோடு மரம் இணைந்து தானேயுண்டாகிய அக்கினியினாலே வெந்து விளைந்த சாம்பரையாதல், அல்லது செயற்கையாயுள்ள செங்கற்சூளை முதலியவற்றில் விளைந்த சாம்பரையாதல் எடுத்து, பஞ்சகவ்வியத்தை வாமதேவ மந்திரத்தினாலே வார்த்துப் பாகமறிந்து கலந்து, அக்கிர மந்திரத்தினாலே யள்ளிப் பிசைந்து உண்டை செய்து பதரைப்பரப்பி, அதன்மேலே தம்புருட மந்திரத்தினாலே வைத்துச் சிவாக்கினியினாலே தகனம்பண்ணி, ஈசான மந்திரத்தினாலே யெடுப்பதாகும்.

அகற்ப விபூதி.

மேற்சொல்லிய விபூதிகள் கிடைக்காவிடத்து இடிவிழுந்த விடத்தில் உண்டாகிய திருநீறும், மலையினுச்சியிலும் பூமியிலும் யாதொரு காரணத்தினால் விளைந்த திருநீறுந்தரிக்கலாம். அது அகற்ப மெனப்படும் அவைகளை யெடுத்து ஓம்நீவித்தீ கலாயைநம:, ஓம் பிரதீஷ்டாகலாயைநம:, ஓம் ரித்தீயர்கலாயைநம:, ஓம் சாநீகலாயைநம:, ஓம் சாநீயாதீதகலாயைநம: என்னுங் கலா மந்திரங்களானும், ஓம சீவாயநம என்னும் சிவமூல மந்திரத்தானுஞ் சுத்திசெய்தே தரிக்கவேண்டும்.

விபூதிப் பையினிலக்கணம்.

அங்ஙனம் எடுத்த விபூதிகளைப் பரிசுத்தமாகிய புதுவஸ்திரத்தினாலே வடித்துப் புதுப்பாண்டத்திற் பெய்து,

வீபூதி காயத்திரி மந்திரத்தை உச்சரித்துச் சுத்த பாத்நிரத்து வைத்திகெ. அதனுள் மல்லிகை, முல்லை, பாதிரி, சிறு சண்பக முதலிய வாசனை மலர்களைச் சந்தியோகாத மந்திரத்தினால் இட்டுப் புதிய வஸ்திரத்தினால் அதன் வாயைக்கட்டி, இதவே நம்முடைய பெருந்திரவியமென்று வைக்கக்கடவர். அதனுள் அணிந்து கொள்வதற்காகச் சிறிதுபாகம் எடுத்து, அவ்வீபூதியைப் பையிலிட்டு வைத்துத் தரிக்கவேண்டும். பட்டுப்பையி னல்லாமற் சம்புடத்திலேனும், வில்வக்குடுக்கையிலாயினும், சுரைக் குடுக்கையிலேனும், மான்றோல், புலித்தோல் என்னு மிவைகளாற் செய்யப்பட்ட பையிலேனும் வைத்துத் தரிக்கவேண்டும். அவற்றுள் தோலினாற் செய்யப்பட்ட பைகள் ரைட்டிகப் பிரமசாரிக்குஞ் சந்தியாசிக்குமே யுரியனவாம். பைசெய்யுமிடத்து அகலம் எட்டங்குடிமும், உயரம் பன்னிரண்டங்குலமும் உடைத்தாய், வாய்வட்ட முடைத்தாகச் செய்தல்வேண்டும். குடுக்கைகளினன்றிப் பிறவற்றினுமுள்ள வீபூதியைக் கவிழ்க்கலாகாது. கவிழ்க்கின் மகாரொளரவம் முதலிய கொடிய நரகங்களில் வீழ்ந்து வருந்துவர்.

வீபூதி வாங்கும் விதி.

ஆசாரியர் ஆயினும், சிவனடியார் ஆயினும் வீபூதி கொடுப்பின், அவர்களை மூன்று தரமாயினும், அல்லது ஐந்து தரமாயினும் விழுந்து வணங்கி, எழுந்து கைகூப்பி, இரண்டு கைகளானும் வாங்கி, முகத்தை மாநி யிட்டுத் தரித்தல் வேண்டும். அதன் பின்னர் முன்போல மீட்டும் வணங்கல் முறையாம். குதிரை, சிவிகை, ஆசனம், அம்பலம், திண்ணையென்பவற்றி விருந்து கொண்டு வாங்குதல் ஆகாது. வீபூதி கொடுப்போர் கீழ் நிற்க, தான் மேலிருந்து

வாங்குவதும் ஆகா. சிவபத்தியில்லார் ஈவதும், பொருட்-
சூக் கொடுப்பதும், மதுமாமிச பசுஷண முதலிய ஆசார மி-
ல்லாதவர் செய்ததும் ஆகிய விபூதிகள் வாங்குதல் முறை-
யன்றாகும்.

தரிக்கக் கூடாத விபூதிகள்.

ஒருகையால் வாங்கிய விபூதியும், விலைக்குக் கொண்ட
விபூதியும், சிவதீசைஷ யில்லாதவர் கொடுத்த விபூதியும்,
கருநிற விபூதியும், செங்கிற விபூதியும், பொன்னிற விபூதி-
யும், புகைநிற விபூதியும் தரிக்கலாகாது. சிவதீசைஷ யில்-
லார் கொண்டுவந்த விபூதிப் பிரசாதத்தையத யொருபாத்தி-
ரத்தில் வைப்பித்து, அதனைப் பத்திர புட்பங்களால் அரு-
ச்சிடுத்து நமஸ்காரஞ் செய்து எடுத்துத் தரித்தல் வேண்டும்.
தீசைஷ முதலியவற்றால் தம்மினினலும் உயர்ந்தவரா யிரு-
ப்பின் அவரை நமஸ்கரித்து வாங்கித் தரித்தல் வேண்டும்.
ஆசாரியரரரின் முன்று அல்லது ஐந்துதரம் நமஸ்கரித்து
எழுந்து சும்பிட்டு வாங்கித் தரித்து, பின்னரும் நமஸ்கரி-
க்க வேண்டும்.

தரிக்கு மிடங்களும் அளவும்.

உச்சி, நெற்றி, கழுத்து, மார்பு, காபி, முழந்தாள்களி-
ரண்டு, தோள்களிரண்டு, முழங்கைககளிரண்டு, மணிக்கட்டு-
கள் இரண்டு, விலாப்புறம் இரண்டு, முதுகு என்னுமிடங்க-
ளிற் தரிக்கவேண்டும். இவற்றுள் விலாப்புற மீரண்டனை-
யும் நீக்கிச் செவிகள் இரண்டனையும் கொள்வதும், முழங்-
கைகளையும் மணிக்கட்டுகளையு நீக்கிப் பன்னிரண்டு தானங்-
கொள்வதுமுண்டு. நெற்றியில் இரண்டு கடைப்புருவ வெ-
ல்லை நீளமும், மார்பினுந் தோளிரண்டினும் அவ்வாறங்குல
நீளமும், மற்றைத் தானங்களில் ஒவ்வொருவாங்குல நீளமும்

பொருட்ச அணிதல் முறையாகும். இவ்வண்ணின்று கூடி
னுங் குறையினுங் குற்றமாம்.

இவ்வருணத்தார்க்கு இவ்விபூதி யாமெனல்.

சிவபெருமான், உமை, விகாயசர், சுந்தர், வைரவர்,
வீரபத்திரர் என்னுங் கடவுளரது யாகசாலையிலே, உற்சவ
முதலிய காலங்களில் வெந்து விளங்கிய திருவெண்ணீறு
பிராமணர், சஷத்திரியர், வைதியர் என்னு முவர்க்கு முரி
யது. திருக்கோயிலின் கண்ணும், திருமடங்களிலு முள்ள
திருமடைப்பள்ளியிற் பாகஞ் செய்ததனு னுண்டாகிய திரு
நீறு சூத்திரருக்கு மாகும். காட்டுத் தீயிலே இயல்பா விளை
ந்த திருநீறு இவால்லாத பஞ்சம சாதிபார்க்கு உரியதாம்.

தரிக்கலாகாத இடங்கள்.

சிவபெருமான் முன்னும், சிவாக்கினி முன்னும், ஆசா
ரியர் முன்னும் விபூதி தரியாதொழிக. தரிக்க வேண்டுமா
யின் முகத்தை மாறியிட்டுக் கொள்க. இங்ஙனமன்றிச் சண்
டானர் முன்னும், பாவிசுள் முன்னும், அசுத்த நிலத்தும்,
வழிநடைக்கும் போதுந் தரிக்கலாகா.

அவசியந் தரிக்குங் காலங்கள்.

காலே, உச்சி, மாலை யென்னுஞ் சந்தியாகால முன்றி
னும், சூரிய உதயாதத்தமயன காலங்களினும், வ்நானஞ் செ
ய்தவுடனும், மலசல மோசனஞ் செய்து சொசம்பண்ணி
யாசமனஞ் செய்த பின்னும், பூசைக்கு முன்னும் பின்னும்,
திகைையில்வாதவர் தீண்டிய போதும், போசனத்துக்கு மு
ன்னும் பின்னும், நித்திரைக்கு முன்னும் பின்னும், பூனை,
கொக்கு, எலி, நாய், காரும், பன்றி முதலியன தீண்டிய
போதும், பிகைக்கு முன்னும் பின்னும், பிதூர்க்கிரியையி

னும், யாகத்திலும், செபத்திலும், ஓமத்திலும், வைசுவதே வமென்னும் நித்திய சர்மத்தினும், சிவபூசையினும் அவசியம் விபூதி யணிய வேண்டும். எவர் விபூதி தரியாதிருக்கின் றனரோ அவர் செய்யும் நற்கர்மங்கள் நிஷ்பலமாகும். அவ ரது அறிவு, ஆசாரம், சத்தியம், தவம் முதலியனவுங் குன் றும். அவர் முகம் சுடுகாட்டிற்குச் சமமாகும். ஆகலின் அவரைக் காணின் அஞ்சி யகல்க! அகல்க !! இதற்குப் பிர மாணம் வருமாறு :—

தீநவாசகம்.

பிணிபெலாம் வரினு மஞ்சேன் பிறப்பிலே டிறப்பு மஞ்சேன்
றுணிநிலா வணியி னான்றன் ரெழும்பரோ டழுந்தி யம்மா
றிணிநிலம் பிளந்துக் காணச் சேவடி பரவி வெண்ணீ
றணிநிலா தவரைக் கண்டா லம்மநா மஞ்சு மாறே.

விபூதி தாரண வகை.

ஸ்நானம், திரிபுண்டரம், உத்தூளனம் என மூவகைப் படும். ஸ்நானம் முற்கூறி யுள்ளாம். உத்தூளனமாவது பரவப் பூசதல். திரிபுண்டரமாவது முக்குறியாகத் தரித் தல். திரி=மூன்று, புண்டரம்=குறி. சிவதீக்ஷையில்லாத ஆடவர்களும், பெண்களும், வைதிகவழி யொழுக்குஞ் சந்நி யாகிகளும், பிரமசாரியும், வானப் பிரத்தனும், கன்னிகை யும் உச்சிக் காலத்திற்குப் பின் சலங்கூட்டாமல் உத்தூ ளனமாகத் தரிக்கக்கடவர். தீக்ஷை பெற்றவர்களும் காலை, உச்சி, மாலை யென்னு மூன்று காலங்களில் மாத்திரம் நீரு டனே கூட்டித் தரிக்கக் கடவர். மற்றைக் காலங்களில் நீர் சேர்க்காது உத்தூளனமாகத் தரிக்கக் கடவர். விலக் கிய காலங்களில் நீர்சேர்த்துத் தரிப்பாராயின், அந்த நீர் பனைநீரை (மதுவை) யொக்கு மென்று சிவாகமங்கள் செப்புகின்றன.

புண்டரவகை.

புண்டரம் ஊர்த்துவ புண்டரம், திரியக்குபுண்டரம் என இருவகைப்படும். அவற்றுள் ஊர்த்துவ புண்டரம் மேனோக்கி யிடப்படுங் குறியாம். திரியக்குபுண்டரம் ஆவது குறுக்காக இடப்படுங் குறியாம். திரியக்கு=விலங்கு. விலங்கு குறுக்கு வடிவீனதாகலின், அதுபோன்ற அடையாளத்தையுந் திரியக்கு புண்டரம் என்ப. திரியக்கு புண்டரம் திரிபுண்டரம் எனவும் படும். ஊர்த்துவபுண்டரம் வாசுதேவோபநிடதத்தீநீ கூறப்படினும் மண், குங்குமம், மஞ்சள் என்னு மிவைகளால் இடும்படி சொல்லப்படவில்லை. கோபி சந்தனத்தாலிட்டு அதற்குமேல் திருநீறு தரித்தல் வேண்டு மென்று வாசுதேவரே நாரதமுனிவர்க்குச் சொல்லி யிருக்கின்றார். ஆகலாற் சுவேதமிருத்து, ஸ்ரீசூர்ணம், அரித்திரா சூர்ணம் என்ற வெள்ளைநாமம், சிவப்புநாமம், மஞ்சள் நாமங்கள் யாவும் நவீனபுண்டரம் என்று நன்கு வெளிப்பட்டன. சுவேதமிருத்து தாரணம் முதலியன வராகோபநிடதம், காத்தியாயனம், பிரமாண்டபுராணம், பாத்தமோத்தரம், வைகானசம் முதலியவற்றிற் கூறப்பட்டுள்ளனவென்று வைணவர் கொண்டானடிப்பது கற்பிதமேயன்றி யுண்மையன்று. அங்ஙனமாயின் விஷ்ணுவீணற் சொல்லப்பட்ட நூடபுராணத்தீல் “பல்மகைவ ப்ரகூர்வீத நகூர்யாந் ம்ருத்திகாதிபி: என்ற கலோகப்படி, “திருநீற்றூலே யே புண்டரந் தரிக்கவேண்டும். மண்ணினால் தரிக்கலாகாது” என்று விஷ்ணு சொல்லியதென்னோ? பராசுர புராணமும் ஊர்த்துவ மண்புண்டரம் வேதத்திற் சொல்லப்படவில்லையென்றுரைத்ததே. ஆதலால் திரிபுண்டரமே சிறந்ததும் வேதவிதிப்பட்டதும் என்றறிக.

திரிபுண்டா திருட்டாந்தம்.

திரிபுண்டா தாரணமே வேதத்திற் சொல்லப்பட்டதுஞ் சிதந்தது மென்பதற்கு உதாரணமாக மானுடர் யாவருந் தத்த நெற்றியைப் பார்த்துணரக் கடவர். நாராயண புத் திராரண பிரமர் நெற்றியும், அவராற் படைக்கப்பட்ட மா லுடர் நெற்றியுள் திரிபுண்டாத்திற் சிவையக் குறுக்காகப் படைக்கப்பட்ட டிருக்கின்றனவன்றி, ஊர்த்துவ புண்டாத் திற்கிணங்க நெடுமையாகப் படைக்கப்பட வில்லை. திருமால் நெற்றியும் ஊர்த்துவமாகவும், விருத்தமாகவும் இருக்குமே ன்று சிற்பவியையும் புசுவ விலலைபே. இத்திருட்டாந்தம் “ஸ்ர ஷ்டா ஸ்ருஷ்டிச் சலேநாஹ த்ரிபுண்டா ஸ்யப்ராஸுஸ்தநாம்” என்ற கூலோகத்தாற் கூர்மபுராணம் கூறியதே. புத்தாக எமது யுத்தியாற் கூறியதன்று. இங்ஙனம் எவ்விதவைகளா வது திரிபுண்டாங் கூடாதென்று திருட்டாந்தம் காட்டி மறுத்ததில்லை. இன்னும் திரிபுண்டாமே வேதாகம விதி யென்றும், ஏனைய புண்டாங்கள் விலக்கென்றுந் தெரிச.

நாமம் நவீனமென்பதற்குத் திருட்டாந்தம்.

நாமம் வேதத்திற் கூறப்படாமையானும், “நாமம்போ ட்டானு” மண்போட்டானு? என்று உலகர் கூறிவரும் பழ மொழிகளாலும், இராவணனைக் கொல்லவந்த இராமர் இல ங்கையிற் பாடிவீடாக்கொண்ட விட்டுணு தலத்தினும் பிற தலங்களினும் விபூதி யபிடேகம் பெருமானுக்கு நடத்தப் படலானும், சிவசின்ன தாரணான அந்தணரே யாங்குப் பூசை செய்தலானும், இராமேச்சுரம், திருமாற்பேறு, திரு வண்ணாமலை, விண்டுபுரம் முதலிய விட்டுணுபூசித்த சிவஸ் தலங்கள் இன்று மிருத்தலானும், சிவாலயங்களில் விட்டுணு ஆவரண தேவதையாப் பூசிக்கப்படலானும், நாமத்துள்

சிவப்பு நாமம், மஞ்சள் நாமம், வடகலை நாமம், தென்கலை நாமம் என்ற பேதங்கள் இருத்தலானும், அவைகள் அவை திகமென்றும், தாழ்ந்தன வென்றும் ஒவ்வொரு பகுதி வைணவர்களே சண்டையிட்டுத் தூஷித்துப் புத்தகவாயிலாக வெளியிட்டமையானும், விழுதிக்கு அவ்வித பேதங்களில் லாமையானும், நாமம் நாராயணர் திருவடியெனின் அவர் தக்கெற்றியிற் றங்கலை வைக்கார் ஆகலானும் இடைப்பட்டு வந்த நவீனக்குறியே.

திரிபுண்டர அளவு.

பிராமணர் எல்லா விடங்களினும் ஆறங்குலப் பிரமாணமும், அரசர் நான்கு அங்குல அளவும், வைசியர் இரண்டங்குலப் பிரமாணமும், வேளாளர் ஓரங்குல வளவு. உடைத்தாய்த் திரிபுண்டரம் தரிக்கக் கடவர். இதற்கு வேளாகச் சொல்வார் விதியு முண்டு. அஃதாவது :—

நெற்றியிற் 4 கடைப்புருவ வெல்லை நீளமும், மாட்டினும் புயங்களிலும் அவ்வாறங்குல நீளமும், மற்றைத்தானங்களில் ஒவ்வொ ரங்குல நீளமும் பொருந்தத் தரித்தல் வேண்டு மென்பதாம். இவ்வெல்லையிற் கூடிலுங் குறையிலுங் குற்றமே. ஒன்றை யொன்று தீண்டினும், மிக அகன்று இருப்பினும், வளைந்திருப்பினும் இடை வெளி யில்லா விடினும் குற்றமே. வீதிக்கப்பட்ட அளவினின்றங் குறைவுறு மாயின் ஆயுள் குன்றும். கூடுமாயின் தவங் கெடும். மூன்று குறிகளின் இடைவெளி ஒவ்வொ ரங்குல வளவினதாய் இருத்தல் வேண்டும்.

உத்தூளன விதி.

பிராமணரான நால்வகை யாச்சிரமிகட்குஞ் சர்வாங்க உத்தூளனமும், அரசருக்கு முகம் நீங்க ஏனைய இடங்க

ளில் உத்தூளனஞ் செய்தலும், வைசியருக்கு நெற்றி மார்பு என்னு மிடங்களில் உத்தூளனஞ் செய்தலும், வேளாளர்க்கு நெற்றியில் மாத்திரம் உத்தூளனம் பண்ணுதலும் விதியாம். உத்தூளனம் பண்ணுங்கால் ஈசானுதி பஞ்சப்பிரம மந்திரத்தாலும், திரியாபுஷ மந்திரங்களாலுஞ் செய்க. நிலத்தில் விபூதி சிறிதுஞ் சிந்தலாகாது. இங்ஙன மன்றி,

உத்தூளனமாகத் தரிக்கு மிடத்துப் பிராமணர் தலை தொடங்கிக் காலளவும் நீருடனே யுத்தூளனம் பண்ணுக. அரசர் நாபிக்கு மேலே யப்படித் தரிக்கக்கடவர் வைசியரையர் பட்டமாகத் தரிக்கக்கடவர். அநுலோமர் வைசியரைப் போலவும், பிரதிலோமர் சூத்திரரைப் போலவும் பண்ணுதல் வேண்டும். என்பது மோர் தூற் கொள்கை.

சந்நியாசி எஞ்ஞான்றும் வடக்குமுக நோக்கியே உத்தூளனஞ் செய்தல் வேண்டும் என்று “யதிராஜகுல நெடுநெடுவலாயாந்நிது ஸுஜீ ஸுவரி (யதிருத்தூளநேரை வஸநா யாந்நித்யமுதந்முக:)” என்னும் வசனத்தாற் காமிக ஆகமங் கூறுகின்றது. சிரம் முதலிய ஆறு தானங்களிலும், ஏனைய இடங்களிலும், பஞ்சப்பிரம மந்திரங்களாலும் ஆறங்க மந்திரங்களாலுந் தரிக்க வேண்டு மென்னும் விதியு முண்டு. மந்திரத்தை உச்சரித்துக் கொண்டு ஒவ்வொரு காலத்தும் நான்கு தரம் அல்லது ஐந்து, எட்டு, பதினமூன்று தரமாவது உத்தூளனஞ் செய்தன் முறையாகும். இங்ஙனஞ் செய்வார் சிவபெருமானே டிரண்டறக் கலத்தலாகிய பூத் துவித முத்தியை யடைவர் என்க.

வீட்டுணு சங்கீதை. (மொழிபெயர்ப்பு.)

தேகமதிற் றத்தமக்கு விதித்தவா றந்தணனோ சிறந்த மன்னர், நாய்கர்வே ளாண்குலத்தர் யாரொனினுந் தூளனத்தை நாரினோடும்,

வேகமின்றிப் பிரமத்தாற் திரியயுடத் தாற்றறிக்கின் வினையை வென்று, பாசினருட் கொடிப்படரும் பலளவரை யடிசூழியிற் படிவாரொன்றும்.

சந்திக் கிரியைகள்.

பூசுத்தி, சலசுத்தி, விபூதிசுத்தி, சரீரசுத்தி, மந்திரசுத்தி, ஆன்மசுத்தி, ஆசமனம், சங்கற்பம், மார்ச்சனம், சுருதியாசமனம், பிராணாயாமம், ரிசீக்ஷணம், புரோக்ஷணம், அப்பிபுக்ஷணம், தாடனம், திக்குபந்தனம், கரநியாசம், அங்க நியாசம், இருதய நியாசம், கலா நியாசம், பஞ்சப்பிரம நியாசம், புருடசூக்த நியாசம், பஞ்சாக்ஷர நியாசம், அவகுண்டனம், அர்க்கியதானம், சந்தியாங்க தருப்பனம், காயத்திரி முகம், காயத்திரி செயம், சூரியோப ஸ்தானம், காபத்திரி பிரத்தாபனம், மகா மந்திர செயம், மாதுருகா நியாசம் முதலிய கிரியைகள் விபூதி ருத்திராக்கந் தரிப்பவர் அறிய வேண்டியனவாம்.

புதுச்சீந்திக் கந்திரி சதகம்.

சந்தியா வந்தனக் கிரியைகள்.

பூமிசல நீறங்க மா மந்திர சுத்திசுவ
 போதவழி யான்ம சுத்தி
 புரிமார்ச்சனங்கரப முநீர் குடித்தல்வளி
 போகா தடைத்த ல்வையோ
 டாமுக்க ணந்தட்ட றிக்குபந் தனநியச
 மவகுண்ட னந்தருப்ப
 ணம்மருக் கியதான மங்கதர்ப் பணமுசமு
 மறையுமறை முறைய னீனாக
 சாமித்தல் காயத்ரி செயமுபத் தானம்பர
 தாபனங் காட்டு மறையின
 கார்யாசுவை முதலான சந்தியின கிரியையாக்
 காணுநன் னெறிய னுறைபு

டுஅ சைவபூஷண சந்திரிகை.

சேமித்த மாளுனர் வாழியாழ்ப் பாணநகர்
 சேர்புலோ லிப்பதி யினோர்
 தேங்குவ சந்தியி லோங்குமயில் கொண்டருளு
 தேவநன் சந்த வேளே.

கிரியா முத்திரைகள்.

நின்னந் தரித்தற்குச் செய்யப்படுங் கிரியைகளிற் பல வகை முத்திரைகள் தொள்ளப்படும். ஆகலின் முத்திரை களின் பேதங்களை யறித வின்றிமையாத தாகும். அவை பாவன-அத்திர முத்திரை, மகா முத்திரை, மும்பமுத்திரை, சக்கர முத்திரை, தேனுமுத்திரை (சுரபிமுத்திரை) பதாரை முத்திரை (துவச முத்திரை) சோதனை முத்திரை சங்கார முத்திரை, பஞ்சமுகம், திரவியம், முகினிகா, பது மம், சசகர்ணம், சத்தி, பீசம், சாந்தி, ஆவாகனம், பானோ ரம்நியம், இலிங்கம், காயத்திரி, காலகண்டம், சூலம், நமஸ் கார முத்திரை, விசோடண முத்திரை, ஆச்சியாகுண முத் திரை, மகாசங்கார முத்திரை பென்பன. இவற்றை முக்கியமாகத் தரிப்பார் அயிதல் வேண்டும்.

தரிக்கும் நியமம்.

* சமயி பிராதக்கால சந்தியொன்றிலேயே நீரிற்கு ஹைத்துத் தரிக்கக்கடவன். † புத்திரன் அதனோடு சாயங்கா ல சந்தியினும் நீரிற்குஹைத்து அணிக. ‡ சாதகனைன்பான் அவ்விரண்டனோடு மத்தியான சந்தியினும் அங்கனஞ் செய்

* சமயி என்பவன் சமயத்தைப் பெற்றுச் சிவாகம கிழிப்படி வித்தியகமஞ் செய்தவன்.

† புத்திரன் அதனோடு விசேடத்தைகளும் பெற்றுத் தருப்பமம், விவருசை, அக் கிண்கரிய முதலியன செய்வான்.

‡ சாதகனைவன் அவ்விரண்டனோடு நிருவான நிகையுமீ பெற்று வித்தியம் மயத்திகம், காலிகம் என்றும் கருமங்களைச் செய்து சாதனையினும் தன் மலமறுப்ப வன். இம்மூவகையுஞ் சாமணியர் எனவும், விசேடர் எனவும் இருவகைப்படுவர்.

யக் கடவன். * ஆசாரியர் அம்மூன்றனோடு அர்த்தராத்திரிச் சந்திரியினும்நீர் சேர்த்து இடக்கடவர் என்று கூறுவாரூமுளர். யாவரும் இரு வஸ்திரம் தரித்து நீராடி ஈரம் துவட்டி விபூதி தரிக்கக் கடவர். இவ்வாழ்வான் திருநீற்றை மூன்று காலங்களினும் நீர் கூட்டித் தரிக்கக் கடவன். பெண்களுந் துறவிகளும் நீர் கூட்டாது தரிக்க. வரன்ப்பிரத்தரும் கன்னியருந் தீர்க்கையிலலாதவரும் உச்சிக்ருமுந் நீர் கூட்டிச் தரிக்க வென்று ஆதீத்யபுராணங் கூறுகின்றது. சரவஸ்திரத்தையேனும் ஒருவஸ்திரத்தையேனும் உடுத்துக்கொண்டும், கௌபீனம் தரியாமலும், கிருவாணமாக இருந்து கொண்டும் விபூதி தாரணஞ் செய்யலாகாது. அங்ஙனஞ் செய்யின் கிஷ்டமமாகும். சரிக்கும் இருவஸ்திரமும் சுத்தமுள்ளனவாய், வேண்ணிறத்தனவாய், உலர்ந்தனவாயிருக்கவேண்டும். நைட்டிகப் பிரமசாரியும் சந்திரபாகியும் யாசகராய் வேறு வஸ்திர மில்லா திருக்கின் ஒரு வஸ்திரத்தையே இருவஸ்திரமாகப் பாவனை செய்து தரிக்கக்கடவர். அதுவும் ஈரவஸ்திரமாயின் சூரிய குதநாமந்திரத்தினாலே புலர்ந்ததாக அபிமந்திரித்து, ஓம் சிவாயநம என்று சலத்தைப் புரோகித்து, ஓம் கவசாயநம: என்று தலையிற் போட்டு, மகாமுத்திரையுந் தேனுமுத்திரையுந் காட்டி, ஓம் அஸ்திராயபு என்று தலையையும், ஓம் இருதயாயவேளஷு என்று மற்றையங்கங்களையுந் துவட்டக்கடவர். கோயினாலே ஸ்நானம் பண்ண இயலாதவருந் தலை தொடங்கிக் கால்வரையும் சொல்லிப்படி துவட்டுதலாகிய காபிலஸ்நானத்தை முடித்துக் கொண்டு தரிக்கக்கடவர். தரிக்கு மிடத்து நூரை, குமிழி, துண்ணியபுழு என்னு மிவையுள்ள நீரும்,

* ஆசாரியராவர் அம்மூன்று தீர்க்கைகளோடு ஆசாரியபட்டேகரும் பெற்றவர். அவரும் கிரியாகுரு, ஞானகுரு என இருவகையர்.

வடித்தெடாத நீரும், இழிகுலத்தார் தீண்டிய நீரும், கலங்
ங்ச னீரும், பாசி நீரும், உவர் நீரும், வெந்நீரும், பழமை
யாகிய நீரும், சொறி நீரும், கூவல் நீரும் ஆகாவாம்.

சந்தியாவந்தன சங்கற்பம்.

முதலில், “சிவசிவ சம்போ ராக்ஞபா ப்ரவர்த்த மாந
ஸ்யாத்ய ப்ரஹ்மணோ த்விதிய பரார்த்தே, ஸ்வேதவராஹு க
ல்பே, வைவஸ்வத மந்வந்ததோ, கலியுகே, ப்ரதமபாதே, ஜம்
புத்வீபே, பாரதவர்ஷே, பரதகண்டே, மேரோர் தக்ஷிண
திக்க்பாஹே, பாஸ்கரக்ஷேத்ரே, ஸமஸ்ததேவதா ப்ராம்ணஸ்
ஸந்நிதௌ, அஸ்மின் வர்த்தமான விவகாரிக சாந்திரமா
சேந..ஸம்வத்ஸ்ரே...அயநே...ருதௌ...மாளே...பக்ஷே...
திதௌ...வாஸரே...சிவநக்ஷத்ரே...சிவயோகே...சிவகரணே,
ஏவங்குண விசேஷண விஜிஷ்டாயாம், சுபநிதௌ, ஸ்ரீபர
மேஸ்வர முத்திச்ய, மமோபாத்த தூரிதக்ஷயத்வாரா, ஸ்ரீபர
மேஸ்வரப் பிரீதி யர்த்தம்...ஸந்தியா முபாகிஷ்யே.” என்
று சங்கற்பஞ் செய்க. அதன்பின்னர்,

பூமி சு த் தி.

சுத்த சலங்கொண்டு தானிருக்கும் பூமிபை ஓம் அஸ்தி
ராயபடு என்று சுத்தி செய்து, ஆசனத்திலே கிழக்கு நோ
க்கியாயினும் வடக்கு நோக்கியாயினும் இருந்து கொண்டு,
ஓம் கணபத்யேநம: என்று முட்டியாகப் பிடித்த இரண்டு
கைகளினாலும் நெற்றியிலே மூன்றுதாங் குட்டி, ஓம் சூருப்
யோநீதம: என்று நமஸ்காரமுத்திரையினாலேகும்பிடுக. சிலர்,
இங்ஙனமன்றி “உத்திஷ்ட்டந்து பூகபிசாச்சா ஏதேபூமி பா
ரகா ஏதேஷாமவிரோதே நப்ரம்மகம் மசர்மாரபே’ என்று
நீரை யெடுத்தி நிவத்திற் றெளித்துச் சுத்தஞ் செய்வர்.

சலசுத்தி முதலியன.

அதுட்டான சலத்தை ஓம் சிவாயநம என்று நிரீக்ஷண முத்திரையினாலே * நிரீக்ஷணஞ் செய்து, ஓம் அஸ்தீராயபடு என்று நிமிர்த்திய பதாகை முத்திரையினாலே புரோக்ஷணஞ் செய்து, ஓம் அஸ்தீராயபடு என்று சுட்டுவிரலை நீட்டிய கையினாலே தாடனமும், ஓம் கவசாயவேளஷ்டி என்று கவிழ்ந்த பதாகை முத்திரையினாலே அப்பியுக்ஷணமும், வலக்கைப் பெருவிரலொழிந்த விரல்களினால் இடவுள்ளங் கையிலே ஓம் அஸ்தீராயபடு என்று மூன்றுதரங் தட்டுதலாகிய தாளத்திரயமுஞ் செய்து, ஓம் அஸ்தீராயபடு என்று சோடிகை முத்திரையினாலே திக்குபந்தனமும், ஓம் கவசாயவேளஷ்டி என்று சுட்டு விரல் நீட்டிய கையினாலே அவகுண்டனமுஞ் செய்து, ஓம் சிவாய வேளஷ்டி என்று தேனுமுத்திரையுங் கொடுக்க வேண்டும்.

அஸ்திர சந்திரியோ பாசனம்.

அதன் பின்னர், ஓம் அஸ்தீராயநம என்று நிமிர்த்திய பதாகை முத்திரையினாலே சலத்துளியை மூன்றுதரஞ் சுரசின்மேல தெளித்து, ஓம் அஸ்தீராய கவாகா என்று மூன்றுதரங் தருப்பணஞ் செய்து, ஓம் அஸ்தீராயநம என்று

* நிரீக்ஷணமாவது சூரியன், சந்திரன், அக்ஷரி யென்று மூவரும் குறையே வலக்கண்ணும், இடக்கண்ணும் தெய்வக்கண்ணு மாவராதலால் வலக்கண்ணினாலே அதனை யுலர்த்தினதாகவும், தெய்வக்கண்ணினாலே தடுத்ததாகவும், இடக்கண்ணினாலே அமுதம் கொண்டு ஷைப்பதாகவும் பாவிப்பது. புரோக்ஷணமாவது அக்கணம் நிரீக்ஷணஞ் செய்யப்பட்டது கத்தியாதம் பொருட்டுத் தெளிப்பதாம். தானத்திரயமாவது ஒருவன் கல்லி யடிக்குமபோது அதனிடத்துப் பெரி தோன்றுமாறு போலச் சடமாகிய இரத்தப் பதார்த்தத்தினிடத்துஞ் சித்துண்டாதம் பொருட்டுத் தட்டுவதாம். அப்பியுக்ஷணமாவது அந்தப் பதார்த்தத்தினிடத்துத் தோன்றிய சித்தினது பிரகாசமானது உன்றுடைய தானத்தைவிட்டு நீக்காமல் இருக்கும் பொருட்டு முடிவதாம்.

பத்துத்தரஞ் செபித்து, ஓம் அஸ்தீராய சுவாகா என்று மீட்டும் ஒருகரம் தருப்பணஞ்செய்க.

ஆ ச ம ன ம்.

அதன்பின் தருப்பையினாலே செய்யப்பட்ட பவித்திரத்தையேனும், பொன் வெள்ளி யென்று மிவைகளாற் செய்யப்பட்ட பவித்திரத்தையேனும் அநாமிகை விரலிற்றரித்து, வலக்கையை விரித்துப் பெருவிரலையுஞ் சிறுவிரலையும் பிரித்துவிட்டுப் பெருவிரலடியிற் சார்த்த உழுக்குமிழ்ந்து, ஆன்மதத்துவம் இருபத்துநான்கும், வித்தியாதத்துவம் ஏழும், சிவதத்துவம் ஐந்துமாகிய முப்பத்தாறு தத்துவங்களுஞ் சத்தியாகும் பொருட்டுச் சலத்தினாலே ஓம் ஆத்துய தத்துவாய சுவதா, ஓம் வித்தியாதத்துவாய சுவதா, ஓம் சிவதத்துவாய சுவதா என்று பிரம தீர்த்தநாகிய அங்குட்டத்தின் (பெருவிரலின்) அடி அதரத்திலே படுப்படி ஆசமனம் பண்ணி, ஓம் அஸ்தீராயபடு என்று அதரங்களிரண்டனையும் வலக்கையின் பெருவிரலடி கொண்டு இடமாக இரண்டுதரமும், உள்ளங்கை கொண்டு கீழாக ஒருதரமுந் துடைத்துக்கைகழுவுக.

இங்ஙனமன்றிச் சிலர் ஓம் அச்சுதாயநம: ஓம் அனந்தாயநம:, ஓம் கோவிந்தாயநம: எனவும், சிலர், ஓம் கேசவாயஸ்வாகா, ஓம் நாராயணஸ்வாகா, ஓம் மாதவாயஸ்வாகா எனவும் உச்சரித்து ஆசமனஞ் செயவர். இவை சிவாகமத்திற்கு மாறென்க. ஸ்மிருதி வழிச்செய்யப்படுவது ஸ்மிருதி யாசமனம் எனவும், சுருதி வழிச்செய்வது சுருதி யாசமனம் எனவும் சொல்லப்படும்.

மார்ச்சனம்.

இது சரீரத்தின் புறச்சுத்தி சாதனமாயுள்ளது. கைகழுவி யபின்னர்ச் சமார்த்தர் முதலாயினோர், வலக்கரத்

தாற் றர்ப்பை கொண்டு நீரையெடுத்து “ஓம் ஆபோஹிஷ்டாமயோபுவ:” என்று தலையின்மீதும், “ஓம் தானவூர்ஜ்ஜே தபாதன” என்று காலினிடத்தும், “ஓம் மஹேரணயம் சக்ஷசே” என்று தேகத்தின் கீழிடத்தும், “ஓம் யோவஸ்ய சிவதமோரச” என்று நெ தானத்தும், “ஓம் தஸ்ய பாஜய தேஹந” என்று பாதத்தினும், “ஓம் உண நீரிவபதா” என்று சிரமீதும் “ஓம் தஸ்மா அரங்கமாமவ” என்று பின்வருஞ் சிரமீதும், “ஓம் வஸ்யக்ஷயாய ஜிவ்வத” என்று கீழ்த் தேகத்தும், “ஓம் ஆமோஜன யதாச்சந” என்று பாதமீதும் ஒரே தாரையாய்ச் சொந்தது புல்லோடு நீராகக் கீழ்க்கிடுத்துச் செல்வர். சிவாகம முறைப்படி செய்யவேண்டிய மார்ச்சன மெவ்வாறெனில், ஓம் இநதயாயவேனஷ்டு என்று பெருவிரலோடு கூடிய அணிவிரலிலே முகம், வலமுகக்கு, வலக்கண், இடக்கண், வலக்காது, இடக்காது, நாபி, மார்பு, வலப்புயம், இடப்புயம், சிரசு என்னுமீ இப்பன்னிரண்டிடங்கலாயுந் தொட்டு விடுதலாம்.

சிலர், ஓம் கேசவாயநம: என்று பெருவிர னுனியால் வலக்கபோலத்தையும, ஓம் நாராயணாயநம: என்று இடக்க போலத்தையும், ஓம் மாதவாயநம: என்று இடக்கண்ணையும், ஓம் விஷ்ணுவேநம: என்று சுட்டுவிர னுனியால் வலமுக்கினடியையும், ஓம் மதுகூதனாயநம: என்று இடமுக்கினடியையும், ஓம் திரீவிகாமாயநம: என்று சிறுவிர னுனியால் வலக்காதினையும், ஓம் வாமனாயநம: என்று இடக்காதினையும், ஓம் ஸ்ரீநாராயநம: என்று நடுவிர னுனியினால் வலப்புயத்தையும், ஓம் இநஷிகேசாயநம: என்று இடப்புயத்தையும், ஓம் பத்மநாபாயநம: என்று கையைக் குவித்து நெஞ்சினையும், ஓம் தாமோதராயநம: என்று கையை விரித்துச் சிரத்தினையும் முறையே தொடுவது முண்டு. இது சிவாகம விரோத

மாம். ஸ்மார்த்த நிலையினர் முக்கியமாய் இதை யனுசரிக்கின்றனர். அங்ஙன மாயினும் இந்நாமங்கள் யாவும் பரம்பொருளாகிய சிவபெருமானுக்கே சிறப்பாவமைதல் “கேசவாதீநாம சிவபரத்துவநிருபணத்தாழ்” போதரவின் பொருந்துமென்றலு மொன்றும்.

திருநீற்றின் அளவு.

பிராமணர் முதலிய நான்கு வருணத்தாரும் விபூதி தரிக்கு மிடத்து, பிராமணர் ஒரு கழஞ்சு விபூதியும், கூத்திரியர் ஒன்றரைக் கழஞ்சும், வைசியர் இரண்டு கழஞ்சும், வேளாளர் இரண்டரைக் கழஞ்சுங் கொள்ள வேண்டும். அவ்வவ் வருணத்துப் பெண்களும் இவ்வளவே கொள்ளக் கடவர். ஒரு கழஞ்சு என்பது பன்னிரண்டு பணவெடையுள்ளது.

விபூதி சுத்தி.

அதன் பின்னர், விபூதியை வலக்கைப் பெருவிரல், நடுவிரல், அணிவிரல்களால் எடுத்து இடக்கையில் வைத்துக்கொண்டு, ஓம் அஸ்தீராயபு என்று விபூதியிலே சலத்தைத் தெளித்து, அவ்விபூதியில் ஒரு சிறுபாகத்தைப் பெருவிரல் அணிவிரல்களினாலே தொட்டு, ஓம் அஸ்தீராய உம்பு என்று இராக்கூதர் பொருட்டு நிருதி மூலையாகிய தென்மேற்குத் திசையிற் நெளித்து, ஓம் சிவாயநம என்று நிரீக்ஷணஞ் செய்து, ஓம் அஸ்தீராயபு என்று புரோக்ஷண தாடனங்கள் பண்ணி, ஓம் கவசாய வேஷபு என்று அப்பியுக்ஷணமுஞ் செய்து, விபூதியை வலக்கையால் மூடிக்கொண்டு, ஓம் நீவித்தீ கலாயைநம:, ஓம் பிரதிஷ்டா கலாயைநம:, ஓம் வித்தீயாகலாயைநம:, ஓம் சாந்தீகலாயைநம:, ஓம் சாந்தீயாதீத கலாயைநம: என்னும் பஞ்சகலா மந்திரத்தையும், ஓம்

ஈசானாயநம:; ஓம் தற்புநஷாயநம:; ஓம் அகோராயநம:; ஓம் வாம தேவாயநம:; ஓம் சத்தீயோசாதாயநம:; ஓம் இருதயர்யநம:; ஓம் சிரசேநம:; ஓம் சிகாயநம:; ஓம் கவசாயநம:; ஓம் நேத்திரோப்பியோநம:; ஓம் அஸ்திராயநம: என்றுஞ் சங்கிதா மந்திரம் பதினொன்றையும் உச்சரித்து அபிமந்திரித்து, ஓம் கவசாயவேளாடி என்று அவருண்டனமுஞ் செய்யக்கடவர்.

சுருபுண்டர தாரணம்.

அங்ஙனஞ் செய்த பின்பு, வலக்கையின் பெருவிரல் அணிவிரல்களால் விபூதித் தூளியை எடுத்து, ஓம் அஸ்திராயபடு என்று தலை தொடங்கிக் காலளவும் பூசி, இடக்கையிலுள்ள விபூதியைப் பெருவிரலோடு கூடிய நடுவிரலினால் ஓம் இருதயாயநம: என்று நீர் விட்டு, ஓம் கவசாயவேளாடி என்று குழைத்து, நடுவிரல் மூன்றினாலும் ஓம் ஈசானாயநம என்று உச்சரியில் மூன்று தரமும், ஓம் தற்புநடாயநம என்று நெற்றியில் மூன்று தரமும், ஓம் அகோராயநம என்று நெஞ்சினில் மூன்று தரமும், ஓம் வாமதேவாயநம என்று நாடியில் ஒரு தரமும், ஓம் சத்தீயோசாதாயநம என்று முறையே வலமுழந்தாள், இடமுழந்தாள், வலப்புயம், இடப்புயம், வலமுழங்கை, இடமுழங்கை, வலமணிக்கட்டு, இடமணிக்கட்டு, வலவிலாப்புறம், இடவிலாப்புறம், முதுகு, கழுத்து என்னு மற்றை யிடங்களில் ஒவ்வொரு தரமுந் தரிக்கக் கடவர்.

சிலர், சுவத்திகாசனமாக இருந்து கொண்டு, ஆசமனஞ் செய்து, விபூதியைக் கையில் வைத்துக் கொண்டு,

ஓம் த்ரியம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டிவர்த்தநம்
உர்வாருக மிவபந்தனன் மிர்த்யோந் மிரகூயமாமிர்தாத்.

என்னு மந்திரத்தைச் சொல்லிச் சலம் விட்டுக் குழைத்து,

ஓம் சத்யோசாதம் பிரபத்யாமி சத்யோஜாதாயவை நமோநம:

பவேபவே நாதிபவே பவஸ்வமாம் பவோத் பவாயநம:

வாமதேவாய நமோ ஜேஷ்டாய நமஸ்ரேஷ்டாய நமோ

ருத்னீராயநம:

காலாய நம: கலவிகரணாய நமோ பல்விகரணாயநமோ

பலாயநமோ பலப்ரமதனாயநமஸ் ஸர்வபூத தமனாயநமோ

மனோன்மனாயநம:

அகோரோப்யோத கோரோப்யோ கோரகோரதரோப்ய:

ஸர்வேப்ய:

ஸர்வசர்வேப்யோ நமஸ்தே அஸ்து ருத்ரரூபேப்ய:

தத்புருஷாய வித்மஹே மஹாதேவாய தீமஹீ தந்நோருத்ராய

பிரசோதயாத்

ஈசானஸ் ஸர்வவித்யானாம் ஈசுவரஸ் ஸர்வபூதானாம்

ப்ரம்ஹாதிபதி ப்ரஹ்மணாதிபதிரூ ப்ரம்ஹாசிவோமே

அஸ்து ஸதாசிவோம்.

என்னு மந்திரங்களைச் சொல்லித் தரிப்பவரு முளர்.

இங்ஙனம் நடுவிரன் மூன்றானுந் தரிக்குந் திரிபுண்ட

ரம் திருநீற்றுமுத்தீனா யெனவும் பெயர் பெறும்.

அநுலோம விலோம தாரணம்.

இதுவன்றிப் பெருவிரல், நடுவிரல், ஆழிவிரல் என்

னும் மூவிரல்களாலும் அநுலோம விலோமமாச, அகாரமே

பெருவிரல், உகாரமே நடுவிரல், மகாரமே ஆழிவிரல் என்ற

பர்வணையுடன், மூவெழுத்து, முக்குணம், மூவுலகம், மூவ

கையான்மா, மூன்று வேதம், மூவகை யக்கினி, மும்மூர்

த்தி என்று முக்குரியையும் அநு சந்தானம் பண்ணித் தரி

ப்பதே விசேடமாம். அதுவே அநுலோம விலோம தாரணம்

எனப்படும். தரிக்கின் மகாபாதகங்கள் சூரியனைக்கண்டபனி

போல் நீங்கு மென்க. அதனை அநுலோமப் பிரதிலோமம்

என்றுங் கூறுவர்.

என்றவற்றை முதலு மிதுறியுமாக வுடைய தேவாரத் திருப்பதிகத்தை ஓதியருள, சிவபெருமான் அருள் கூர்ந்து, ஓர் பூதவழியாற் சூலக் குறியையும் இடபக் குறியையும் பொறித்தருளினர். அதற்கு மேற்கோள்.

பெரிய புராணம்.

நீடுதிருத் தாங்காணை மாடத்து நிலவுகின்ற
வாடகமே ருச்சிலையா னருளாலோர் சீவபூதர்
மாடொருவ ரறியாமே வாசீசர் திருத்தாளிற்
சேயெர்மு விலைச்சூலஞ் சினவிடைய னுடன்பொறித்தார்.

அவைபோலச் செம்பு, வெள்ளிமுதலிய உலோகங்களி னாலே திரிசூலஞ் செய்தும், இடபவுருப் பண்ணியும் அவற் றால் நெற்றி, தோள் முதலாய தானங்களில் விபூதி தரிப்ப துமுண்டு. அங்ஙனந் தரிப்பவர் சிவலோகத்திலே யொருகா லும் நீங்காது வாழ்ந்திருப்பார்கள். அன்றியும், அது பரச மய பாககம், உடற் குற்றம் முதலிய பாவங்களை யெல்லாம் நீக்கி ஞான முத்திகளை யளிக்வும், இது கண்டே வைணவர் களும் சக்கர வடிவாகச் செய்யப்பட்ட இரும்பு கொண்டு சக்கரலாஞ்சனம் என்று சுட்டுக் கொள்வார்கள். விபூதி கிடையாக்கால் சந்தனத்தாற் றறித்தலுமுண்டு. இச்சூல முத் த்திரையைக் கண்டே வைணவர் மண்ணை உளர்த்துவபுண் டரம் என்று இட்டுவந்தனர் எனத் தெரிகின்றது. இது பற் றியே யோர் புலவர் நாமத்தை யோசிக்குங்காற் சூலமுத்தி னை யென்றார்.

வைரவக் கடவுள் இரத்த பிச்சை கொண்டு, தேவர் அக ங்காரத்தை யடக்கச் சென்ற காலத்து, விஷ்ணுவின் நெற் றியிற் சூலத்தாற் குத்தினர் என்றும், அதனிடத்தி லிருந்து ஆயிரம் வருடம் வரையும் இரத்தம் வடிந்தும் பிரம கபால

த்திற் பாதியும் நிறைந்தில தென்றும், திருமால் மூர்ச்சையாகி வீழ்ந்திட, இலக்குமி தேவியார் காரி யுருத்திரரைத் துதித்து எழுப்பு வித்தனர் என்றும், அதனால் அச்சுல முத்திரையைத் தம் நெற்றியில் வீட்டுணு, விபூதியாவிட்டு வந்தாரென்றும் பொருள்பட, “தலக் குறியல் லவோ நாமம் யாதேனச் சொல்லுவதே” என்றுங்கூறினர். மற்றைய அவசிய காலங்களிற் றரிப்பவரும், நோயாளரும் “சிவ சிவ” என்று நெற்றி முதலிய தானங்களிற் றரிக்கக்கூடவர்.

தரிசுகுங் காலத்து நிலத்திலே சிந்தாவண்ணந் தரிக்க. எத்தனை யணுக்கள் பூமியில் விழுகின்றனவோ அத்தனை வருடம் இரௌரவ நாகத்தில் வருந்துவர். வாயைத் திறந்துகொண்டும், தலையை யசைத்துக் கொண்டும், பிறருடன் பேசிக் கொண்டும், பராமுகஞ் செய்து கொண்டும், சிரித்துக்கொண்டும், நடந்து கொண்டும், தலையைக் கவிழ்த்து கொண்டும், கண்ணாடி பார்த்துக் கொண்டுந் தரித்தல் குற்றமாம். ஒரு விரலாலேனும் ஒரு கையாலேனும் அணியற்க. நிலத்திலே யொருகால் விபூதி சிந்துமாயின் அதனை யெடுத்திவிட்டு, அவ்விடத்தைச் சலத்தால் மெழுக வேண்டும். இங்ஙனந் தரித்த பின்னர்ச் செய்ய வேண்டியனவற்றையெல்லாஞ் செய்து கொள்ளக் கடவர். அக்கினி யின்றி யாகம் நடவாததுபோல, விபூதியின்றிச் சிவார்ச்சனை முதலிய கிரியைகள் நடக்கா. விபூதி யிடாதவர் முகத்தைக் கண்டால், நல்லோர் அவரை விட்டகன்று பஞ்சாசூர மந்திரம் நூறுருச் செபிக்கக்கடவர்.

இலிங்க புராணம்.

அருமறை வேள்விக் கணலினீ நெடுத்தப் பிரணவத்தையமையவோதி, யுராபெறு பஞ்சப் பிரமத்தா லுசசி நெற்றி யுரக்குய்யந்தாள்சள், வரன்முறையே யினிதணிந்து பிரணவத்தா லுடனமுழு

தும் வயங்கமண்ணி, விரிதகில் வேறென்றணிந்து விளங்குமறை மந்திரங்கன் விளம்பவேண்டும்..

விபூதியைச் சாபால வுபநிடதத்தீர் கூறப்பட்ட மந்திரங்களினால் உத்தூளானமாகத் தரித்துக் கொண்டு, பஞ்சப் பிரம முதலிய மந்திரங்களினாற் றிரியக்கு திரிபுண்டரமாக ஐந்து தானங்களிற் றரிப்பதுமுண்டு. நால்வகையாச்சிரமத் தாருள், பிரமசாரி மேதாவி முதலிய மந்திரங்களையும், சந்தியாசி பிரணவ மந்திரத்தையும் உச்சரித்து, ஓர்கால் திரிபுண்டரம் அணியினும் அணியலாம்.

சூதசங்கீதை.

மேதாவிமுதன்மனுக்களாற்பிரமசாரியுமெய்ப்பிரணவத்தாலோதார்வமுறச்சந்தியாசியுமுப்புண்டரநன்குறுத்தல்வேண்டும்.

பன்னிருமண்குறிப் பரிபவம்.

மண்ணினால் க0, கூ, அ, எ, கூ, டு, அங்குல அகலமுடையதாக, தீபம், மூங்கில் இலை, தாமரையரும்பு, மீன், ஆமை, சங்கு இவையிற்றைப் போன்ற வடிவுடையதாக நாமம் போட வேண்டுமென்று வைணவர் எழுதிவைத்திருக்கின்றனர். திருப்பாத வடிவாக இடவேண்டுமென்று கூறப்படவில்லை. கண்ணாடி பார்த்துக் கொண்டும், குச்சுக்கொண்டுந் தரிக்கும்படி எழுதப்பட்டிலது. அங்ஙன மிருப்பவும் இவர் செய்வதென்னே? நாமம் போடுங்கால், ஒம்கேசவாயநம: என்று நெற்றியிலும், நாராயணாயநம: என்று வயிற்றிலும், மாதவாயநம: என்று மார்பினும், கோவிந்தாயநம: என்று கழுத்திலும், விஷ்ணுவேநம: என்று வலப்பக்கத்து வயிற்றிலும், மதுசூதாயநம: என்று வலப்புயத்தினும், திரிவிக் கிரமாயநம: என்று வலக்கழுத்தினும், வாமாயநம: என்று இடப்பக்கத்து வயிற்றினும், ஸ்ரீதராயநம: என்று இடப்பு

யத்தினும், இருவிகேசவாயநம: என்று இடக்கழுத்தினும், பத்மநாபாயநம: என்று முதுகு அடியினும், தாமோதராய நம: என்று கழுத்தின் பின்னும் ஆகப் பன்னிரு நாமமுந் தீட்ட வேண்டு மென்று சொல்கின்றனர். இவையிற்றிற்கு வேதப் பிரமாண மில்லாமையானும், இவை ஒன்றற் கொன்று பொருந்தாமையானும், அர்ச்சாவதார நாராயண விக் கிரகங்கள் பலவற்றிற்கும் அங்ஙன மிடப்படாமையானும், அது தன்னொரு பொருள் கருதிக் கூறலாகிய குற்றத்தின் பாற்பட்ட பரிபவமேயென்க. இந்நாமவிளக்கம் என்னுந் தூஷணச் சுவடி கூறுவன வெல்லாம் முரணு யொழியு மாற்றை இந்நாம விளக்கச் சூறவ்ரியீர் காண்க.

வைணவ வாயாப்பு.

சுடர்வேயிலை நத்தோடிழி சுறவாமையின் குறியா வடர் மண்குறி * பத்தைத்தக லத்தேயிட விதியே தொடியாடிகொண் றிறகுச்சது கைக்கொண்டடி வடிவா யிடினமாலது குறியாரது பதிதம்மிது பதகம்.

நீடென்கலை யேனைக்கலை நெரிமஞ்சள்குங் குமமா யரடுக்குறி நாலுட்பெரி தறையீரெது வுண்மை நாடும்மகி சயனந்திரு நடமாடிய ரங்கந் தேடுங்குறுங் குடிமாயருக் கிலைமட்குறி தெரியீர்.

நாராயணமூர்த்தி

திருநீற்றால் மாயை நீங்கிப் பிள்ளைபெற்றது.

முன்னோர் காலத்தில் நிலவுலகம் ஊழிவெள்ளத்தில் ஒடுங்க, அக்கொடிய பிரளய வெள்ளத்தின் மேல் சிவாஞ் சையால் விரிந்து வளர்ந்த ஆலமரத்தின் இலையொன்றிலே,

* பத்தைத்தகலம்-பத்து முதல் ஐந்து அங்குலம் வரையுமுள்ள அகலம். ஆடி—கண்ணாடி. குச்சு—தூர். மாலது குறியாரதுடையது என்செ. அபிசயனம்—அனந்தசயனம் என்றுதலம். † திருடெமாயது தன் கணவனுயிரைப் பெறற்கு என்று திருவரவீகக் காப் புராணக் கூறிற்று.

ஸ்ரீமந் நாராயண மூர்த்தியானவர் யோக நித்திரை செய்த
 னர். முழுமுதற் கடவுளாகிய சிவபெருமான் உலகத்தை
 முன்போல நிறுத்த நினைந்து, பிரளய வெள்ளந் தமது திரு
 வடிப் பரட்டினிற்கும் அத்துணைப் பெருவடிவு எடுத்துச்
 சென்று, திருமால் பார்த்து வியக்கும்படி அவர்க்கெதிரில்
 நின்றருளினர். மாயனார் அறிவு மயங்கி “நீ யார்” என்று
 கேட்டனர். பெருமானார் “இவன் றன்னிடந்துள்ள மா
 யையினாலே மயங்கினன்” என்று திருவுளங் கொண்டு, பரி
 சுத்தமான திருவெண்ணீற்றை யவர்க்கு அருளி மாயையைப்
 போக்கினர். நீறுதரித்த வுடனே சீதாக்கடவுள் ஞானோதய
 முடையராய் நான்கு வேதங்களாலும் துதித்தனர். சிவபிரா
 ன் திருநோக்கஞ் செய்து, திருமாலே! நீ எம்முடைய சத்தி
 கள் நான்கனுள் ஆண் சத்தியாவை. முன்னர் அரிகர புத்திர
 னைப் பெற்ற சத்தி வடிவத்தை யெடுக்குதி. பிரமனைத் தோ
 ற்றுவித்துப் புவனங்களைப் படைப்பிக்க வேண்டு மென்று
 திருவாய் மலர்ந்தருள, திருமால் அவ்வடிவு கொண்டு பெரு
 மானைத் தழுவ, அவரது ஊர்த்துவ சுவர்ண இரேதசு நாபியி
 ற்றங்கியதனால், அங்குக் கமலமொன்று அலர்ந்தது. அதி
 னின்றும் தந்தையார் ஆகிய சிவபெருமானைப் போலச்
 சுவர்ண நிறமுடையராய், ஐம்முகத்துடன் பிரமதேவர்
 தோன்றினர். திருமால் மகிழ்ந்து பின்னரும் விபூதியின்
 பெருமையைக் கொண்டாடினர்.

உபதேச காண்டம்.

வெள்ளொ ளித்திரு நீற்றினு லாலிலை மேலோன்
 கள்ள மாயைபோய்க் கண்ணுதற் காண்குறப் பெற்றான்
 பிள்ளை யாமென மலரயற் பயந்தனன் பெரியோ
 ருள்ள மோர்வது திருவெண்ணீ றல்லதொன் றுளதோ.

விபூதியாற் பிரமர் மயக்க மகன்றது.

திரிபுரதகன நிமித்தம் உலகமாகிய தேரிலே, நான்கு வேதங்களாகிய குதிரை பூட்டி, பிரணவமாகிய முட்கோல் தாங்கிப் பிரமர் சாரதியாக நின்றார். பெருமானார் மேருமலையை வில்லாகக் கொண்டு, நாராயணரைப் பாணமாக்கி, அப்பாணத்தின் நுனியில் வடவையை வைத்து, அம்பின் இறகாக வாயுவை நிறுத்த, அதிற் கட்டிய மணிகளாகச் சரசுவதிநின்றனள். சாரதியாகிய பிரமர் தமது தேவியாகிய சரசுவதியைக்காணாது ஏங்கி, மனங்கலங்கி யிரங்கி மயக்கமுற்றனர். அதுகண்ட பெருமானார், தாமே சரசுவதி யுருவங் கொண்டு, திருவெண்ணீற்றை யவர்க்குத் தரித்து அவரது மயக்கை நீக்கி, பாண்டரங்கம் என்ற திருக்கூத்தை யாடியருளினார்.

சிலப்பதிகாரம் - ௪௨லாடிகாதை.

தேர்மு னின்ற திசைமுகன் காணப்

பாரதி யாடிய வியன்பான் டரங்கமும்.

விட்டுணு பாணமான விடயத்தைப்போலி வைணவர் சிலர் ஒத்துக் கொள்ளாது மலைவுபடுவர். பின்னர் வரும் பிரமாணங்களால் அது தாபிக்கப்பட்டு நிகமனம் ஆதலால், அவர் மலை லொழியும். ஒழியவே, சிவபெருமானுக்குப் பாணமாய் நின்று அவரேவல் கேட்ட நாராயணர், அவரது திருவருட்குறிக் கேதுவாய விபூதியை யணிந்தார் என்றதனால் வருமியூக் கென்னையோ?

ஷை காதை ௩௩-௪௩

பாரதி யாடிய பாரதி யரங்கத்துத்

திரிபுர மெரியத் தேவர் வேண்ட

வெரிமுகப் பேரம் பேவல் கேட்ப

வுமையவ னொருதிற னாக வோங்கிய

விமையவ னாடிய கொடுகொட்டி யாடலும்.

திருமங்கையாழ்வார் செய்யுள்.

குழனிற் வண்ணநின் கூறுகொண்ட
தழனிற்வண்ணன் நண்ணார்நகரம்
விழநனி மலைசிலை வளைசெய்தங்
கழனிற் அம்பது ஆனவனே.

என்று நாலாயிரப் பிரபந்தத்திற் கூறப்பட்ட இச்செய்யுளொன்றிலேயே அதுசித்தாந்தமாகும். ஆதலால், வேறு பிரமாணங்காட்டாது விட்டாம். காளமேகப் புலவர் முனையடித்தாற்போலச் சொல்லிய பாடலொன்றுத் தருகின்றும்.

நானென்று னஞ்சிருக்கு நற்சாபங் கற்சாபம்
பாணந்தான் மண்டிற் பாணமே - தானுவே
சீராசூர் மேவுஞ் சிவனேநீ யெப்படியோ
நேரார் புமெரித்த நேர்.

விபூதியின் அற்புதச் செய்கை.

“*திருநீறிட்டார் கெட்டார் சிவனை மறந்தா ருய்ந்தா ர்” என்ற முதுமொழிப்படி விபூதியிட்டுக் கெட்டவர் யார்? ஒருவருமில்ர். எல்லாரும் பயன் பெற்றவரே. ஆயினும் சுத்த வித்தைகளிற் கூறப்பட்டார் சிலரைக் காட்டுதும். திருநீற்றை யிசுழ்ந்த வங்கதேச ராசனாகிய புயபலன் எனபவன் தன் அரசாட்சியையும் மனைவியையும் இழந்து ஐயமேற்றுப், பின் பிராமணோத்தமரால் திருநீறிடப் பெற்றுப் பகைவரையும் வென்று, மனைவியையும் அரசியலையும் பெற்றனன். காஸ்மீர் தேசத்திலிருந்த சுதர்மன் என்னும் பிராமணனும், அவன் றம்பியும் பிரம விஷ்ணுக்களைக் கடிந்து பேசியதால், அவர்கள் ஊமையாகவும் முடவகையும் சாபமிட, அதனை விபூதிக்கொண்டு ததீசிமுனிவர் போக்கி நற்கதியடைவித்தனர். திரிபுர மழிக்கு நிமித்தம் தேர்ச்சாரதியாக நின்ற பிரமன் சரசுவதி தேவியின் பிரிவை யாற்றாதவனாய்

* திருநீறு இட்டு ஆர் கெட்டார், சிவனை மறந்து ஆர் உய்ந்தார் எனக் கொள்க. இஊனம் ஐயமிட்டார் கெட்டார் எனவருவது முணர்க.

இரங்கி வருந்த, எம்பரமன் பாரதி வடிவாய் நின்று பாண்டரங்கக் கூத்தாடி விபூதியை யவன் நெற்றிபிவிட்டு மயக்கத்தைப் போக்கி யருளினர். சர்ப்பன், பஞ்சமேட்டி, அக்கினி என்னு மூன்றசரர்கள் தேவர்களை யெல்லாங் கொல்ல, வீரபத்திரக் கடவுள் அவ்விடத்துச் சென்று விபூதியைத் தூவி யவர்களை யெழுப்பினர். வாமதேவ முனிவரைக் கொல்வான் பிடித்த பிராராக்கத நொருவன், அவரது திருநீறு பரவப் பூசிய தேக பரிசுத்தினால் நல்லபிவும் திவ்விய தேகமும் பெற்றான். பரதார கமனத்தினுற் றுர்மரண மடைந்து நரகத்தின் மூழ்கிய பிராமணன் தன் பிரேதவுடலில் விபூதி பட்டதனாற் சுவர்க்கத்தை யடைந்தனன். பின்னர்ச் சிவலோக முத்தியுங் கிடைக்கப் பெற்றனன். கௌணிய குலதீபமாய், தவ முதலவராய், சமயகுரவராய் விளங்கிய திருஞானசம்பந்த ழர்த்தீநாயனார், கூன் பாண்டியனது வெப்பு நோயைத் திருநீற்றினுற் றீர்த்தருளினார். முழுநீறு பூசிய முனிவர் எண்ணிறந்தோர் சிவசாயுச்சிய முத்தியை யடைந்தனர் என்று பேரியபுராணம், அகத்தீய பக்தவிலாசம் முதலிய உண்மை நூல்கள் முழுங்குகின்றன.

திருநீற்றால் நாராயணர் பிரமனைப் பெற்றதும், மயக்கம் நீங்கியதும், அகலிகை மோகத்தாற் றுது சலிதப்பட்ட பாவத்தினின்றும் அகன்றதும், பாசுபதராய்ச் சரம்பனைப் பெற்றதும், முன்னர் உரைத்தாம். உமாதேவியாராலே சபிக்கப்பட்ட குருட்டுப் பாம்பு வடிவத்தைத் திருமாலொழித்ததும் இத்திருநீற்றினாலாம். மும்மூர்த்திகள் தங்கள் தொழிலைச் செய்வதும், முப்பத்து முக்கோடி தேவர்கள், உருத்திரர்கள், சிவகணர்கள், பதினெண் கணத்தவர்கள் பெருமையடைந்ததும் இதனாலேயாம். சந்தசாச்சுவம் என்னுந் தீர்த்தக்கரைக்கணிஞ் சந்த மங்கணசித்தன் என்னும் வேதியன் தத்

துவனான முத்திகளை யடைந்தது மிதனாலேயாம். விபூதி ருத்திராக்கம் என்னும் படைகளால் மார்க்கண்டேயனார் யமனை வென்றனர். பராசரமுனிவர் மசசகந்தி யென்பவளின் ஒரு யோசனை தூரம் வரைக்கும் நாறும புலால் நாற்றத் தைப் போக்கியதும் விபூதியினாலேயாம். அவ்வளவு தூரம் பரிமளம் வீசும்படி செய்ததும் நீற்றினாலேயாம். அவளைச் சேர்த்தற்குப் பகற்காலத்தை யிரவாகச் செய்ததும் விபூதி யே. அக்கூட்டத்தினால் உதித்த விவாசமுனிவர் வேதங்களை யெல்லா முணர்ந்து வகுத்தற்கும துணையாயது நீறேயன்றி, மற்றைய வைணவ மண், குங்குமம், மஞ்சள்களும், மாத்து வர்களின் சந்தனம், சாந்துப் பொட்டுக்களும்லல. இதற்கு மேற்கோள பராசரபுராணம் அன்றிப் பினவருஞ் செய்யு ளும் பிறவுமாம். விபூதி தரித்த பேற்றினாலே இமமை மறு மைப்பயனை யடைந்தவர்களின் றொகையை யளவிட்டறி தல் யாவர்க்கு மரிதரிதேயாம். அதன அற்புகங்களும் அத் தன்மையனவே யாகும்.

வில்லிபுத்தூர் பாரதம்

பரிதி தந்தமா நதிமருந் கொருபகற் பராசரன் மகப்பேறு, கரு தி வந்துகண் டென்னையு மெனதுமெய்க் சமழ்புல வையுமாற்றிச், * சுருதி வாப்மையின் யோசனைப் பரப்பெழு சுகந்தமு மெனக்கீந்த, வருதி நீயெனப் பணியினன் மறைத்தொரு வண்ணிறைக் குறைசே ர்த்தான்.

விபூதி தூஷண மறுப்பு.

சிலர் அந்தண சாதியிற் பிறந்துஞ் சிவசின்னமாகிய விபூதி ருத்திராக்கங்களை மிகழ்ந்து, அவைதிகமாகிய கோபி

* இதில சுருதி வாயமை யெனாது விபூதியேயாம். அவ்வாறு வடமொழிப் பாரதத்த ம் இருத்தலால், வேறொன்று கொள்ளல பொருந்தா. வடமொழிப் பாரதம் விபூதியின லே மறைத்தொன்றையே சுருதிவாயமை என்று கூறினார். திராவிடவேதமும், வேதத் திவானது நீறு,, என்று முத்திருவதம் இதனை வலியுறுத்தும் என்க.

சந்தனம், சாந்தப் பொட்டிடும், வாயில் மண்ணிட்ட மாயனைப் பரம்பொருளாக மதித்து, நெற்றியில் ஊர்த்து வ புண்டரமாக மண்ணை யிட்டும், வேதாகம வி்ரோதிக ளாய், சிவநிந்தகராய், சிவனடியார் தூஷணராய், சிவசின் ன தூஷணராய் அதிபாதகத்திற் காளாகின்றனர். அந் தந்தோ! அவரறியாமைக் கென்செய்வோம். அவர்கள் சிவ பெருமானை யிகழ்த்து தக்கன் செய்த யாகத்திற் சேர்ந்து முன்னர்க் காலத்தில் விலாப் புடைக்க அவிப்பாகங்களை உண்ட பாவங் காரணமாகத் ததீசி மகாமுனிவரும் பிறரும் இட்ட சாபங்களினுற் பூமியிற் பிறந்த சிவதூஷண சிவச மய தூஷண சிவதாச தூஷண சிவசின்ன தூஷண சிவாகம தூஷண அதிபாதகராய்ப் பிறந்த பாஷண்டர் வமிசத்திற்றோ ன்றினவர்க ளாகலின், அவர்க்கவை யியல்பன்றோ? அது நிற்க, இவ்வுண்மைகளை யெல்லாம் அறியாத கிறிஸ்தவர் கள் “மாட்டுச் சாம்பர் பாவத்தைப் போக்குமா” என்றும், “இலங்கைக் காய்போன்ற உருத்திராக்கக் காய்கள் மோ கூதத்தைக் கொடுக்குமா” என்றும், உங்கள் ஞானிகளாகிய பட்டினத்து அடிகள் முதலாயினோரே “நீற்றைப் புனைந்தெ ன்ன நீராடப் போடென்ன” என்றின்னன போன்ற வாக் கியங்களால், நீறு உருத்திராக்கங்களாற் பிரயோசன மில்லை யென்றுங் கூறி யிருக்கின்றனர் என்றும், நம்மவர்களை மரு ட்டித் திரிகின்றனர். அக்கிறிஸ்தவர்கள் தமது பைபிலில் கூறப்பட்ட வாசகங்களை யெல்லாம் மறந்து இவ்வாறு குழ் நுதல் பொருந்துமா? ஆலால் சைவசமயிகள் யாவரும் பின் வருவனவற்றைக் கேட்டு அவர் தூஷணங்களை நிராக ரித்தல் முக்கிய கடமையாம். அக்கிறிஸ்தவர்களது பைபில் நீற்றை யணிய வேண்டும் எனவும், தேவனது முத்திரைக்

எ அ சைவபூஷண சந்திரிகை.

னேத் தரிக்கவேண்டும் எனவும், அவற்றூற் பாவம் நீங்கடப
டும் எனவும் கூறுகின்றது. அவை வருமாறு :—

எண்ணுகமம்—கக - அநீகாரி, டு - கூ வசனங்கள்.

“கடாரியின் தோலும் மாமிசமும் இரத்தமுஞ் சா
ணியும் எரிக்கப்படவேண்டும். சுசியாயிருக்கிறவ னொருவன்
அந்தக் கடாரியின் சாம்பலைப் பாலயந்திறகுப் புறம்பே
சுசியான ஒரு இடத்திலே கொட்டி வைக்கக்கடவன். அது
இஸ்ரவேற் சந்ததியின் சபையார் நிமித்தத் சுசியெய்யுந்
சலத்தின்பொருட்டு வைக்கப்பட வேண்டும். அது பாவத்
தைப் பரிகரிக்கும்” எனவும்,

எபிரேயர்—கூ - அநீ, கக - வசனங்கள்.

“கானே, வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்த
மும், கடாரியின் சாம்பலும் அசுசிப்பட்டவன் மேலே தெ
ளிக்கப்பட்டுச் சரீர அசுசிரீக்கி யவனைச் சுத்திகரிக்கும்.”

யாத்திராகமம்—கஉ அநீ, உஉ, உஉ, வசனங்கள்.

“இஸ்ரவேலர் எகிப்து தேசத்தி விருந்த பொழுது
யெகோவா விதித்தபடி ஆட்டு இரத்தத்தினாலே தங்கள்
தங்கள் வாசல் நிலைக்கா விரண்டிலும், நிலையின் மேல் விட்
டத்திலும் அடையாள மிட்டு வைத்தார்களென்றும், அந்
தத் தேவ வம்சத்தாரைக் கொல்லும்படி யெகோவாவா
லனுப்பப்பட்ட தூதர் அவ்வடையாள முள்ள வீடுகளிற்
போகாமல் அவ்வடையாளம் இல்லாத வீடுகளிற் போய்
அங்குள்ள தலைப் பிள்ளைகளைக் கொன்றார்” எனவும்,

வெளி—கூ அநீ, ச வசனம்.

“தேவனுடைய முத்திரையை நெற்றிகளிற் றரியாத
மனுடர்களை மாத்திரமே வருத்தப்படுத்துகிறதற்கு அவை
களுக்குக் கட்டளை கொடுக்கப்பட்டது.” எனவுங் கூறப்
பட்டுள.

இவற்றானே, விபூதி சுத்தப்படுத்தும் பொருளாயும், பாவத்தை நீக்கும பொருளாயும், நெற்றியிற் றரிக்கப்படும் பொருளாயும் விளங்குமென்பது பெறப்பட்டது. அவ்வாற்றுக்கவும், கிறிஸ்தவர்கள் அநியாபமாகத் தூஷித்துத் திரிதல பாவமேயன்றோ? சிவத்தின் அறிகுறியாக வுள்ள விபூதி ருத்திராங்கங்களைச் சைவர்கள் அணிதல் அநியாமையும் பயனின்மைமையுமாய் முடியுமெனின், கிறிஸ்தவர்கள் கோதுமை அப்பத்தையும் திராட்ச ரசத்தையும் முறையே இயேசுக் கிறிஸ்துவின் மாமிசமாகவும், இரத்தமாகவும், அல்லது அவைகளுக்கு அறிகுறியாகவும் பாவித்து உட்கொண்டு வருவது அறியும் பயனுமாருமா? இங்ஙனமே மத்தேயு ௨௬-ம் அதிகாரம், இருபத்தாராம் இருபத்தெட்டாம் வசனங்களில் “யேசு அப்பத்தை யெடுத்துத் துதி செய்து, அதனைப் பிட்டுச் சீஷருக்குக் கொடுத்து, “நீங்கள் எடுத்துப் புசியுங்கள்; இதுவே என் சரீர மென்றார்” எனவும், பின்பு பாத்திரத்தையும் எடுத்துக் கொடுத்து “நீங்கள் எல்லாரும் இதிற்பானம் பண்ணுங்கள். இதுவே புதிய உடன்படிக்கைக் கேற்ப, பாவ மன்னிப்புக் கென்று அநேகருக்காகச் சிந்தப்படுகின்ற என்னுடைய இரத்தமென்றார்” எனவுஞ் சொல்லப்பட்டிருக்கின்றன. இப்படியே கிறிஸ்துவினாலே அப்பமுந் திராட்ச ரசமும், மாமிசமாகவும், இரத்தமாகவும் விசேஷ மடைந்தனவென்று பைபீலிலேயே காணப்படுகின்றன. அவ்வாறே கிறிஸ்தவர்களும் அவையிரண்டனையும் ஒப்பி இராப்போசன மென்று பீடத்தின் மேல் வைத்து மாமிசமாகவும் இரத்தமாகவும் பாவித்து உட்கொள்கின்றனர். அங்ஙனமாய் அவர்கள் சிவத்துவப் பேற்றிற்குந் திருவருட் பேற்றிற்கும் அறிகுறியாக நம்பெருமா

னூரற் கொடுக்கப்பட்டு அணியப்பட்டு வருஞ் சிவசின்னங்களைத் தூஷித்தல் யாதாய் முடியும்.? சிலுவைக் குறியைக் கழுத்தில் தரித்திருப்பதும், வீடுகள், பிரதிமைகள், சிகரங்கள், சுகிகாடுகள் முதலியவற்றில் அதனை நாட்டுதலும் பயனாகுமா? இவற்றைச் சிந்தித்து அடங்காது நிந்தித்தல், தாயைப் பழித்து மகள் குற்றத்துக்குள்ளாய தனமை போலுமாம். இவைபோன்ற நியாயங்களை எல்லாம் எடுத்துக்காட்டி ஏசுமதம், காசுமதம் ஏசுமதம் ஆகும்படி சீவப்பிரகாச சுவாமிகள், ஏசுமத நிராகரணம் என்னு அலாற் கண்டித்தது முணர்க.

பட்டினத்துப் பீள்ளையார் முதலாய சிவஞானிகள் சொல்லியவற்றிற்குச் சமாதானமாக, உண்மைப்பொருளைக் கூறுவாம். பட்டினத்து அடிகளார்க்கு விபூதி தரித்தல் பிரயோசன மில்லைபென்பது கருத்சாயின், அவரே பின்னரும் “ஐயுந்தொடர்ந்து” எனனுஞ் செய்யுளில், “செய்யுந் திருவொற்றியுருடையீ திரு நீறுபிட்டுக்—வையுந் தொழப்பண்ணியஞ்செழுத் தோகவுந் கற்பியுமே” எனவும், “ஊரீ நமக்கோ ருபதேசங்கேளு முடம்படங்கப்-போரீர் சமணைக் கழுவேற்று நீற்றை” எனவும், “நாய்க்குண்டு, என்னுஞ் செய்யுளில், “மதியா மல்வரும் பேய்க்குண்டு நீறு” எனவும், “உரைக்கைக்கு நல்ல திருவெழுத் தைந்துண் டிரைப்படியே—செருக்கித் தரிக்கத் திருநீறு முண்டு” எனவும் கூறியருளியது என்னையோ? மற்றைய சிவஞானிகள் வாக்கியமும் இப்படியே இருக்கும். இப்படி யீரண்டையும் ஒருவர் தாமே திருவாய் மலர்ந்தருளினமையால், அவைகள் ஒன்றையொன்றழிக்கமாட்டாவாம். அவைகட்குச் சமாதானமிருக்கின்றது. அவ்வுண்மையைக்கேட்டு அறியாமல் எங்கேயாயினும் ஒரு

சைவபூஷண சந்திரிகை. அக

செய்யுளை யெடுத்துப் படித்து, இப்படிச் சொல்லீயிருக்க நீங்கள் செய்வது தவறு தவறு என்று சொல்வது அறியாமையாம். மருந்துண்பவ னொருவன் வைத்திய சாத்திரத்தில் விதித்தவாறே அநுமானத்தோடு உண்ணாமையையும், அவபத்தியங்களைத் தள்ளிப் பத்தியங்களைக் கொள்ளாமையையும், வைத்திய சாத்திரம் வல்லானொருவன் கண்டிரங்கி, நீ உண்ணும் இடமருந்தினற் பயன் யாது என்றக்கால், அவற்கு அம்மருந்து உண்ணக் கூடாது என்பது கருத்தாகுமோ? அன்றே. அதுபோல மலபரிபாகம் வரும்படி கிரியைகளைச் செய்வோ சிவசாத்திரத்தில் விதித்தவாறே அன்போடு செய்யாமையையும், கொலை முதலிய பாவங்களைத் தள்ளி இரக்கம் முதலிய புண்ணியங்களைக் கொள்ளாமையையும் சிவசாத்திரம் வல்லார் கண்டிரங்கி, நீர் செய்யும் இக்கிரியைகளாற் பயன்யாது என்றக்கால், அவர்க்கு அக்கிரியைகள் செய்யற்க வென்பது கருத்தாமோ? அன்றே. அங்நவமே விபூதி ருத்திராக்க தாரணஞ் செய்வோர் அன்புடன் செய்யாமை கண்டு, அவற்றாற் பிரயோசன மில்லை யென்றால் அவர்க்கு அவை தரித்தல் வேண்டா மென்பது கருத்தோ? இல்லை! இல்லை !!

கிறிஸ்தவர்களுட் பற்பலர் இக்காலத்தும் ஒவ்வோர் வருட மாசி மூதங்கடோறும் வருகின்ற (Ash Wednesday) சாம்பரடிப் பெருநாள் என்ற தினத்திற் றிருநீறு தரிக்கின்றனர் என்பது யாவரு மறிந்த விடயமே. இதுவன்றிச் சைவ சமயிகள் உருத்திராக்கத் தரிப்பது போலச் சிலுவைக் குறியைத் தரித்து வருதலும் உண்மையே. அச்சிலுவைக் குறியை நோக்கு மிடத்து, சைவர்களுக் குரிய, திரீ புண்டாமும், (சிவபெருமானது) சூலக்குறி யென்னும் ஊர்

த்துவபுண்டரமுஞ் சேர்ந்த வடிவாக் காணப்படுகின்றது. இந்திய சமயிகளின் முன் மாதிரியைக் கண்டே அவர்கள் நெடுமையாகத் தரிக்குங் குறியையும், குறுக்காகத் தரிக்குங் குறியையும் சிலுவையாகக் கொண்டார்கள் என்பதற் சந்தேசமில்லை. இங்ஙனம், அவையாளர் பாவம் மன்னிக் கப்படும் என்று கொண்டொழுகும் அக்கிறிஸ்தவர்கள் விபூதி நுத்திராக்கங்களாகிய சிவ சின்ன தாரணஞ் செய்த லாற் பிரயோசன மில்லை யென்பதும், இழிந்தன வென்ப தும் அறியாயமேயாம். இங்ஙனந் தரிப்பவர் சரியான கிறி ஸ்தவர் அல்லர் என்று சொல்லின், தரியாதவர்களையும், அப்படியே தரிக்கின்ற கிறிஸ்தவர்கள் சொல்கின்றனர். இப் படித் தங்களுக் குள்ளேயே அறியாமையும், மாறுபாடும்; தூஷணங்களு மிருப்பவும், அவைகளை யெல்லாம் பரிகரிக்காமல் “தன்கண்ணுள்ள வுத்திரத்தைப் பிடுங்காது பிறர் முதுகினுள்ள துரும்பை யெடுக்கப் போவார்” போலச் சிவ சின்னங்களைத் தூஷித்தல் அடாதென் றறிவாராக. இவ ற்றை யறிந்து கிறிஸ்தவர்கள் தூஷிக்காது அடங்குவா ராக. போலிவைணவர்களே! நீவிருந் தூஷித்தல் நுங்ஈட வுளாகிய நாரணற்கும், அவரது விபவ விபூக அந்தர்யாமித் துவ அர்ச்சாவதார நிலையராக நும்மவர்களாற் சொல்லப் படும் மூர்த்திகளுக்கும் தும்ஆழ்வார் ஆதிய அடியவர்க்கும் அப்பிரியம் என்று நீவிரும் அறிந்தடங்குவீராக.

விபூதி விளையுந் திருத்தலங்கள்.

விபூதி தாகை விளையுந் திருத்தலங்களும் உள. இலங்கையிலே தென்கோடிக்க னுள்ள திருப்புகழ் பெற்ற சுப்பிரமணிய தலமாய், ஏமகூடம் முதலிய திவ்விய நாமங்களைப் பெற்று, இன்றும் பற்பல தைவிக அற்புதங்கள் நிகழ்ப் பெ

றும் கதிரை எனப் பெயரிய கதீர்காமம் என்னுந் திருத்தலத்தும், கோயமுத்தூரின் ஓர்சார்க்கணுள்ள மநதமலை என்னும் சேஷத்திரத்தும், தீநக்குங்கைப் பதியினிடத்தும், தீநநீர்மலை என்னும் தெய்விகத் தலத்தும், கங்கைக் கரையினும், தீநவநனை, வில்வ கானனம் என்பவற்றினும், இன்னும் பலவிடங்களினும் விபூதி சுயமாக விளைகின்றது. அவ்விடங்களிற் றேன்றவன மிகுந்த மகிமை யுடையனவாய், புத்தி, ஞானம், கோய நீக்கம், பூதாதி கிருத்திரிம வுயிர்களின் பயநிவாரணம் முதலிய பயன்களை யின்றுங் கொடுத்துவரல் பிரத்தியக்ஷமே. கங்கைக் கரையில் விளையும் வெண்திருநீற்றையே வைணவர் சுவேத மிருத்திகை (வெள்ளைமண்) என மாற்றி நாமம் போட்டனர்; போடுகின்றனர்.

இருசமயவிளக்கச் சூறவளி.

கங்கைக்கரை வில்கானன மருதைப்பதி கதீர்காமங்கைத்திரு நீற்றாமலை யணாமலை மதில்கூழ்சங்கைக்குறுங் குடியாயிவை தனிலேவிளை நீற்றைச்சங்கைக்கர மாணத்தரித் தார்மண்ணென நகுமோ.

விபூதி யபிஷேகம்.

விநாயகர், சிவபெருமான், உமாதேவியார், வைரவக்கடவுள், வீரபத்திரக் கடவுள், சுப்பிரமணியப் பெருமான் முதலிய சிவமூர்த்திகளுக்கு விபூதி யபிஷேகஞ் செய்தல் விதியாகும். வைணவர்களால் தரிக்கப்படும் மண்ணால் அபிஷேகஞ் செய்வது எவ்விடத்தும் இல்லை. இதனாலும் விபூதியினது மகிமை தெரியப்படும். அபிஷேக திரவியங்கள் பலவற்றுள்ளும் பஞ்சகவ்வியங்களே முதலில் அபிஷேகஞ் செய்து, பின்னர்ச் சர்க்கரை, பழச்சாறு, இளநீர்முதலியன ஆட்டி, இறுதியில் விபூதி யபிஷேகமே செய்ய விதித்தன சிவாகம

அசு

சைவபூஷண சந்திரிகை.

ங்கள். அதனாலும் அதன் பரிசுத்தத்துவம் நன்கு விளங்கும். விபூதியபிடேகிக்குங்கால், ஹாரம் இருதயாயநம: என்று பாத்திய ஆசமன அருக்கியங் கொடுத்து, பெருவிரல் ஆழி விரல்களால் திருநீற்றை யெடுத்து மந்திர நீருடன் சேர்த்து, ஓம் ஹாரம் தற்புருஷாயநம: என்று அபிடேகம் செய்யப்படும். இவ்வபிடேகம் செய்தவர், செய்வித்தவர், தரிசித்தவர் யாவரும், கீடம் வேட்டுவனால் அசனூருவடைந்து அதற்குரிய தொழில்களை அடைதலபோலத், திருவருளுருவினராய், சிவபெருமானுக்குரிய இன்பங்களைத் தாமுமடைந்து வாழ்வார் என்று உண்மை தூல்கள் கூறுகின்றன.

அபிடேகமாலே.

இருதயம் புருடங்கூறியிதுதியி வியந்து நீற்றப் பெருமுழுக் கிவற்றுவித்தேர நியற்றினோர் காட்சிபெற்றோர் கருவரை நீற்றுநீற்றுக் கருணைவார் பவளமேனி மருவரையவரையார்ந்து மருவுமித் தரையில் வாரார்.

விபூதி நமஸ்கார மந்திரம்.

அதுட்டான மண்டபத்துட் புகுந்து, ஓம் ஹாரம் பிருதுவியாத்மனேநம: நிவிர்த்தி கலாயைநம: என்னு மந்திரத்தினால் இடத்தைச் சுத்திசெய்து, திரியம்பக மென்னும் மந்திரத்தை யுச்சரித்துக் கொண்டு, கிழக்குமுக நோக்கிச் சுகாசனத்து இருந்து, பிரணவம், ஹாரம் என்னும் பீசம் இவற்றோடு கூடிய ஈசான மந்திரத்தை யுச்சரித்து, வலக்கரத்துப் பெருவிரல், நடுவிரல், ஆழிவிரல் என்னு மூன்றனுத் திருநீற்றை யெடுத்து, இடக்கையில் வைத்து, யகாராதி நகாராந்தமான பஞ்சாக்கரத்தைச் செபித்து விபூதிக்கு நமஸ்காரஞ் செய்யக் கடவர். செய்யுங் காலத்தில், மேல்வ

ரும் மந்திரத்தைச் செபிக்கும்படி அநீகமாள் என்னுஞ் சிவாகமங் கூறுகின்றது.

ஹவநாஜ்யஜ்ஜமதீவஃத்ரிவாஃப்ராத்ஸுஜாஸிவஃ |

வெஸ்யஃப்ராவதிஸீஜாயதவெஸ்யீஹஸ்தெநநஃ ||

புவநாத்யஜ் ஜகத்சர்வம் த்ரிபுண்டராத்ம சதாசிவ:
ஐச்வர்யப் பிராப்தி பீசாய தஸ்மை ஸீபஸ்மநேநம:

நியாசவகை.

நியாசம் என்பது கரநியாசம், சடங்கநியாசம், கலாநியாசம், இருதயநியாசம், புருடசூக்தநியாசம், பஞ்சப்பிரமநியாசம், பஞ்சாக்கரநியாசம், மாதருநாநியாசம் என எண்வகைப்படும். அவற்றுள் கரநியாசம், இருதயநியாசம், புருடசூக்தநியாசம் என்னு மூன்றும் ஸ்மிருதிவழி நிற்பார் பெரும்பான்மை கொள்வர். ஏனையவை சிவாகமவழி நிற்பார்க்குரியன.

கரநியாசமந்திரம்.

ஹம் சாம் சூரியாத்மனே - அங்குஷ்டாப்யாயநம:

” சிம் சோமாத்மனே - தர்ச்சநியாப்யாயநம:

” சும் நிரஞ்சநாத்மனே - மத்யமாப்யாயநம:

” சைம் நிராபாசாத்மனே - அநாமிகாப்யாயநம:

” செளம் அவ்வியத்தாத்மனே - சனிட்டிகாப்யாயநம:

” ஸஃ அததுசூக்ஷ்மாத்தமனே - கரதலகரபுருஷ்டாப்யாயநம:

நாண்டுக் காட்டப்பட்ட மந்திரம் சிவாகமவழிச் சொல்லப்பட்ட மந்திரம். இன்னும் அது சிருட்டிநியாச மந்திரம், திதிநியாச மந்திரம், சங்காரநியாசமந்திரம், என மூவகை

அசு

சைவபூஷண சந்திரிகை.

ப்படும். ஸ்மிருதிக் கொள்கையராற் செய்யப்படுங் கரநீரிசு
மந்திரமாவது :—

தத் சவீதுர் - அங்குஷ்டாப்யாம் நம:

வலோண்யம் - தர்ச்சநீப்யாம் நம:

பர்க்கோ தேவஸ்ய - மத்யமாப்யாம் நம:

தீமஹீ - அநாமிகாப்யாம் நம:

தியோயோந - கரிட்டிகாப்யாம் நம:

ப்ரசோதயாத் - கரதலகரப்ருஷ்டாப்யாம் நம:

என்பனவாம்.

இநதய நியர்ச மந்திரம்.

தத்ஸவிதுர் - ப்ரம்ஹாத்மநே ஹிர்தயாய நம:

வலோண்யம் - விஷ்ணுவாத்மநே சிரசேசுவாகா.

பர்க்கோதேவஸ்ய - உருத்திராத்மநே சிகாயைவஷ்ட்.

தீமஹீ-சக்தியாத்மநே சுரோத்ராய கவசாயஹும்.

தியோயோந-க்ரூாத்மநே நேத்ராப்யாம் வெளஷ்ட்.

ப்ரசோதயாத் - சர்வாத்மநே அஸ்த்ராயபட்

பூர்புவஸ்வரோம் - இதி திக்பந்தஹ. என்று செய்வது.

புருட சூத்த நியாசமாவது.

பதினாறு இருக்கினால் பதினாறு உறுப்புகளில் வைத்துப் பதி
னாறு உபசாரத்தோடுஞ் செய்யப்படுவது. புருட சூத்த
மென்பது பெரியோரார் பூசிக்கப்பட்டதுஞ் சிறந்ததுமா
யுள்ள இரகசிய மந்திரம். பிராணாயாமஞ் செய்து இருடி
யையும் சந்தசுவையும், தேவதையினையும் உச்சரித்து, பதி
னாறு மந்திரங்களையும், என்னுடம்பினும், தெய்வத்தினிடத்
தும் நியாசஞ் செய்கின்றேன், என்று சங்கற்பித்து, ஒவ்வொ
ருமந்திரங்களாலும் ஒவ்வொருங்கங்களையும் நியாசஞ் செய்

சைவபூஷண சந்திரிகை. அ௭

வது. புருட சூக்தத்திற்கு நாராயணரே இருடி. விராட்புருடராகிய பரசிவப் பிரபுவே அதிதேவதை. அதுட்டுப்பு என்னுஞ் சந்தசுவீற் றொடங்கி, திருஷ்டிப்பு என்னுஞ் சந்தசுவான் முடிவுறும். நியாச உறுப்புக்களை மேற்காட்டுதும். பதினாறு உபசாரங்கள் ஆவன - † ஆவாகனம், தாபனம், பாத்தியம், அருக்கியம், ஆசமனம், ஸ்நானம், பரிவட்டம், உபவீதம், சந்தனம், புட்பம், தூபம், தீபம், கைவேத்தியம், நமஸ்காரம், பிரதக்கினம், சயனம் என்பன.

கலாநியாச மந்திரம்

திரியாயுஷ்ம ஜமதக்நே: என்றது தொடங்கி, ஓம் உதர்ப்பவாயநமோ துவத்தியைநம: எனற திறுதியாக வுள்ள மந்திரங்களால் நியாசஞ் செய்தல. விரிப்பிற் பெருகும்.

அங்க நியாசமந்திரம்.

ஓம் ஹிரும் சர்வஞ்ஞ சத்திதா மநே இருதயாயநம: ஓம் ஹிரீம் திசுப்த சத்திதாமநே சிரசேஸ்வீாகா, ஓம் ஹிரூம் அநாதிபோத சத்திதா மநே சிகாயைவஷட், ஓம் ஹிரைம ஸ்வதந்திர சத்திதா மநே கவசாயஹஞ்சும், ஓம் ஹிரெளம் அலுப்த சத்திதா மநே தேத்ரத் திரயாயவஷட், ஓம் ஹரம் அநந்த சத்திதா மநே அஸ்திராயபட் என்று ஆறங்கங்களையுந் தொடுதல. இது சிவாகம விதி.

பஞ்சப்பிரம நியாசம் ஆவது: சிரம், முகம், இருதயம், குய்யம், பாதம் என்னும் ஐந்திடத்தும் நியாசிததுச் செய்யப்படும், பிரணவ பீசங்களோடு கூடிய ஈசானுதி ஐந்து மந்திரங்களாம்.

† ஆவாகனம்—தெடவததை யழைத்தல, தாபனம்—பீடமளித்தது ஆமரசு செய்தல. பாத்தியம்—திருவட்கு நீருதவல. அருக்கியம்—மகக்கு நீருதவல். ஆசமனம்—முககுடி நீருதவல, முக சுத்தியின் பொருட்டு. ஸ்நானம்—ஆயிதேசம். பரிவட்டம்—அணிவதற்கு ஆடை. உபவீதம்—பூணூல், பிரதக்கினம்—வலமவரல்.

திரியம்பக மந்திரம்.

த்ருவஃ யஜாதீஹஸஃமம் யிவஃஷிவயஃநம் - உ
வஃராஃகீவஸ்யநாநூகூதியூரீபூதாஃ ||

த்யம்பகம் யசாமகே சுகந்திம் புஷ்டிவர்த்தநம், உர்
வாருகமிவபந்தநாந் ம்ருத்யோந் மிருகூதியயா மாமிர்தாத் !

இவை காலாக்கினி ருத்திரோப நிடதம், சாபால உப
நிடதம், பஸ்ம சாபால உபநிடதம் முதலியவற்றிலும், சிவா
கம ஸ்மிருதிகளினுங் கூறப்பட்டுள்ளன.

திரியாயுஷ மந்திரம்.

இமமந்திரங்கள் ஐந்தனையும், இருக்காதி வேதங்களும்
சிந்தியடி, விம்பம முதலிய சிவாகமங்களும், சாங்கியாயன
சூகியம், மத்தியந்தன சூகியம் என்னும் வேதசாரமான நூல்
களும் ; விபூதி தரித்தற்குச் சிறந்தன வென்று செப்புகின்
றன. மந்திரம் வருமாறு :—

த்ருயஃஷஜிஷ்டெஃ - சுஷ்யவஸ்யத்ருயஃஷஃ - சுஷ்ய
வ்யத்ருயஃஷஃ - யநெஷ்வாநாஃத்ருயஃஷஃ - ந்யுஷ்ய
த்ருயஃஷஃ |

திரியாயுஷம் ஜமதக்ரே: - கஸ்ய பஸ்ய திரியாயுஷம் -
அகஸ்தியஸ்ய திரியாயுஷம் - யதைவாநாம் திரியாயுஷம் -
ந்மயயஸ்து திரியாயுஷம்.

காயத்திரி மந்திரம்.

ஃ ஹஃஷஃவஸஃவஃ த்ருவித்ருவஃருணம் |
ஹமெஷாவஸ்யயீஷி யியொயொநஃ வ்வொஷ்யாஃ ||

ஓம் பூர்புவஸ் சவ: தத்சவி தூர்வரோண்யம் பர்க்கோ
தேவஸ்ய தீமகி தியோயோநப் பிரசோத யாத்.

ஷடங்க மந்திரம்.

ஓம் ஹ்ராம் இருதயாய நம: ஓம் ஹ்ரீம் சிரசே ஸ்வாகா,
ஓம் ஹ்ராம் சிகாய வஷ்டி, ஓம் கிறைம் கவசாயஹும், ஓம்
ஹ்ரெளம் நேத்ராய வெளஷ்டி, ஓம் ஹ்ரா: அஸ்திராயபடு
என்பனவாம்.

சிவாங்க மந்திரம்.

ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் ஹ்ரௌம் ஹ்ரௌம் ஹ்ரஃ
என்பன.

பஞ்சப்பிராசாத மந்திரம்.

ஹ்ரம், அம், ஆம், ஹம், ஸ.

மூலபஞ்சாக்ஷர மந்திரம்.

ஓம் நமசிவாய.

தூலபஞ்சாக்ஷர மந்திரம்.

ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் நமசிவாய.

சூக்தம் பஞ்சாக்ஷர மந்திரம்.

ஓம் ஹ்ரீம் சிவாய :

மாயாக்கிய பஞ்சாக்ஷர மந்திரம்.

ஓம் ஹ்ரீம் ஹ்ரூம் நமசிவாய.

பிராசாத பஞ்சாக்ஷர மந்திரம்.

ஓம்ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் ஹ்ரௌம் நமசிவாய.

பஞ்சகலா மந்திரம்.

ஓம் நிவிர்த்தி கலாயை நம:, ஓம் பிரதிஷ்டா கலாயை
நம:, ஓம் வித்தியா கலாயை நம:, ஓம் சாந்தி கலாயைநம
ஓம் சாந்தியதீத கலாயை நம:.

பஞ்சப்பிரமமந்திரம்.

ஓம் ஈசானாயநம:; ஓம் தற்புருடாயநம: ஓம் அகோராய
நம: ஓம் வாமதேவாயநம:; ஓம் சத்தியோசாதாயநம:.

ஏகாதச சங்கிதா மந்திரம்.

பஞ்சப் பிரம மந்திரத்துடன், ஓம் இருதயாயநம:; ஓம் சிர
சே நம: ஓம் சிகாயை நம:; ஓம் கவசாயநம:; ஓம் நேத்தி
ரோப்பியோ நம:; ஓம் அஸ்திராயநம: என்னும் அங்கமந்த்
திரம் ஆறுசேர்ந்த பதினொன்றுமாம்.

அத்திர மந்திரங்கள்.

அத்திர மந்திரம் சிவாஸ்திரம், வியோம அஸ்திரம், பா
சுபதாஸ்திரம், கூடாரிகாஸ்திரம், அகோராஸ்திரம் என ஐந்து
வகைப்படும். அவை வருமாறு:— ஓம் அ: அநந்த சத்தி
தாமநே சோதிஸூபாய சிவாஸ்திராயபடு, ஓம் ஆம், ஈம் ஊம்
வியோம வியாபினே வியோமாஸ்திராயபடு, ஓம் ஸிஸிம்
பஹு ஹும்படு, சிற்சிகீம், சிற்சிகீமஷு பாசத சூரிகாஸ்
திராயபடு, ஓம் விரஸ்புர கோர கோர தம தனு ரூப சடச
டபிரசட பிரசட கஹ கஹ வம வம காநாய காதாய ஹும்
பட் என்பன. இவற்றை யுச்சரித்து விபூதி தரிககின்
எவ்வித சித்தி புத்திகளையு மடைவதோடு முத்தியையும் பெ
றலாம்.

இம் மந்திரங்களினதும், ஏனைய மந்திரங்களினதும்,
பீசமுதலிய முறை யிலக்கணங்களை யெல்லாம் மந்திரதேவ
தாப் பிரகாசிகை, சாரதா திலகம், மந்திர சுகிரோத்தம்,
அதர்வணசாரம் என்னு நூல்களினும், சற்குரவரிடத்தும்
அறிந்து அநுட்டிக்கக்கடவர்.

பஞ்சப்பிரமமந்திரம், ஓம் அ: அநந்த சத்தி தாமநே சோதிஸூபாய சிவாஸ்திராயபடு, ஓம் ஆம், ஈம் ஊம் வியோம வியாபினே வியோமாஸ்திராயபடு, ஓம் ஸிஸிம் பஹு ஹும்படு, சிற்சிகீம், சிற்சிகீமஷு பாசத சூரிகாஸ்திராயபடு, ஓம் விரஸ்புர கோர கோர தம தனு ரூப சடச டபிரசட பிரசட கஹ கஹ வம வம காநாய காதாய ஹும் பட் என்பன.

பதினாறு உறுப்பிற் றரிப்பதற்குக் காரணம்.

திருநீற்றைத் தலை, நெற்றி, நெஞ்சு, உந்தி, முழந்தாள் கள் இரண்டு, புயங்கள் இரண்டு, மணிக்கட்டுகள் இரண்டு, * விலாப்புறம் இரண்டு, முதுகு, கழுத்து என்னும் பதினாறு இடங்களினுந் தரித்தற்குக் காரணம் என்னை யெனிற் கழறு வாம். பதினாறு தானங்கள் தரிக்கு மிடம் எனவே, சரியை யிற் சரியை, சரியையிற் கிரியை, சரியையில் யோகம், சரி யையின் ஞானம்; கிரியையிற் சரியை, கிரியையிற் கிரியை கிரியையில் யோகம், கிரியையின் ஞானம்; யோகத்திற் சரி யை, யோகத்திற் கிரியை, யோகத்தில் யோகம், யோகத்தில் ஞானம்; ஞானத்திற் சரியை, ஞானத்திற் கிரியை, ஞானத் தில் யோகம், ஞானத்தில் ஞானம் என்னும் பதினாறு தா னங்களினும் ஒருவன் தரித்துச் சென்றால் மேலான ஐசுவ ரியம் (விபூதி) ஆகிய பேரானந்த முத்தி பெறுவான் என் பது குறிப்பாற் போதரும். சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி தூரியம் என்னு நான்கும் நந்நான்காய்ப் பதினாறு ஆகலின் அவ்வவத்தைகளைக் கடக்கின் (விபூதியாம்) முத்தியா மெ ன்பது மொன்று.

† இதுவன்றி, பிராண வாயுவைப் பதினாறு மாத்திரை பூரித்து உகாரத் தியானஞ் செய்து, அறுபத்து நான்கு மா த்திரை கும்பித்து, அகார தியானஞ் செய்து, மகாரமூர்த்தி

* விலாப்புறம் இரண்டையும் கீக்கிச் சாதகனிரண்டையும் கொள்வது முண்டு.

† புருட சூத்தத்திலுணர் பதினாறு இருக்கு வேத மந்திரங்களையும் முறையே, இடக்கை, வலக்கை, இடக்கால், வலக்கால், இடமுழங்கால், வலமுழங்கால் இடம ருக்கு, வலமருக்கு, சாசி, நெஞ்சு, கழுத்து, இடப்புயம், வலப்புயம், வாய், கண்கள். தலை என்னும் உறுப்புக்களில்லைத்தும், சர்வ வியாபகராய சிவபெருமானிடத்து வைத் தும், பதினாறு உபசாரக்கோடு செய்யிற் சிவ சாயுச்சியம் அடைவான் என்னும் உண் மையுற் தெரியப்படும்.

1298

சைவபூஷண சந்திரிகை.

௯௩

யாகிய சிவபெருமானைத் தியானிக்கப் புகுங்கால் முற் சொல்லிய பதினாறு இடங்களினும் பிரத்தியாகாரஞ் செய்வது வழக்காகவின் அவ்வுண்மையையும், தாரணை செய்யுங் காலத்துக் குறித்த பதினாறு தானங்களினும் தேவதைகளைத் தரித்தல யோகிகட் தரிமையால் அவ்வுண்மையையும் பெறவைத்த குறியும் எனப.

இனி, தலை முதலாகக் கழுத்து ஈறாக வுள்ளன பத்துறு ப்பாகவடிவ் கொள்ளப்படலால் தத்துவரூபம், தத்துவ தரிசனம், தத்துவ சுத்தி, ஆன்ம ரூபம், ஆன்ம தரிசனம், ஆன்ம சுத்தி, சிவரூபம், சிவதரிசனம், சிவபோகம், சிவானந்தம் என்னும் பத்துக் காரியங்களையும் அடையின் விபூதியாம் என்பது குறிப்பு. குறித்த உறுப்புக்கள் ஒன்றோடொன்று பொருத்தப்பட்டன வாகவின், அவற்றிற் திருநீறு தரிக்கின் உடம்பைச் சுத்தியாக்கு மென்பது சிலா கருத்து.

பன்னிரண்டு தானங் கொள்வதனை யெண்ணுமிடத்து பன்னிரு முக்குறி முப்பத்தாறுகளின், ஆன்மகத்துவம், வித்தியா தத்துவம், சிவதத்துவம் என்னும் முப்பத்தாறு தத்துவங்களையும் நேதிகளைந்து தரிக்கின முத்தி சித்தியாம் என்பது பெறப்படும். இதனைக் கிரியா விவரணம் என்னு நூல விரித்துக் கூறும்.

ஞானேந்தாம்.

பாதநான்கவத்தையையொவ்வொன்றே நான்காகிப் பல்கலானு நாதமா மெனணுறுப்பு ணுகைந்தா மத்தொகையினடத்தலானுஞ் சாதகா ரியம்பத்துந் ததுவநிலை யாராறுந் தரித்த ளானு மேதமினீந் தணிதானம் பத்தொடிராண்டாறாக விலங்கு மாலோ.

முக்குறிகளின் சொருபலக்கணம்.

திருநீற்றினது முக்குறிகளின் சொருபங்களை யுணருமிடத்து, அவை மூன்றும், பதி பசு பாசம் என்னும் உண்

மைப் பொருளாகவும், அசரம் உகரம் மகரம் என்னும் வியட்டிப பிரணவங்களாகவும், பதி பரை ஆன்மா என்னுந் திரயாக்கர மந்திர சொரூபமாகவும், அருவம் அருவுருவம் உருவம் என்னு மூவடிவங்களாகவும், அவற்றினை யுடைய சிவன் சதாசிவன் மகேசன் என்னும் மூர்த்திகளாகவும், சத்தி சிவம் கந்தகடவுள் என்னு மூவருஞ் சேர்ந்த சோ மாஸ்கந்த மூர்த்தமாகவும், பிரத்தியங்கம் சாங்கம் உபாங்கம் என்னும மூவகையருவூறுப்பாகவும், அத்துவா மூர்த்தம், மந்திரமூர்த்தமபஞ்சபிராமமூர்த்தம் என்பனவாகவும், விந்து மான் மோகினி என்னுஞ் சகோபாதான மாகவும், இலயம் போகம் அதிகாரம் என்னு மவத்தைகளாகவும், அவற்றிற்கு ஏதுவாகி ஆதாரமாய் விளங்கும் சத்தன் (இலய சிவன்), உத்தியுத்தன் (போகசிவன்) பிரவிருத்தன் (அதி காரசிவன்) ஆகவும், சிருட்டி திதி சங்காரம்என்னு முத் தொழிலாகவும், இச்சை கிரியை ஞானம் என்னும் முச்சத்திகளாகவும், தந்திரகலை மந்திரகலை உடதேசகலை எனப்பன வாகவும், பிரத்தியக்ஷம் அநுமானம் ஆகமம் என்னு மூன்ற ளவைகளாகவும், குரு லிங்கம் சங்கமம் என்னுஞ் சாதனங் களாகவும், சூரிய சந்திர அக்கினிகள் ஆகிய திரிசுடராகவு ம், விஞ்ஞானாகலர் பிரளயாகலர் சசலர் என்னு மூவகையு யிர்களாகவும், அவன் அவள் அது என்னு மூவகையுயிர்க ளாகவும், மணி மந்திர ஒளடதங்களாகவும், போகம் போக் கியம், பிரோகம் என்னும் தத்துவங்களாகவும், மந்திரம் பாவனை கிரியை என்பனவாகவும், சகுணபாவனை நிர்க்குண பாவனை அத்தியாச்சிரம பாவனை ஆகவும் உணரப்படும்.

திரிபுண்டரத்தை அந்தணர் உபவீதம், சிகை, வேதம் என்பனவாக மதித்துக் கொள்ள வேண்டும் என்று ஆக்கி

கியது திருநீறெனலால், அத்னுண்மையை யறியுமிடத்து ஞானமும் பயக்குமென்பது விளங்கும். எங்ஙனமெனில், பசு என்பதற்குப் பந்திக்கப்படுவது என்று பொருள். எனவே பசு என்பதனால் ஆணவம் கன்மம் மாயை யென்னு முடமலங்க ளானும் பந்திக்கப்பட்ட ஆன்மா வென்பது குறிக்கப்படும். அதன் மலமாகிய ஆணவம் கன்மம் மாயை என்னும் மும் மலங்களையும் சிவஞானமாகிய அக்கினி கொண்டு தகித்த லால் உண்டாகுஞ் சிவத்துவப் பேற்றைத் தரிப்பவர் யாவ ரோ அவரோ முத்தியடைவார் என்னு முண்மையும் அறியப் படும். அன்றியும் நேராக வருகின்ற கங்கையைப் போல விளங்கும்படி வெண்ணிற முடைத்தாக நெற்றியினிடத் திற் றிரிபுண்டரமாக (முக்குண்டியாகத்) தரிக்கப்படும்; வி பூதியானது, காமம் வெகுளி மயக்கம் என்னு முக்குற்றங்க ளையும், சாத்துவிகம் இராதசம் தாமதம் என்னு முக்குணங் களையும் கெடுத்து, ஞானவெற்றி யுண்டாக உயர்த்தப்பட் ட மூன்று கொடிகள் போலவும் விளங்காநிற்கும். இவை யன்றி மூவகைப் பசுத்துவங்களையும், உலகவீடணை தன வீடணை புத்திரவீடணை என்னும் ஈடணைத் திரயங்களையும், பிராரத்துவம் சஞ்சிதம் ஆகாமியம் என்னும் மூவினைகளையும், தூல்தமம், தூலதரம், தூலம் என்பவற்றையும், நல்வி னை தீவினை ஒன்றிலும் படாத வினை என்னு மூவினைகளையும், ஆண் பெண் அலி என்னு மூன்றையும், ஆன்மதத்து வம், வித்தியாதத்துவம் சிவதத்துவம் என்னு மூவகைத் தத் துவங்களையும், ஆண் பெண் அலி என்னு முப்பால்களையும், ஆணவகாரியம் மாயாகாரியம் கருமமல காரியம் என்னு முக்காரியங்களையும், ஞானு ஞானம் ஞேயம் என்னும் முப்பொருள்களையும், ஆதிதைவிகம் ஆதியாத்திகம் ஆதி

பெளதிகம் என்னும் துன்பங்களுக்கும், பேதம அபேதம பேதாபேதம் எனனும் முச்சூறுகளையும், பொறி புலன காரணம் என்னு முன்றலையும், சந்தேகம் விபீதம் மயக்கம் எனனும் மூன்று புத்திங்களையும், தூலம் சூக்ரும சாரணம் எனனும் மூவுடம்புகளையும், சரிபா கிரியை யோகம் என்னும் முச்சாதனங்களையும், மேல கீழ மத்தி என்னும் மூவுலகங்களையும், இறப்பு நிகழவு எதிரவு என்னு முகூலங்கதையும், தன்மை முனரிலை படாககை பெளனு மூவீடச்சுட்டிணையும், சராலசகணை, அசகாக்கணை, சசதரகாலக்கணை எனனு மூவகையிலககணைகளையும், அஞ்ஞானம் சமுசயம் விபரிதம் என்னு முத்தி விகினைத் திரிபங்களையும் நாமகற்பனை விவகார கற்பிதம் உருவகற்பனை எனனு மூன்றலையும், பிரிதிவிடயம் துவேஷ விஷபம் உபேசநாவிடயம் எனனும் விடயத் திரயங்களையும், அவச்சின்னோபாதி பிரதி விம்போபாதி, அததியாசோபாதி எனனும் உபாதித்திரயங்களையும், சதாசாரம் நிதாசாரம் கணாசாரம் எனனும் ஆசாரத் திரயங்களையும், சாககிரம் சொபபனம் சுமுத்தி யெனனும் மூன்றவத்தைகளையும், பிரமலோகம் விஷ்ணுலோகம் உருத்திரலோகம் எனனும் முப்பதவிகளையும், காலம தேசம் வஸ்து எனனும் முப்பரிச்சேதங்களையும், செய்தல் செய்வித்தல் உடன்பாடல் எனனும் பாவபுண்ணிய வழக்க மூன்றலையும், வாதம் பித்தம் சிலேத்தமம் எனனும் முப்பிரிணிகளையும், சுசாநிகம் விசாநிகம் சுகதம் எனனும் முப்பேதங்களையும், மனம் வாக்கு காயம் எனனுந் திரிகரணங்களையும், உத்தேசம் இலக்கணம் பரீக்கை எனனும் போதப்பிரகாரங்களையும், அம்மை இம்மை உம்மை எனனும் முப்பிறப்பினையும் நீக்கி நின்று, மேனிலையாய பெரும் பேற்றைத் தெரிவிக்குங் குறி ஆகவுந் தெளியப்படும்.

நீருவாசகம்.

நீற்றுக் கொடிபோனிரந்த சாட்டியம்.

நீருவிரீசைப்புராணம்.

உற்று வேரென வருந்திரி பதகை போலொளிர்
நெற்றி மேலவ ரிடுந்திரி புண்டர நீறு
குற்ற மூன்றையுங் குணமொரு மூன்றையுங் குலைத்து
வெற்றி யாகவே யுயர்த்தமுப் பதாகைபோல் விளங்கும்.

நீருப்போநீச்சி சந்திழறை.

ஐகி பகவன் ஞானவடி
வழலிற் பூத்து நித்தியமா
யணிந்தோர தமக்கு வசிகரமா
யருந்தி னோர்கட் காரமுதாய்
நீதி யறியும் பசுமலத்தை
நீசு கு மொருநற் குறிகாட்டி
நின்ற புகழ்வெண் டிருநீறே.

பட்டினத்துப்பிள்ளையார் புராணம்.

வினைவிருப் புடல்பால் காலம் விரியுல குயிரெ ணத்தம்
நினைவரு வழக்கம் பேதம் நிறுபரிச் சேதம் போக
மினைவரு பிணிப சுதவங் கரணமுப் பிறப்புச் சாத
மெனவரு திரய மெல்லா மிறப்பது காட்டு நீறே.

உருத்திராக்க விளக்கம்.

உருத்திராக்கம் என்பது சிவசின்னங்களுள் ஒன்று. உருத்திர + அக்கம் என்னுஞ் சொற்கள் உருத்திராக்கம் எனத் தீர்க்க சந்தியாய்ப் புணர்ந்தன. உருத்திரன் என்னுஞ் சொல்லுக்கு வைணவமதத்தினர் உரோதனம் (அழுகையைச்) செய்பவன் எனப்பெர்ருள் விரித்து மயங்குவர். “இன்னலங் கடலுட் பட்டோர் யாரையு மெடுக்கு மாற்றா-
னுள்ளரும் பரம மூர்க்தியுருத்திரனெனும்பேர் பெற்றான்.”

என்னுங் கந்திபராணத் திருவிருத்தப்படி, பிறவித்துன்பம் எனும் பெருங்கடலுள் அகப்பட்டிழலும் ஆனமாக்களை யெலலாத திருவருள் என்னுந் தெப்பத்தினுல எடுதது முத்திககரை சோப்பவன எனபதே உணமையான பொருளாம்.

ராணசெ சொல்லப்பட்ட உருத்திரர் ஏகாதச உருத்திரா, நூரெட்டுருத்திரா, புவன பதிகளான உருத்திரா, சாலோக, சாமீப, சாரூப முற்ற உருத்திரா என்பாரு ளொருவருமல்லா. பிரம் விட்டுணுக்களோடு குணத்தவத்தில இருந்து அழித்தற ரெழில செய்புங் குணருத்திரரு மன்று. ஏனெனில, அந் குணருத்திரா பிருதிவிமுதற் பிரகிருதி புவனம் வரையும் சங்கரிப்பரனறி யதற்கு மேற்பட்ட புவனங்கட்குச் சங்கர காரண ராகாமையானும், பசுவாக்கத்திற் பிரளயாகலறிற் பக்குமுடையவா சீகண்ட வருத்திரா என்று சைவாகமங் கூறலானும் அனறென்க எனவே யீனடைய வருத்திரா சுத்தமாயா புவனாதம வரையுஞ் சங்கரிகதும் பிரவிருத்தன எனனுத் திருநாமமுடைய மகாருத்திரா என்று எண்ணுக. இவ் புணமை யறியா வைணவா மூவரி லொருவனென்று மயங்கி நிற்பா.

அக்கம் என்பதற்குக் கண் என்பது அருத்தம எனவே உருத்திராக்கம் என்பதற்குச் சிவபெருமானது கண் எனப் பொருள் கொள்க. பிறப்பு இறப்பு இலலாத பெருமானாது திருமுகக் கண்களாய், பழமையனவாய், ஒழியாத பிறவித்துன்பங்களைப் போக்குவனவா யுள்ளன உருத்திராக்கங்களேயாம். பரமநாதனது திரிநேத்திரங்களி னின்றுந் தோன்றிச் சிறந்தனவாய் விளங்கலால் அக்கம் (கண்) எனவும் பெயர்பெற்றன. உவம வாசுபெயராய்க் கண்போன்றன வென்பதன்றிக் காரியத்தைக் காரணமாக உபசரித்த தென்னலு

மாம. ஒருவனை நாயசனாக வுடைய பதிவிரதைக்கு மஞ்சள் அணிவதும், மங்கிலியந் தரித்திருப்பதும் முறையாமாறு போல, சிவபெருமானைப் பரமபதியாகக் கொண்டு வழிபடுஞ் சைவசமயிகள் யாவருக்கும் பூசுவது வெண்ணீறும்பூண்பது கண்டிகையேயாம். திருநீரென்றே முத்திப பேற்றையளிக்குமாயின், உருத்திராக்க மணி தரித்தல் அவசியமல்லவே என்னின், உடம்பினின்றும் தோன்றும் வியர்வையினாலும், விசேடித்த நீர் விளையாட்டினாலும், பழையினாலும், மணிதரது சரீரங்கள் நெருங்கி உராய்தலினாலும், தெய்வீகம் அமைந்த விபூதியின் வடிவு மறையப்பொறும். மறைந்தால் கொடிய சூதங்களினாலும், பசாக்காரானும், இராக்சதர், அசுரர் முதலிய நேயவராலும், இராகு கேது முதலிய கிரகங்களினாலும் வருந்துவார்கள். விளங்கா நின்ற சிறந்த உருத்திராக்கமணி யொன்று தரிக்கின், கோரப பற்களையுடைய பூத முதலியனவற்றால் வருந்துன்பங்கள் அனுகாவாம். ஆகலின் இரண்டும் அணியுமாறு விதிக்கப்பட்டன.

உபதேசகாண்டம்.

உலங்கு மாமணி யுருத்திர வககமொன் றணியின விலங்கெ யிற்றுலெவ் பூதமே முதலிய மேவா புலங்கொண் மாமணி புனைதறிந் போக்குறூ ததலு விலங்கு மாமணி நீற்றொடும் புனைவதற் கிசையும்.

உருத்திராக்க விசிட்டம்.

முத்துமணி, பவளமணி, பொன்மணி, மாணிக்கமணி, நீலமணி, தாமரைமணி, பளிங்குமணி, புத்திர தீபமணி, சங்குமணி முதலாய பலவகை மணிகளினும், சிவபெருமானது கண்மணியாகிய உருத்திராக்க மணியே சிறந்தது. புத்திர தீபமென்பது ஒர்வகை இலந்தைக்காய். இதனைப் பத்திராட்சம் என்று வழங்குதலு முண்டு.

சைவசமயநேறி.

உண்டு மணிகள் பலவு மவற்றுள்ளுங்

கண்டி விசிட்டமெனக காண்.

உருத்திராக்க வரலாறு.

முற்காலத்திலே தாரகன் என்னும் அசுரன் எந்தை யாகிப சுந்தவேளாற கொலலப்பட்ட பின்பு, அவன் புத்தி மூலமாகிப தாரகாக்ஷன், கமலாக்ஷன், வித்துன் மாலி யெ ன்னு மூன்றசுராகளும் வரபலத்தினால் முறையே பொன் றத்தில், வெள்ளிமதில, இருபடிமதில் என்னு மூன்று நகரங் களைப பெற்றுச்சிவபத்தி யுடையராய்ச் சிவபூசை யாதியன செய்தும், தேவர்கள் யாவருந் தமது தந்தையைக் கொல்லு வந்தாராகலின் பழிக்குப பழிவாங்க நினைந்து வருத்துவா ராயினா. அத்துன்பங்களை யெல்லாஞ் சகிக்காத விஷ்ணு, பரமன் முகலிப தேவர்கள் யாவருஞ் சென்றுச்சிவபெருமா னது திருச்சநிதானத்தை யடைந்து முறையிட்டுப் புலம் பினா. அதனைத் திருச்செவிபாற் சேட்ட அளவிலே, பரம னாதனாகிய சீகண்டபரமசிவன், அடைக்கலம் புகுந்த தேவர் களை நீக்காது காத்தலும், தம்மீது அன்புடையராய்ப் பூசை யாதியன செய்தொழுதும் அசுரரை யொறுக்காது காத்த லும் முறைபாமாதலின் மெளனங் கொண்டவராய், தேவர் களின் பெருந்துன்பைத் தமது திருவுளத் தடைத்து இரக்க மற்று, அவர் துன்பம் நீங்கு மெல்லையை நோக்கி, ஆபிரந் தவவருட மளவுந் தமது மூன்று திருக்கண்களையும் மலர்த் திக கொண்டிருப்ப, அவைகளி னின்றும் நீர் பொழிந்தன. மூரிய வடிவாகிய வலக்கண் பொழிந்த நீரிலே பன்னிரண்டு றுத்திராக்க மரமும், சந்திர ரூபமாகிய இடக்கண் பொ ழிந்த நீரிலே பதினாறு உருத்திராக்க மரமும், அக்கினி யுரு

-ருத்திராக்க சாபால உபநிடதம்-

முன்னர்க் கூறப்பட்ட இரு உபநிடதங்களுள் ஒன்றான
-ருத்திராக்க சாபால உபநிடதம் என்பத் தெட்டாவது
உபநிடதமாபுள்ளது. சாமவேத பாகமாய் விளங்குவது.
புகண்ட மகாமுனிவர்க்குக் காலாக்கினி ருத்திர பகவானு
லே கூறியருளப்பட்டது.

(ஓம்!! அதஸஹநம் காலாக்நி ருத்திரம் புகண்டப் பப்பி
ரச்சகதம ருத்திராக்ஷோத்பத்திஸ்தத்காரணச் கிம்பல மிதி
தஸ்கோவாச பகவான் காலாக்நி ருத்திர:!! திரிபுர வகார்த்
தமகம் நிமீலி தாக்ஷோபவம) என்று தொடங்கிச் சிறப்பிக்
கின்றது. இது அரிய உருத்திராககத்தின் தோற்றம், வகை
நிறம், தரிசன பலம், உச்சாரண பலம், பரிசபலம், தாரண
பலம், முகவகை, அவற்றி னுபர்வு, பாவ நிவாரணம் முத
லாயினவற்றை எடுத்துரைப்பது. விபூதி யுபநிடதமாகிய
புஸ்சாபால உபநிடதத்தை என்பத்தேழாவதாகவும், இவ்
வருத்திராக்ஷ சாபால உபநிடதத்தை என்பத்தெட்டாவ
தாகவும் வைத்து, முககிசோபநிடதம் சிறப்பித்துப் பிரதி
பாதித்தமைபால, இவ்விரண்டுமே முகதிக்கு இன்றியமை
யாச் சாதன மென்பது பெறப்பட்டது திருமண்ணாவது,
ருங்கும மஞ்சள்களாவது, தூசிமணியாவது, கோபிசந்
தன மாவது இங்ஙனம் பேசப்பட வில்லை.

அக்ஷமாலிகா உபநிடதம்.

இது அறுபத் தேழாவது உபநிடதம் இருக்குவேத
பாகமாயுள்ளது. பரமஹம்ச பரிவிராசகோபநிடதத்திற்கு மு
ன்னர் வைத்து வேதம் புகழ்ந்தமைபால் தத்வஞான மடை
ந்த சந்நியாசிகளானும் இது வொன்றே தள்ளத்தகாத முத்
கிரை யென்பது போதரும். இது, புதுச் சந்நிதி யென்னுந்

திருக்கோயிலில் எஞ்ஞான்றும் நீங்கா தெழுந்தருளும் கு
கக்+உவளைப் பணிந்து கேட்ட பிரமற்கு, அவரால் உபதேசி
க்கப்பட்டது உருத்திராக்க மாலை யின் வகைகளையும், மாலை
யை யணிந்தார பலன்களையும், மாலைசெய்யும் விதிகளையும்
பிரதிட்டை விதிகளையும், அதற்குரிய மந்திரங்களையும், வே
று விதிகளையும் எடுத்து விளக்கா நிற்கும். அகர முதல சூக்
கர மிதுதியாகவுள்ள எழுத்துக்கள் முதலில் வரும் மந்திர
ங்களோடு உருத்திராக்ஷ பூசையெய்யும் கூறுகின்றது.

‘ஓம்!! அதப்பிரசாபநாக்குகம் பபபிரர்ச |

போபபிரஹ்நக்ஷமாலா பேதவிதிமபநூஹீதி

சாகிம லக்ஷணசதி பேதா அஸ்யாம காநி சூத்ராணி

என்று சொடங்கிச் சிறப்பித்துப் பேசுகின்றது. இங்
வனம் நான்கு வேதங்களாலும் வேதாந்தங்களாலும், சிவா
கம சித்தாந்தங்களாலும் விசேடித்ததென வெடுத்தும் பேச
ப்பட்ட உருத்திராக்ககதை மெய்யன்புடன் தரிப்பவர் யாவ
ரேயாயினும் அவர் சிவனேயாவர்.

உத்திராக்கமகிமை.

உருத்திராக்கந் தரிப்போர் எக்குலதகவர் ஆயினுஞ்
சிவன் முத்தரே யாவா. இழிந்த நாய் தரிகசப் பெற்றினும்
அது மேலாங்கதியைப் பெறும். கங்கை, யமுனை, நருதி
தை, சிந்து, சோணநதி, துங்கபத்திரை, காவிரி, தாமிர
பர்ணி முதலிய தெய்வநதிகளினும் புண்ணிய நதிகளினும்
மூழ்குதல், பரிமேதம், சோடசீயம், வாசபேயம், அக்கிளி
ட்டோடம் முதலிய யாகங்கள் செய்தல், பஞ்சாக்கினி ம
தியினின்று அருந்தவம் புரிதல், தலயாத்திரை செய்தல்,
மூர்த்திதரிசன சேவை செய்தல், முப்பானிரண்டு அறமியந
தல், துலாபுருட முதலிய தானங்களியற்றல் எனனு மிவை

முதலியவற்றால் வரும் பயன்களை யெளிதினீவது இவ்வுருத்திராக்கமேயாம். இதனைத் தரிக்காமற் செய்யப்படும் ஓதல், ஈதல், வேட்டல், சிவபூசை, நீராடல், சந்தியாவந்தனம், பிதிரர் கிரியை, தருப்பணம், வீவாகம், கிருகப்பிரவேசம், கருப்பாதானம் முதலிய சோடசக்கிரியைகள் எவையும் பிரயோசனத்தைக் கொடுக்காவாம். இதனை யணிகின்றவரிடத்துச் சிவபெருமான் என்றுஞ் சாந்தித்தியரா யிருப்பர். அவர் தங்கிடமும் முத்தித் தலமாகும். அவரைத் தரிசித்தவருந் தேவர் ஆவார் என்று சிவாகமங்கள் செப்புகின்றன. வேதங்களை யெல்லாம் நன்சுறிந்த பிராமணன் ஆயினும், விபூதியுடன் இவ்வுருத்திராக்கத்தையுந் தரியாது விடுவனேல், அவன் நாய்க்கடுவான் எனப்படுவான். (நாய்க்கடுவான் என்பான், சண்டாளன் பார்ப்பன மகளோடு கூடிய வழிப் பிறந்தவன்) அவன் எவ்வித யாகங்களைச் செய்யினும் அவற்றற் பலன் அடையான் என்று உபநிடதமாகிய வேதாந்தங்கோஷிக்கின்றது.

கண்டி லாகமணி விழுங்குதல்.

உருத்திராக்கம் தன்பெயரை உச்சரிப்பினும், தன்னைத் தரிசிக்கினும், பரிசிக்கினும், தரிக்கினும் பெரிய பயன்களை யளிப்பதன்றி, உண்ணினும் பேரின்பளிக்கும் என்று வேதாசமங்கள் கூறும். இறக்குங் காலத்தில் ஒருவன் ஒருருத்திராக்கத்தை விழுங்கி யிறப்பனேல், அவன் பிறவிகடோறு மீட்டிய பெரும்பவங்கள் தொலைப் பெற்றுப் பரிசுத்தனாய், உருத்திர லோகத்தை யடைந்து ஆங்குள்ள இன்பங்களை யனுபவித்து, பின்னர்ச் சிவசாயுச்சியத்தை யடைவன். அது,

காய மொருவும்போ தோர்கண்டியை விழுங்கி
மாயுந்தா மாய மனத்தின்றி—யேய்வ

ருருத்திரலோ கத்தி னுதிப்பினுமீங் கேயா
சரித்தமலன் றுளையடை வார்.

என்ற செய்யுளாற் றெரிகின்றது. மணிபை விழுங்
குதல் கூடாதாயின், இறக்குங் காலத்தில் கண்டயைக்
கழுத்திற் றரித்து இறக்கினும் அந்தப் பெருமபேறு கிடைக்
கு மென்பது திண்ணம். நூற்றெட்டு மணிமாலையை மார்பிற்
றரித்து நிருமலராகிய சிவபெருமானது திருவடிகளைச் சிந்
தித்து நடப்பவர், ஒவ்வோர் அடிக்கும் ஒவ்வோர் அசுஷு
மேத யாகபலத்தை யடைவர்.

உருத்திராக்கம் தோன்றிய காலம்.

உருத்திராக்கம் அநாதியே யுள்ளதாயினும், வெளிப்
பட்ட தன்மையால் அதன் றோற்றக் காலத்தை யாராயின்
திரிபுரசங்காரம் நடந்த காலமேயாம். அது,
(திரிபுர வதார்த்த மகம நிமீலிதாக்கோபவம் ஸ்தேப்யோ
ஜலபிந்தவோ பூமௌ பதிதாஸ்தே ருத்ராக்கூஜாநாஸ வர்
வாநுக்ரஹார்த்தாய தேஷாம்) என்ற உருத்திராக்க சாபால்
உபநிடதத்தாற் றெரிகின்றது.

திரிபுர சங்காரகாலம் இராவணன், இரணியன், சூரப
ன்மன், வாணன், அந்தகாசுரன் சலந்தராசுரன் முதலி
னோர் காலத்திற்கு முற்பட்டதேயாம். சலந்தராசுர வதத்
திற்கு முற்பட்டகால மென்பதனால் துளசிமணித் தோற்றத்
திற்கும் எத்தனையோ கற்பகாலம் முன்னராகத் தோன்றிற்
றென்று தெரிகின்றது. வேதம் அநாதியாயிருப்பதொன்றால்
அகிற் சொல்லப்பட்ட கண்மணியும் அநாதியே. துளசி
மணி வேத உபநிடதங்களிற் கூறப்படாமையால், இடை
யில் வந்ததென்பது உண்மையாம். திரிபுரசங்கார கா
லத்திலே தாரகாசுரன், கமலாசுரன், வித்துன் மாவி என்

னு மூவரும் எரியிற்பட்டழியாது உய்ந்து, திருக்கயிலையில் வாயிற் காவலராய் நின்றதன் பின்பு, எண்ணில்லாத இந்தி ரர்களும், எத்தனையோ பிரமர்களும், பலகோடி விட்டுணுக் களும் இறந்தனர் என்று வேதம் பிரதிபாதிக்கின்றமையால் அக்காலத்தை யளவிட லெவர்க்கு மரியதே.

தீருவாசகம் - தீருத்தோனோக்கம்.

எண்ணுடை மூவ ரிராக்கதர்க ளெரிபிழைத்தக் கணனுத லெல்கை கடைத்தலைமு னின்றதற்பி னெண்ணிலி யிந்திர ரெத்தனையோ பிரமர்களு மணமிசை மால்பலர் மாண்டனர் காண் டோனோக்கம்.

உருத்திராக்க தானம்.

சிவனடியராய் யுள்ளார்க்கு உருத்திராக்க மாலையை யா வது, மணியை யாவது தானஞ் செய்தல் சொல்ல வொண் ணுப் பரம புண்ணியம் ஆகும். சுத்த வித்தைகளிலே சொ ல்லப்பட்ட துலாபுருட் தானம், இரணிய கருப்பதானம் பிரமாண்ட தானம், இரணிய கற்பகதானம், அட்டோத்த ர சுகத்திர கோதானம், இரணிய விடபதானம், இரணிய வச வதானம், இரணிய கன்னிகா தானம், இரணிய துவாரபாலக தானம், சொர்ண ரத தானம், பஞ்சலாங்கல தானம், சுவ ர்ண பூமி தானம், கற்பகலதா தானம், இரணிய சத்தசாகர தானம், இரத்தின தேனு தானம், பொற்கும்ப தானம், சுவ ர்ண கணபதி தானம், விட்டுணு விம்ப தானம், திலபதும் தானம், திலபருவத தானம், திலதேனு தானம், இலக்குமி தானம், அன்னதானம், சுவர்ண தானம், வித்தியா தானம், சிவிகா தானம், கவிகா தானம், பாதரக்ஷாதி முதலிய தா னங்கள் எவற்றினும் இது மிக விசேட முடையது. இத் தானத்திற்கு ஒப்பாகவாவது உயர்வாகவாவது வேரோர் தா ன முளதென நினைத்தலும் மகாபாவம். தானஞ் செய்வார்

அன்புடனே செய்க. மதுமாமிச பக்ஷணமுடையார், சிவ
 தீக்ஷையில்லார், தூர்த்தர் முதலிய அசந் பாத்திரர்க்குத்
 தானஞ் செய்தலாகா. சந்பாத்திர முடையார்க்குத் தானஞ்
 செய்தவர் இருவினையி னின்றும் நீங்கிச் சிவசாலோக்கிய
 முத்தியை யடைந்து, அங்கிருந்தவாறே பிரதம மகாப்பிர
 ளய காலம் வந்துழிச் சிவபெருமானோடு இரண்டறக் கலத்
 தலாகிய சிவசாயுச்சிய முத்தியை யடைவர்.

பெருந்தீரட்டு.

துலைப்புருட முதலாகச் சுத்தவித்தை
 கிளக்குபல தூய தானக்
 கிலையிதன்ற னிலேசமென வெண்ணியர
 னடியவர்க்கிங் கியன்ற கண்ம.
 யலைவின்றிப் பததிபுடன் கொடுப்பேரே
 லவர்முத்திக் கருக ரிந்த
 மலைவகற்றற தானமொரு பாத்திரர்க்கே
 செய்வதென மறைகள் பேசும்.

உருத்திராக்க சோதனை.

உருத்திராககங்களை வாங்குமிடத்து அவை முகங்கள்,
 வரைகள் தேய்தலில்லாதன வாகவும், முகமுதலியன விள
 க்க முள்ளன வாகவும், செய்கை யுருத்திராக்க மல்லாதன
 வாசவும், இளமை, பிஞ்சு முகலைய பருவங்களில்லாதன வா
 கவும், நல்லிலக்கண முள்ளன வாகவும் ஆராய்ந்து கொள்
 ளல்வேண்டும். உயர் வுடைய பக்கமே முகமும், அது இல்
 லாத பக்கமே அடியுமாம். முகங்களை யிரேசையால் அறிக.
 சிலர் முகங்களை யுண்டாக்கியும் குறைத்துஞ் செய்து வைத்
 திருப்பது முண்டு. உருத்திராக்கங்க ளெல்லாவற்றினுஞ்
 சிறந்தது ஒரு முகமணி. அது கிடைப்பது அருமையினு
 மருமையே. ஒருவர்க்கு அது கிடைக்குமாயின் அவர்

வணங்கா முடியராய் அரசாண்டு சிவகதியை யடைவர். அவருக்கு நோய், வறுமை, பயம், துன்பமுதலியன வில்லை. அந்நவமாய ஒரு முக உருத்திராக்க பணியென்று சிலர் முகத்தையழித்தும், செய்கையிற்செய்தும் காட்டுவது வழக்கம். அவற்றை யறிபாமையால் ஓர் முகமணி யென்று பலர் நம்பிவாங்கிப் பரிபவப்படுவது முண்டு. ஆதலால் தகுந்த உருத்திராக்கத்தை உரைத்துப் பார்க்கின் மேலானபொன்மற்று இருக்கா. ஒரு முகமணி சோகனை பார்க்கின, ஓரிலக்கம், பதினூரம், ஆயிரம், நூறு என்னும் எண்ணவாய உருத்திராகாங் பள்ள ஓர் பொகைமணிகளை, ஒருமுகமணியை கீழே வைத்து மேலே சூவிக்கின், அது அவற்றையெல்லாம் துருவிச் சென்று மேலே நிற்கும். இங்ஙனஞ் சோதித்துக்கொள்க.

உருத்திராக்கத்தின் பெயர்களுங் காரணமும்.

உருத்திராக்கத்தை அக்கம், கண்டி, கண்டிகை, கண்மணியெனச் சொல்வர். மந்திரவாதியின் கண்கள் விடத்தை நீக்குதல் போலவும், நீன்கள் முட்டையிட்டுத் திருப்பித் தங்கண்களாற் பார்த்த மாத்திரத்தில் முட்டைகள் எல்லாம் மீனுருவமடைதல் போலவும், சிவபெருமான் தமது திருக்கண்களின் நோக்குதலாகிய சட்சு தீக்ஷையினால் ஆன்மாக்களின் மலங்களை நீக்கித் திருவருளுருவாக்கித் தம்முடன் இரண்டற்று நிற்கும் அத்துவித முத்திப் பேற்றைக் கொடுத்தருளுவர். அதுபோலத் தன்னை யணிந்த அன்பரின் மும்மலங்களையும் நீக்கித் திருவருட் பேற்றைக் கொடுத்துச் சிவபெருமானது கண்போல விளங்குவின் அக்கம் எனப் பெயர் பெற்றது. குற்றங்களையும் துன்பங்களையும் கண்டிப்பதனால் கண்டி, கண்டிகையெனப் பெயர் பெற்றது. சிவ

பெருமானது திருக்கண்களினின்றும் பொழிந்த முத்துப் போன்ற நீர்வடிவாய் நின்றவின் கண்மணி யெனப் பெயர் வாய்ந்தது. கண்ணாகிய மணியென இருபெய ரொட்டுப் பண்புத் தொகையாகக் கொள்வதுமுண்டு. எண்சாணுடம் பிற்குஞ் சிரசே பிரதானம். அதனினும் “சர்வாங்கம் நயனம் பிரதானம்” என்றபடி கண்ணே சிறந்தது. அதனினுங்கண்ணுள் இருக்கும் மணியே சிறந்தது. ஆதலால் உவமவா குபெயராய்க் கண்மணியைப் போன்றது என்றலுமாம்.

தேவிகாலோத்தரம்.

பரசிவன்கண் மலர்போலப் பரித்தவரைப் பாமாற்றி
யருளுருவிற் செயலானக் கமுணமாசொ டாரரந்தை
யொருவுறக்கண் டித்தவினாற் கண்டுகண்டி கையெவற்றும்
பெருமைமிக லான்மணியென் றொருவேதம் பேசிறறால்.

உருத்திராக்க விசிட்டம்.

உருத்திரன்கண் ணீரி லுதித்தவினா கும்பே
ருருத்திராக் கம்மென் றுணா.

உருத்திராக்க வருணம்.

வெண்மைநிற உருத்திராக்கம் அந்தணசாதி எனவும், பொன்னிற மணியும் செந்நிற மணியும் க்ஷத்திரியசாதி எனவும், வெண்மையுஞ் செந்நிறமுங் கலந்துள்ள மணி வைசிய சாதி யெனவும், கருநிற மணி சூத்திர சாதி யெனவுங் காண்க.

பெருப்புராணம்.

வெண்மை யுந்திகழ் பொன்மையும் பொன்மைவெண் மையுஞ்சேர் வணமை யுங்கரு மையுமென வருத்தநா னிரத்து முண்மை யக்கமா மணிகளங் வுரைத்தன முறையே தன்மை யந்தனர் முதலிய நால்வர்க்குஞ் சாரும்.

நான்கு வருணத்தாருக்கு முரியமணி.

வெண்ணிற மணி பிராமணருக்கும், கருமை சேர்ந்த பொன்னிற மணியாகிய சுபிலநிறமணியும், செந்நிறமணியும் கூத்திரியருக்கும், பொன்னிறமணி வைசியருக்கும், கருநிறமணி சூத்திரருக்குந் தரித்தற் குரியனவாம். வெண்ணிறமணி கிடையாவிடில் பிராமணர் செந்நிற மணி தரிக்கக் கடவர். அதுவுங் கிடையாதேல பொன்னிற மணியும், அதுவு மரிதேற் கருநிறமணியுந் தரிக்கலாம்.

உருத்திராக்க விசிட்டம்.

உரிதாசில் வெணமைதா னந்தணர்க்குச் செம்மை யுரிமை யெனவே யுணர்க—வரிதாசிற செமமையும் பொன்மைதருந் தேடவரி தேலதுவு நன்மை கருமையென நாடு.

உருத்திராக்கப் பதிகம்.

திருவருணெறித் தமிழ்முறை யாகிய திராவிடவேதத் திலே, விபூகி, பஞ்சாக்கரம், உருத்திராக்கம் என்னும் சிவ சாதனங்கள் மூன்றனுள், பூசுவதம், பேசுவதும் ஆகிய விபூகியையுந் திருவைந் தெழுத்தையும் புகழ்ந்து, முறையே திருநீற்றுப் பதிகம் எனவும், நமச்சிவாயப் பதிகம் எனவும் திருவாய் மலர்ந்தருளிய பெருந்தகையாளர், பூண்பதாகிய உருத்திராக்கத்தைப் புகழ்ந்து உருத்திராக்கப் பதிகம் என்று அருளாது விடுவாரா? விடார். விபூகியையும் பஞ்சாக்கரத்தையும் பஸ்மசாபால உபநிடதமும் மந்திரோபநிடதமும் கூறுவதுபோல, உருத்திராக்கத்தையும் உருத்திராக்க சாபால உபநிடதமும், அக்ஷமாலிகா உபநிடதமும் சிறப்பித்துப் பேசுவதனால விடமாட்டார் என்க. திருவருள் வழிநின்ற மூவர் முதலிகளும் ஓதியருளிய தேவாரத் திருப்

பதிகங்கள் ஓரிலக்கத்து முவாயிரம் பதிகங்களெனவும், அவற்றுள், .எகூஎ திருப்பதிகங்கள் மாத்திர மிருக்க, மற்றையவையெல்லாம் இறந்துபட்டனவெனவும் திருமுறைகண்டபுராணத்தாற் றெரியவரலால், இவ்வுருத்திராக்கப் பதிகமும் அவற்றுட்பட்டு ஒளித்தது என்க. ஆதலால் உருத்திராக்க கவசமொன்று தருகின்றும்.

ஸ்ரீருத்திராக்க கவசம்.

பரமணி யுரோமங் காக்க பரத்துவாஞ் சிரசதைக் காக்க
திரமணி றுதலைக் காக்க சிவமணி புருவங் காக்க
வரமணி செவிகள் காக்க வருமக்க மசகங் காக்க
புரமணி நாசி காக்க புருடார்த்தங் கபோலங் காக்க. (க)

வெண்மணி பற்கள் காக்க கண்டிகை யுதடு வேட்க
எண்மணி தால்பு ரக்க விரககைநன் முகத்தை நோக்க
வண்மணி வாயைக் காக்க வருநந்தி பிடரோ காக்க
தண்மணி களததைக் காக்க சவிமணி புயங்கள் காக்க. (உ)

முளரிநல் யோனி நன்கு முதுகினைக் காக்க மார்ப
மளவில் சத்தியை யளிக்க வருங்குயஞ் சாரங் காக்க
வளர்மணிக் கட்டு முன்னு மணியது காக்க வண்மை
யளவில்சீர்க் கண்டி காக்க வங்கை கிர்பாலு காக்க. (ஈ)

வயிறுருத் திரம ளிக்க வமைமறை யுண்மை காக்க
பெயருந்தி சைவங் காக்க பெருவிலாச் சத்துக் காக்க
வயர்வுடை யிடையைத் தேவ வருண்மணி காக்க கோச
முயர்வரு வித்தை காக்க வொருகுதந் திருமை காக்க. (ஊ)

பீசத்தை யுருத்ர பீசம் பேணுக டொடைக டேவ
வாசத்த தளிக்க சித்தி யருமுழங் கால்க ணைக்கால்
தேசத்த பிரம ரூபஞ் சிறந்திடக் காக்க கால்லைத்
தேயத்த் ஷுகிர்கள் வேத மேத்திடு தெய்வங் காக்க. (ஔ)

புறவடி சாதனத்தா னுள்ளடி புரக்க நாளங்
குறுகுதி யெண்ணி ரண்டா முருவத்த தளிக்க கோபந்
துறுவினை பீதி நோய்துன் பிவையெலாம் போக்கித் தாய
பெறுபயன் யாவு மீந்த பெருமணி காக்க வென்றும். (சு)

இதனை, நாடோறும் அநுட்டானம் முடித்த பின்னர்
மெய்யன்புடன் ஓதி உருத்திராக்க தாரணஞ் செய்வரேல்
நோய், பயம், துன்பம் இருவினை யென்னு மிவையெல்
லாந் சூரியனைக்கண்ட பனிப்படலம்போ னீங்கும். உலக
வசியமும், அழகும், திடசரீரமும், தீர்க்காயுளும், சத்துரு
சயமும், புத்திராதி நற்பேறும், சிவஞான விருத்தியும் உண்
டாகும். உயிருக்கும் உடலுக்கும், பொருளுக்கும் வேறு
காப்பு வேண்டாம். இது வொன்றே அம்முன்றனையும் கண்
ணுக்கு இமைபோலவும், வாய்க்கு உதடுகள் போலவும்,
உடம்பினுக்குக் கவசம் போலவும் நின்று காக்கு மென்பது
திண்ணம்! திண்ணம்!!

உருத்திராக்க வகை.

வெண்ணிறமணி, கபிலநிறமணி, செந்நிறமணி, பொ
ன்னிறமணி, கருநிற மணியென உருத்திராக்கம் ஐந்து
வகைப்படும். அவை யொவ்வொன்றும் ஒருமுகமணி முத
ற் பதினாறு முகமணியெனப் பதினாறு விதப்படலால் எண்
பது வகைப்படும்.

உருத்திராக்க அளவு.

வெவ்வேறு தானங்களிற் றரிக்கப்படும் உருத்திராக்க
மாலைகளுக்கு எண்ணளவு, எல்லையளவு என இருவகையளவு
ண்டு. அவற்றுள், எண்ணளவாவது—இன்ன தானங்களுக்கு
இத்தனை யெண்ணுள்ள மணிகள் தரிக்கவேண்டு மென்ப
தாம். அது வருமாறு:—சூடுமியிலே ஒருமணியும், தலையி

ககச சைவபூஷண சந்திரிகை.

லே முப்பத்தாறு மணியும், காதுகளிலே ஒவ்வொருமணி அல்லது அவ்வாறு மணியும், கழுத்திலே முப்பத்திரண்டு மணியும், புயங்குளில் தனித்தனி பதினாறுமணியும், கைகளிலே தனித்தனி பன்னிரண்டு மணியும், மார்பிலே நூற்றெட்டு மணியுங் கொண்ட மாலை தரித்தலாம். எல்லையளவாவது இன்ன தானத்திற் றரிக்கும் மாலை யிவ்வளவினதாயிருக்க வேண்டு மென்பது. அது வருமாறு:—கையிற் றரிக்கும் மாலை கைப்பெருமையினதாகவும், சிரமலை சிரத்தினளவாகவும், மார்பிற் றரிக்கப்படும் மாலை பிடர் முதல் நாபி வரையினதாகவும், அல்லது மார்பு அளவினதாகவுஞ் செய்யப்படுதலாம்.

உருத்திராக்க சொரூபலக்கணம் .

உருத்திராக்கத்தின் மூலம் பிரமதேவரும், நாளம் விட்டுணு மூர்த்தியும், முகம் உருத்திர மூர்த்தியும், கேசரங்கள் சகல தேவதைகளும், உருமுழுவதும் திருவருட்சத்திரூபமாம் என்று ஆகமங்கள் கூறுகின்றன. உருத்திராக்க மாலை யின் சூத்திரம் பிரமரூபம் எனவும், அதன் வலப்பக்கம் ஸ்ரீகண்டப்பெருமா னுருவென்றும், இடப்பக்கம் விட்டுணு வடிவென்றும், முகம் சரசுவதியுருவென்றும், புச்சம் காயத்திரி ரூபமெனவும், கேசரம் சாவித்திரி வடிவென்றும், சிரந்தி (முடிச்சு) பிரகிருதியுருவென்றும் அநர்வணவேத பாகமாகிய அக்ஷமாலிகா உபரிஷத்திற் சொல்லப்பட்டது.

பார்த்திவ ருத்திராக்கமணி.

பிருதிவி சம்பந்தமான மண், மரம், கல் முதலியவற்றான் ஆக்கப்பட்ட உருத்திராக்கம் பார்த்திவ உருத்திராக்கம் எனப்படும். வெண்ணிற முதலியன வாய்ந்த உருத்திராக்கமணிகள் கிடையாவேல், மண்ணூலாயினும் மரத்தால்

சைவபூஷண சந்திரிகை. ககரு

ஆயினும், தகுந்த கற்களால் ஆயினும், உருத்திராக்கம்போல முகமும் வரைகளும் அடிகளுங் குறையாமற் செய்து தரிப்போல், அவர் மூவேழ் குலத்தோடும் சிவகதி யடைவொன்று நூல்கள் கூறுகின்றன. அங்ஙனமாயின், உண்மையான சிறந்த கண்டியை யணிவார் பலத்தை யாவரோ கூறவல்லவர் 'கண்டியரி தாகின்மண் னாலே பணிக்கண்டி - கொண்டணிவார் மூவேழ் குலத்தோடும் - பண்டைவினை, வீட்டிவிண் னாள்வ ரெனின் வியன் கண்டிக்குக் - காட்டிடுவாரார் பலத்தைக் கண்டு' என்றார் மறைநூலசம்பந்தநம்.

ஆக்கினேயமணி அல்லது பொற் கண்டிகை.

அக்கினி சம்பந்தமுள்ளது ஆக்கினேயம். அங்கியின் கூறாய பொன்னால் உருத்திராக்க மணிபோற் செய்தணிவதே ஆக்கினேயக் கண்டிகையாம். சிவபெருமான்* அக்கினி வடிவரும், அக்கினிக்கதிபரும், அக்கினிக் கண்ணரும், அக்கினி தாரணரும், அக்கினிமேனின் றுடுவோரும், அக்கினி பூதேசரும் ஆகலால், அக்கினியின் கூறாய பொன்னாற்செய்த கண்டிகையும் அவரடியார்க்குத் தக்கதாம். அநேகர் பொன்னினாலே கண்டிகை செய்து தரிப்பது இக்காலத்து முண்டு. பொன் பிருதவியின் கூறாகாது தேயுளின் கூறாதல் வாதராச்சியம், நியாயசாராயம், நீலகண்டையப் பிரகாசிகை முதலிய தருக்க நூல்களானறிக. மாதவப் பெருந்தகைச் சிவஞானயோகிகள் கருத்து மிதுவே. வைணவர்க்குள்ளும் அநேகர் பொற்கண்டிகை தரித்துவரல் பாரம்பரியமாக விருக்கின்றது. அங்ஙனம் தரித்த வைணவக் குழுவினருட் பலர் இவ்வுண்மையறியாது இலந்தைக்காய் என உருத்திராக்கத்தை யிகழ்த்த லெவ்வறிவு கொண்டோ.?

தரிக்கும் உறுப்புக்களும் முக எண்களும்.

உருத்திராக்கமணி அணிவோர் இந்நியமத்தின்படி. தரிப்பாராயின் பெரும்பயனைப் பெறுவர். சிகைககு ஒருமுகமணி ஒன்றும், தலைக்கு இருமுகமணி பதின்மூன்றும், சிரோஊர்த்துவத்திற்குப் பதினொருமுகமணி முப்பத்தாறும், கைவிகளுக்கு ஐந்து, ஏழு, பத்து முகமணிகளில் யாதாவது ஒவ்வொன்றும், கழுத்திற்கு எட்டுமுகமணி முப்பத்திரண்டும், வயிற்றிற்கு நான்கு முகமணி ஐம்பதும், ஒவ்வொரு புறங்களுக்கும் பதின்மூன்று முகமணி பதினாறும், இருமணிகள்கட்டுகளுள் ஒவ்வொன்றற்கும் ஒன்பது முகமணி பன்னிரண்டும், எக்கிய உபவீதத்திற்குப் பதினான்கு முகமணி நூற்றெட்டும், மாப்பினுக்கு எந்த முகமணிகளாயினும் ஐம்பதாறுத்து நான்கும், அந்தந்த மந்திர பூர்வமாகத் தரிக்கக்கடவர்.

அக்க தீபிகை.

குடமி யொன்றென் றண்சிரத்திற்
 குலவு மிரண்டிற் பன்மூன்று
 தொடுமே லதனிற் பன்னொன்றிற்
 சொலுமா றுறு செவிகடமக்
 கடுமைந் தேழ்பத் தவையொன்றெண்
 ணதிலெண் ணுன்கே களமுதரக்
 கிடு † வீ ரீராம் பதுவாகிற்
 கீரா ரென்பான் மணிமணியே.
 * ஊலிற் கீழும் நூற்றெட்டு
 துனிமார் பிற்கெம் முகமேனூற்

† அவை ஒன்று—அவற்றுள் ஒன்று. அண அநில—எட்டு முகமணியில், † அரகர் ஐம்பது—நான்கு முகமணியில் ஐம்பது. ஒன்பது—ஒன்பது முகமணி.

* ஊல்—உபவீதம். தருக அக்கம்—தந்த ரீரினின்து. தேவைய உருத்திராக்கம் கீரே—அணியுந் தன்மை விதுவே.

தாலத் தரியீ ரைம்பானு

நகமந் திரமோ டன்புடனே

வேலன் றுகை முழுமுதலான்

விண்ணோர் பெருமான் திரிபுரமுஞ்

சால வெரித்தான் நன்னக்கந்

தருநீ ரக்கந் தரிநீரே.

சந்தி தாரணம்.

உருத்திராக்க மாலையை எக்காலத்துந் தரிக்க வியலா தவர், காலே, உச்சி, மாலை என்னுஞ் சந்தியா காலங்களிலா வதுதரிக்கவேண்டும். பட்டு வத்திரத்திலை மணிமாலையைச் சுற்றிப் பெட்டகத்துள்ளே வைத்திருந்து, சுத்த வுடம்பின ராய்ச் சந்தியா காலங்களில் தரிப்பராயின், சிவபெருமான் பிரசன்னராய் வேண்டிய இம்மை மறுமைப் பயன்களை யெல்லா மீடுது, இறுதியிற் றந்திருவடிப் பேரின்பத்தையும் அளிப்பர்.

உருத்திராக்க உபவீதம்.

துவிசத்துவத்திற்காக உபவீதந் தரித்தல் விதியே. அவ்வுபவீதம் பருத்தி நூலாற் பெரும்பாலார் செய்து தரிக்கின்றனர். சிலர் வெள்ளி, பொன் இவற்றிற் செய்து தரிப்பது முண்டு. இவையெல்லாம் பிரமஞானத்தை (சிவஞானத்தை) எளிதிற் கொடுக்க மாட்டாவாம். அதுபற்றியே தெய்வத்திருவருள் கைவந்து கிடைத்த கீடுழலநாயனும் “நூலுஞ் சிகையு துவலிற் பிரமமோ - நூலது காற்பாச நுண் சிகை கோசமாம்” என்று திருமந்திரத்திற் கூறிமறுத்தனர். எனினில் அத்துவித ஞானமாகிய திருவருண் ஞானத்தை யளிப்ப தெதுவெனில், உருத்திராக்க உபவீதமாம். அது நூற்றெட்டு மணிகள் கோவை செய்து, பிராசாத மங்கிர

ககஅ சைவபூஷண சந்திரிகை.

கூறித் தரிக்கப்படு மென்று வேதாகமங்களில் விதிக்கப்பட்டிருக்கிறது.

ஆயிரமணிந்தவர் அரனைப்படுவர்.

உச்சி, சுழுத்து எனச் சொல்லப்பட்ட தானங்களெல்லாவற்றினுஞ் சேர்த்து ஆயிரம் என்னுங் கணக்காக உருத்திராக்கமணி அணிந்தவர் யாவராயினும் அவரைச் சிவந்த சடைமுடியையுடைய பரமசிவன் என்று, விஷ்ணு பிரமன் இத்திரன் முதலிய தேவர்களும், மற்றைய கணத்தவர்களும் வணங்குவர் என்று வேதாகமங்கள் முழங்குமே யாயின், அவரை மனிதரென்று கூறல் பாவமே யாம்.

பிரமோத்தர காண்டம்.

ஆய மாமணி யாயிரம் புனைந்திடி லவரை
மாய னுன்முகன் புரந்தரன் வானவர் முதலோர்
பாயு மால்விடைப் பரனைப்பணிசுவ னொன்றும்
நூய மாமணி மிலைந்தவர் மனிதரோ சொல்வீர்.

தரியாமையால் வருங்குற்றம்.

உருத்திராக்கத்தைத் தரிப்பதற்குக் கூசுகின்றவர் மக்களுட் பதரெனப்படுவர். அக்கீழ்மக்களைச் சுத்த சாட்குண்ய பதியாகிய சிவபெருமான் வெறுத்துப் பார்த்ததற்குக் கூசுவர். அவர் செய்யும் சிவபூசை, சிவமந்திர செபம், சிவாலயசேவை முதலிய புண்ணியங்களெல்லாம்நிஷ்பலமாகும்.

சைவ சமயநெறி.

பூணாதே கண்டியினைக் கூசியிடும் புல்லியரைக்
காணாதே காணு மரன்.

தரிக்குங் காலங்கள்.

சிவமந்திர செபம், சந்தியாவந்தனம், சிவபூசை, சிவதந்தியானம், சிவாலய தரிசனம், சிவபுராண படனம், தேவார

திருவாசக பாராயணம், அவைகேட்டல், தீர்த்தமாடல், விரதம நுட்டித்தல், சிராத்தஞ் செய்தல் முதலிய இவைசெய்யுங் காலங்களில் ஆவசியமாகத் தரித்துக் கொள்ளல் வேண்டும்.

தரிக்கலாகாத காலங்கள்.

சயனிக்குங் காலத்தும், மலசலமோசனத்தும், புணர்ச்சியினும், நோயினும், சனனாசௌசம், மரணாசௌசம் என்னு மிக்காலங்களிலும் உருத்திராக்க தாரணாசௌசத்தல் ஆகாவாம். ஆயினும் சிகையினும், காதுகளினும், உபவீதத்தினும் எப்போதுந் தரித்துக் கொள்ளலாம். உருத்திராக்கந் தரித்துக் கொண்டு மாமிச போசனம், மதுபானம், வியபிசார முதலிய பாவங்களைச் செய்தவர்களும், ஆசாரமில்லாது நடப்பவர்களுந் தப்பாது நரகத்தில் விழுந்து வருந்துவர்.

உருத்திராக்க தாரணமுறை.

எவ்வெத் தானங்களுக்கு எவ்வெவ்வளவு சொல்லப்பட்டதோ அவ்வவ்வளவு தரிக்க. முகம் முகத்தைப் பொருந்தவும், அடி அடியைப் பொருந்தவும் இடையிடையே பொன்னாயினும், வெள்ளியாயினும், தாமிரமாயினும், முத்தானாலும், பவளமாயினும், பளிங்காயினும் இட்டு, வெண்பட்டிலேனும் பருத்தியிலேனும் இருபத்தேழு இழையினு லாக்கிய கயிற்றிற் சோத்து, துனியிரண்டையும் ஒன்றாகக் கூட்டியதிலே நாயகமணியை ஏறிட்டுக் கோத்து முடிசெய்து தரிக்க. பொன் வெள்ளி தாமிர முதலிய இவற்றையிடாது நாகபாசம், பிரமக்கிரந்தி, சாவித்திரி என்பவைகளுள் இயன்ற முடிச்சை யிடுதலுமாம்.

தரிக்குந் தானங்கள்.

குடுமி, தலை, காதுகள், கழுத்து, மாப்பு, புயங்கள், கைகள் என்னும் எட்டுமாம். ஸ்நானஞ் செய்யுங் காலத்தில்

உருத்திராக்கர் புரித்தல் வேண்டும். ஏனெனில் உருத்திராக்க மணியிற் பட்டு வடியுஞ் சலம், கங்கா சலத்துக்குச் சமமாகும் என்று சிவாகமங்கள் முழங்கு மாகலால்.

உருத்திராக்க பூசை.

உருத்திராக்கத்தைச் சிவலிங்கப் பெருமானாக நினைத்து அபிடேகங்கள் செய்து, புட்ப மாலைகள் சாத்திப் பூசை புரியக்கடவர். உருத்திராக்கத்தைப் பட்டு வஸ்திரத்திலிட்டு ஓம், கிறும், களும், உறும், ஜ்ஞம், றுஜும், ப்ராம், றாம், றாமாபிஸ், கிறம், ஈம், மம், க்ஷாம், ச்ஷம், சிக்ஷாரவும், வம், நம் : என்னும் மந்திரத்தால் அபிமந்திரித்து,

“ருத்திராக்ஷ விருக்ஷ பீசாயாம் பூதசம்பூத யேதவே !
நேத்ரத்திராய ருத்திராய நமோலோக ஹிதார்மநே !!
என்னும் மந்திரத்தால் வந்தித்து, அபிடேக முகவியன செய்து பின்னர் எடுத்துத் தரிக்க வேண்டும்.

உருத்திராக்க தாரண மந்திரம்.

கண்டிகைமலை தரிக்குங் காலத்து, தலை, நெற்றி, கழுத்து, இருதயம் நாபி, என்னும் ஐந்து தானங்களிலும் முறையே யகாராதி நகார அந்தமான பஞ்சாக்ஷர நியாசஞ் செய்து, ஓம் ஸீம் சுநாகிவாயநம:—ஓம் வன்னி சூரியசோமாதிபதாய நம:—ஷுத்திரிஞ்சத் தத்வாத் மகாய பரசிவாயநம:—ஓம் சோமாய நம:—ஓம் சோமாயநம:—திரியம் பகாதமநே நம:—ஸ்ரீ கண்டாயநம:—ஓம் ஸ்ரீ கண்டாதிமூர்த்தி யாத்மகாய நம:—ஸ்ரீ சர்வஞ்ஞாய நம:—ஓம் சுநாசனாதி சோடசமூர்த்தி யாத்மகாய ஸ்ரீ கண்டாய நம:—ஓம் ஸீம் சோம கலாத்மகாய ஸ்ரீ சோமநாதாயநம:—ஓம் துவாத சாதித்தியா யாதிஷ்டாய ஸ்ரீ மகாதேவாய நம:—ஓம் கேச

வாதித தியாதிபாய உமாபதயே நம:—ஓம் சதருத்திர வித்
 ச்வராத்தமகாய ஸ்ரீவிச்வேச்வராய நம:—ஓம் சதுஷஷ்டி
 கலாபேத உமாயுத்தாய ஓம் ஹீம் சனனஸ்தான பூதையே
 சர்வாத்மநே சர்வகால ரூபாய உமாபதயே நம: என்னு மந்
 திரங்களைச் சொல்லித் தரித்தல் வேண்டும்.

தரிக்கும் நியமமும் மந்திரமும்.

உருத்திராக்க மணியைக் குடுமியிலுந் தலையிலும் ஈசா
 னமா மந்திரஞ் சொல்லியும், காதுக ளிரண்டினும் தற்புநட
 மந்திரத்தினலும், கழுத்தில் அகோர மந்திரத்தினலும், மா
 ர்பில் வியோம வியாபீஷ மந்திரத்தினலும், புயங்களிலும் கை
 களிலும் பிராசாத மந்திரத்தினலுந் தரிக்க வேண்டும். உருத்
 திராக்கமாலையை யன்புடன் றரிசிப்பவர்க்கு இலக்ஷமடங்கு
 பலமுண்டாம். பரிசித்தவருக்குக் கோடிமடங்கு பலமுண்
 டாம். சரீரத்தில் தரிப்பவருக்கு ஆயிரகோடி மடங்கு
 பலமுண்டாம். கையிற்கொண்டு செபித்தவருக்கு அநந்த
 மடங்கு பலமுண்டாகும். ஆறுமுகமணி வலப் புயத்தினும்,
 ஒன்பது முகமணி இடப்புயத்தினும், பதினொரு முகமணி
 சிகையினும், பன்னிரண்டு முகமணி காதுகளினும், பதி
 னான்கு முகமணி சிரத்தினுந் தரிப்பது உத்தமம்.

உருத்திராக்க தாரணபிரீதி.

ஒருமுக மணி தரிக்கிற் சிவனுக்கும், இருமுக மணி
 தரிக்கிற் சிவசத்திக்கும், மூன்றுமுக மணி தரிக்கின் மும்
 மூர்த்திகளுக்கும், நான்குமுக மணிதரிக்கிற் பிரமனுக்கும்,
 ஐந்துமுக மணி தரிக்கிற் சதாசிவ மூர்த்திக்கும், ஆறுமுக
 மணி தரிக்கின் அசுரரைத் தடிந்த ஆறுமுகப் பெருமானுக்
 கும், ஏழுமுக மணி யணியின் சத்த மாதர்களுக்கும், எட்டு

முக மணி தரிக்கின் அட்டவித்திபேசுராக்கும், ஒன்பது முக மணி தரிக்கிற கங்கை முதலிய நவதீர்ததங்களுக்கும், பத்துமுக மணி தரிக்கின் பத்துத் திக்குப் பாலகர்களுக்கும், பதினொருமுக மணி தரிக்கின் பதினே ருருத்திரர்களுக்கும், பன்னிரண்டுமுக மணி தரிக்கின் விட்டுணு மூர்த்தியாகிய வாசுதேவா முதலிய பன்னிருவர்களுக்கும், பதினமூன்றுமுக மணி தரிக்கின் சதருத்திரர்களுக்கும், பதினான்குமுக மணியணியின் அசுவினி தேவதைகளுக்கும், அட்டவசுக்களுக்கும், பதினைந்துமுக மணிதரிக்கிற சந்திரன் வருணன் முதலிய தேவர்களுக்கும், பதினாறுமுக மணி தரிக்கின்ற பூம்பபத்து முக்கோடி தேவர்கள், பிரமா, விஷ்ணு, சிவ பெருமான் யாவாக்கும் பிரீதியாம் எனறறிக.

உருத்திராக்க அதிதேவதைகள்.

ஒரு முக மணிக்கு அதிதேவதை தற்பரவிவன ; இரு முக மணிக்கு அதிதேவதை ஸ்கண்ட பரமசிவன ; மூன்று முக மணிக்கு அசுவினி தேவன் ; நான்குமுக மணிக்குப் பிரமதேவன் ; ஐந்துமுக மணிக்கு அதிதேவதை காலாக்கினி ருத்திரர் ; ஆறுமுக மணிக்கு அதிதேவதை எம்பெருமா

முமூர்த்திகள்-பிரமன், விட்டுணு, உருத்திரன் சத மாதர்கள் ஆவா பிரமணி, நாராயணி, மாகேசுவரி, கெனி, வராகி உருத்திராணி, இத்திராணி என்பவர்களாம். அட்டவித்திபேசுரா ஆவார் - அநந்தர், சூசுரமர், சிவோத்தமர், வசுதேவரர், வசுருத்திரர், திரிமூர்த்தி, தூக்கண்டர், சிசுண்டி, எனவிலவர்களாம். நவதீர்ததங்களாவன கங்கை, யமுனை, சரகவதி, வருமதை, சிந்து, காவேரி, கோதாவரி, சோணத்தி, துவகபத்தினா என்பவளாம் பத்தித் திக்குப் பாலகர் இத்திரன், அசுவினி, பிரமன், சித்தி, வருணன், வாயு, குபேரன், சசானன், பிரமன், விஷ்ணு என்பவர்களாம். பிரமன் பூமிகும, விஷ்ணு ஆசாயத்திற்கும் பாலகர். பதினொருருத்திரர் - மாதேவன், அரன், உருத்திரன் சகரன், சீவலோகிதன், சசானன், விசுண்டி, சீமதேவன், பவோற்பவன், கபாலி, சென்மியன் என்பவர முப்பத்து முக்கோடி தேவர் - ஆத்திரர் பன்னிருவர், அசுவினிகள் இருவர், சசர் பதினொருவர், வசுக்கள் எண்மர் கோடி, ஸண்டி முடிவு என்ப பொருள்படும.

ரூராய சுப்பிரமணியக் கடவுளாம். ஏழுமுக மணிக்கு ஆதிசேடன்; எட்டுமுக மணிக்கு அதிதேவதை முன்னவராய விநாயகக் கடவுளாம். ஒன்பதுமுக மணிக்கு வைரவ மூர்த்தியாகும். பத்துமுக மணிக்கு விட்டுணுவும், பதினொருமுக மணிக்குப் பதினொருருத்திரரும், பன்னிரண்டு முகமணிக்குப் பன்னிரண்டாதித்தரும், பதின்மூன்று முகமணிக்குக் குமாரக் கடவுளும், பதினான்கு முகமணிக்குச் சிவமும் சத்தியும், பதினைந்து முகமணிக்குச் சதாசிவ நாயனாரும், பதினாறு முகமணிக்கு அனந்தேசுரருந் தேவதைகளாம்.

அவற்றின் பலன்.

ஒருமுகமணி தரிக்கிற பிரம கத்தியைப் போக்கும். இருமுகமணி தரிக்கிற கோகத்தியை நீக்கும். மூன்றுமுக மணி யணிந்தவர் ஸ்திரீகத்தி நீங்கப் பெறுவர். நான்கு முகமணி யணிந்தவர் நரகத்தி தொலையப் பெறுவர். ஐந்துமுகமணி யணிந்தாற் புணரத் தகாதவர்களைப் புணர்ந்ததனால் வரும் பாவமும், புசிச்சுந் பாலன வல்லாதவற்றைப் புசித்ததனால் வரும் பாவமும் போம். ஆறுமுகமணி தரிக்கின் அது பிரமகத்தி முதலிய மகாபாதகங்களை யெல்லாம் நாசமாக்கும். ஏழுமுகமணி தரிக்கின் கோகத்தியையும் பொற்களவையும் போக்கும். எட்டுமுக மணி யணிந்தாற் குருபன்னியைப் புணர்ந்த பாவமும், பொற்களவும், துலா புருடதானம், இரணிய கருப்பதானம், திலபதும தானம், சொன்ன பூமிதானம், சொன்னதேனு தானம், இலக்குமி தானம், திலதேனுதானம், சுகத்திர கோதானம், இரணிய வசுவதானம், இரணிய கன்னிகாதானம், சொன்ன கசமுதலிய தானங்களை வாங்கிய பாவமும், பிறர் அன்னத்தைக் கவர்ந்துண்ட பாவமும் நீங்கும். ஒன்பது முகமணி தரிக்க-

கின் ஆயிரம் பிராணகத்தியும், நூறுபிரமகத்தியும், பூதம், பிசாசம், சர்ப்ப முதலியவற்றா லாகும் விக்கினங்களும் நீய்கும். அணிமாமுதலிய சித்திகளும் முத்தியு முண்டாம். பத்துமுக மணி தரிக்கின், அது நாள் கோள் பேய் பூதம் பிரமராக்கதம் முதலியவற்றா லுண்டாகுந் தீங்குக ளெல்லாவற்றையும் போக்கும். பதினொரு முகமணி தரித்தால் அது ஆயிரம் அசுவமேத பலத்தையும், நூறு வாசபேய பலத்தையும், இலகூங் கோமேத பலத்தையுங் கொடுக்கும். பன்னிரண்டு முகமணி தரிக்கின் அது கோமேத பலத்தையும், அசுவமேத பலத்தையும், சுவர்ணதான பலத்தையுங் கொடுக்கும். பதின்மூன்று முகமணி தரிக்கின் அது சர்வாபிஷேகத்தையுந் சர்வ சித்தியையுங் கொடுக்கும்; பிதாவையும், மாதாவையும், சகோதரரையும், புத்திரரையும், கருவையுங் கொன்ற பாவத்தையும் போக்கும். பதினான்கு முகமணி தரித்தால் தேவர் முனிவர் முதலாயினோ ரெல்லாரையும் வசப்படுத்திச் சிவ பதத்தைக் கொடுக்கும். பதினைந்து முக மணி தரிக்கின் சகல பாவங்களையும் நீராகும். இந்திரன், பிரமன், விஷ்ணு முதலினோரது பதவிகளினுள்ள போக விற்பங்களையும் வசமாக்கும். பதினாறு முகமணி தரிக்கின் சிவசாயுச்சிய வாழ்வை யளிக்கும். இவற்றுள் பதினாலு, பதினைந்து, பதினாறு முக மணிகள் கிடைப்பதருமை யருமை.

சித்தாந்த சிகாமணி.

.வேதி யர்க்கனை யத்தனுக் கொண்மக வினுக்குத்
 தீதிழைத்தவன் கள்ளுண்ணி செய்ந்நன்றி செற்றோன்
 போத நற்குரு தற்பரன் பொன்கொளி யென்னும்
 பாத கத்தினி னீங்குவன் பரன்மணி தரிப்பின்.

செபமாலே யிலக்கணம்.

உருத்திராக்கத்தை தரிப்பதே யன்றி, சிவமந்திரம், தேவி விநாயகர் வைரவர் வீரபத்திரர் கந்தர் என்னு மிவர்களின் மந்திரங்களை யுஞ் செபித்தற்கு, மாலையாகக் கொள்ளுதலும் விசேடமாம். ஸீபஞ்சாக்கராதி செபிப்பதற்கு வீரலிணும விரலிறை யெண்மடங்கதிகமாம். அதனினும் சங்கு மணிமலை பதது மடங்கு அதிகம். அசனினும் புத்திர தீப மணிமலை நூறு மடங்கு அதிகம். அதினும் பௌமணிமலை ஆயிர மடங்கதிகம். அதனினும் படி க மணிமலை பதினாயிர மடங்கதிகம். அதனினும் முத்துமலை இலக்ஷமடங்கு அதிகம். அதனினும் தாமரைமணிமலை பத்திலக்ஷமடங்கு அதிகம். அதனினும் பொன்மணிமலை கோடி மடங்கதிகம். அதனினும் தருப்பைப்பவித்திர முடிச்சுமலை பத்துக்கோடி மடங்கு விசேடித்தது. அதனினும் அக்ஷரமணிமலை நூறுகோடி மடங்கு அதிகம். அதனினும் மாணிக்கமலை ஆயிரகோடி மடங்கு உயர்ந்தது. மாகதமணிமலை விந்தமடங்கதிகம். அதனினும் பாதரசமணி கற்பமடங்கு அதிகம். அதனினும் உருத்திராக்கமலை யநந்தமடங்கு அதிகம். ஆகலால் உருத்திராக்கமணி மாலையையே செபமாலையாகக் கொள்க. “கண்டிகாம் தாலுநாபத்வா” என்ற சுலோகத்தாற் காமிக ஆகமம் விதந்துரைத்த செபமலைக்கு, இரண்டு மூன்று, பன்னிரண்டு, பதின்மூன்று முகமணிகள் ஆகாவாம். ௧0௮, ௫௪, ௨௭ என்னும் அளவினவாய மணிகளாற்செய்க. மோட்சத்தை விரும்பினவன் இம்மூவகை மலைகளுள் ஒன்றாற் செபிக்க. முத்தியை விரும்பினவன் (௨௫) மணி கொண்ட மாலையினாற் செபிக்க. செபமாலையை நாயகமணியில்லாமலுஞ் செய்தலுண்டு. அதனாலே பாவமுமில்லை; பலனும் அதிகம் இல்லை. செபிக்கும்போது செபமலை அங்கியர்

கண்ணுக்குப் புலப்படிற் செபங்கள் பிரயோசனப்படா. ஆகலால் அதனைப் பிறர்காணாவண்ணம் பரிவட்டததினால் மூடிக் கொண்டு செபிக்கக்கடவர். செபிக்கும்போது செபமாலையின் மணிகள் ஒன்றோடொன்று ஒசையுறிற்பாவமுண்டாம். அதனை நடுவிரல மூன்றிலும் வைத்துப் பெருவிரலினாலே தள்ளிச் செபிக்க. முதலிகாமி செபமாலையை மேளோக்கித் தள்ளியும், போகாமி கீழ் நோக்கித் தள்ளியுஞ் செபிக்க. நாயக மணிபைக் கடந்து செபிக்கிற பாவஞ்சேரும்.

செபமலைக்குமணி கொள்ளு மிடத்து எல்லாம் ஒரே விதமான முகங்களை யுடையனவாகக் கொள்ளுதலே தகுதி. பூலவித முகமணிகளையுங் கலந்து செய்யிற் குற்றமாகும்.

செபமலை கொள்வோர் அளவு, நாடி, திக்கு ஆசனம், பிரதிட்டை முதலியனவற்றையறிதல் முக்கிய மாதலற்கூறுவாம்.

செபமணி யளவு.

நெல்லிப் பழம்போன்ற மணி உத்தமம். இலந்தைக்கனிபோன்ற அளவினையுடையமணிமத்திமம். கடலைப் பிரமாண முள்ள மணி கனிட்டமாகும். அதிபெரியவும், அதிசிறியவும், பின்ன முள்ளவும், இலகுவா யிருப்பவும், விரணம், கண்டம, ஜீரணம் முலிய குறறங்க ளில்லாதனவும், திடம், வட்டம், பொன்மய முதலிய நன்மை வாய்ப்தவுமான மணிகளையே கொள்ளல் வேண்டும்.

உருத்திராக்க விசிட்டம்.

உத்தமமே யாமலகத் தின்கனிக்கொப் பானகண்டி - மத்திமமா சும்மில்லதை வண்கனிக்கொப் - பித்தலத்து, னீசஞ் சணவித் திணையென்ன வேகினைக - பாசவிதம்பாற்ற நினைப்பார்.

செபநாடி.

உருத்திராக்க மணிமாலை கொண்டு செபிப்போர் முத்தியை விரும்பிச் செய்யுங்கால், பிங்கலை நாடி நிகழும் காலத்திற் செபிக்கக்கடவர். புத்திபை விரும்பினோர் இடைநாடியாகிய சந்திரநாடி நிகழும் காலத்திற் செபிப்பாராக. புத்திமுத்தி என்னும் இருண்டனையும் விரும்பினார் பிங்கலை, இடைஎன்னும் இருநாடிகளும் ஒத்து நிற்குஞ் சுழுமுனை யாகிய பிரமநாடி நடக்குங் காலத்திற் செய்க. பிங்கலை நாடியாவது பிராணவாயு வலமூக்கிற் சஞ்சரிக்குங் காலம். இடைநாடியாவது அவ்வாயு இடமூக்கில் நிகழ்ந்து நிற்குங் காலமாம். சுழுமுனையாவது அவ்விரண்டிற்கும் நடுவே நிற்குங் காலம்.

திக்கின் பலன்.

உருத்திராக்க மணி கொண்டு செபிக்குங் காலத்து, கிழக்குத் திக்கு நோக்கிச் செபிக்கின் உலகவசிய முண்டாம். தென்கிழக்கு ஆயின் வியாதி யுண்டாம். தெற்கெனில் அபிசார விருத்தி. தென்மேற்கு ஆனால் துவேஷ முண்டாகும். மேற்கு நோக்கிச் செய்தால் தனலாபம் உண்டு. வடமேற்கு ஆனால் ஆசுருடனம்மேன்மேல் வளரும். வடக்கு முகமாயிருப்பின் சாந்தி விளையும். வடகிழக்கு முகமாக விருந்து செபிக்கின் சிவசாயுச்சிய முத்தி சித்தியாம்.

செப ஆசனங்களும் பலமும்.

யோகாசனங்கள் ஆகிய சித்தாசனம் முதல் அர்த்தாசனம் இறுதியாக வுள்ள எண்பத்து நான்கினுட் சிறந்த பத்திராசனம், முத்தாசனம், மயூர ஆசனம், சித்தாசனம், பதுமாசனம், சுவத்திகாசனம், வீராசனம், கோமுக ஆசனம்

க௨அ சைவபூஷண சந்திரிகை.

சுகாசனம் என்பன, செபஞ் செய்தற்காவது, விபூதி உருத் திராக்க தாரணஞ் செய்தற்காவது உத்தமோத்தமமாகும் அவற்றால் எண்ணிய காரிய மெளிதி நெய்தும். இவையன் றிக் கிருஷ்ணாசனம் ஞான விருத்தியையும், புவித்தோல் ஆசனம் முத்தி இலக்குமீகரம் என்பவற்றையும், வஸ்திர ஆசனம் வியாதி நிவிர்த்தியையும், கம்பள ஆசனம் செளக் கியத்தையும், சித்திரக் கம்பள ஆசனம் அறம் பொருளாதி யவற்றையும் தரும். வேணு ஆசனம் தரித்திரத்தையும், பாடாண ஆசனம் (கல் ஆசனம்) வியாதியையும், பூமி யாச னம் துக்கத்தையும் மந்திர நிர்ப்பலத்தையும், தாருகாசன ம் கேட்டினையும் வியாதிகளையும், திரணாசனம் புகழ் நசி வையும், பல்லவ ஆசனம் சித்த விப்பிரமத்தையும், கறுப்பு வத்திர ஆசனம் அபிசாரக் கிரியைகளையும் உண்டாக்கு மென்று மந்தக் ஆகமமும் உரைக்கின்றது.

உருத்திராக்க விசிட்டம்.

கருமானுரிஞான விர்த்தியினைக் காட்டும்
வரிவேங்கைத்-தோன்முத்தி வாய்க்கு - முரமுடைய
கம்பளந் துன்பங் களையு மிழைக்கலிங்கம்
வெம்புமுட னேயினைவீட் டும்.

மரப்பலகை யாக்கும் வறுமையினை வன்கல்
வருத்தும் பிணியால் வடிவை - யுரத்தநிலந்
துன்பந் தருமிவற்றை யெல்லாந் துறந்துறைக
வன்புடன்முன் சொன்னாத் தனத்து.

ஆகமத் தீரட்டு.

சித்தமரி னுண லேனஞ் சுகமீன் கூர்மந்
திரிசூலங் குக்குடமே கருட நாகம்
பத்திரஞ்சௌ வியாசமிபங் கடகம் யோனி
பதுமப்பதா சனங்கனிட்டஞ் சிலைபல்லாடை

யத்தமுடன் வீரமுற்கம் வாசமாத்ரி

யுறையென்பா னுண்கியற்ற எதிமென்ப

மெத்தகிக பலன்றருமா கைசவட ம்ணைநேசார்

மேற்கொளீஇச் செரிக்கின்வரு பலனுரைக்கு மேலா.

செபமாலேப் பிரதிட்டை.

முற்சொல்லிய இலக்கணப்படி கோவை செய்க செப
மாலையை, பரமசிவனைப் பூசை பண்ணுவதுபோற் பூசை
செய்து கொள்ளக் கடவர். பிரதிட்டை செய்த மாலே கொ
ண்டு செபிக்கினன்றிப் பெரும்பய செய்காரெனச் சிவாக
மங்கள் செப்பாநிற்கும். அப்பிரதிட்டையைக் கூறுவாம்.
உருத்திராங்க மாலையைச் சுத்தமுள்ள மண்டபத்திலே பீட
மொன்றலில் எழுந்தருளச் செய்து, ஓம் சத்தீயோசாதாயநம
என்று எண்ணெய்க் காப்பு முதலியவற்றால் அபிடேகஞ்
செய்து, ஓம் வாமதேவாயநம என்று குச்சுப்புஷ்பஞ்சுசாத்தி
ஓம் இந்நாயநம என்று கந்த புட்பங்கள் சாத்தி, ஓம் அகோ
ராயநம என்று தூப தீபங் கொடுத்து, ஓம் தம்புநுஷாயநம
என்று திருவொற்றாடை சாத்துக. அதன்பின் ஒவ்வோர்
மணியையுந் தொட்டு ஓம் ஈசானாயநம என்று, தூறு தூறுரு
வீற் குறையாமல் அபிமந்திரித்து, நாயக மணியைத் தொ
ட்டு ஈசானுதி பஞ்சப் பிரம மந்திரங்களினாலே தூறு உருக்
குறையாமற் செபித்துப் பூசை செய்து கொள்ளக் கடவர்

செபமாலே வகையும் பலமும்.

இங்ஙனங் கொள்ளப்பட்ட செபமாலே யில்லாவிடின்
புத்திரதீபமாலே, சங்குமணிமாலே, பவளமணிமாலே, முத்து
மணி மாலே, பழக மணிமாலே, தாமரை மணிமாலே, பொன்
மணிமாலே, தருப்பை முடிச்சு மாலே யென்னு மிவைகளி

னென்று ஸ்காண்டு செபிக்கக் கடவர். இவைகளுங் கிடை யாதவிடத்து விரலினாலேனும், விரல் இரேகையினாலேனும் செபிக்க. விரலாற் செபித்தலினும் இரேகையாற் செபித் தலின் வரும் பலம் எட்டு மடங்கு அதிகம்; அதனினும் புத்திரதீப மாலையாற் செபிக்கின் பத்து மடங்கும், சங்கும ணிமாலையால் வரும் பலம் நூறு மடங்கு அதிகமும், பவள மாலையால் வரும் பலம் ஆயிரமடங்கு அதிகமும், படிக மாலையால் வரும்பலம் பதினாயிர மடங்கு அதிகமும், முத்து மாலையால் வரும் பலம் இலக்கம் பங்கு அதிகமும், தாமரை மணி மாலையால் வரும் பலம் அதனினும் பத்திலக்கம் பங்கு அதிகமும், பொன் மணி மாலையால் வரும் பலம் கோடி மடங்கு அதிகமும், தருப்பை முடிச்சால் வரும் பலம் கோடாகோடி மடங்கு அதிகமுமாம். உருத்திராக்க மால் கொண்டு செபித்தலால் வரும் பலத்திற்கோ ஓரளவின்னு. அது அநந்த மடங்கு அதிகமென்க. இவ்வாறு சைவபூஷ ணத்தீழ் சொல்லப்பட்டது.

விரலிறைகளாற் செபிக்குமுறை.

விரலிறை கொள்ளு மிடத்து வலக்கையை உத்தரீயத் தால் மூடிச் செபிக்கவும். பிராதக் காலையில் நாபிக்கு நேராகவும், உச்சிக் காலத்தில் மார்பிற்கு நேராகவும் கையை வைத்துக் கொண்டு செபிக்கக் கடவர். விரல் இறைக ளுள் அணிவிரலின் நடுவிறையைப் பெருவிரல் கொண்டு முதலிற் றொட்டு, பின் மூன்றா மிறையையும், நடுவிரலின் மூன்றாமிறை இரண்டாமிறை அடியிறையையும், அணி விரலின் அடியிறை, சிறுவிரலின் அடியிறை, இரண்டாம் மூன்றா மிறைகளையும், அதன்பின், அணிவிரல் நுனி, நடுவி ரல்துனி, சுட்டுவிரல் நுனிகளையும், அதன் பின்னர்ச் சுட்டு

விரலின் மூன்றாம் இரண்டாம் இறைகளையும், அடியிறையையுந் தொட்டு முறையே யெண்ணி முடிக்கவும்.

உருத்திராக்க மாலையின் பயன்.

உருத்திராக்கத்தைச் செபமாலையாகக் கொண்ட விடத்து நூற்றெட்டு அல்லது, முப்பது கொண்ட மாலையாற் செபிக்கின் குற்ற மற்ற ஐகவரியமும், இருபத்தேழு உள்ளவற்றாற் செபிக்கின் அழியாத பதவிச் செல்வமும், இருபத்தைந்து கொண்டவற்றாற் செபிக்கின் சிவசாயுச்சிய முத்தியும், ஐந்து மணி கொண்டதொற் செபிக்கின் போகமும், ஆறுமணி சாந்தியும், இருபத்தாறில் செபிக்கின் செல்வவிருத்தியும், இருபத்தெட்டுள்ளதொற் செபிக்கின் புஷ்டியும், முப்பத்திரண் டிடையதனால் வெற்றியும், ஐம்பதினாற் காமிய கருமப் பிராந்தியும், நூற்றைந்துமணி கொண்டதொற் போக மோட்சங்களுஞ் சித்திக்கும், பதினைந்து கொண்ட மாலையாற் செபிக்கின் அபிசார முண்டாம்.

வாயுசங்கத்தை.

நன்கா முப்பதினிற் செபிக்கினவையில் பெருநுண் டாமொருமூவொன்பான் மணியிற் செபிக்கி லொதுயர்ந்த செல்வ முண்டாமால்.

இருபத் தைந்து மணியி னாற்செபிக்கின் முத்தி யெய்துமாலரிய மணிகள் பதினை தாற்செபிக்கி லாபி சாரந்தான்.

உருத்திராக்க விசீட்டம்.

முத்திக்கை யைந்தினான் முற்றுஞ் செபமாலை புத்திக்கு நூற்றெட்டா ரும்புகலி - னத்தமுமாம்.

செபிக்கும்வகையால் வரும்பலம்.

உருத்திராக்க மாலைகொண்டு செபிப்போர், மேருமணி யென்னும் நாயக மணியை யெண்ணிற் சேர்க்காமற் செபிக்கக்கடவர். செபிக்கும் போது துறவறத்தார் செபமாலே

யை மேலாகவும், இல்லறத்தார் கீழாகவுந் தள்ளக்கூடவர். தள்ளுமிடத்துப் பெருவிரலாற் றள்ளின் அடைதற் சரிய முத்திப் பேறுண்டாம். சுட்டு விரலாற் றள்ளின் சத்துரு வெற்றி யுண்டாம். நடுவிரலாற் றள்ளின் தீரவிய விருத்தி யுண்டாம். அணிவிரலாற் றள்ளினால் வியாதி நீக்கமும், சிறுவிரலாயிற் சகல நன்மையு முண்டாம். பானத செபத் திற்கு மாலையை மேலேற்றியும், உபாஞ்சு வாசகம் என்ப வற்றிற்கு மாலையைக் கீழிறக்கியுந் தள்ளுக. முன்னைய மா னத செபத்திற்குப் பெருவிரல் அணிவிரல்களாலேனும், உ பாஞ்சினுக்குப் பெருவிரல் நடுவிரல்களாலேனும், வாசக செபத்திற்குப் பெருவிரலாலேனும், சுட்டு விரலாலேனுந் தள்ளக்கூடவர்.

செபிக்குந் தானங்கள்.

உருத்திராக்க மாலையைக் கையிலேந்திக் கொண்டு வீட் டினிருந்து செபிக்கின் ஒருமடங்கு பலமும், பசுக் கோட் டத்தி விருந்து செபிக்கின் தூறு மடங்கு பலமும், நந்தன வனம், ஆரணியம் என்னு மிவைகளில் இருந்து செபிக்கின் ஆயிரமடங்கு பலமும், மலையிலிருந்து செபிக்கிற் பதினா யிர மடங்கு பலமும், கடற்கரை நதிக்கரைகளி னிருந்து செபிக்கின் இலக்க மடங்கு பலமும், விராயகர் ஆலயம், சிவாலயம், தேவி குகாலயங்களிலே இருந்து செபிக்கிற் கோடி மடங்கு பலமும், அந்தக் கடவுளரின் திருமுன் னர் இருந்து செபிக்கின் அனந்த மடங்கு பலமு முண்டாம். சூரியன், சந்திரன், அக்கினி, குரு, தீபம், நதி, பிராமணர், பசுக்கூட்டம் என்பவற்றிற்கு முன்னர் எதிர்முகமாக இரு ந்து செபிக்கக் கூடவர். கிழக்கு நோக்கிச் செபிக்கின் விரும் பிய பொருள்கள் யாவுந் தமது அருகில் வரப்பெறுவர், தெ

ற்கு நோக்கிச் செபிக்கின் அபிசார முடையராவர். மேற்கு நோக்கிச் செபித்தோர் இட்டசித்தி யடைவர். வடக்கு நோக்கிச் செபிப்போர் வியாதிகள் நீங்கப் பெறுவர்.

செபிக்கக்கூடாத தானங்கள்.

நாற்றெருக் கூடு மிடத்தினும். படுக்கையிலும், நடந்து கொண்டும், நின்று கொண்டும், இருளினும், அசுத்த பூமியினும், வாகனத்தின் மேலும் இருந்து கொண்டு செபிக்கக் கூடாது. செபிக்கு மிடத்து அங்கி தரித்திருத்தல், தலையில் வஸ்திரமணிர் திருத்தல், குடுமியை விரித்து விடல், கௌபீனம், பவித்திரம் என்னு மிவை யணியாமை, வார்த்தையாடல், சமுத்திற் புடைவை சுற்றி யிருத்தல், ஆசார மில்லாமை, கோபம், பெருகை புரிதல், தும்மல், சோம்பல், காறியுமிழ்தல், சண்டாளரைப் பார்த்தல் என்னு மிவைகள் ஆகாவாம். இவைகளுள் ஒன்று நேர்ந்தால், மும்முறையாசமனம் புரிந்து, அங்க நியாசஞ் செய்து செபிக்கக் கூடவர்.

உருத்திராக்கங்களுட் பூசைக்குச் சிறந்தன.

உருத்திராக்கத்தைச் சிவலிங்கப் பெருமானாக நினைத்துப் பூசிக்க. அவற்றுள்ளும் பூசைக்குச் சிறந்தனவாகக் கூறப்பட்டனவுமுள. அவை வருமாறு:—

ஒருமுக முள்ளமணி, ஐந்துமுக மணி, பதினொரு திருமுக மணி; அருள் பொருந்கிய பதினான்குமுக மணி என்னு மிம்மணிகளே பூசித்தற்கு மிகச் சிறந்தவைகளாம். இவைகளுள் ஒன்றை நாடோறும் அருச்சித்து வழிபடுவோர் மேலான செல்வ மென்னும் பெரும்பேற்றை யடைவார்கள் என்று வேத சிவாகமங்கள் விளம்புகின்றன.

உருத்திராக்க முண்டாகுந் தானங்கள்.

ஒருமுகமணி முதற் பதினாறு முகமணி வரையுமுள்ள பெருமணிகள், இந்தியாவில் நோபாளம் என்னுந் தேசத்தில் விளைகின்றன. கௌரிசங்கம், சாலக்கிராமம் முதலியனவும் அங்கேயே தோன்றுகின்றன. இமயமலைக்கு அணித்தாய், கங்கை முதலிய புண்ணியநதிகள் பொருந்தியதாய், சரவணவாவி, பதுமை, மானசரசு என்னுந் திவ்விய தீர்த்தங்களை யுஞ் சார்ந்துள்ளது அத்தலமே. ஆதலால் சாலவனம் என்னும் புண்ணியக்ஷேத்திரம் அதவே யென்ப. ஆங்குள்ள பாரம்பரிய அரசர் ஆங்கில அரசிற்குட்படாது சுவதந்திரமாயானும் வன்மை யுடையர். அது இவ்வுருத்திராக்கப் பலன் என்பது நன்கு விளங்குகின்றது. ஒருமுக மணி முதற் பதினாறு முகமணி வரையுமுள்ள வெண்ணிற மணி முதலாய் என்பது வகை யுருத்திராக்கங்கள் யாவும் அவ்வரசர் பூசாமண்டபத்தில் இருக்கின்றன. அவற்றை நாடோறும் பூசித்தே தாம் உணவை யுண்பர். உருத்திராக்க தானம் அடியார்களுக்கு அவ்வரசரால் முறையே செய்யப்படுகின்றது. செபமணிகள் சிங்கப்பூர் என்ற தலத்தில் விளைகின்றன. இவ்விருவகை மணிகளும் காசிக்ஷேத்திரத்திலே கொண்டுவரப்பட்டுத் துளை முதலிய இட்டுச் சுத்தப்படுத்தப்படுகின்றன.

கண்டிகைச் சுத்தி.

உருத்திராக்க மணியாவது, மலை யாவது கையினின்றும் தவறிக் கீழே விழுமாயின், எடுத்துக் கண்களிலே யொற்றிக் கொண்டு, சுத்தோதகத்தால் அபிடேகஞ் செய்து, மலர்கொண்டு அருச்சித்து, காயத்திரி மந்திரம் நூற்றெட்

டுச் செபிக்கின் அக்குற்றம் நீங்கும். செபமாலைக் கயிறு அறுமாயின் அவ்வாறே யருச்சித்துக கோவை செய்து, அகோர மந்திரத்தை நூறுகாஞ் செபிக்க. அவற்றைத் தாழ்ந்த சாதியார், பொய்யார், வியபிசாரஞ் செய்வோர், மதுமாமிச பக்ஷண முடையோர், சிவதீக்கை பெறுதார் என்னு மிவர் தீண்டுவாராயின் பஞ்சகௌவியத்தால் வீதிப் படி யபிடேகஞ் செய்து தரிக்க. வீட்டுக்கு விலக்காயிருக் கும் பெண்களும், அந்தியருந் தீண்டுவாராயின் மனநொந்து, அவற்றை விடுத்து வேறுகொண்டு தரிக்க.

அங்க தீபிகை.

அக்கமத விழின்விழியி னொற்றிநீ ராட்டி னு ரருச்சித் தேத்தி நக்கனவன் காயத்ரி நூற்றெட்டு நவின்றணிக பாச நாசத் தக்கனாததே யவ்வாற்றி னடேரநூ றுரைத்தணிக வற்பர் நிய ரொக்கிழினை யைந்தாட்ட பூததவளந் தியர்தொடினவே ரொன்றே கொள்க.

செபம் செய்யும் மந்திர முறை.

செபஞ் செய்யுங் காலத்தில் இரேசக பூக ரூபகத் தை அகாரம, உகாரம, மகார மென்னு மந்திரங்களுற் செய்து, தணணீர் நிலைந்த குடம்போல அசைவற்று இருந்து, உருத்திராக்க தாரணத்துடன் செப மாலையைக் கையிற் கொண்டு, முற்கூறிய முறைப்படி மந்திரங்களை அவற்றி னியல்புடன் செபிக்க வேண்டும். இறுதியில் பட்டகாரத்தை யுச்சரிக்கிற சம்பந்தத்தால் அவ்வப்போது முடிச்சுகளைப் பாவித்து, உச்சரிக்கும் கிரமமறிந்து செய்க. வத்திரத்தாலே செபமாலையை மறைக்க. ஏனெனில ரூனூசாரியன் பார்த்தாலும் செபம் சேதப்பட்டு நிஷ்பலமாகுப, மந்திர மல்லாதமற்றொரு சொல்லைச் சொல்லற்க. பஞ்சாக்கர

செபம் செய்யுங் காலத்தில் அந்தணர் முதலிய மூன்று குலத்தாரும் ஓம் என்னும் பிரணவங்கூட்டிச் செபிக்க. நாலாவது குலத்தராய வேளாளர் அப்பிரணவ மில்லாமலே செய்யக்கடவர்.

மேளாமந்திர செபத்தில் ஒவ்வோர் மந்திரங்களிலுங் குருவையும் ஐம்பது அக்ஷரங்களையும் உச்சரித்துக் கொண்டு, செபத்தின் முதலிடை கடைகளிலும் மாதிருகாக்ஷரத்தோடு செபித்தல் முறையாகும். மேளாமந்திரம் மாலாமந்திரம் எனவும் பெயர் பெறும். இது விருத்தாப்பியத்தில் அதிக பலத்தைத் தரும். ஏனைய மந்திரங்கள் யெளவன காலத்து அதிக பலதைய யளிக்கும். பூத முதலிய மந்திரங்கள் இளமையிற் குறைந்த பலனை யளிக்கும் பஞ்சாக்ஷரம், குக சடாக்ஷரம் எக்காலத்தும் பலனளிக்கும். ஸ்வாகா, நம; சேஷ பதங்கள் இம்மூன்றும் ஸ்திரீ புமசு நபஞ்சக விங்கங்களாம். வசியம், உச்சாடனம், விடம் என்னும் பிரயோகங்களிற் புருட தெய்வங்களும், விராதி நீரகத்தில் ஸ்திரீ தெய்வங்களும், ஏனைய காரியங்களில் நபஞ்சக தெய்வங்களும் கொள்ளப்படற் குரியன சத்துரு பீசங்களையுடைய மந்திரம் நாசத்தைச் செய்யும். செப அளவு சொல்லப்படாத மந்திரங்களைச் செபிக்கும் அளவு, எட்டு இலக்கமாகச் சொல்லப்படும். ச+ல மந்திரங்களுக்கும் உதய காலமே மிகச் சிறந்தது. மாதிருகா மந்திரம், ஐம்பது உருத்திரபேதங்களோடும், அத்துணை உருத்திரி பேதங்களோடும் விளங்கா நிற்கும்.

அசபா மந்திர செபம்.

அசபா காயத்திரி, மந்திரங்களுள் விசேஷத்தது. அது ஹம்சம், ஸோஹம் என்னும் இருவகைத்தாய் விளங்கும்.

அசபா காயத்திரி எனினும், அசபைஎனினும், சீவமந்திரம் எனினும், அங்குசமந்திரம் எனினும் பொருந்தும். இது முதலிற் சிவபெருமானிடத்தி னின்று நந்திதேவரும், அவரிடத்தினின்றும் பிரமதேவரும் அவரிடத்தினின்று சுக்கிரனும், அவன்வயி னின்றும் கயமுனிவரும், அவருழை வியாழப் புத்தேளும், அவருழை நின்று முனிவரும் பெற்றுப் பூமியிற் பரந்தது. இதனை யன்புடன் செபிக்கின் இறந்தவர் துயிலினின்று எழுவார்போல் எழுந்திருப்பர். அன்றி நினைந்த வெலாங்கைகூடும். முத்தியுஞ் சித்திக்கும். இதற்கு அதிதேவதை சிவபெருமானே. தேவதை, விநாயகக்கடவுளாகிய பரமங்குசனே. பீசம-ஹம், சத்தி-சுவாகா என்பதாம். கீலகா-ஸோகம் ஆகும். காரியாசஞ் செய்து, உரிய பல்லவத்தால அங்கநியாசம் செய்து, அருணோதயகாலத்திற் செபிக்கத் தொடங்கி, அத்தமயனத்திற்குள் இருபதினாயிரத்து அறுநூறுஉருச செபிக்க. கணபதிக்கு ௬00, பிரமற்கும் விட்டுணுவுக்கும் அவ்வளவு, உமாபதிக்கு ௬000, சீவான்மாவிற்கு ௧000, பரமான்மாவிற்கு ௧000, ஞானசாரியனுக்கு ௧000 ஆக, “அசபாகாயத்திரி மந்திர செயம நிவேதியாமி” என்று செபிக்க. இதனை மௌனமாகவே யிருந்து செபிக்க. “உன்னும் லுன்னு முரைமந்திரம்” என்று வில்லிபுத்தூரர் பாரசுமுவ் கூறுவது காண்க.

நிர்மல பஞ்சாக்ஷர செயம்.

எல்லா மந்திரங்களிலும் மிகச் சிறந்தது ஸ்ரீபஞ்சாக்ஷரமே. அதற்கு ஒப்பானதும் உயர்வானதுமான மந்திரங்கள் ஒன்று மில்லை. இப்பஞ்சாக்ஷரம் பலவகையாதலை இந்நூல் உட-ம் உச-ம்பக்கங்களிற் காண்க. அந்தப் பஞ்சாக்ஷரங்கள் எல்லாவற்றிலும் மேலது நிர்மலபஞ்சாக்கரம். அது, நிர்மல

௧௩௮ சைவபூஷண சந்திரிகை.

சாக்கிர பஞ்சாக்கரம், நிர்மல சொப்பன பஞ்சாக்கரம், நிர்மலசமுத்தி பஞ்சாக்கரம், நிர்மல துரிய பஞ்சாக்கரம், நிர்மல துரியாதீத பஞ்சாக்கரம் என ஐவகைப்படும். அவற்றின் வகையை யெல்லாஞ் சீத்தாந்த சாதனம் என்னுந்நூலிற் காட்டி யுள்ளாம். ஆங்குக் கணபினர்க. இவை மற்றைககாலங்களைப் பார்க்கினும் அர்த்தராத்திரியிற் செபிககின் மிசுந்த பலனை யளிக்கும். இவற்றை யதுட்டித்துச் செபித்தவர் சர்வசித்திகளையும் பெற்றுச் சிவஞானம் அடைந்து திருவருளுருவினராய் அத்துவித முத்தியை யடைவார்.

உருத்திராக்கத்தாற் பயனடைந்தவா.

உருத்திராக்க தாரணத்தானும், தரிசனத்தினாலும், பரிசத்தானும், இகபர சாதனங்களை யடைந்த வுபிராக்தொகைகளோ அளவிலலனவாம். அவை டொகையை வரையறுக்க நினைப்பது இதுகாறும் இறந்தாரை யிவ்வளவினர் என்று எண்ணுவது போலும். அயினும் முக்கியமான சில ராது சரி உத்தைக் காட்டுவாம். நந்தி யென்னுந் தேசத்திலே யுள்ள சிவதலத்திலிருந்த நந்தை யென்னுந் தேவதாசியால் வளர்க்கப்பட்ட சேவலும், குரங்கும் உருத்திராக்கம் அணியப் பெற்றமையால் உயிர் துறந்தவுடன முறையே காஸ்மீர தேசத்து அரசனான பத்திரசேனன் மனைவியிடத்திற் சக்தன் மா என்னும் பெயரை யுடைய புத்திரனாகவும், அவன் மந்திரி மனைவி வயிற்றில் தாரகன் எனனும் பெயரை யுடைய புத்திரனாகவும் பிறந்து, உலகு தனிபுரந்து சிவசாயுச்சிய முத்தியை யடைந்தன. அணிவிதசமையால் ஈந்தையும் அந்தக்கதி யடைந்தாள். புட்கர தேசத்து அரசனாகிய சௌமியன் என்பவன் அணிந்து சத்துருபயம் நீங்கப்பெற்றான். அவன் மனைவியாகிய வசுமதி என்பவள் தரிசுது விசேட அழகும்

சம்புத்திரப்பேறும், சிவபெருமான் நிருவருளும் பெற்றாள். காலஞானி என்னும் அரசி தன்ரையகனை உமலாக்கனென்னும் அரசன் றன்னைப்போல உருத்திராக்கந் தரியாமையால் அவனொகூடச் சம்மதிக்காது, விஷ்ணுவால் அதன் பெருமையை யுபதேசிப்பித்துத் தரிப்பித்து வாழ்ந்து முத்தி யடைந்தனள். பூச்சக்கர மென்னும் நகரத்திருந்த கப்பிரதீபர் என்னும் பிராமணர் தங்குலத்தோடு முத்தியடைந்தனார். ஒரு பூனை யுருத்திராக்க தாரணஞ் செய்து காணப்பட்டமையால் இந்திரனும் வணங்கித் தன் ஐந்தருவு ளொன்றைக் கொடுத்து அனுப்பினன், மகாபாதகங்களைப் புரிந்த சநித்திரன் என்னும் வேதியன் சிவலோக மடைந்தான். மாகர நாட்டிலே யிருந்த சாந்திகள் என்பவன் இதனை யணிந்தமையால், சாளி தேவியாற் பரியாக வுண்ணப்படாது வரங்கள் பெற்று அரசாண்டு முத்தியை யடைந்தான். இவ்வாறு அநேகருள். அவைகளை யெல்லாம் உண்மை நூல்கள் வாயிலாக அறியக்கடவர்.

இலிங்க தாரணம்.

சைவ சமயிகளாய், ஓராகம விதிப்படி தீக்கை பெற்ற ஒழுக்கினருட் சிலர் சிவநேத்திரமாய கண்மணியை விடுத்து இலிங்க தாரணஞ் செய்து வருகின்றனர். அங்ஙனம் தரிப்பது குற்றமன்று. ஆயினும் அதனால் வரும் பலம் அற்பமென்றதனாலோ சுத்த வித்தைகளு ளொன்றாய சூதசங்கிதையும் “மெய்திசுமுஞ் சிவாகமத்து மேவுதீக்கையர் சிலலோ ரைதிலிங்க தாரணஞ்செய் வாரதுவுங்கூடாது” என வெறுத்துக் கூறிற்று. அன்றியுஞ் சிவஞானப் பெருஞ் செல்வராய், சைவ சித்தாந்த பரமாசாரியர்சுருள் ஒருவர் ஆய திருநாவுக்கரசு நாயனாரும், “எவரேனுந் தாமாக விலாடத்திட்ட

திருமீழஞ் சாதனமும் கண்டாலுள்கி - யுவராதே யவரவ
ரைக் கண்டபோது வுகந்தடிமைத திறநினைகதங் குவந்து
நோக்கி - யிவர்தேவ ரவர்தேவ ரென்று சொல்லி யிரண
டாட்டா தொழிந்தீசன் றிறமே பேணிக் - கவராதே தொ
ழுமடியார் நெஞ்சி னுள்ளே கன்றபபூர் நடுதலியைக காண
லாமே” என விபூதி ருத்திராக்கங்கனையே சிவசின்னங்க
ளெனவும், அவற்றை யணிந்தவரே மேலானவ ரெனவுந்
திருவாய் மலாந்தருளி யிருக்கின்றனர். அன்றி, இவிகக தா
ணத்தை வித்தாரலலா. இவற்றை யெல்லா முணர்ந்து அக்
கததையே தரித்து உய்யக்கடவர்.

ப ர ம த ம று ப் பு.

சிவசின்னங்கள் எனனும விபூதி ருத்திராக்கங்கள்
அணிவதனால் யாதோர பிரயோசனமு நிலலை யென்று
கீழிஸ்தவர்களும், திருநீற்றை அணிதலும, உருத்திராககந்
தரிக்கலும் உறுதிப்பபனைக் கொடுக்கா வென்றும், அவை
கள் நாராயண மூர்த்திககு உகந்தன வலல வென்றும், திரு
மண கொண்டு ஊர்த்துவ புண்டர யிடுதலும், துளசி மணி
தரிக்கலுமே வேத சம்மதமும, உறுக்பபயனைக் கொடுப்ப
துவும், சீநாதனுக்கு உகந்ததுவு மா யுள்ளதுவென்றும், அவ
னாலும் அவனடியாராலுந் தரிக்கப் படுவன மண்துளசிகளே
யென்றும், வைணவர்களுட் பெருமபாலாருங் கூடித்திரி
கின்றனர். அவற்றிற்கு வேதாகம உபபிடத புராணதி பிர
மாணங் காட்டுவரேல், யாமொப்புவதற்குத் தடையின்று.
அங்ஙனம் ஒரு நூல்களிலாவது ஒரிடத்திலாவது கூறப்படா
திருக்கவும், யாம் அவர்கட்கும் எமக்கும் பொதுவான
வேதங்கள் உபபிடதங்களி னின்றும், அவர்கட்கே சிறப்பு
நூல்களாயுள்ள இராமாயணம், பாரதம், நாலாயிரப் பிரபந்தங்

களி னின்றும், விஷ்ணுவும் அவரடியாரும் விபூதி ருத்திரா
க்க தாரணரே யன்றி, மண்ணையுந் துளசி மணியையுந் தரி
த்தவர், அல்லது தரிப்பவர் அல்லர் எனக்காட்டி நிலைநிறுத்
தும்போது, அதனை யொப்பித் தாமுந் தம்மைச் சார்ந்தா
ரும் விபூதி ருத்திராக்கங்களைத் தரித்து உய்கலும், உய்வித்
தலும் முக்கிய கடமையேயாம். இராமாயணப் பிரமாணம்,
வேதோப கிடத புராண மிருதியாதி பிரமாணங்கள் முன்
னர்க் காட்டியுள்ளாம், மற்றையவற்றையுங் காட்டுவாம்.

மகாபாரதம் - சாந்திபருவம்.

ஆயுஷ் காமோத வராஜந் பூதி காமோதவா நரஃ
நித்யம் வைதாரயேத் பஸ்ம மோக்ஷ காமிச வைத்விஜஃ

“ தர்மன் முதலிய பாண்டவர்களை! ஆயுள் விருத்தி
யை விரும்புகின்றவனும், செல்வத்தை யிச்சிக்கின்றவனும்,
மோக்ஷத்தை யடைய அவாவுகின்றவனும், நாடோறும்
பசுமந்தையே (திருநீற்றையே) தரித்தல் வேண்டும்.” என்
னுஞ் சுலோகத்தின்படி விபூதிதாரணம் பெறப்படுகின்றது.
மண் தாரணம் சொல்லப்பட இல்லை.

அங்ஙனமே, தருமன் முதலிய பஞ்சபாண்டவர்களுஞ்
சிவசின்ன தாரணராய்ச் சிவபூசை செய்தனர் என்பதும்,
வீமன் சிவபூசையில் விசேஷித்தவன் என்பதும், கண்ண
பிரானைத் தேர்ச் சாரதியாகவும், மைத்துனனாகவும் பெற்ற
இந்திர குமாரனைய அருச்சுனன் பகபதியை நோக்கித்
தவஞ் செய்தான் என்பதும், அவ்வார்க்குள் “ பூசையிலா
தா னுண்டி புழுப்பிணம் புலையன் சட்டம்” என்னுஞ் சிவா
கம வாக்கியத்தை மேற்கொண்டு, சிவபூசை செய்தன்றி
யுணவு கொள்ளாப் பெருந்தையினன் என்பதும், கண்ண

மூர்த்தி யானவர் தம்மைச் “சிவனைப் போலப் பாவித்
 துப் பூசை செய்க” என்று வற்புறுத்திய போது அங்ங
 னம் ஒருவாறு ஒப்பிச் செய்தா னென்பதும், சிவபூசை
 க்கு விபூதி யபிடேகஞ் செய்தலும், விபூதி ருத்திராக்கர்
 தரித்தலும் இன்றியமையாதனவாய் இருந்தனவின், விஷ்ணு
 வுக்கும அங்ஙனஞ் செய்தான் என்பதும், அவனது குமார
 ருள் ஒருவனாய், கண்ணபிரான் றங்கையாய சுபத்திரை வாயி
 ற்றிற் பிறந்தவனுயுள்ள அபிமன் என்பவனும யுத்தகூனத்தி
 லே தன்னுயிர் நீங்குங் கதியில் அகப்பட்டும், பகைவர்க
 ளால் வளைத்திடப்பட்ட கொன்றைமலை, சிவபெருமான்
 றரித்தருளிய மலை போன்ற தொன்றென்று அதனைக் கட
 க்காது நின்று, பொருத பேரன்புடையவன் என்பதும்
 மகாபாரதத்தாற் பெறப்படுத லானும், இராமர் சிவபத்தித்தசா
 தற்கு மகனாகவும், சிவபக்தனான இராவணனுக்குப் பிறந்து,
 சனகனால் வளர்க்கப்பட்ட சீதாதேவியின் கணவனாகவும்
 காணப்படலாலும், உடையவர் குருவான யாதவப்பிரகாசீ
 சிவபூசை செய்தாரென்றும், இராமாநுஜரது சகோதர
 ரான கோவிந்தபட்டீ சிவலிங்கப் பிரதிட்டை செய்தார் என்
 றும், (பிரதிட்டை செய்வார் சிவசின்னங்களை யணிந்தன்றிச்
 செய்தல் கூடாது.) உடையவர்க்குப் பின்னிருந்த பராசர
 பட்டர் துவாதசி வீரத்தன்று சிவபுராணங்களு ளொள்
 றாய வராகபுராணம் வாசித்துப் பிரசங்கித்தா ரென்றும்,
 பெருமான் அதற்கு மகிழ்ந்து பரிவட்டமும் மேல் வீடுங்
 கொடுத்தா ரென்றும், திருமங்கை யாழ்வாரது தந்தையா
 ன நீலர், சிவபக்த ரென்றும், உடையவர் மனைவியார் சாண
 த்தால் மெழுகிச் சுத்தப் படுத்தினாரென்றும் சூந்பரம்பரை
 என்னும் வைணவநூல் கூறலானும், நாராயணரும் அவ
 ரைச் சார்ந்தாருஞ் சிவசின்னதாரணர் என்பது உள்ளங்கை
 நெல்லிக் களிபோல அறியப்படும்.

அதர்வணவேதம்—சாபோப நீடதத்திலே,

“யோவாய பாதார்ச்சித விஷ்ணுவேதர்ஸ தஸ்மைத தெளசக்ரமதீ வஹிருஷ்ட : தஸ்மைருத்ராய நமோ அஸ்து” என்று பிரதிபாதிக்கப்பட்டவாறு, நாராயணமூர்த்தி தமது கண்ணை மலராக வைத்துப் பூசித்துச் சுதரிசன சக்கரத் தைச் சிவபெருமானிடத்தி னினையும் பெற்றார் என்று வெ ள்ளரிடை மலைபோற் நெள்ளிதின் விளங்கலானும், வேதங் கூறிய அக்ஷை, திருவாசகத்தும், “சலமுடைய சலந்தரன்ற னுடறடிந்த நல்லாழி-நலமுடைய நாரணந்கன் தருளியவா நென்னேடி-நலமுடைய நாரணன்ற நயனமிடந் தரனடி க்கீ-முலராக விடவாழி யருளினன்காண் சாழலோ.” எனச் சிறப்பித்துக் கூறலானும், வைணவரது சிறப்புநூலாய நாலாயிரப் பிரபந்தத்தும் ஆன்றோரான நம்மாழ்வார் * “செக் கர் வானச் சடையோன் சேவடிக்கீழ்நாளின் - மெய்க்க ணிட்டுச் சக்கரநீ பெற்றவினையாட்டேபோல்” என்று அது வதித்து. உரைத்தா ராகலானும்,

சிவபூசை செய்வார் விபூதி ருத்திராக்கந் தரித்துச் செய் தல் விதியாகலானும், அவ்வாறே விட்டுணுவுந்தரித்தது பெ றப்படுதலானும், அதனைப் பசுக்கரண நீங்கிச் சிவக்கரணம் பெ ற்று, திருவருணைறி நின்று அறிவாற் சிவனென்னும் அரு ள்வள்ள லாரான தீருநாவுக்கரசு நாயனரும் தமிழ் வேதமாகிய தேவாரத்திலே,

நீற்றினை நிறையப்பூசி நித்தலா யிரம்பூக் கொண்டு
வேற்றுழி யொருநாளொன்று குறையக்கண் ணிறையவிட்ட
வாற்றலுக் காழிநல்கி யவன்கொணர்ந் திழிச்சங்கோயில்
வீற்றிருந் தளிப்பர்வீழி மிழிலையுள் விகிரதனோ.

* இத்திருக் குறங்குடி வாய்மொழி இக்காலத்துப் பிரதிகளில் இல்லாமல் பிரச்சி த்திருகுகுச்சுக். மும் பிரதிகள பலவற்றில் இருக்கின்றன, அநேகவண்ணவரும் தல்கண் ணும் பரத்தலை. அப்பிரதிகளையும் இப்பேரணின் பிரதிகளையும் தேசக்கிள், வைணவர் தமக்கு விரோதமான வாய்மொழிகளையும், பாசுக்களையும் எடுத்து விட்டனர். இவ் வரே இராமாயணம் பரதம் என்று துல்களையும் மாற்றியும் சீக்கியும் புண்கியும் பதிப்பித்தமை மெவகு மறித்ததே.

என்ற திருவீழிமிழலைத் தீர்ப்பதிகத்து ஓதியருளினமையாலும், விட்டுணு மூர்த்தி விபூதியை யுண்டார் என்று பீநகச்சாபால உபநிடதம் ஆறாவது பிராஹ்மணத்து “மகா விபூதிதமிக்” என்றம் றொடக்கத்தன கூறுவதனாலும்,

பிரமாண்-புராணத்திலே,

சுசுபேஸததம் விஷ்ணுர் பஸ்மதிக் தத நூலத :
திரிபுண்ட ராங்கித சர்வாங்கோ ஜடாமகு-மண்டித :
எனவும்,

காளிகா கண்டத்திலே,

நாராயணஸ் தபஸ்தே ஜடமுண்டச மேகலீ |
பஸ்மோத் தூளித ஸர்வாங்கஸ் திரிபுண்டராங்கித
மஸ்தக :! ருத்ராஷு மாலோ பரணே ருத்ர ஜ்ய
பராயண :! எனவும் பேசப்பட்டதனாலும்,

இருக்த வேதத்திலே,

“விஷ்ணுர்வை வாராகம் ரூபமாஸ்தாய பூமின்
விதாரயன்” என வருவதிற்பெறப்படுவதனாலும்,
அதர்வணவேதம் - நாமரகசியோபநிடதத்திலே,

“ராமந் த்ரிணேத்ரக் சோமார்த்த தாரிணம் சூவிநம்பரம் |
பஸ்மோத் தூளித சர்வாங்கம் சுபர்த்திக முபாஸ்கே

எனக் கூறப்பட்டதனாலும், அரிவம்சம் என்னு நூலி
னும் அவ்வாறு உரைக்கப்பட்டதனாலும் ஸீமந் நாராயண
மூர்த்தி விபூதி ருத்திராக்கங்கள் என்னுஞ் சிவசின்னங்களை
யணிந்தார் என்பது அங்கை நெல்லிக்கனியே.

நாராயணவதாரர் ஆதிய நக்தாத்தீயோரும் விபூதியை
யணித்தார் என்று,

அநீவணவேதம் - சாண்டில்லியோப நிஷந்தில்,

தத்தாத்ரோயம் சிவமசாந்த மிந்த்ரநீல நிபப்ரபம் |
ஆத்மா யாரதந்தேவ மவதூதந் திகம்பரம் |
பஸ்மோத் தூளித சர்வாங்கம் சடாசூடசரம்விபம் |

என்றதனால் கூறப்பட்டிருக்கிறது. ஸ்ரீராமபிரான், வா
மனர், பரசுராமர், கண்ணபிரான் முதலாயினோர் சிவசின்ன
தாரணஞ் செய்தார் என்பதை முன்னனோ, கரு, கக பக்கங்
களில் விளக்கியுள்ளோம். சிவாகமம், புராணம் முதலிய பிர
மாணங்கள் அளவில வாகலிற் காட்டாது விட்டேம்.

இது நிற்க, மயர்வற மதிநல மருளப் பெற்ற பிரபன்
னசன கூடஸ்தர் என்றும், மாறன் பணித்த மறைக்கு ஆறங்
கங் கூறப் பிறந்த வீறுடைய வடையார் சிபமென்றும்,
வைணவர்களாற் புகழ்ந்து உரைக்கப்படும் நம்மாழ்வார், திரு
மங்கையாழ்வார், பேயாழ்வார் என்னும் அவர்கள் கூற்றுக்களை
யு மெடுத்துக் காட்டுகின்றோம். அவைகளை யெல்லாம் ஒப்
பாது விடமாட்டா ரென நம்புகின்றோம். அவை வருமாறு:

நாலாயிரப் பிரபந்தத்துள்,

தாழ்சடையு நீண்முடியு மொண்மழுவுஞ் சக்கரமுஞ்
சூழரவும் பொன் னைணுந் தோன்றுமாற் - சூமுந்
திரண்டருவி பாயுந் திருமலைமே லெந்சைக்
கிரண்டுருவு மொன்றா யிசைந்து.

என்று பேயாழ்வார் அருளிச் செய்த மூன்றாந் திருவந்
தாதி, கூட-ம் செய்யுளில்படியும்,

பேரிய திருமொழி, கூ பத்து, கூ மொழி, கூ செய்யுள்.

“அக்கும்புலியினதளுமுடையா ரவரொருவர்
பக்கம் ஶிற்ச நின்ற பண்பரநர் போலும்.”

சை ௭-க௦, ௩-செய்யுள்.

“வாசவார்குழலாண்மலைமங்கைதன்பங்கனைப்
பங்கில்வைத்துகந்தான்றன்னை”

எனப் பெரியாழ்வார் கூறிய செய்யுளிற்படியும்,

சை ௬, ௧, ௩-செய்யுள்.

“குழனிற்வண்ணின் கூறுகொண்ட தழனிற்வண்ணன்”
என்ற திருமங்கையாழ்வார் செய்யுளிற்படியும்,

முதல் திருவந்தாதி (௭௪)

ஏற்றான்புள் னூர்ந்தா னெயிலெரித்தான் மார்பிடந்தான்
நீற்றா னிழன்மணி வண்ணத்தான்—கூற்றொருபான்
மங்கையான் பூமகளான் வார்சடையா னீண்முடியான்
கங்கையா னீள்கழலான் காப்பு.

சை (கூறு செய்யுள்.)

பொன்றிகழு மேனிப் புரிசடையெம் புண்ணியனும்
சின்னலகந் தாய நெடுமாலும்—என்றும்
இருவரங்கத் தாற்றிரிவ ரேலு மொருவ
நொருவனங்கத் தென்று முளன்.

சை (நூசெய்யுள்.)

அரளு ரணனாம மான்விடைபுள் னூர்தி
யுறாநான் மறையுறையுந் கோயில்—வரைநீர்
கரும மழிப்பளிப்புக் கையது.வேனேமி
யுருவமெரி கார்மேனி யொன்று.

எனவருஞ் செய்யுள்களானும், சிவபெருமானும் விஷ்
ணுமூர்த்தியும் ஒவ்வோர் பாதித் திருமேனியை யுடையரா
ய்ச்சேர்ந்து, ஒருவடிவராய் இருக்கின்றனர் என்பது பெறப்
படு மென்க.

அரி, அரனது தேவியென்பது.

பிறைதங்கு சடையாணை வலத்தே வைத்துப்
பிரமணத்தன் னுந்தியிலே நோற்றுவித்து.

எனத் திருமங்கையாழ்வார் அருளிச் செய்த பெரிய திருமொழி, ஈ பத்து, நான்காகத் திருவாய் மொழியில், கூ ம்செய்யுட்படி, வலப்பாகத் திருமேனி மகேசுரராகவும், இடப்பாகத் திருமேனி நாராயண மூர்த்திபாகவும் இருக்கின்றனர் எனத் தெரிதலாலும், அவ்வடிவிற்குச் சங்கரநாராயணர் என்று பெயர்வழங்கலாலும் அறிக. எமது சிவாகமங்களும் அவ்வடிவை அரியத்தர், கேசவார்த்தர் என்று கூறாநிற்கும். பெருமான் இடப்பாலும், இறைவனாகிய சிவபெருமான் வலப்பாலும் இருக்கும் அவ்வுண்மை சங்கரநாராயணர்கோயில் என்ற சேஷத்திரத்திலுங் கண்டு தெளிக.

வலப்பாகம் ஆண்பாலும் இடப்பாகம் பெண்பாலு மென்றுகொள்ளும் வழக்கின்படியும், விவாக காலத்தில் வலப்பக்கத்தில் ஆணும், இடப்பக்கத்திற் பெண்ணும் இருக்கும் முறையினாலும், ஆணுக்கு வலப்பக்க உறுப்புக்கள் துடித்தலும், பெண்களுக்கு இடப்பக்கத்து உறுப்புக்கள் துடித்தலும் நல்லதென்று துடிநூல் கூறுதலாலும், சிவபெருமான் ஆண்டன்மையை யுடைய சத்திமான் என்பதும், நாராயண மூர்த்தி “நால்வகைப்பட நண்ணிய சத்தியுண் - மாலுமொன்றாதலின் மற்றது காட்டுவான்” என்னுங் கந்தபுராணக் கருத்தின்படி, பெண்தன்மையை யுடைய நால்வகைச் சத்திகளுள் ஒன்றாய சத்திவடிவர் என்பதும் பெறப்படும.

திருமால் அதற்கேற்ப, சிவபெருமான் தாருகவனத்திற் சென்ற காலத்தும் மோகினி யென்னும் பெண்ணுருக்கொண்டு சென்றார் என்றும், அமிர்தங் கடைந்த காலத்தும்

கசஅ

சைவபூஷண சந்திரிகை.

பெண் உருவங்கொண்டு அசுரராமயக்கி, சிவபெருமானது திருக்கோலத்தைக் கண்டு அவருடன் சேர்ந்து மாகாளர் என்னும் அரிகர புத்திரரைப்பெற்றார் என்றும், முன் எக - பக்கத்திற் கூறியபடி, சிவபெருமானைச் சேர்ந்து பிரமதேவ ராயீன்றுரொன்றும், வேதாசம புராண பரமேதிகாசங்கள் முழங்குகின்றன. ஆகலால் திருமால் அரனது தேவியே.

அன்றியும் துயிலுங் காலத்து ஆடவர் இடக்கையைக் கீழ்வைத்தும், பெண்கள் வலக்கையைக் கீழ்வைத்துந் துயி லல் வேண்டும் என்ற முறைப்படி, எமது சிவசத்திரஞள் ஒருவராய நாராயணருர், வலக்கையைக் கீழ்வைத்துச் சய னிக்கின்ற ரொன்று “ மின்னிலங்கு தொடிவலய வியன்வல க்கை கீழ்க்கொடுத்துத் - தென்னிலங்கைத் திசைநோக்கித் திருநயனந் துயில்வோய்கேள்.” என வைணவர் உடைய சிறப்பு நூல்களினுஞ் சொல்லப்பட்டிருத்தலாலும், இறை வன் பெருமான் என்று அழைக்கப்பட, மால் பெருமாள் என்று அழைக்கப்படுதலாலும், ஆன் விசுதி ஆள் விசுதியா கத்திரித்து வழங்கப்படுங் காரணம் நுண்ணுணர்வார்க்குப் புலப்படும் ஆகலாலும், பெண்கள் திலக வடிவாக ஆவது, பட்டமாக ஆவது, தீபத்திற்குச் சமமானவடிவாக ஆவது, அர்த்தசந்திர வடிவாக ஆவது இடக்கடவர் என்று,

காமிக ஆசமம் - ஸநானவிதிப் படலத்தீல்,

ஸ்ரீரீணாந்து திலகம் வாபி பட்டாகார விஜாவிவா ।

காத தீவ ஸரீகார விஜாதஜநு மலாபிகம் ॥

ஸ்திரீணந்து திலகம் வாபி பட்டாகார மதாபிவா!

அத தீப ஸமாகார மர்த்தசந்தரம் லலாமகம்!!

என்ற கலோகத்தாற் கூறப்பட்டபடி, நாராயணப் பெரு மாளுக்கும் பெண்களிடும் சாந்துப்பொட்டு, கஸ்தூரிப்பொ ட்டு, தங்கப்பொட்டுகளும் ஒவ்வொரு காலத்து இட்டு வருத

லாலும், அது சில தலங்களிலுள்ள அர்ச்சாவதார மூர்த்தி களுக்குங் காணப்படலானும், அவ்வாறே தென்கலை யாசாரியர் என்று வைணவர் கொண்டாடும் பட்டரும், பெருமானுக்குக் கஸ்தூரி புண்டரமே விசேடித்த தென்று, “கஸ்தூரி கலிதோர்த்துவ புண்டரதிலகம்” என்று கூறியதன்றி, திருமண்புண்டரங் கூறாமையாலும், அங்ஙனமே வடகலையாசாரியர் என்னும் வேதாந்ததேசிகர் என்பாரும்” “காந்தம் வக்திரம் கனகதிலகாலங்கிருதம் ரங்கபர்த்து” என்றுரைத்து விளக்கியதனாலும், அதில், ரங்கபர்த்து” என்பதற்கு ஏறும்பிச்சீயர், புட்குழிச்சீயர் என்னும் வைணவாசாரியர்கள் அரங்கநாதனுக்குப் பர்த்தாவாகிய (கணவனான) சிவன் என்று வியாக்கியானம் விரித்தலாலும், தீப வடிவாகவும் அர்த்தசந்திரனுருவாகவும் விபூதி கொண்டு பெண்களிடிலுது போலவே நாராயணற்கும் இடப்பட்டு வந்ததென்க. அவ்வாறே யவரடியாரும் இட்டுவந்தார்களென்றும், உடையவர் என்பார் சைவசித்தாந்த தாபன வேந்தனோரான சோழமகாராஜாவின் சமஸ்தான வித்துவானாகிய மகாபண்டித சிரோமணி, பிரம ஸ்ரீமத் - வாகீச பாதிசேகர சிவாசாரியக வாயி களுடன் வாதித்தற்குப் பயந்து மேலைத்தேச மோடி வேடர் குடிசைக்குட் புகுந்து பன்னிருவருட மொளித் திருந்து சூனியம் பண்ண, அவர் சீடராகிய கூரத்தாழ்வார் தாமே உடையவரெனப் பொய்கூறி வேடங்காட்டி வாகி த்துத் தோல்வியடைந்ததனால், தாம் உடையவரல்லர் என்றுகூற, சோழமன்னன் இவன் பொய்யும் பிதற்றும் பாசாங்கு முள்ளவன்; ஆதலால் கண்ணைப் பிடுங்குக வென்று கட்டளையிட்டதனம் பிடுங்கப்பட்டதென்றும், அது கேட்ட உடையவர் வருந்தி, சோழனில்லாத காலத்தில் விபூதி கொ

ண்டு இடுவதை மாற்றி வெள்ளைமண் வைத்து, ஸ்ரீதேவி என்று குங்குமமும்வைப்பித்து அதுமுதல்வழக்கத்திற்குக் கொண்டுவந்தாரொன்றும், அவ்வாறே விஷ்ணு விம்பங்கள் பலவற்றிற்கும் நாமத்தை யிட்டு வைத்தாரொன்றும் பெறப்படுதலாலும், பெருமாள் சிவத்தின் மாயாசத்தி யெனப்படுவார். இதுபற்றியே திருநெழித் தமிழ்வேதமும் “அரியலாற்றே வி யில்லை யையணையாற னூர்க்கே” என்று முழங்கிற்று.

அற்றேல், புருடோத்தமன் என்னு நாமம் அவர்க்கிருத்தலால், புருடர்களுட் சிறந்தவன் என்ற பொருண்மைக்கும் மாறாகின்றதே யெனின், அவ்வாறன்று. புருஷனுக்கு (நாயகனுக்கு) உத்தமன் எனவும், மனுடர்களுக்குட் சிறந்தவன் எனவும் பொருள்கூறப்படலால் மாறன்றென்க. புருடத்தவமாய் நிற்கும் இறைவனுக்கு, மாயாகாரியமாகிய உலகையாக்குதற்கு இம்மாயா சத்தியாகிய பெருமாள் மாயையாக நின்று சிறத்தலால் புருடோத்தமன் எனப்படுமென்க. “ஈண்டு ஒருபக்கத்திற் சிவனிருக்கின்றார் என்றது, நாராயணப் பெருமாள் இடத்தினின்றும் சிவனும் பிரமனும் தோன்றலால் அதுவே” யென்பார் போலும். சிவபெருமானிடத்தினின்றும் பிரமவிண்டிகள் தோன்றுவான்றிச் சிவன் தோன்றினென்க. இன்னும் நாலாயிரப்பிரபந்தச் செய்யுள்களு மிடங்கொடாமையானும், சிவனுக்கு ஒருகூறு கொடுத்தானென்றதன்றிப் பிரமற்குக் கொடுத்தது பேசப்படாமையாலும், தாழ்சடையு நீண்முடியும்” என இருவருவின் நன்மைகூறியதன்றி, மூவுருவின் நன்மை பேசப்படாமையானும், அது பொருந்தா தெனமறுக்க. இன்னன நியாயங்களாலும், பிரமாணங்களாலும், அதுபலத்தாலும் நாராயணப் பெருமாள் சிவனது சத்தியுளொன்றாயும், இடப்பாதி யிற்சேர்ந்த தேவீ

யாயும் இருக்கின்றார் என்பது துணியப்பட்டு, விபூதி தரித் தமையும் மண்தரியாமையும் வெள்ளிடை மலைபோற் றெ ள்ளிதின் விளங்கப்படும்.

பிறர் தம்மத மேற்கொண்டு களைவு,

நம்மாழ்வார் திருவாய்மொழியில்,

கரிய மேனிமிசை வெளிய நீறு சிந்தேயிடும்
பெரிய கோலத் தடங்கண்ணன் விண்ணோர் பெருமான்றன்னை
யுரிய சொல்லா விசைமாலிகை னேத்தி யுள்ளப் பெற்றேற்
கரிய துண்டோ வெனக்கின்று தொட்டு மினி யென்றுமே.

எனவரும் நான்காம் பத்து ஐந்தாவது திருவாய்மொழியில்,
ஏழாளு செய்யுட்படியும்,

கவனக் கடாக்களிறட்ட பிரான் றிருநாமத்தாற்
றவளப்பொடி கொண்டு நீரிட்டிடுமின் றணியுமே.

என்ற ஷெ ச, சு, ரு, செய்யுளிற்படியும்,

பூவை வீயாமேனிக்குப் பூசுஞ் சாந்தென் னெஞ்சமே.

என்னும் ச பத்து, ஈ வது-வாய்மொழி க செய்யுளிற்படியும்,
பூசுஞ் சாந்தென் னெஞ்சமேபுணையுநகண்ணியென துடைய

என்ற ஷெ வாய்மொழி, உ செய்யுளிற்படியும்,

கொந்தலர்ந்த நறுந்துழாய் சாந்தம் தூபம்.

என்னும் பெரிய திருமொழி உ, பத்து, கடு, வது, உ
செய்யுளிற்படியும்,

முதலாயிரத்தில்,

“காப்பிட வாராய்” எனவும், “அக்ருவட ருடுத்த.”
எனவும் வருஞ் செய்யுள்களிற்படியும்,

நாராயணமூர்க்கு சிவசின்னங்களுள் ஒன்றாய் திருநீற்
றைத் தமது கரிய திருமேனிக் கண் நன்றாகப் பிரகாசிக்கும்
படி அன்புடன் சரித்திருக்கின்றனர் என்பதும்,

ஔ. திருவாய்மொழியில்,

உடையார்ந்த வாயைன் கண்டிகைய னுடைநாணினன்
புடையார்பொன் னூலினன் பொன்முடியன் மற்றும் பல்கன்ல.

எனவரும் மூன்றாம் பத்தில, ஏழாந் திருவாய்மொழியில்
நான் காஞ் செய்யுட்படியர்,

ஔ. நான்காம் பத்தில்,

ஏறிய பித்தினே டெல்லா வுலகு கண்ணன் படைப் பென்னு
நீறு செவ்வே யிடக்காணி நெடுமா லடியா ரென்றோடு
நாறு துழாய் மலர் காணி னொரணன் கண்ணி யீதென்னுந்
தேறியுந் தேறாது மாயோன் நிறத்தின ளேயித் திருவே.

எனவரும் நான்காந் திருவாய்மொழியில், ஏழாஞ் செய்யு
ட்படியும்,

தணியும் பொழுதில்லை நீரணக் காடுகி ரன்னைமீர்
பிணியு மொழிகின்ற தில்லை பெருகு மிதுவல்லான்
மணியி லணிசிற மாயன் நமரணி நீறு கொண்டு
வணிய முயலின்மற் றில்லைகண் டரிவ் வணங்குக்கே.

என்னும் ஔ. பத்து சு வது மொழி கூ செய்யுட்படியும்,
அக்கடவுள் கண்டிகையைபும் (உருத்திராக்க மாலை
யையும்) சரித்திருக்கின்றனர் என்பதும், ஆழ்வார் முதலிய
அடியார்களுந் சரித்தன விபூதி ருத்திராக்கங்களே என்ப
துஞ் சித்தாந்தமாம்.

விபரீதார்த்த திரவ்கார தண்டனம்.

ஈண்டுக்காட்டப்பட்ட செய்யுட்களிலுள்ள நீறு, சாந்து,
காப்பு, பொடி, கண்டிகை அக்கவடம், என்னுஞ்சொற்கள் விபூதி
உருத்திராக்கங்கள் எனவே பொருள்படும். அவ்வாறே “கரிய

மேனிமிசை என்ற செய்யுளில் வரும் நீறு என்பதற்கு அங்க ராகம் என்று ஆரூயிரப்படிக்காரர், பன்னீராயிரப்படிக்காரர், ஆகிய வைணவவியாக்கியானிகள் உரை செய்திருக்கின்றனர், அங்கராகம் என்றால், மெய்முழுதும் பூசப்படும் பொருள். ஆகவே அது திருநீறேயன்றி வேறொன்று மன்று. இப்போதுள்ள போலிவைணவர் சாந்து, அஞ்சனச் சூரணம், கர்ப்பூரப்பொடி, திருமண் என்னும் நாமக்குறிகள் என்று அர்த்தபண்ணுவது விபரீதார்த்தமாகிய அபார்த்தகமாம்.

ஏனெனில், அவைகளுக்கு “நீறு” என்ற பெயர் வழக்கிலாவது செய்யுள்களி லாவது வழங்கப் படாமையானும், அவை ‘யொவ்வோரிடத்திற் றரிக்கப்படுவன வன்றி, திருநீறுபோல, உடல் முழுதும் உத்தூளனமாகத் தரிக்கப்படுவன அல்ல ஆகலானும் பொருந்தாவாம்.

நீறு என்பது விபூகிக்கே யிடுகுறியாக இருத்தலானும் நியாயசாரேயம், வாத்ராச்சியம், நீலகண்டையம், அன்னம்பட்டையம் முதலிய தருக்க நூல்களின்படி, “சக்திக் கிரகம் வியாகரணேவமான” என்னுஞ் சுலோகத்தாற் பெறப்படும் எண்வகைப் பொருளாற்றல்கட்கும் பொருளாய், நிகமனப்படுவது விபூதியே யாகலானும், அங்கராகம் என்பதும் திருநீற்றுக்கே யாதலன்றிப் பிறவற்றிற்குச் சேறலன்மையானும், வைணவர்விரிக்கும் பொருள் அபார்த்தம் என்னும் தர்க்கதோஷமும், தன்னு ளொரு பொருள் கருதிக் கூறல் என்னுங் குற்றமுமா மென்க.

அங்கராகம் என்பது திருநீற்றுக்கே யாதல்பின்வருஞ் செய்யுளானும் பெறப்படும்.

பொங்கரா வெயின்மணிப் பூணும் பேணுநீற்
றங்கராகமு முவந்தணியு மேனியாய்.

என்று, கண்ணபிரானும் அர்ச்சுனனும் திருக்கயிலை சென்று மும்மூர்த்திகட்கும் முதலான சிவபெருமானைத் துதித்தார்கள் என வில்லிபுத்தூர்பாரதம் பதின்மூன்றாம் போர்ச் சருக்கத்து ௨௦௮ - செய்யுளிற் கூறப்பட்டது. இச்செய்யுளிற் கண்ணபிரானே தம்முடைய திருவாக்கினால் நீற்றை அங்க ராகம் என்று கூறித் துதித்தனர் என்று “புரநகையாலெரி புராரிதன்முன - நரனொடுநரண னனுகி யன்பினுற்-சரண பங்கயமுறத் தாழ்ந்த பன்முறை - கரணு முகிழ்த்திது கழறன்மேயினார்” என்றால் வேறுபிரமாணம் யாந்தேடுவது அவசியமன்றும். “நீற்று அங்கராகம்” என்னுந் தொடர் நீருகிய அங்கராகம் எனப்பண்புத்தொகையாகக்கொள்ளப்படும். இதனாலும் ஆரூயிரப்படிக்காரர், பன்னீராயிரப்படிக்காரர், நீறு என்பதற்கு விபூதி யென்றே பொருள் செய்தன என்பதும், ஆழ்வார்கள் கருத்து மதுவே யென்பதஞ் சித்தாந்த மாதலறிக.

வெளியநீறு என்பதனை, வெளியம் நீறு எனப் பிரித்து அஞ்சனப் பொடி எனக் கொள்ளின் பொருளாற்ற லின்றி, சலம் என்னும் தர்க்கதோஷமும் உறும். என்னை? வெளியம், என்பதற்கு அஞ்சனம் என்னும் பொருள் கோடற் காதார மின்மையின். “கரி அம்மேனி மிசை வெளிய” என்றலு மாகாது. வெளிய என்பதற்குத் தாவ என்ற லாகாமையின்.

“நீறு செவ்வே யிடக்காணில்” என்ற செய்யுளில் உள்ள நீறு என்ற பதத்திற்கு ஆரூயிரப்படி, பன்னீராயிரப்படி, இருபத்துநாலாயிரப்படி ஈடு முப்பத்தாருயிரப்படி, ஒன்ப தினாயிரப்படி, ஜீயர் என்னும் இவர்கள் யாவரும் விபூதி யென்றே யர்த்தம் பண்ணிபதன்வி வேறு அர்த்தங்கொண்டார் அல்லர். திருமண்ணை யாவது, மஞ்சளை யாவது குங்குமங்க னையாவது, சாந்துப் பொட்டு, அஞ்சனப் பொடி, கர்ப்பூரத் தூள் என்பவற்றையாவது காட்டினால்லர். திருநீறு என்று

காட்டி, அத்திருநீறு பிரமகத்தியாதிபாவங்களை யெல்லாம் போக்குவது என்றும் விதந்து பேசியிருக்கின்றார். பேசினதுமன்றி “மத்யம்பீத்வா” என்ற சாதாதபஸ்மிருதிச் சுலோகத்தையும் காட்டியிருக்கின்றனர். சகலபாவங்களையும் போக்குமென்று, அவர் காட்டிய சுலோகத்தானே பெறப்படும் போது, யாவரானும் நித்தியாங்கமாகக் கொண்டு அணிதற்குரியதே. மாயனும் அவன்டியவரும் அத்துணை மகிமை செறிந்த திருநீற்றை வெறுப்பாரா? வெறுக்கார்.

அல்ஸி, சொட்டி, நெய்தல் முதலாயின சேற்றிலும் சலத்திலும் தோன்றுவதாயினும், தாமரை யொன்றற்கே பங்கயம், சலசம், கஞ்சம், கமலம் முதலிய பெயர்கள் சிறப்பாக (உரிய நாமம் ஆக) அமைதல் போலக் கண்டத்திற்றறிக்கப்படும் பல அணிகளுள்ளும் சிறப்புடைய உருத்திராக்க மணிமாலைக்கே கண்டிவை என்னும் பெயர் வழங்கமையும். பாவங்களையெல்லாம் கண்டிப்பது என்ற பொருட்சிறப்பு மிருத்தல் காண்க. துளசி மணிமலை வேதத்திற்கூறப்படாமையானும், பொன்னும் கண்டிகை செய்து தரிப்பது வழக்கா யிக்காலத்து முண்மையா யிருத்தலானும் வேறு கொள்ள இடமின்றே. போலி வைணவர் என்செய்வார் பாவம்! பாவப்!! எமது நாராயணப் பெருமாள் பிருந்தை யிறந்த சாம்பரிட்புரண்டார். அதுநீக்க உமாதேவியார் துளசியுண்டாக்க அதனையணிந்து தம்மையல்தீர்த்தார் என்று புராணங்கள் கூறுவதும், தாம் அதனையொப்பிப் பிருந்தாவனம் என்று கொண்டாடுவதும் இருக்க, சிவபெருமானால் அருளப்பட்ட கண்டிகையைத் தரித்தார் என்பதுதானா குறைவையுண்டாக்கும். தசரத இராமரைப் பதுமநாபன் என்று ஆங்காங்கு நாலாயிரப் பிரபந்தத்தில் ஆழ்வார்கள் கூறினமையால், அவ்விராமர் சிவனடியாமான

கடுகூ சைவபூவுண சந்திரிகை.

அசுத்தியர், பரத்துவாசர், வசிட்டர் முதலாயினோர் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினமை குறைவை வினோக்காதா? 'குழனிற் வண்ணநின் கூறுகொண்ட- தழனிற் வண்ணன் நண்ணார் நகரம் - விழநனி மலைசிலை வளைவுசெய்தங் - கழனிற் அம்பது ஆனவனே''

எனப் பெரிய திருமொழி ஆரூம்பத்து க வதுமொழி கூசேய்யுளில், திருமங்கையாழ்வார் சிவனுக்கு விஷ்ணு அம்பாய் நின்றார் என்றது, விஷ்ணுவின் பரத்துவத்திற்குக் குறைவாகாதா? சிவனால் முடியாததினால் விஷ்ணு அம்பாய் நின்றார் எனில், அவ்வம்பைத் தொடுத்த சிவனெரித்திலரே. அம்பாகின்ற திருமாலும், அவ்வம்பின் இறகாக நின்ற வாயுதேவனும், துலியிற் கூலமயாக வைக்கப்பட்ட அக்கினி தேவனும், மற்றையோரும் எமமைக்கொண்டனரே விவன்றிரி புரத்தை யெரிக்ககத் தொடக்கினன் என்று நினைத்து இறுமாந்த காலத்தில் அதனைப்பரமன் திருவுளத்தெண்ணியதனால் தோன்றிய சிரிப்பாகிய அக்கினியாலன்றே எரித்தான். ஆதலால் பாணமாய் நின்றது பரத்துவமாகாது. அன்றியும் விஷ்ணுவே அம்பாகி எரித்தார் ஆனால் "எயிலெரித்தான், திரிபுரஞ் செற்றவனும், திரிபுரமூன் நெரித்தானும்" என்று ஆழ்வார்கள் சிவனைக் கூறமாட்டார். பசுவின் கோமயத்தா லுண்டாகுந் திரு நீறு கூடாதேல் பசுவின் பொருளாகிய தயிர், நெய், பால் இவற்றையுண்டதும், பசுக்களை மேய்த்ததும் பேரிழிவன்றே? அவற்றை யெல்லாம் நாலாயிரப் பிரபந்தத்தில் ஆழ்வார்கள் ஆங்காங்குக் கூறியிருக்கின்றனரே. அவற்றிற் றெல்லாம் என செய்வார்?

பசுவின் சார்தச் சாம்பல், பிணச்சாம்ப லெனின் முன் கண்ணனுண்டவையும் பிணத்தயிர், பிணநெய், பிணப்

சைவபூஷண சந்திரிகை. ௧௫௭

பால் என்று ஆகி, பிணங்களாகிய பசுக்களைக் காத்து, பிணக் குலமாகிய இடைக்குலத்திற் பிறந்தார் என்றன்றோ சொல்ல வரும். இவைகளைக் சண்ட மாத்திரையே கேட்ட மாத்திரையே தூஷண மென்பார் வெள்ளறிவிற்கு யாமென் சொல்வோம். அவர் உண்மையுணர்ந்தாரல்லவ் என விடுக்க.

திருமண் பதிகமாவது, விஷ்ணு திருமண் அணிந்தார் என்றாவது, அல்லது ஆழ்வார்களால் பிரபந்தத்துச சொல்லப்பட்ட பரமசிவன், உருத்திரர், காரிருத்திரர், ஏகாதசருத்திரர், விநாயகர், சுப்பிரமணியர் என்னும் இவர்கள் தாமும் திருமண், துழாய்மணி என்பவற்றை யணிந்திருக்கின்றார் என்றாவது, நாலாயிரப் பிரபந்தத்திற் கூறப்பட்டிருக்கின்றதா? இல்லையே. சிவனும் மற்றையருப்; விஷ்ணுவின் அடியவொன்றால், அவர் புண்டரகதை யன்றோ இடுவர். நாலாயிரப் பிரபந்தம் சிவபெருமானைப் புகழ்ந்த காலத்து, “நீற்று நிழன்மணி வண்ணத்தான் எனவும், ஆயிரந்தோள்-மன்னு கரதலங்கண் மட்டித்து மாதிரங்கண் - மின்னியெரி வீச மேலெடுத்த சூழ்கழற்கால்-பொன்னுலக மேழுங்கடந்தும்பர்மேல் சிலும்ப-மன்னு குலவையு மாருதமுந்தாரகையுந் - தன்னினுடனே சுழலச் சுழன்றிங்-கொன்ன விலும் மூவிலைவேற் கூத்தன் பொடியாடி” எனவும், “தேவர்க்கெல்லா மூத்தநம்பி முக்கண்ணம்பி” எனவும், எம்பெருமானும்பராளு மரணே எனவும், காரிருத்திரரைப் புகழ்ந்தகாலத்து “வெந்தா ஒன்புஞ் சுடுநீறு மெய்யிற் பூசிக்கையகத்தோர்-சந்தார்தலைக்கொண்டிலகேழுந்திரியும்பெரியோன்” எனவும், விபூதியணிந்தார் என்று புகழ்ந்ததே யன்றி, திருமண், துழாய்மணி பூண்டுளானைச் சொப்பவில்கையே. நாலாயிரப்பிரபந்தம் சைவார்த்தரா யிருக்கிற சிவன், மும்மூ

கருஅ சைவபூவுண சந்திரிகை.

ர்த்திகளுள் ஒருவரான ருத்திரர், காரிருத்திரர் என மூவரையோ துதல்காண்க. இஃதறியார் எல்லாஞ் சிவனென மயங்கியிடர்ப்படுபு.

ஆரூயிரப்படி, பன்னீராயிரப்படி, இருபத்து நாலாயிரப்படி, திருவீதிப்பிள்ளைசெய்த முப்பத்தாரூயிரப்படி, ஜீயர் அரும்பதப்படி என்னும் இந்த வியாக்கியானங்களின் அர்த்தங்கள் பிரமாணங்களுக்கு ஒத்தன வல்லவென்றும், மாறுபட்டன வென்றும் வைணவரது ஆசாரியர்களுள் ஒருவராய தூப்பில்பிள்ளை என்பவர் அவைகளைக் கண்டித்து ஓர் வியாக்கியானஞ் செய்தார் என்றும், அவ்வியாக்கியானத்தில் இந்த நீறு, காப்பு, சாந்து, கண்டிகை, பொடி, அக்கவடம் என்பவற்றிற்கு, சாந்துப்பொட்டு, திருமண், மஞ்சள், குங்குமம், அஞ்சனப்பொடி, கர்ப்பூரத்தூள் என்பன வேதத்திற்கு கூறப்படாமையால் அவை வேதபாகியமென்றும், விபூதி ருத்திராக்ஷமே கொள்ளத் தக்க பொருளா மென்றும், பிறவுமமைய அவர் ஒருரைசெய்து பிரவர்த்தித்த காலத்து, பெரியவாச்சாம்பிள்ளை என்னும் ஆசாரியார், குடி முடிந்ததே யென்று அதனைப் பெரிது மிரந்து வாங்கிக்கழித்தார் என்றும், வைணவரது குருபரம்பரை என்ற நூலால் தெரிகின்றது. மாதவாசாரியர் ஆகிய நஞ்சீயர் அவர்களும் செய்த ஒன்பதினாயிரப்படியைக் கண்ணூற்றால் ஆங்கும் இவ்விபூதி ருத்திராக்கங்களே உரைக்கப்பட்டிருக்கின்றன. அதனற்றான் வெளிப்படுத்தாது ஒளித்து வைத்திருக்கின்றனர். இன்னன காரணத்தால் வைணவ வியாக்கியானங்கள் முழுவதுஞ் சரியுடையன வெனக் கொள்ளற் கிடமில்லை.

திருமண், வடகலைமண், தென்கலைமண், குங்குமம், மஞ்சள் என்னும் இவற்றுள் எதனைத் தரிப்பது? வைணவர்

தம்முளேதாம் ஒருவரையொருவர் குறைகூறி, ஓவ்வொன்றையும் அவைதிகமென்று சொல்லி வாதிடலால் திருமண இடையில் வந்ததென்க. அதுவும் உடையவர் காலத்தில் ஏற்படுத்தப்பட்டு, அவர்வழிவந்த ஆட்கொண்டி, அம்மங்கி, கூரத்தாழ்வார், கிடாம்பி யாச்சான், மடைபூசியாழ்வான், தூப்பில்பிள்ளை, சிறியாழ்வான், நெய்யுண்டாழ்வான், உக்கலாழ்வான், பிள்ளையாழ்வான், மிளகாழ்வான், ஈயுண்ணியாழ்வான், சிறியாண்டான், ஈயுப்பிள்ளையாண்டான், கந்தாடையண்ணன், ஏச்சான் ஈச்சம்பாடியாச்சான், மழுலூர் நம்பி, சொட்டைநம்பி, முடும்பைநம்பி, சட்டைப்பள்ளிச்சீயர், புட்குழிச்சீயர், அம்மங்கியம்மாள், முடும்பையம்மாள், பருத்திக்கொல்லையம்மாள், உக்கலம்மாள், சொட்டையம்மாள், பட்டினிப்பெருமாள், எம்மார், காராஞ்சி, குமாண்டூர்ப்பிள்ளை, பிள்ளையுறங்கா வல்லிதாசர், வண்டர், செண்டர், தெக்காழ்வான், நடுவிலாழ்வான், கோடியிலண்ணர், கொல்லக்காவல் தாசர், அத்துழாயம்மன், பிள்ளைப்பிள்ளையாழ்வான், கந்தாடைத் தோழப்பர், ஈயுண்ணிமாதவப்பெருமாள், பெரியவாசசாம் பிள்ளை, வடக்குத் திருவீதிப் பிள்ளை, நம்பிள்ளை, கீழையகத் தாழ்வார், மேலையகத்தாழ்வார், அப்பாவண்ணன், ஆய்ச்சி, சடகோபக்கொற்றி, கோமடத்தாழ்வான், வெள்ளறைச்சீயர், காசநம்பி, நடாதுராழ்வான், கோங்கிலாச்சான், சொக்கத்தூராழ்வான், சொட்டைப்பூசிச் செண்டலங்காரர், உறுப்புட்டுராச்சாம்பிள்ளை, ஆசூரிப்பெருமாள், எறும்பியிலப்பை, வேடலப்பை என்னுமிவர் முதலாயுள்ள பின்னோர்களால் வழக்கஞ்செய்யப்பட்டு வந்ததேயன்றி வேதாகமோபரிடத மிருதபுராணேதி காசாகி நூல் ௩ ளில் ஒன்றிலேனும் திருமண், சுறுப்புப்பொ

ட்டு, அஞ்சனப்பொடி, கர்ப்பூர முதலியன சொல்லப்படவில்லை. இதனையறியார் சிலா இதனை விபரீதாத்தம என்று வாயில்வந்தபடி யெழுதித் தூஷணசகவடி ஒன்றுவிட்டார். அத்திரஸ்காரச்சுவடி எழுத்தெழுத்தாக கண்டிக்கப்பட்டதை நீறுஎன்னுஞ்சொல்லுக்கிட்ட வைரக்குப்பாயம், கண்டிகையநர்த்த கானனகுடாரி, வைணவ வாயாப்பு என்னு நந்நூல்களிறகாண்க. இவ்விடயங்கள் வாதத்தில எமமாற சித்தநதஞ செய்யப்பட்டன. திருமண் தாரணத்தூள்ளும் சிவபுச்சூரணம் சிரேடடம் எனறும், மஞ்சடசூர்ணம் சிரேடடம எனறும், வடகலைநாமம் விசேடமென்றும், தென்கலைநாமம் உயர்நததென்றும், வைணவர்களே பிரமாதமான சண்டைகள் செய்தனரே; செய்கின்றனரே. அவற்றுள் இதுதான் உயர்நததென்று இன்னுத் தீரமானித்து ஒருவழிப்பட்டாரல்லா. விபூதியில் இவ்வகைப் பேதங்களிலையே. நால்வகை நாமத்துள எந்த நாமமுண்மையோ? ஒல்வோர்பகுதி வைணவர் மறறை நாமங்களைப் பொய் என்கின்றனர். ஆதலால் எல்லாம் பொய்யே. “உத்ருதாஜி வராஹேணக்ருஷ்ணேந சதபாகுந” எனனுமந்திரம் மண்போடு மந்திரமன்று, மண்புசிக்குளித்தற்கு உரிய மந்திரமே.

இன்னன நியாயங்களானே, உடையவர்க்கு முன்னர் இருந்த ஆழ்வார்கள் செய்த நாலாயிரப் பிரபந்தங்களில் வரும் நீறு, கண்டிகை, பொடி, காப்பு, அக்கவடம், சாந்தம் முதலிய சொற்களுக்கு எவ்வாற்றினும் பொருட்பொருததமாகக் கொள்ளப்படுவது விபூதி ருத்திராக்கங்களே யென்றும், அவையே சுருதிப் பிரமாணங்கள் உரைத்த கருத்துள்ளும், மற்றைபன வெல்லாம மாறென்றும், அதனால் எமது காத்தற் கடவுளாகிய நாராயணப் பெருமானும்

அவரடியார்களும் அணிவன திருநீறுங் கண்டிகைபு மென்றும் சித்தாந்த மாதல் அறிக.

விபூதி ருத்திராக்க விவாதம்.

திருமண், துளசிமணி தாரணங்களே வாசுதேவனுக்கும், அவனடியார்க்கும் உள்ளன வென்றும், விபூதிருத்திராக்கங்கள் பிரமகத்தி முதலிய பாதகங்களைச் செய்தாரும், இராக்கதர் அசுரர்களும் தரிப்பன வென்றும், ஆகலால் பிராயச்சித்தாங்கமாகும் என்றும், குரூர வைணவராகிய திக்ஷிஜயம் எம்பாவையங்கார் என்பவர் அதர்வசிகா விலாசம் என்ற நூலொன்றை யெழுதிவிட்ட காலத்து, மைசூர் என்னும் மகிஷபுரக்கணிருந்த வீரபத்திர ஆரத்திய சுவாமிகள் அவற்றையெல்லாங் கண்டித்து, சித்திரக் குறியாகிய ஊர்த்துவபுண்டரம் உடையவரால் ஏற்படுத்தப்பட்டதென்றும், அவைதிகமும் நவீனமுமாகுமென்றும், சிவசின்னங்களே வைதிகம் என்றும், அவை நித்தியாங்கம் ஆகுமென்றும் பிரமாணங்களுடன் "அதர்வ சிகாவிலாச நிரசனம் என்ற சிறந்த நூலொன்று எழுதி, வாதிக்கவந்த ஐயங்காரையும் வென்றனர். ஐயங்கார்தம்முடைய விருதுகள் முதலாயினவற்றை யெல்லாம் சுவாமிகள் திருவடிகளில் தத்தஞ்செய்து அவர்க்கு அடிமையாயினர் என்று, சங்கரபட்டர் அவர்களாற் செய்யப்பட்ட சகல வேதசிகாமணி என்னு நூல் முழங்குகின்றது. காஞ்சிபுரத்தாத்தாச்சாரி என்னும் வேளூர் வைணவர், நாராயணரே பரப்பிரமம் என்றும், திருமண், துளசிமணி, தப்ப முத்திரை என்னு மிவற்றைத் தரித்தலே பரமபத சாதனம் என்றும், வீண்புரளி செய்த காலத்தில், ஆயிர நூல்கள் செய்த அப்பதீக்ஷித கவாமிகள் மறுக்க வெழுந்தனர்: தாத்தாச்சாரி என்பவர் "சிவன் விடமுண்டதனாற்புரப்பிரமம்" என்னிநீயமுண்ணுதி என்று பாலுடன்கொண்டுவந்து ஒன்றிக்கு,

தீக்ஷிதசுவாமிகள் அதனைப் பருகி, அதனாற் சிறிதும் வாதனை யின்றி “சிவதத்துவ விவேகம்” என்னும் நூல் செய்து சாதித் தனர். அதனை மறுக்க முடியாத ஆசாரி விழித்து, வைணவ முத்திரைகளே முத்திசாதனம், விபூதி கண்டிகைகள் பிராய சித்தாங்கம், என்பதைத் தாபிப்பேமென்று அரசனிடங்கூற, அரசன் இருவரையும் அழைத்து, மத்தியஸ்தராக வியாசபட் டர், பராசரபட்டர் என்னும் மத்துவ ஆசாரியர்களை நியோ கித்து வாதிப்பித்தனன். அப்பதீக்ஷித சுவாமிகள் வேதாகம உபப்பிருங்கண சுருதிகளால் தாத்தாச்சாரி கூற்றுக்களையெ ல்லாம், பரியநு யோச்சியாது பேஷணம், அபார்த்தகம், புனருத்தி, பிரதிஞ்ஞா விரோதம், பிரதிஞ்ஞானி, அப்பிர சித்தோபயம், அப்பிரசித்த சம்பந்தம், ஆகம விரோதம் முத லிய குற்றங்களிற் படுத்தி, சிவசின்ன வெற்றிக் கொடியை காட்டி நின்றார். தாத்தாச்சாரியார் “விழுந்தவன் மீசையில் மண்படவில்லை” யென்றாற் போல வகையறியாது, குதர்க் கத்திற்கு ஆரம்பித்தார். மத்தியஸ்தரா யிருந்த பட்டர் இரு வரும் தீக்ஷித சுவாமிகளைத் தண்டாகாரமாக வீழ்ந்து வணங்கி, சுவாமிகளால் தாத்தாச்சாரியர் அபஜெயப்பட் டார். பாஞ்சராத்திரம் பாழாயிற்று. அம்மதக் குறிகளுள், ஊர்த்துவ புண்டர இரேகைகள் ஆகிய கொம்பர்கள் மனு டர் நெற்றியைவிட்டு மலைச்சிகரங்களி லோடிச்சென்று உற் றன. மண்கள், தூளியாய்ப்பறந்து அந்தரத்தில் வெண்முகி லாய் நின்றது. தப்த முத்திரைகள் ஆகிய சங்கு சக்கரக்குறி ச்குடுகள், எருத்த மாடுகளைப் பற்றின. ஸீஞூர்ணம் என்னும் குங்குமப்பொடி மாதர்களின் சூசமண்டலத்தை யடைந்தது. அரித்திரா சூர்ணம் என்னும் மஞ்சட்பொடி கறிவகைகளுட ன்போய்க் கூடிற்று. துளசிமணியுந் தேவோரின்றி வனமணி வாயிற்று” என்றுபுகழ்ந்து சைவசித்தாந்திகளாய் நின்றனர்.

அப்பதிக்கூழித சுவாமிகள் அக்காலத்தி வியற்றிய கிரந்தங்கள் வைதிகாசாரநிர்ணயம், பரமத்திமிரபானு, சிவகர்ணமீர்தம், தப்தமுத்திர வித்திராவணம், மிர்த்துதாரண விப்பிரலம்பம், சிவசின்னோத்கர்ஷம், வனமாஸிகா தண்டனம், பாஷண்டமத சபேழகை, பிரம தருக்கஸ்தவம், சிவபுராண தாமசத்வ நிராகரணம், சர்வார்த்த சாரசங்கிரகம், பரிபாஷா மஞ்சரி, அர தத்தமான்மியம் முதலாயினவாம். கூரத்தாழ்வார் வழிப்பிற ந்த நடுவிற் றிருவீதிப்பட்டர் திருமண் சாதனங் கூறியகால த்து, சோழராசன் வான்மீகி யிராமாயணத்துள்ள “சுவர்ண வர்ணஜடாபாரம்” என்ற சுலோகத்தால் நீறன்றோ இராமர் தரித்தது என்ற கேட்டகாலத்து, நடுவில் வீதிப்பட்டர் விழி த்தனர் என்று குருபரம்பரை கூறிற்று.

விபூதி பஞ்சகம்.

இச் சிறந்ததால், திருநந்திதேவரது அவதாரமென்று சிவரகசியகண்டத்திற் கூறப்பட்ட அரதத்த மகாயோகீந்திர ரால் செய்தருளப்பட்டது. தந்தையாகிய மதுசூதனசாரிய ரும், மற்றைய வைணவர்களும் சேர்ந்து திருமண் தாரண மும், சங்குசக்கரக் குறிச்சூடும் செய்ய வந்தபோது, அரதத்த யோகிகள் அவற்றைத் தடுத்து, விபூதியின் பிரபாவங்களை யெல்லாந் தொகுத்துக் கூறி, நாராயணரின் மனைவியான மண்ணை நாமணியேம். ஏனத்தி னுச்சிட்டத்தையெடுக்கேம் என்று,

யசுர்வேதம் காலாக்கினி ருத்தீரோப ிடதத்திலே,

ஸத்யோஜாதாதி பஞ்சப் பிரஹ்ம மந்த்ணம் பரிஞ்சுக்ஷிய |
அக்ஷிரிதிபஸ்ம் வாயுரிதிபஸ்ம் வியோமேதிபஸ்ம் ஜலமிதிபஸ்ம் ||
ஸ்தலமிதிபஸ்ம் இத்த்யநேநாபி மந்திரிய |
முரநஸ்தோகதிசமுத்தருத்ய ||

என்றற் றெடக்கத்தவாகக் கூறப்பட்ட மந்திரங்களை யுச்சரித்து, பஸ்ம ஸ்நானஞ் செய்து இப்பஞ்சகத்தையும் அருளிச்செய்தார் என்க.

விபூதி, உறுப்புக்களிற் றரிக்குங் காரணம்.

இதனைப் பற்றி, கூஉ-ம் பக்கத்திற் கூறினே மாயினும், வழிமொழிதலாக வேறுகாரணமும் உளவென்று காட்ட வந்தாம். பிராமணர் முதலிய நான்கு வருணத்தாரும் திரி புண்டரமாகத் தரிக்குந் தானங்கள், ௫, ௮, ௧௬, ௩௨ என்பனவாம்.

நெற்றி, கைகள் இரண்டு, மார்பு, உங்கி என்னும் ஐந்து உறுப்புக்களினுந் தரித்தல் சிவபெருமான், மகேசுவர், உருத்திரர், கிருட்டிணர், பிரமர் என்னும் ஐந்து தேவதைகளின் பிரீதி சித்திப்பதற்கெனச் சொல்லப்பட்டது.

தலை, நெற்றி, செவிகள், கைகள், நாபி, பின்பக்கம் என்னும் எட்டினுந் தரித்தல், அவ்வுறுப்புக்கள் பிரமனுக்கும் சத்தரிஷிகளுக்கும் பிரீதியுள்ளனவாகலின் என்க.

முன்னர்க் கூறப்பட்டன வன்றி, பதினாறு உறுப்புக்களுக்கும் காரணம் வேறு முண்டு. என்னெனில் அவ்வுறுப்புக்கள், முறையே சதாசிவன், மகேசுவர், உருத்திரன், விட்டுணு, பிரமன், அக்கிவி என்னும் மூர்த்திகளும் ஜிஷ்டை, இரௌத்திரி, காளி, கலவிகரணி, பலவிகரணி, பலப்ரமதனி, சர்வபூத தமனி, நாதன், தத்தியன் என்னும் அசுவினி தேவதைகளும் ஆகிய பதினாறு தேவதைகட்கும் பிரீதி உண்டாகலின் என்க. அது “சிவ வக்நியாதி மூர்த்தி நாம்” எனவரும் ஸ்நானவீதிப்படலக் கலோகத்தானாக.

சிரம், நெற்றி, இருசெவிகள், இருநாசிகள், மூகம், கண்டம், புயங்கள், கரங்கள், முழங்கைகள், மணிக்கட்டுகள் மார்பு, நாபி, குறி, குதம், தொடைகள், முழங்காலைகள், கணைக்கால், பிருட்டோன்னதங்கள், பாத்தங்கள் என்னும் முப்பத்திரண்டு சந்திகளினும், வித்தியேசுரர் எண்மருக்கும், திசைப்பாலர் எண்மருக்கும், அட்ட வசுக்களுக்கும், அட்ட மூத்திகளுக்கும் பிரீதியா யிருத்தலால் தரிக்கப்படும். இக்கணைக் காமிக ஆகும் பூருவாகத்து ௩-வது படலத்தில், எ-ம் சுவோகத்தா லறிக.

உருத்திராக்க பஞ்சகம்.

இதுவும் முன்னர்க் கூறிய அரத்தாசாரிய சுவாமிகளால் விபூதி பஞ்சகம் செய்த காலத்திற் செய்யப்பட்டது. தந்தையார் ஆகிய மதுகுத்தனாசாரி முதலாயினோர் துளசி மணியைத் தரிப்பான் கொண்டு வந்தபோது, சுவாமிகள் தடுத்து, உருத்திராக்கத்தின் பெருமைகள் எல்லாம் விளங்கும்படி தோத்திரம பண்ணிய சிறந்த நூலாம். இது “லக்ஷ்நது தர்சனாத் புண்யம்கோடிஸ் தத்தாரணாற்பவேத் தஸ்யகோடி சதம் புண்யம் லபதே தாரணாந்ரஃ! லக்ஷகோடி 'சகஸ்ராணி லக்ஷகோடி சதாநிச'” எனவருஉஞ் சாமவேதபாக மகாவாக்கியங்களைக் காட்டி உருத்திராக்க மகிமையைக் கூறி அதனைத் தரித்து, அன்புடன் போற்றியது என்க.

விட்டுணுமூர்த்திக்கு.

வித்தியா கர்த்தரும் விபூதி கண்டிகை யிட்டார். ஒரு விஷயத்தில இருவர் பிணக்குற்ற காலத்தில், அங் விருமதத்தவர்க ளல்லாத வேற்றுமதத்தராய், அபிமான மூழில்லாதவராயுள்ள ஒருவர் எது கொள்கின்றனரோ அதுவே உண்மையானதாகும். விஷ்ணுவாவுக்கு விபூதி ருத்திரா

க்கதாரணமே யுள்ளது என்று யாம் வாதித்த காலத்தில், இல்லை யில்லை பென்று வீண்வாய்ப்பறையடித்தவர் யாமீ ண்டிக் காட்டிய சுருதிப் பிரமாணங்கட் கெல்லாம் என்ன சொல்வர். அன்றியும் ஆங்கில அரசினரால் நியமிக்கப் பட்டு, மதாபிமான மின்றி யிரண்டற்கும் பொது நிலைய ராக விளங்குஞ் சென்னை வித்தியா கர்த்தரான மாஸ்டன் துணை பி-ஏ அவர்கள், தாம் வித்தியாசாலைக்காக இயற்றி விதித்திருக்கும் (Indian History) இந்திய சரித்திரம் என்ற ஆங்கில மொழிப் புத்தகத்திலும், ஆறாம் வாசக புத்தகம் என்ற தமிழ்மொழி நூலினும், இராமர் இலக்குமணர் சீதை யென்னு மிம்மூவருக்கும் வேதாக மேதிகாசங்கள் கூறுவதுபோல விபூதித் திரிபுண்டரமும், உருத்திராக்கமுந் தரித்தபடி படம் இட்டிருக்கின்றனா. அதனாற் சீதாராமபி ரான் சிவ சின்னதாரண ரென்பது அவர் கொள்கையுமா கும். மஞ்சள், சிவப்பு, வெள்ளை யென்னும் திருமண் தாரணமிடக காணேம். அதனால் திருமண் நவீனக்குறி யென்றாயிற்று. அப்புத்தகங்களைப் பார்ப்பவர்க்கு அவை நன்கு விளங்கும். வித்தியாகர்த்தர் அபிமானத்தினால் இடுவாரா? இடமாட்டார். அநேக நூல்களை யாராய்ந்து இராமசுவாமியும், அவர் தம்பி இலக்குமணரும், இராவணன் மகளாகிய சீதாபிராட்டியும் சைவதருமம் உடையவர் என்றே தெளிந்து செய்திருக்கின்றனர். இவ்வாறே பூனாவிஷுள்ள திசையெலாந் தெரிந்த சித்திரவேலையில் வல்ல இரவிவாமா அவர்களும் இராமர் முதலினோர் ஓடம் ஏறிச்செல்லும் அப்படித்திற்கு விபூதி ருத்திராக்க தாரணத்துடன் வெளியிட்டதை யாவருங் கண்டுள்ளார். வித்தியா கர்த்தா அவர்கள், கங்கையைக் குறித்த ஆறாம்வாசக புத்தகத்திலே, சிவபெருமான் தேவியென்னு மிருவருடைய திருவுருவப் படங்களு மிட்டுள்ளார்

ககஅ சைவபூஷண சத்திரிகை.

யே குடிக்கொண் டிருக்கின்றார். சீதரக் கடவுளின் நியாண உபாசனையைத் தற்பரனார் தந்திருவுளத்த ஏற்று, அவர் வேண்டியவா றருளிநின்றவின் இருவரும் வேறாகாராயினர். அது பற்றியே,

சிவாய விஷ்ணு ரூபாய சிவரூபாய விஷ்ணவே !
சிவஸ்ய ஹிருதயம் விஷ்ணுர் விஷ்ணோச்ச ஹிருதயம் சிவ:
யதாந்தாம் நபேதாஸ் யுச சிஷகேசவ யோஸ்ததா |
பாசபந்தஸ்ததாலீவ: பாசமுத்தஸ் ததா சிவ: |

என்று யசர்வேத பாகமாகிய ஸகந்தோபநிடதஞ் சாற்றி ற்று. இவ்வாறே வைணவருங் காயத்திரி பிரஸதாபனஞ் செய்யுங் காலத்தில உச்சரித்துச் செய்தல வேண்டி. இது வன்றி வேறுகதி கிடையாது. இங்ங்னம் சிவநாமத்தை யுச்ச ரித்துச் செய்யும் வைணவர் சிஷ்டீலடம், சிவாலயம், சிவச ப்தம் என்னு மிவற்றைக் காணுதலுங் கேட்டலும் ஆகாது என்ன ல்நியாயமின்மையும் மகரபாததமுமாம். மேற்போந்த வசனங்களுள் திருமால் சிவபெருமான் யிடைவிடாது உபாசிக்கின்ற பண்டாரம் என்றவா. பண்டாரம் என்பது அரும்பொருளாகிய முத்திச் செலவுத்தை யன்றி, அரு பொருணிறைந்த பொக்கிஷ மெனவும் பொருள் கூறலாம். முத்தியாகிய பண்டாரத்தைக் கொடுப்பவர் சிவனார் என்று, “மூலபண் டாராய் வழங்குமென் றான்வந்து முந்துமினே” என்று திருவருணெறித் தமிழ்வேதமுங் கூறிற்று. அரும்பொ ருணிறைந்த பொக்கிஷம் என்றல், மேலான ஐசுவரியம் நிறைந்ததென்க. பொருள்க ளெல்லாவற்றினும் மேலான பொருள் எவையெனின் விபூசியும் தண்மணியுமே. ஏனெ னில், அவற்றின் பெயர்களே மேலான, (விபூசி) ஐசுவரியம் எனவும், மணிகளெல்லாவற்றினுஞ் சிறந்தது எனவும் பெரு

ஞாப்பதிதலா னும் என்று அறிக. அரும்பொருளாகிய விபூதி னையும் தண்மணியையு முடைய கோலமே (பெர்க்கிலும்) பண்டாரம் ஆகும். சிவனடியார் யுள்ளார் அவ்விரண்டனையும் தாங்கி வழிபடுங் கோலமுடைய ராகலின் பண்டாரம் என ப்படுவர். இவ்வழக்குப் பெயர் சைவரொருவர்க் கன்றி யே னைய மதத்தாருக்குக் கிடையாது, வைணவருக்குத் தாதர் என்று வழங்கப்படுகின்றது.

அப் பண்டாரக் கோலங்கள் பக்குவ முறைபற்றிச் சை வப் பண்டாரங்கள் எனவும், வீரசைவப் பண்டாரங்க ளெ னவும் இருவகைப்படுவர். சைவப் பண்டாரங்கள் விபூதிரு த்திராக்க தாரணத்துடன், விபூதிப்பை, திருமுறை, உருத்தி ராக்கமாலையோகதண்டம் முதலியன ஏந்திநிற்பர். வீரசை வப் பண்டாரங்கள் சிவசின்னங்களை யணிவதுடன், சங்கும் சேமக் கலமுந் தங்கையில தாங்கிநிற்பர். அது போலவே நாராயணப்பெருமானும் சங்குஞ் சேமக்கலமுமாகியபாஞ்ச சன்னியமென்னும் சங்கினை ஒருகையினும், சுதரிசனம் என் னுஞ் சேமக்கலத்தை (காவற் படைக்கலத்தை) ஒருகாத னுந்தரித்துச் சிவசின்னப் பொலிவுடன் நியானிக்கின்ற படி யால் பண்டாரம் என்று பெயர் பெற்றார். “செங்காலிற் கரு ங்காலன் சிரமுருள வுதைத்தனையே - சங்காழி முகுந்தனு க்குச் சங்காழி கொடுத்தனையே.” என்று திருவருணைக் கலம்பகத்தும், காஞ்சிப் புராணத்தும், சரபோப நிடதத் துங் கூறியபடி சிவபெருமானே இப்பண்டாரக் கோலத் தை விட்டுணுவிற்கு அளித்தார எனபது நன்றாகத் தெரி கின்றது.

தீநமங்கை யாழ்வார் திருநெடுந்தாண்டகம். உச.

“ஒருகையிற் சங்கொருகை மற்றாழி யேந்கி யுலகுண்ட பெருளாயு ரிங்கே வந்தென்.”

௧௭0 : சைவ பூவுண சந்திரிகை.

என்றதனாற்காண்க. ஏது திருட்டாந்தங்களாற் பண்டாரம் என்பதன்றி, “திருமால் பண்டாரம்” என்று யாமொப்புக் கொள்ளும் நமது மேற்கோள் யாதேனு முண்டா? என்று வைணவர் வினாவின், ஆம் என்கின்றேம். அது வருமாறு.

நாலாயிரப் பிரபந்தத்திலே,

“மாணிக் குறளுவாய மாயனை யென்மனத்துள்ளே
பேணிக்கொணர்ந்து புகுதவைத்தேன் பிறிதின்றி
மாணிக்கப் பண்டாரங் கண்டீர்.”

என்று, திருமங்கையாழ்வார் கூறிய செய்யுளாம் இஃ தொன்றே அதனை வலியுறுத்து மென்க. வைணவர் ஆகிய ஆழ்வாரோ விட்டுணுவைப் பண்டாரம் என்றபோது சிவ சின்னதாரணத்திற்கு ஐயமு முளதேயோ? மாணிக்கத்தை யுடையபண்டாரம்எனின், மாணிக்கத்தை மாத்திரம் உடையது பண்டாரம் எனப்படாது. மாணிக்கம் ஒன்றே யரும் பொருளு மாகாது. இந்த நியாயங்களால் மாணிக்கம் ஆகிய பண்டாரம் எனவும், அதுபோலும் அருமையை யுடைய பண்டாரம் எனவும், அவர் பெருமொழியானே சித்தித்தது. இதனாலும் மாயவனார் சிவசின்ன தாரணரே.

வைணவர் தோல்வி யடைந்தமை.

முன்னுள்ள வைணவாசாரியர்கள் பலர், நாராயணரோ பரப் பிரமம், எனவும், திருமண் துளசிமணி தாரணங்களே விஷ்ணுவுக்கும் அவரடியார்க்கும் உள்ளன எனவும், இன்னும் பற்பல மேற்கோள் கொண்டும் வாதித்து அபசய மடைந்தனர். அவருட்சிலர் விடயத்தை மாத்திரங் காட்டு கின்றும். வரவர முனைவர் என்னும் ஆளவுந்தார் (யமுனை த்துறைவர்) என்பார் அக்கபாதி சிவாசாரியார் அவர்களுடன் வாதித்து

அபசயமடைந்தார். "இராமநாசர் என்னும் உடையவர், சோழநாட்டின் வாத்திற்குப் பயந்து வெள்ளைப் புடைவையுடுத்து மேலைத்தேசமோடிச் சென்று வேடர் குடிசைக்குள் ஒளித்துப் பன்னிருவருடும் பதுங்கினர். உடையவரது சீட்டுநன் பவித்திராழ்வார் என்னும் கூரத்தாழ்வார் என்பவர், சோழநாட்டின் சமஸ்தான பண்டித சிரோமணியாகிய பிரமபூரி வாக்கீச பாத்தசேகர சிவாசாரிய சுவாமிகளுடன் வாதித்துத் தோற்றுக் கண் குருடாயினர். பராசரபட்டர் என்னும் வைணவா சாரியார், வீரசுந்தரப் பிரமராயன் என்னும் அரசோறுடன் தருக்கித்து, தமது மேற்கோள் நூல்களாகிய அஷ்ட அலோகி, பிரணவ விவரணம், கிரியாதீபம், குணரத்தின கோசம், தத்துவத் திரயம் என்னும் நூல்களுடன் தம்பிரதிஞ்ஞையும் கண்டிக்கப்பட்டபோது கோட்டியூர்க்கு ஒளித்தோடினர் என்று வைணவர் எழுதிய குருபரம்பரையாலுந் தெரிகின்றது. அங்ஙனமே பிள்ளைப் பிள்ளை யாழ்வான் என்னும் வைணவரும் தோற்றோடியகதை அக்குருபரம்பரையிற் காணப்படுகின்றது.

கஞ்சனூரிலே யிருந்த மதுகுதனாசாரி என்னும் வைணவரும், ஏனைய பல்லாயிரம் வைணவரும், அரத்தத்தாசாரிய சுவாமிகளுக்குச் சுதரிசனாசாரி என்று பெயரிட்டுத் தமது பாஷண்டக் கிரியைகளைச் செய்யத் தொடங்கும்போது அவரவற்றை மறுத்து, வேதசிவாகமங்களே முக்கிய பிரமாணமாம். சிவபெருமா னொருவரே பரமபதி. விபூதி ருத்திராக்கங்களே வைதிக முத்தி சாதனம் என்றும், நான் அரனுக்குத் தத்தமாய் விட்டேன் என்றும் கூறி, மாறுபட்ட வைணவர் தொடுத்த கடாக்களுக்கெல்லாம் விடைவிடுத்து அக்கினியிற் காய்ச்சிய இருப்புப் படிகளிலேறி நின்று அவ்வுண்மையை விளக்கியருளி, அரத்தத்த சகச்சிரம் என்னும் கிர

ந்த மொன்றியற்றி நிலை நிறுத்தினர் என்று அரத்தத்தமான்மியம் கூறுகின்றது.

சதுர் வேதசாரம், ஆபத்தம்ப சூத்திரபாடியம், சைவாகம பூஷணம், ஞானரத்தினாகரம், பத்தாதிக்கிய சிகாமணி, சிவாதிக்கிய சிகாமணி, அரியர தாரதம்மியம், நீலகண்டபாலிய சமர்த்தனம், விபூதி பஞ்சகம் முதலாகிய நூல்களையருளிச் செய்தவரும் அவரே.

தஞ்சாவூரிலே சரபோசி மகாராஜாவின் ஆசாரியராயிருந்த சிவாக்கிர யோசிகளுடன் மணவாள மாமுனி என்னும் வைணவர் வாதித்து அபசயப்பட்டார். கொப்பூரில் இருந்த பிப்பாச்சையர் என்னுஞ் சைவருடன் அழகிய மணவாள நயினார், பிள்ளைப் பிள்ளை யாழ்வான் என்னும் வைணவர் வாதித்து நிக்கிரகிககப் பட்டனர். ஸ்ரீமத் அப்பதீகீதகவாழி களுடன், தாத்தாசாரி என்னும் வைணவர்வாதித்து வாயடங்கினர். காசிப் பதியிலே வசித்த மஞ்சிதேவர் என்பவருடன் ஈயுண்ணி யாழ்வான், மிளகாழ்வான் என்பவர் வாதித்துத் தோல்வித் தானமெய்தினர் என்று வசவ புராணம் உரைக்கின்றது. கிருஷ்ணமிசிரர் என்னும் சைவகுருவுடன் நஞ்சியர் என்பவர் வாதித்துத் தோற்றனர்.

சூகனடியே யன்றி வேறொன்று முன்னா அருணகிரிநாதகவாயிகளுடன் விலவி புத்தூரர் என்னும் வைணவர் வாதித்துத் தோல்வித்தான முற்றார். காளமேகப் புலவருடன் திருமலைராயன் பட்டினத்து வைணவர் வாதித்து வலிமை சீழ்ந்தார்.

சிவப்பிரகாச கவாயிகளுடன் வேதாந்ததேசிகள் என்னும் வைணவாசாரியார் வாதித்து வாயடங்கினர். இந்நூற்றாண்டி

முதலாம் இராமநாதபுரச் சோமசுந்தரப்புவவர். யாழ்ப்பாணம் சமுத்திரத்திற் தம்பிரான் சுவாமிகள், சரவணமுத்துப்புவவர், ஆறுமுகநாவலப் பெருமான், மகாவித்வான் திரிகிர்புரம் - மீனாட்சிசுந்தரப்பிள்ளை, சென்னையம்பதி வைதிக சைவசித் துரைச் சண்டமாருதம் சோமசுந்தர நாயகர் முதலிய பல சைவசித்தாந்த மதோத்தாரணருடன் பல சபைகளினும் வாதித்துப் பரிபவப்பட்ட வைணவர் பலரே. எவ்வாறு தேற்றாலும் “ மூர்க்கனும் முதலையுங் கொண்டது விடா என்றூற் போலச் சிவ தூஷண சிவ சின்ன தூஷணங் களைச் சிலபோலி வைணவர் செய்து வரல கலிகாலப் புது கையே.

நாராயண வல்லியும் விபூதி நவின்றது.

சங்கராசாரியர் மாண்டேக்கியத்திற் கௌடபாத காரி ஷையைச் சேர்த்தாறபோல, உடையவர்க்கு முன்னிருந்த அரங்கராமாஜார் என்னும் வைணவாசாரியர், தைத்திரீயோப றிடத பாடியத்திலே சீக்ஷாவல்லி, ஆனந்தவல்லி, பிருகு ஷல்லியின் பின்னர், நாராயணவல்லி என்று ஓர் வல்லியைச் சேர்த்து வியாக்கியானஞ் செய்தார். இராமாநுஜரும் அத னைச் சிரோஷ்டமாக ஒப்பி விருத்தி வியாக்கியானஞ் செய் துளார். வைணவர் வேத முடிபென்று கொள்ளும் அந் நாராயணவல்லியில், நாராயண தியானத்தை நிறைவேற்றும் படி முதலில்,

‘புருஷஸ்ய வித்ம ஸகஸ்ராஷஸ்ய மஹாதேவஸ்ய தீமகி!
தந்நோருத்ரப் பிரசோதயாத் !!’ என்று சிவபெருமானையும்,
பின்னர்,

“ தத்புருஷாய வித்மஹே மஹாதேவாய-தீமகி!
தந்நோ ருத்ரப் பிரசோதயாத் !!, என்று ஸ்ரீகண்ட நந்திராம னீதியையும், பின்னர்;

“ தத்புருஷாய வித்மகே வக்ரதுண்டாயதீமகி !

தந்நோ தந்நீ பிரசோதயாத் !! என்று யாஜ்ஞமுக விநாயகக்
கடவுளையும், பின்னர்,

“ காத்யாயனாய வித்மகே கந்யக் குமாரிதீமகி !

தந்நோ துர்க்கி பிரசோதயாத் !! என்று சிவசத்தங்களுள் ஒன்
றாய துர்க்கி தேவியையும், தியானிக்கும் மந்திரக் கூறுவதனாலும்,

“ அசக்ராந்தே ரதக்ராந்தே ” எனவருடம் மந்திரத்தால்
மண், பூசிக் குளிப்பதற்குச் சொல்லப்படலானும், குளித்த
வுடன் விபூதி தரித்து நாராயண தீயானஞ் செய்யவேண்டு
மென்பது “ கந்தத் துவாராம தூராதர்ஷாம் நிதயபுருஷ
டாம் கரீஷிணீம் ” எனச் சொல்லப்பட்டதனாலும், “ யஸ்ய
வேகம் கத்யக்நி கோத்ர ” என்று விபூதி பேசப்பட்டமை
யானும், “ சர்வோ வைருத்ர தஸ்மை ருத்ராய நமோ அஸ்த
து ” என்றற் றொடக்கத்த மந்திர அநுவாகங்கள் கூறின
மையாலும்,

“ சத்யோசாதம் ப்ரபத்யாமி ” எனத் தொடங்கி.

“ ஈசானஸ் சர்வவித்யானாம், ஈசானஸ் சர்வபூதானாம் பிரஹ்
மனோதிபதி ப்ரஹ்மா சிவோமே அஸ்து சதாசிவோம் ”
என்ற திபூதியான விபூதிதாரண மந்திரங்களைக் கூறியதன
ாலும், விஷ்ணுவக்கும், அவரடியார்க்கும் சிவசின்ன தாரணப்
பரிய தென்றறிக.

ஆறிரு தடந்தோள் வாழ்க வறுமுகம் வாழ்க வெற்பைக்
கூறுசெய் தனிவேல் வாழ்க குக்குடம் வாழ்க செவ்வே
ளேறிய மஞ்ஞை வாழ்க யானைதன் னணங்கும் வாழ்க
மாறிலா வள்ளி வாழ்க வாழ்ககீ ரடிய ரெல்லாம்.

உருத்திராக்க சம்ஸ்காரம்.

உருத்திராக்கங்களை நியம மின்னித் தரித்தல எத்துணைப் பலக்குறைவோ, அதுபோலச் சமஸ்கார மில்லாது தரிப்பதும் அத்துணைப் பலகருவை யுண்டாக்கும். ஆகலால் முக்கியமான அவ்விதியைச் சகலாகம சங்கிரகம் கூறியவாறு தெரிப்பாம். சிவதீட்சாங்கமாய் வேள்விச்சாலை வகுத்து, வேதி நடுவிலே எட்டு மரக்கால் ரெல்லும், நான்கு மரக்கால் அரிசிபும், இரண்டு மரக்கால் எள்ளும் பரப்பி, அவற்றிற்குமேல் ௧௧ - இதழ்ப் பதுமமண்டலமிட்டு, வேதியின் கீழிலாவது மேற்புறத்திலாவது சிவாகம விதிப்படி நான்கோண குண்டஞ் செய்து, கலசங்களும் துவாரங்களும் தாபித்து, அர்ச்சனை பண்ணுவித்தல வேண்டும். பதும காணிகையில் பஞ்சப்பிரம மந்திரங்களாலும் பூசித்து, உருத்திராக்கங்கள் எல்லாவற்றையும், மாலையையும் பதும மண்டல நடுவில் வைத்து விதிப்படி பூசித்து, சிவாக்கினி முகங்கற்சித்து, நேத்திர நியாசஞ் செய்து, அந்நேத்திரத்திற்கும் மணிகளுக்கும் நாடி சந்தானம் பண்ணி, ௧000, ௫00 ௧0௮, நேத்திராகுதிகளுள் ஒன்றியற்றி, உருத்திராக்கங்களைச் சிவாக்கினிக் கண்ணினின்றும் உண்டானவைகளாகப் பாவித்து, பூர்ணகுதி, நைவேத்தியம், தூப தீப முதலிய பதினாறு உபசாரங்களுஞ் செய்து வணங்கி, குருமுகமாக உருத்திராக்கங்களைத் தரித்தல முறையாகும்.

அதனைக் குருவினிடம் பெறும்விதி.

இங்ஙனஞ் சம்ஸ்காரஞ் செய்யப்பட்ட உருத்திராக்கங்களை ஆசாரியன் கொடுக்குங் காலத்தில், சாந்தகுணமும்

கௌ சைவபூஷண சந்திரிகை.

வணக்கமுதலாய நல்லொழுக்கமுமுள்ள சீடனை, நிற்குற
 ப்பட்ட யாகசாலையின் மேற்புறத்தில் வருவித்து, கர்ம
 ன்றோல் முதலிய ஆசனங்களிற் பிரணவ வட்டமிட்டு, வட
 க்கு நோக்கி யிருந்து, சீடனை மண்டலத்திற்கு வெளியே
 கிழக்கு நோக்கி நிற்கச் செய்வானாக. சீடன் ஆசாரியனைப்
 பிராசாத மந்திர ரூபியாகத் தியானித்து வணங்கி, சிவனா
 கப் பாவித்து, “ ஏ டரமேச்சுரரோ! மும்மல வாதனைகளை
 யும் ஒழித்து அடியேனைக் கருணையுடன் பாதுகாத்தரு
 ள்க.” எனப் பிரார்த்தித்து, தலைக்குமேற் பன்னிரண்டங்
 குல உயரம் அஞ்சலித்து நிற்கக்கடவன். ஆசாரியன் ஆசி
 கூறியருளி, அவனது நெற்றியில் விபூதி தாடனஞ் செ
 ய்து, அவன் வலக்கையைப் பற்றி மும்முறை யாகசாலே
 யை வலம் வந்து, உருத்திராக்கங்களுக்கு நீராஞ்சன மிய
 ற்றி, சீடற்கு நீறளித்து, வேதி நடுவி லிருக்கும் உருத்தி
 ராக்கங்களை யெடுக்கும்போது, பாச நிவாத்தியின் நிமித்
 தம் “ சர்வஞ்ஞத்துவ சர்வகர்த்தத்துவ பரமபதியாஞ் சங்
 கரரோ! தேவரீரது கடாசூக ரூபமாகிய உருத்திராக்கங்க
 னைச் சீடற்குத் தரிப்பிக்கிறேன்.” என்று உத்தரவு பெற
 வேண்டும்.

அதன் பின்னர்ப் பிரணவ மண்டல மிட்ட கூர்மாச
 னத்திற் கிழக்கு முகமாக விருந்து, சீடன் வடக்கு முக
 மாக நிற்க, ஈசானத்தாற் சிகையிலும், தற்புருடத்தாற் றலே
 யிலும், அகோரத்தாற் காதுகளிலும், வாமதேவத்தாற் சுழ
 த்திலும், சத்தியோ சாதத்தால் மார்பிலும் மாலையைத் தரி
 ப்பித்து, அத்திரத்தாற் கைம்மாலையையும், வியோம வியோ
 பிநியால் உபவீதத்தையும் தரிப்பித்து, அவனைப் பிராசாத
 மந்திரத்தால் அபிமந்திரித்து, பஞ்சப் பிரமத்தாற் செப

சைவபூஷண சந்திரிகை. களஎ

மாலையை அபிமந்திரித்து, மந்திர விகிட்டமாகிய பிராசாத மந்திரத்தை யுபதேசித்து மாலையை யவன் வலக்கையிற் கொடுத்து அநுக்கிரகம் புரிதல் வேண்டும்.

உருத்திராக்க மாலாதாரணம்.

பிரமசாரி ஒரு மாலையும், கிருகத்தன் மூன்றும், ஆசாரியன் ஐந்து மாலையும் உருத்திராக்கத்தாற் செய்து தரித்தல் விதி. வெண்பட்டுநூல், பருத்திநூல், தாமரைநூல், வெள்ளெருக்கு நூல் என்பவற்றுள் ஒன்றால் இருபத்தேழிழைக் கயிறு செய்து, அதில், † நாகபாசம், பிரம முடிச்சு, சாவித்திரி, விஷ்ணுக் கிரந்தி என்பவற்றுள் ஓர் முடிச்சு இட்டுத் தரிக்க.

நாயகமணி யிலக்கணம்.

மேற் கூறிய அளவின வன்றி, உழுந்து முதல் எலுமிச்சம்பழம் வரையுமுள்ள அளவின வாய உருத்திராக்கமாலையினர் நடுவே நாயகமணி தரித்தல் வேண்டும். இணையுருத்திராக்கங்கள் போல் தோற்றமும், இரண்டும் ஒன்று சேர்ந்ததன்மையும் ஆக இருத்தல் வேண்டும். அதனைத் தங்கத்தினாலாவது, இரத்தினங்களினாலாவது கட்டுக. கட்டுங்

† நாகபாச முடிச்சாவது - கயிற்றின இருதுணியையும் எடுத்தது கலவருல வளவிற நனித்தனியாய் வலமாகவும் இடமாகவும் இருமுடிச்சு இட்டு, அந்த துணியைப் பரம்பி னது படம்போல முடிச்சில் அகப்படும்படி முடிவதாம். பிரம முடிச்சாவது - துணிக ளிரண்டையும் மூன்றவருல மெடுத்து அவ்விரண்டையும் ஒன்றாய்ச் சேர்த்துப் பிரதட்சி ணக் கிரமமாய்ச் சுற்றி, அத்துணி வெளியில் தெரியாதபடி முடிவது. சாவித்திரி யாவது இருதுணிகளையும் வலமாகவும் இடமாகவும் துனிவெளியில் தெரியாதபடி ஓரே முடிச் சுப்போல முடிவது. விட்டுணுக் கிரந்தி யாவது - பிரம முடிச்சுப்போலிட்டு துணிகள உழுத்துப் பிரமாணம் புச்சு வடிவாய் வெளியில் தெரிய முடிவது.

௧௭௮ சைவபூஷண சந்திரிகை.

காலத்து இடப வடிவாகவும், அல்லது கௌரி சங்கரர் வடிவாவும், பரமேசுர ரூபமாகவும் செய்க.

உருத்திராக்க தாரண வுண்மை.

உருத்திராக்கங்களைப் பதினாறு தானங்களிற் றரித்தல் சூக்தும சிவாங்கங்களைத் தரித்தற்கு அடையாள மாகும். ஒன்பது உறுப்புக்களிற் றரிகக விதித்தது, அந்தச் சூக்கு மாங்கமாகிய வாமை, சியேட்டை, இரௌக்திரி, காளி, கலவிகரணி, பலவிகாணி, பலப்பிரமதனி, சர்வபுக நமணி, மனோன்மணி என்னுஞ் சிற்சத்தி சொரூபங்களைத் தரித்தற்கு அறிகுறியாம். ஆறு தானங்களில் அணிவது ஆறங்க பாவனையைக் குறித்ததாம். ஒரிடத்திற் றாரணஞ் செய்வது வித்தியாதேக வடிவ பாவனா ஞானத்தை யடைவித்தற்கு ஏற்படுத்திய தென்க. இவற்றுள் பாவனா ஞானப் பிராப்தி நிமித்தம் செயமாலைபும், ஒன்பது சத்திகளின் பொருட்டுச் சிரம், காது இரண்டு, சிகை, கழுத்து, மாபு என்பவற்றின் மாலைகளும், மூன்று உபவீத மாலைகளுங் கொள்ளப்படும். புயங்கள், முழங்கைகள், மணிக்கட்டுகள் என்னு மாறுறுப்புச் சடங்க பாவனைக்காம் என்று சகலாசமசங்கிரகம் என்னு நூல் கூறிற்று.

பஞ்சாங்க பூஷணத்துட் சிறந்தன சிவசின்னங்களே.

சைவசித்தார்த்த பாரங்கதர் யாவரும் பஞ்சாங்க பூஷணம்தரித்தல் வேண்டும். அவையாவன - உட்டிணீட்டம் (உஷ்ணீஷம்) உத்தரீயம், உபவீதம், விபூதி, உருத்திராக்கம் என்பன. எல்லா ஆபரணங்களுள்ளும் இவ்வைந்துஞ் சிற

சைவபூஷண சந்திரிகை. க௭௯

ந்தன. (உஷ்ணீஷம் = தலைக்கட்டு.) இவற்றுள்ளும் வீபூதி ருத்திராக்கங்களே சிறந்தன. மற்றைய பூஷணங்களை விட்டாலும் இவ்விரண்டனையும் விடுதல் கேட்டை வினைக்கும். இதனை “ஏதல்லக்ஷண சம்யுக்தோ யுக்தபஞ்சாங்க பூஷணை: | த்ருதோஷ்ணீ ஷோத்தரீயஞ்ச பஸ்மருத்ராக்ஷதாரக: || எனவருஉம் அஞ்சுமான் ஆசமச் சலோகங்களாலறிக.

தீக்ஷாங்கம் சிவசின்னங்களே.

பிரதிட்டை உற்சவம், ஸ்ரபனம், சம்புரோக்ஷணம், பிராயச்சித்தம், அபிடேகம் முதலிய பரார்த்த ஆன்மார்த்தக் கிரியைகளுக்கும், விவாகம், பும்சவனம், உபநயனம் முதலிய கிரியைகளுக்கும் அங்கமாவன வன்றி, ஞானாவதி, கிரியாவதி, வியதை, பரிசம, வாசகம், சட்டக, மானசிகம் என்னுஞ் சிவதீக்ஷைகளுக்கும் முக்கிய அங்கங்களாக அணிவன பஸ்ம ருத்திராக்கங்களே.

வீபூதியின் பெயர்விசேடம்.

முன்னர் கூறப்பட்ட காரணங்களன்றி, வீபூதிக்கு வேறுகாரணத்தானும் பெயர்ப் பாசுபாடுண்டு. சிவபெருமானது ஐம்முகங்களினின்றும் தோன்றிய ஐவகைப் பசுக்களுள், சத்தியோ சாதமுகத்திற் றேன்றிய கபிலவருணமுடைய நந்தையினிடத் துண்டாயதற்கு வீபூதி என்றும், வாமதேவ முகத்தினின்று முதிதக வெண்ணிற முடைய பத்திரா யென்னும் பசுவினுண்டாயதற்குப் பசிதம் என்றும், அகோர முகத்தினின்று முற்பவித்த கருநிறச் சுரபியிடத்துப் பிறந்ததற்குப் பஸ்மம் (பற்பம்) என்றும், தற்புருடத்திற் றேன்றிய புகைநிறச் சசிலையின் இடத்தில் உண்டா

யதற்கு கஷாரம் (சாரம்) என்றும், ஈசானமுகத்திற் பிறந்த சிவப்புநிறச் சமனை யிடத்தில் விளைந்ததற்கு இரகை (இரக்கை) என்றும் சொல்லப்பட்டன. அது, “சதயோசா தாத் விபூதிசச வாமாத் பசிதமேவச | அகோராத் பஸ்மஸம் ஸாதத் புருஷாத் க்ஷாரநாமச, எனவருஉம் வீராகம சுலோ கங்களானுணர்க.

விபூதி சம்ஸ்காரவிதி.

ஆன்மாக்களாகிய பசுக்கள் ஆணவம், கன்மம், மாயை, வைந்தவம், திரோதம் என்னும் ஐவகை மலங்களானும் கட்டப்பட்டிருத்தலான் அவற்றையொழித்தற்கு ஐவகைச் சம்ஸ்காரங்கள் சொல்லப்பட்டன. அவை தூலம், சூக்கு மம், அதிசூக்குமம், காரணம், மகாகாரணம் என்பனவாம். தூலசம்ஸ்காரம் - விபூதி தாரணமாகும். சூக்குமம் - உருத்தி ராக்க தாரணமாம். அதிசூக்குமம்-யஞ்ஞோபவீதம் என்க. காரணம் - சிவதீக்கையும, மகாகாரணம் - சிவபூசையுமாம். இவற்றுள் தூலசம்ஸ்காரம் என்னும் விபூதி சம்ஸ்காரமாவது - விபூதி சிவவடிவாகலால் அதனைத் தரிப்பாருந் தந்தேகத் தைச் சிவரூபமாகக் கற்பனை செய்துகொள்க. ஞானவடி வும், ஈசான முகவிய ஐம்முகமும், ஒன்பது சரீரமும், பத் துத் திருக்கரங்களும், நிவிர்த்தி முதலிய ஐந்து சிரமும், அத்திர முதலிய உறுப்புக்களும் ஆகச் சிவபெருமானங்கம் முப்பத்தெட்டு ஆகலால், தமது தேகத்தும், சிகை, தலை, நெற்றி, கபோலங்கள், காதுகள், அவற்றின் றுவாரங்கள், புரு வங்கள், கண்கள், மூக்கு, அதனி ருதுவாரங்கள், அவற்றின் பக்கங்கள், நெஞ்சு, உதடுகள், தோள்களின் மூலம், மோவா ய், தோள்களினடு, மணிக்கட்டுகள், நெஞ்சு, குய்யம், முழ வ்கைகள், முழங்கைக் கணுக்கள், கழுத்து, அதன் பக்கங்

கள், பிற்புறம், விலாப்புறங்கள், என்னும் முப்பத்தெட்டுத் தானங்களினும் விதிப்படி தரிப்பதாம். அதனை “ சிவஞ்ஞானி சரீரந்து சிவதேகதவ கல்பநே ” எனத்தொடங்கி, “ஸ்தாநமஷ் டௌதத: திரிமசத் பூதிதாரண யோக்கிய கம் ; எனமுடிந்த விம்பாகமச் சலோகங்களாற் காண்க.

விபூதி விசேடார்த்தம்.

விபூதி என்னும் பதத்திற்கு, வி = மேலான, பூதி = ஐசுவரியம் எனப்பொருள் கொள்வதன்றி, விராயகன் என்றும் போலத், தனக்கு மேலான ஐசுவரிய மில்லாதது எனவும் விரிப்பர். இவையன்றி, வீ = சிவபெருமான்; பூ-பாவனை. தி-அடைதல் எனக்கொண்டு சிவத்துவபாவனையை விளக்கும் இயல்புடையது என்று விசேடப் பொருள்கூறின ஆகமங்கள். அவ்வுண்மையை “வேர்ப்பாவநமய தோக்கியேஷாதிக் நோதி விபூதிஹி-தஸ்மாத் சிவாத்மகதவம்சவிபூதே: கீர்த்யுதேசதா |” என்னும் வாதுளாகம வாக்கியங்கள் தெரித்தன.

திரிபுண்டர அதிதேவதைகள்.

பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள்களையும் உணர் கின்ற ஞானியென்பதனையும் விளக்குகிற முக்குறிகளின் அதிதேவதைகளையுஞ் சொல்வாம்.

விபூதி முக்குறிகளுள்

நடுக்குறி

பக்கக்குறிகள்.

க. சிகை-அநாகதசிவம்.

வாகீசுவரி, மனோம்னி.

உ. சிரம்-ஈசானர்.

இந்தியா, தீபிகை.

ஈ. நெற்றி-தற்புருடர்.

உரோசிகை, மூசிகா.

ச. மார்பு-அகோரர்.

வியாபினி, ஊர்த்துவகாமினி,

ஔ. உந்தி-வாமதேவர்.

அநந்தை, வியோமரூபை.

சு-எ. முழந்தாள்கள்-சத்தி
யோசாதர்.

} அநாதை, அநாச்சதை.

முடிப்பு உரை.

—(*)—

ராண்டுக் கூறியவற்றானே சைவபூஷணங்களாகிய விபூதி ருத்திராக்கங்களின் மகிமைசுரம, விதிகளும், மந்திரங்களும், கிரியைகளும், அருட்செயல்களும், தத்துவங்களும், பிற இலக்கணங்களும், பரபக்க மறுப்புஞ் சித்தாந்தமும் ஆகிய இன்றியமையா விடயங்க ளெல்லாமும், ஒருவாறு எமமறிவிற கேற்பச் சுருதி, புத்தி, அறுபவங்கடகியைய வுணர்த்தேம். இதனகண அடங்காத விடயங்களுள்வேல ஆசிரியமுகத்தானும், நூலவாயிலானு முணராதது கொள்க. அவையும் சிவசுகப் பெருமான றிருவருளால இன்னுமோர் பதிப்பிட வருங்கால வெளிப்படுத்தப்படும். சூவுலகினும் மெய்விவற்று விளங்குஞ் சிவசின்னங்கள் வாழ்க. தேவ தேவ சிவபெருமான றன றிருவருள் வாழ்க. சிவசின்னங்களையணியும் சுதந்தரவித வைதிக சைவ சித்தாந்த அன்பர் கூட்டங்களும் ரனிவாழ்க. மெய்கண்ட சந்தான சித்தாந்தங்கள் மேனமேலும் மிளிர்ந்து வாழ்க.

வாழ்க வந்தணா வானவ ரானினம்
வீழ்க தன்புனல் வேந்தனு மோங்குக
ஆழ்க தியதெல் லாமர னுமமே
சூழ்க வையக முந்துயர் தீகதே,

சைவ பூஷண சந்திரிகை

முத்தியாறு

மெய்கண்ட தேவன் மொய்கழல் சரணே,

**இந் நூலாசிரியரால் இயற்றிப்
பதிப்பிக்கப்பட்ட நூல்கள்.**

	ரூபா.	அணா.	பை
தமிழ்ப் பேரகராதி	௩	௮	௦
கூர்மமகாபுராண விருத்தியுரை எ-சஞ்சிகை	௧௨		
சிவராத்திரி புராண விருத்தியுரை...	௨	௮	௦
பட்டினத்தப்பிள்ளையார் புராணவுரை (௩. சஞ்சிகை) }	௦	௧௨	௦
திருவருணைக் கலம்பக விருத்தியுரை.	௧	௦	௦
சிவகேசத்திராலய மகோற்சவ உண்மை விளக்கம். }	௦	௬	௦
ஏகாதலி புராணம் (அரும்பத வுரையுடன்)	௦	௪	௦
சைவபூஷண சந்திரிகை.	௦	௬	௦
கதிர்காமக் கலம்பகம்	௦	௧	௬
கதிர்காமத் திருப்புகழ்.	௦	௧	௦
கந்தபுராண சாரம்.	௦	௬	௦
கந்தர் நவமணிமாலே.			
சுப்பிரமணிய அட்டகம். }	...	௦	௧

இனிப் பதிப்பிக்கப்படும் நூல்கள்.

- சுப்பிரமணிய பராக்கிரமம்.
- புதுச்சந்திக் கந்தர் பிள்ளைத்தமிழ்.
- சிவயோகதீபிகை.
- சித்தாந்த சாதனம்.
- சூமார தரிசனம்.
- தகராலய ரகசிய விருத்தியுரை.
- வைணவ வாயாப்பு.
- துவிதமத கண்டன மறுப்பு.
- தமிழ்வேத நிந்தை மறுப்பு.
- இருசமய விளக்கச் சூறாவளி.

இவை சென்னைப் புரசைவேளாள வீதி 79 - வது இலக்க வீட்டில் இருக்கும் நூலாசிரியருக்கு எழுதிப் பெற்றுக் கொள்ளுக.